



மத்திய அரசின் திட்டங்கள் - பகுதி I

பொருளடக்கம்	பக்கம்
1. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம்	1
1.1. கிசான் விகாஸ் பத்ரா (KVP)	1
1.2. கிரிஷி அம்தானி பீமா யோஜனா	1
1.3. பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா	1
1.4. பரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜனா	2
1.5. FMD முக்தா பாரத்	2
1.6. அலங்கார மீன்கள் வளர்ப்புத் திட்டம்	2
1.7. பண்டிட் தீன்தயாள் உபத்யாய் உன்னத் கிரிஷி சிக்கா யோஜனா	3
1.8. தேசிய வேளாண் சந்தை (e-NAM)	3
1.9. பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா	4
1.10. மண் வள அட்டைத் திட்டம்	4
1.11. மின் - பசுஹாத் இணைவாயில்	4
1.12. கிரிஷி விக்யான் கேந்திரா (வேளாண் அறிவியல் மையம்)	4
1.13. எனது கிராமம் - எனது கவுரவம்	5
1.14. ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா	5
1.15. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்	6
1.16. பருவநிலை நெகிழ்திறன் வேளாண்மை மீதான தேசிய துவக்கம்	6
1.17. சிறு விவசாயிகளின் வேளாண் - வணிக கூட்டமைப்பு	7
1.18. மீன் குஞ்சுகள் வளர்ப்புத் திட்டம்	7
1.19. வேளாண்மைக்கு விண்வெளித் தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல் மீதான தேசியத் திட்டம்	7
1.20. சமன் திட்டம்	8
1.21. வேளாண் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்பத் தேசிய திட்டம்	8
1.22. e-ராகம் (e-RaKAM)	9
1.23. ராஷ்டிரிய கோகுல் திட்டம்	9
1.24. தேசிய பால் பண்ணைத் திட்டம் - 1	9
1.25. பசுதன் சஞ்சீவனி	10
1.26. இ-பசுதன் ஹாத் இணையவாயில்	10
1.27. "தரக் குறியீடு" விருதுத் திட்டம்	10
2. மத்திய ஆயுஷ் அமைச்சகம்	10
2.1. தேசிய ஆயுஷ் திட்டம்	10
2.2. சுவஸ்திய ரக்சா திட்டம்	11
2.3. மிஷின் மதுமேகா	11
3. மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சகம்	12
3.1. வான் போக்குவரத்து கொள்கை	12
3.2. பிராந்திய வான் பயண இணைப்புத் திட்டம் உடான் (உதே தேஷ்கா ஆம் நாக்ரிக்)	13
3.3. டிஜி யாத்ரா:	13
4. மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்	14
4.1. மலைத் தோட்டப் பயிர்களுக்கான வருமானக் காப்பீட்டுத் திட்டம்	14
4.2. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்	15
4.3. தேசிய தரநிலைகள் உத்திசார் ஆவணம்	15



4.4. இந்தியாவிலிருந்து வணிகப் பொருட்கள் ஏற்றுமதி திட்டம்	16
4.5. E-Biz	17
4.6. நிரயத் பந்து திட்டம்	17
4.7. அறிவு சார் சொத்துரிமை விழிப்புணர்விற்கான திட்டம்	17
5. மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்	18
5.1. தேசிய கண்ணாடி ஒளியிழை வலையமைப்பு	18
5.2. ஜீவன் பிரமான்	19
5.3. டிஜி லாக்கர்	19
5.4. சம்பூர்ணா பீமா கிராம யோஜனா	20
5.5. தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா	20
5.6. தர்பன் - புதிய இந்தியாவிற்காக ஊரக அஞ்சல் அலுவலகங்களின் டிஜிட்டல் மேம்பாடு.	20
6. மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம்	21
6.1 தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் 2013	21
6.2 ஜகோ கிரஹக் ஜகோ (நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரம்)	22
6.3 நுகர்வோர் பாதுகாப்புத் திட்டம்	22
6.4 அந்தயோதயா அன்ன யோஜனா	23
6.5 விலை நிலைப்படுத்துதல் நிதித்திட்டம்	23
7. மத்திய கலாச்சார அமைச்சகம்	24
7.1 Project Mausam	24
7.2 அறிவியல் நகரம்	24
7.3 ஜூனியர் பாரம்பரிய மேஸ்திரி (கொத்தனார்) திட்டம்	25
8. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்	25
8.1 ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் (OROP)	25
8.2 மரம் நடுதல் திட்டம் (TPD)	26
9. வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம்	26
9.1 வடகிழக்கு ஊரக வாழ்வாதாரத் திட்டம்	26
9.2 நகரும் வான்வழி மருத்துவ சாலைகள்	26
9.3 வடகிழக்கு ஊரக வாழ்வாதாரத் திட்டம்	26
9.4 வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்	27
9.5 COMMIT - துவக்க பயிற்சிக்கான விரிவான ஆன்லைன் திருத்தியமைக்கப்பட்ட தொகுதிகள்	27
10. மத்திய குடிநீர் மற்றும் தூய்மை அமைச்சகம்	28
10.1 கிராமின் சுவச் சர்வேஷான்	28
10.2 சுவச் பாரத் திட்டம் (கிராமின்) (SBM-4)	28
10.3 ஊரக குடிநீர் விநியோகத் திட்டம்	29
10.4 தூய்மை இந்தியா நிதியம் (சுவச் பாரத் நிதியம் - SBK)	30
10.5 'ஹர் கர் ஜல்' (அனைத்து வீடுகளுக்கும் நீர்)	30
10.6 சுவச்சத்தான் 1.0	31
10.7 சுவச் நினைவுச்சின்ன இடங்கள்	31
11. மத்திய புவி அமைச்சகம்	32
11.1 ஹரிமான்ஷ்	32
11.2 கிராமின் கிரிஷி மவுசம் சேவா	32
12. மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்	32



12.1 பிரதான் மந்திரி கிராமின் சக்சர்தா அபியான்	32
12.2 சைபர் சுவச்சத்தா கேந்திரா	33
12.3 டிஜிட்டல் இந்தியா	33
12.4 இந்தியா BPO மேம்பாட்டுத் திட்டம்	34
12.5 முதல் NIC - CERT	34
12.6 மாற்றியமைக்கப்பட்ட சிறப்பு ஊக்கத் தொகுப்பு திட்டம்	35
13. மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகம்	35
13.1 பருவநிலை மாறுபாட்டிற்கான தேசிய செயற்திட்டம்	35
13.2 வரைவு தேசிய வனக் கொள்கை 2016	37
14. மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம்	37
14.1 சமீப் - மாணவர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குமான கூட்டிணைவுத் திட்டம் (SAMEEP - Students and MEA Engagement Program)	37
15. மத்திய உரங்கள் மற்றும் இரசாயனத் துறை அமைச்சகம்	38
15.1 பிரதான் மந்திரி ஜன் அவ்ஷாதி யோஜனா	38
15.2 பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவ்ஷாதி பரியோஜனா கேந்திரா	38
15.3 பார்மா ஜன் சமதன் திட்டம்	39
16. மத்திய நிதி அமைச்சகம்	39
16.1 பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா	39
16.2 அடல் பென்சன் யோஜனா (APY)	39
16.3 வருவாய் அறிவிப்புத் திட்டம்	40
16.4 பிரதான் மந்திரி கரிம் கல்யாண் யோஜனா 2016 - ஓர் மன்னிப்புத் திட்டம்	40
16.5 வரிஸ்த பென்சன் பீமா யோஜனா	41
16.6 தங்க நாணயமாக்குதல் திட்டம்	41
16.7 தங்க பத்திர சேமிப்புத் திட்டம்	42
16.8 ஆம் ஆத்மி பீமா யோஜனா	42
16.9 பிரதான் மந்திரி முத்ரா யோஜனா	42
16.10 பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா	43
16.11 பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா	43
16.12 கூகுள் வரி	44
16.13 கிரிஷி கல்யாண் உயர் வரி (Cess) - வேளாண் நலன் உயர் வரி	44
16.14 எழுந்து நில் இந்தியா திட்டம்	44
16.15 தேசிய ஓய்வூதியத் திட்டம்	45
16.16 ஷாக்சம் திட்டம்	45
16.17 தேஜஸ்வினி	45
16.18 பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா	45
17. உணவுப்படுத்தனிடும் தொழில் அமைச்சகம்	46
17.1 மெகா உணவுப் பூங்கா	46
17.2 பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா	46
18. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சகம்	47
18.1 பிரதான் மந்திரி சுவஸ்தியா சுரக்சா யோஜனா	47
18.2 தேசிய சுகாதார திட்டம்	47
18.3 தேசிய ஊரக சுகாதார திட்டம்	48
18.4 ஜனனி சுரக்சா யோஜனா	49



18.5 ஜனனி சிசு சுரக்சா கார்யகிராம் (JSSK)	50
18.6 ராஷ்டிரிய பால் சுவஸ்திய கார்யகிராம்	50
18.7 ராஷ்டிரிய கிஷோர் சுவஸ்திய கார்யகிராம்	50
18.8 தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டம்	51
18.9 பிரதான் மந்திரி சுவஸ்திய சுரக்சா யோஜனா	51
18.10 ராஷ்டிரிய சுவஸ்திய பீமா யோஜனா	52
18.11 ராஷ்டிரிய ஆரோக்கிய நிதி	52
18.12 இந்திர தனுஷ் திட்டம்	53
18.13 மிஷன் பரிவார் விகாஸ்	53
18.14 தேசிய குடற்புழு நீக்கத் திட்டம்	53
18.15 சன்ரைஸ் திட்டம்	54
18.16 பிரதான் மந்திரி சுரக்சித் மத்ரித்வ அபியான்	54
18.17 அனைவரும் நோய் தடுப்புத் திறன் அடைதல் திட்டம் (VIP)	55
18.18 வத்சல்யா - மாத்ரி அம்ரித் கோஷ்	55
18.19 தாய்மார்களின் முழுமையான அக்கறை திட்டம் (MAA)	55
19. மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகம்	56
19.1 FAME INDIA திட்டம்	56
20. மத்திய உள்துறை அமைச்சகம்	56
20.1 குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வோர்க் மற்றும் அமைப்பு	56
20.2 தேசிய நுண்ணறிவு கூட்டமைப்பு	57
20.3 ஆபரேஷன் முஷ்கான் - II	57
21. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சகம்	57
21.1 பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்புறம்)	57
21.2 தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா (DAY) - தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம்	59
21.3 ஜவஹர்லால் நேரு தேசிய ஊரக புதுப்பிப்புத் திட்டம்	59
22. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்	60
22.1 சர்வ சிக்சான் அபியான்	60
22.2 பிரஹிக் ஷக்	61
22.3 ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA)	61
22.4 தொழில்நுட்ப கல்வி தரம் மேம்படுத்து திட்டம்	62
22.5 ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்ததான் 2017	63
22.6 அனைத்து பள்ளி கண்காணிப்பு தனிநபர் தடமறிப் பகுப்பாய்வுத் திட்டம் (அஸ்மிதா)	63
22.7 கல்வி பிணையங்களுக்கான உலகளாவிய துவக்கம்	63
22.8 இம்பிரிண்ட் இந்தியா	64
22.9 உச்சத்தார் அவிஷ்கார் அபியான்	64
22.10 ராஷ்டிரிய உச்சத்தார் ஷிக்ஷா அபியான் (RUSA)	64
22.11 ஸ்வயம்பிரபா	65
22.12 உன்னத் பாரத்	66
22.13 உடான் (UDAAN)	66
22.14 ஷோத் கங்கா	67
22.15 வித்யா-வீர்தா அபியான்	67
22.16 பாரம்பரிய அறிவாற்றல் டிஜிட்டல் நூலகம்	67



22.17 மத்தியமிக் மற்றும் உச்சத்தார் சிக்கா கோஷ்	67
22.18 விஷ்வஜித் திட்டம்	68
22.19 மார்க் தர்ஷன்	68
22.20 ஆப்பரேஷன் டிஜிட்டல் போர்டு	68
23. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்	69
23.1 தீன்தயாள் உபாத்யா ஷ்ரமேவ் ஜெயதே கார்யகிராம்	69
23.2 பிரதான் மந்திரி ரோஜ்கர் புரோத்சஹன் யோஜனா	70
23.3 சுவவலம்பன் திட்டம்	70
23.4 சுவபிமான்	71
23.5 தொழிலாளர்கள் கல்விக்கான மத்திய வாரியம்	71
24. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்	72
24.1 கட்டணமற்ற சட்ட சேவைகள்	72
24.2 சட்ட சேவைகள்	72
24.3 நியாய மித்ரா	73
25. மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம்	73
25.1 பூஜ்ஜிய குறைபாடு மற்றும் பூஜ்ஜிய விளைவுத் திட்டம்	73
25.2 தேசிய SC/ST மையம்	73
25.3 புத்தாக்கம், ஊரக தொழிலகங்கள் மற்றும், தொழில் முனைவுத் தன்மையின் மேம்பாட்டிற்கானத் திட்டம் (ASPIRE)	74
25.4 பாரம்பரிய தொழிற்சாலைகளின் மீளுருவாக்கத்திற்கான நிதித்திட்டம் (SFURTI)	74
25.5 பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டம் (PMEGP)	75
25.6 உத்யமி மித்ரா இணையவாயில்	75
26. மத்திய சுரங்கங்கள் அமைச்சகம்	75
26.1. பிரதான் மந்திரி கனிஜ் கேஷேத்ரா கல்யாண் யோஜனா (PMKKY)	75
26.2. சுரங்கப் பணிகள் கண்காணிப்பு அமைப்பு (MSS)	76
26.3. சுதூர் திரிஸ்டி	77
26.4. TAMRA - டம்ரா (டம்ரா - வெளிப்படைத் தன்மை ஏல கண்காணிப்பு, மூலதாரம் பெருக்கம்)	77
27. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்	77
27.1. மேம்பாட்டிற்காக பாரம்பரிய கலைகள்/கைவினைப் பொருட்களில் பயிற்சி மற்றும் திறனை மேம்படுத்துதல் (USTAAD - Upgrading the skills in Training in Traditional Arts/Crafts for Development.)	77
27.2. ஹீனார் ஹத்	78
27.3. ஹஜ் புனித பயண யாத்திரை மேலாண்மை	78
27.4. நய் மன்ஜில்	79
27.5. நய் ரோஷினி	80
27.6. திறன்களுக்கான மவுலானா ஆசாத் தேசிய அகாடமி	80
27.7. கரிம் நவாஸ் திறன் மேம்பாட்டு மையம்	81
27.8. கற்றுக் கொள்ளுங்கள் சம்பாதிப்புகள் (சேக்கோ அவர் காமோ)	81
27.9. ஹமாரி தாரோதார் திட்டம்	81
27.10. சைபர் கிராம் அல்லது சிறுபான்மையினர் சைபர் கிராம்	82
27.11. ஜியோ பாட்சி	82
28. மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் துறை அமைச்சகம்	83
28.1. தேசிய காற்று - சோலார் கலப்பு கொள்கை	83
28.2. சூரிய மித்ரா திட்டம்	84



28.3. ஜவகர்லால் நேரு தேசிய சோலார் திட்டம்	84
28.4. சோலார் நகரம்	84
28.5. ஸ்ரிஸ்தி - இந்தியாவின் முழு சோலார் தோற்ற மாற்றத்திற்காக நீடித்த சோலார் அமல்பாடு	84
29. மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்	85
29.1. பஞ்சாயத்து அதிகாரமளிப்பு மற்றும் பொறுப்புடைமை ஊக்குவிப்புத் திட்டம்	85
29.2. ராஷ்டிரிய கிராம் சுவராஜ் யோஜனா	85
30. மத்திய பணியாளர், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்	86
30.1. மின்னணு - மனித வள மேலாண்மை அமைப்பு (E-HRMS)	86
31. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்	86
31.1. பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா	86
31.2. பஹல் திட்டம்	87
31.3. GAS 4 INDIA பிரச்சாரம்	87
31.4. உர்ஜா கங்கா	88
31.5. தேசிய எரிவாயு முனையம்	88
31.6. சாக்சம் - 2017	88
31.7. LPG பஞ்சாயத்து	88
32. மத்திய எரிசக்தித்துறை அமைச்சகம்	89
32.1. உஜ்வால் விநியோக நிறுவனங்கள் உத்தரவாதத் திட்டம்	89
32.2. அனைவருக்குமான மலிவான LED-கள் மூலம் உன்னத ஜோதி திட்டம் (UJALA)	89
32.3. தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா	90
32.4. பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர்கர் யோஜனா (செளபாக்யா) திட்டம்	90
32.5. மத்திய மின்துறை அமைச்சகத்தால் துவக்கப்பட்ட கைபேசி செயலிகள்	91
33. மத்திய இரயில்வே துறை அமைச்சகம்	91
33.1. விகால்ப் திட்டம்	91
33.2. குளோன் இரயில் சேவை	92
33.3. இரயில் பாதுகாப்பு நிதி / ராஷ்டிரிய இரயில் சன்ரக்சு கோஷ்	92
33.4. அவதாரன்	92
33.5. ஆப்பரேஷன் சுவாரன்	93
33.6. பிற துவக்கங்கள்	93
34. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்	94
34.1. பாரத்மாலா திட்டம்	94
34.2. இந்திய பாலங்கள் மேலாண்மை அமைப்பு (Indian Bridge Management System)	94
34.3. சேது பாரதம்	95
34.4. சார்தம் நெடுஞ்சாலை திட்டம்	95
34.5. பண்டக தளாவட திறனுடைமை மேம்பாட்டுத் திட்டம்	95
34.6. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இணையவாயில்கள் மற்றும் இணைய அடிப்படையிலான செயலிகள்	96
34.7. Smart-E	97
35. மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம்	97
35.1. அஜீவிகா கிராமின் எக்ஸ்பிரஸ் யோஜனா	97
35.2. தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா	98
35.3. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) - ஊரகப் பகுதிகளில் அனைவருக்கும் வீடு	99
35.4. ஸ்டார்ட்-அப் கிராம தொழில்முனைவுத் திட்டம் (SVEP)	99



35.5. பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா	100
35.6. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் - MGNREGA	100
35.7. தேசிய ஊரக நகரங்கள் (RURBAN) திட்டம்	101
35.8. சன்ஷாத் ஆதாரங்கள் கிராம யோஜனா	102
35.9. தேசிய சமூக உதவித் திட்டம்	102
35.10. நீராஞ்சல் நீர்ப்பிரிமேடு திட்டம்	103
35.11. அன்னபூர்ணா திட்டம்	104
35.12. RESET திவாஸ் 2017	104
35.13. மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கைபேசி செயலிகள்	104
36. மத்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சகம்	105
36.1. புத்தாக்கங்களின் மேம்பாடு மற்றும் பயன்பாட்டிற்கான தேசிய துவக்கம் (National Initiative for Development and Harnessing Innovation - NIDHI)	105
36.2. வஜ்ரா திட்டம் (VAJRA - Visiting Advanced Joint Research Faculty Scheme)	105
36.3. சூர்ய ஜோதி	106
36.4. சோலார் ஆற்றல் மரம்	106
36.5. மனாக் - MANAK	107
36.6. தேவஸ்தல் ஒளியியல் தொலை நோக்கி	107
36.7. உயிரி-தொழில் நுட்பம் கிஷான் (கிரிஷி புத்தாக்க அறிவியல் பயன்பாட்டு நெட்வோர்க்)	107
36.8. கால்நடை மரபியற் திட்டம்	108
36.9. பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் விக்யான் கிராம் சனகுல் பரியோஜனா	108
36.10. சத்யம் - SATYAM - தியானம் மற்றும் யோகாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் (SATYAM - Science and Technology Yoga & Meditation)	109
36.11. KIRAN - வளர்த்தலின் மூலம் ஆராய்ச்சி முன்னேற்றத்தில் அறிவாற்றல் ஈடுபாடு - பெண் ஆராய்ச்சியாளர்களுக்கான ஓர் நம்பிக்கை கதிர்வீச்சு	109
36.12. NAKSHE - இணையவாயில்	110
36.13. Lotus HR திட்டம் - ஆரோக்கியமான மறு பயன்பாட்டிற்கான நகர்ப்புற கழிவுநீர் நீரோட்டங்களின் உள்ளூர் சந்திப்பு	110
36.14. சாகர் வாணி - செயலி	110
36.15. தேசிய உயிரி - மருந்து பொருள் தயாரிப்பு திட்டம்	111
37. மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம்	112
37.1. சாகர்மாலா	112
38. மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்	112
38.1. INSPIRE	112
38.2. பிரதான் மந்திரி யுவ யோஜனா	113
38.3. தேசிய தொழிற் பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம்	113
38.4. பிரவாஸி கவுசல் விகாஸ் யோஜனா	114
39. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்	114
39.1. சுகம்யா பாரத் அபியான்	114
39.2. சுகம்யா புஸ்தகாலயா	114
39.3. ராஷ்டிரிய வயோ ஸ்ரீ யோஜனா	115
39.4. INCCEN மற்றும் ISAA - மன இறுக்கம் போக்கும் தேசிய பயிற்சிப்பட்டறை.	115
39.5. வயோ ஸ்ரேஷ்த சம்மன் - 2016	116
39.6. தீன்தயாள் இயலாமை உடையோரின் மறுவாழ்வுத் திட்டம்	116



40. மத்திய ஜவுளித்துறை அமைச்சகம்	116
40.1. பங்கர் மித்ரா	116
40.2. மகாத்மா பங்கர் பீமா யோஜனா	117
40.3. சணல் - I CARE திட்டம்	117
40.4. பிரதான் மந்திரி பரிதன் ரோஜ்கர் புரோட்சவாஜா யோஜனா	118
40.5. ஹத்கர்கா சம்வர்தன் சஹாயதா	118
40.6. தீன்தயாள் ஹஸ்த்கலா சன்குல்	118
40.7. SAATHI - சாதி	119
40.8. பவர் டெக்ஸ் (Power Tex)	119
41. மத்திய சுற்றுலா மேம்பாட்டு அமைச்சகம்	120
41.1. பிரசாத் - PRASAD - புனித யாத்திரை புத்துயிராக்கல் மற்றும் ஆன்மீக பெருக்க முன்னெடுப்புத் திட்டம்	120
41.2. சுவதேஷ் தர்ஷன்	120
41.3. பிரம்மிக்கதகு இந்தியா திட்டம்	120
42. மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம்	121
42.1. வன்பந்து கல்யாண் யோஜனா திட்டம்	121
42.2. பழங்குடியினர் வாழ்வாதாரத்திற்கான தேசிய வள மையம்	122
42.3. TRIFED-ன் இளைய தொழிற்முனைவோர்கள்	122
43. மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம்	123
43.1. புத்துயிராக்கம் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டம் (அம்ருத் - AMRUT)	123
43.2. பொலிவுறு நகரங்கள் : (Smart Cities)	123
43.3. அஸ்லி தராக்கி	123
43.4. சுவச் சர்வேகூான் 2017	124
43.5. பாரம்பரிய நகரங்கள் மேம்பாடு மற்றும் பெருக்கத் திட்டம் (HRIDAY - Heritage City development and Augmentation Yojana)	124
44. மத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம்	125
44.1. துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன பயன் திட்டம்	125
44.2. ஜல் கிராந்தி அபியான்	125
44.3. நமாமி கங்கா திட்டம்	126
44.4. நகர்ப்புற சீரமைப்பு ஊக்குவிப்பு நிதி	126
44.5. பொலிவு கங்கா நகரத் திட்டம்	127
44.6. நிர்மல் கங்கா சஹபாகிதா	127
44.7. கங்கா கிராம்	127
45. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம்	128
45.1. ஒருங்கிணைந்த குழந்தை நலன் திட்டம்	128
45.2. கிஷோரி சக்தி யோஜனா	129
45.3. குழந்தைகளுக்கான தேசிய செயற்திட்டம் 2016	129
45.4. e-Drop Box	129
45.5. Posco E-Box	129
45.6. மகப்பேறு பயன் திட்டம்	129
45.7. ஆன்லைன் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு எதிரான தேசிய கூட்டணி	130
45.8. பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ (பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்)	131



45.9. சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வமகள் சேமிப்புத் திட்டம்)	131
45.10. உஜ்ஜாவாலா திட்டம்	132
45.11. சுவதார்	132
45.12. பெண்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஆதரவு (STEP)	133
45.13. பிரியதர்ஷினி திட்டம்	133
45.14. நாரி சக்தி புரஸ்கார்	133
45.15. மஹிளா E-HAAT	133
45.16. தனலட்சுமி திட்டம்	134
45.17. சப்லா - வளர் இளம் பருவ பெண் குழந்தைகளின் அதிகாரமளிப்பதற்கான ராஜிவ் காந்தி திட்டம் (SABLA)	134
45.18. சாக்சம் - வளர் இளம்பருவ சிறுவர்களின் மேம்பாட்டிற்கான ராஜிவ் காந்தி திட்டம் (SAKSHAM)	135
45.19. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் துவங்கப்பட்ட இணைய வாய்க்கால்கள்	135
45.20. PENCIL - குழந்தை தொழிலாளர் இன்மைக்கு திறனுடைய அமல்பாட்டிற்கான இணைய மேடை	136
45.21. ஹவ்ஸ்லா 2017	136
45.22. லக்ஷ்யா திட்டம்: மகப்பேறு பிரசவ அறை தர மேம்பாட்டுத் துவக்கம்.	137
45.23. பாலின சாம்பியன் திட்டம்	138
46. மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம்	138
46.1. மிஷன் XI மில்லியன்	138
46.2. ராஷ்டிரிய யுவ சஷக்தி கரன் கர்யகிரம்	138
46.3. ஸ்லம் யுவ தவத்	138
46.4. விளையாட்டு இந்தியா	139
47. அமைச்சகங்களுக்கிடையேயான திட்டம்	139
47.1. INSPIRE - Innovation is Science Pursuit for Inspired Research Program	139
47.2. உடான் (UDAAN)	139
47.3. பெண் குழந்தைகளை பாதுகாப்போம்: பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்.	140
47.4. சுவச் சுவஸ்த் சர்வத்ரா	140
47.5. சுவச் யுக் பிரச்சாரம்	141
47.6. கிராம உதய் சே பாரத் உதய் அபியான்	141
48. மாநில அரசுகளுடனான கூட்டிணைவோடு ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் கூட்டுத் திட்டங்கள்	142
48.1. 24 x 7 அனைவருக்கும் மின்சாரம்	142
48.2. பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா	142
49. இந்திய உச்சநீதிமன்றத்தால் துவங்கப்பட்ட திட்டங்கள்	142
49.1. நடுத்தர வருமானமுடைய குடிமக்களுக்கான திட்டம்	142
50. இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் திட்டம்	143
50.1. இந்திய ஜல் மார்க் விகாஸ் திட்டம்	143
51. நிதி ஆயோக்	143
51.1. சாத் திட்டம்	143
51.2. அடல் புத்தாக்கத் திட்டம்	144
51.3. சுய வேலைவாய்ப்பு மற்றும் திறமை பயன்பாடு	144
51.4. வழிகாட்டுநர் இந்தியா பிரச்சாரம்	144
51.5. லக்கி கிராஹக் யோஜனா மற்றும் டிஜி-தன் வியாபார் யோஜனா	144
52. தமிழ்நாடு அரசுத் திட்டங்கள்	145



52.1. உழவர்களுக்கான அம்மா விதைகள் திட்டம்	145
52.2. குறை தீர்ப்பிற்கான அம்மா அழைப்பு மையம்	145
52.3. அம்மா குடிநீர் திட்டம்	145
52.4. மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம்	146
52.5. தாலிக்கு தங்கம் திட்டம்	146
52.6. 50 அம்மா இலவச வை-பை திட்டம்	146
52.7. வீட்டு வசதித் திட்டம்	147
52.8. அம்மா உணவகம்	147
52.9. அம்மா மருந்தகம்	147
52.10. அம்மா இருசக்கர வாகனத் திட்டம்	147



1. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம்

1.1. கிசான் விகாஸ் பத்ரா (KVP)

துவக்கம் : 1988-இல் இந்திய அஞ்சல் துறையால் துவக்கப்பட்டது. (செயல்பட்ட

காலம் : 1988-2011, மீண்டும் துவக்கம் : 2014)

நோக்கம் : சேமிப்புப் பத்திரத் திட்டம்

குறிக்கோள் : பல்வேறு பணமதிப்புகளில் அஞ்சல் அலுவலகங்களில் இருந்து பத்திரங்களை வாங்குவதன் மூலம் வரம்பற்ற முதலீடுகளை எளிதாக்குதல் மற்றும் வசதிப் படுத்துதல்.

பயனாளிகள் : ஏழை விவசாயிகள்

அமல்படுத்தும் நிறுவனம் : இந்தியா அஞ்சல் துறை

திட்ட விளக்கம் :

- அஞ்சலகத்தில் ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 மற்றும் ரூ.50,000 மதிப்புடைய முதலீட்டுப் பத்திரங்கள் கிடைக்கும்.
- இது ஆண்டிற்கு 8.7% வட்டியை அளிக்கும்.
- 100 மாதங்களில் (8 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள்) முதலீட்டின் மதிப்பு இரு மடங்காக உயரும்.
- இடைப்பட்ட காலத்தில் முதலீட்டுப் பத்திரத்தின் பணம் வேண்டுமெனில் 30 மாதங்கள் (2 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள்) கழித்து தான் பெற முடியும்.

1.2. கிரிஷி அம்தானி பீமா யோஜனா

துவக்கம் : ஜூன் 2, 2014

நோக்கம் : வேளாண் காப்பீடு

குறிக்கோள் : எதிர்பாரா வானிலை நிகழ்வுகள் அல்லது வேறு பிற காரணங்களினால் தங்களது வேளாண் உற்பத்திப் பொருட்கள் பாதிக்கப்படும் பொழுது இத்திட்டமானது உழவர்களுக்கு உதவும்.

பயனாளிகள் : சிறு மற்றும் குறு விவசாயிகள்

1.3. பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா

துவக்கம் : 2015-2016

திட்டகாலம் : 2015-2016 முதல் 2019-2022 வரை

நோக்கம் : நுண் நீர் பாசனம்

குறிக்கோள் : உறுதி செய்யப்பட்ட நீர்பாசனத்தின் கீழ் வேளாண் பயிர் செய்யக்கூடிய பகுதிகளை விரிவுப்படுத்துதல், வேளாண்மையில் நீர் பயன்பாட்டு திறனை அதிகரித்தல் மற்றும் வேளாண்மையில் நீடித்த பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல். பண்ணைகளில் நீருக்கான அணுகலை மேம்படுத்துதல்.



நிதியளிப்பு : மத்திய மாநில அரசுகளினால் பகிர்ந்தளிக்கப்படும் நிதியானது நபார்டு வங்கி மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

திட்டக்கூறுகள் : இத்திட்டமானது மூன்று வெவ்வேறு அமைச்சகங்களின் பின்வரும் மூன்று முந்தைய திட்டங்களை உள்ளடக்கியதாகும்.

- மத்திய நீர் வள அமைச்சகத்தின் துரிதப்படுத்தப்பட்ட நீர் பாசன பயன்திட்டம்.
- மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நீர்ப்பிடிப்பு மேலாண்மைத் திட்டம்.

➤ நீடித்த வேளாண்மைக்கான பண்ணை நீர் மேலாண்மைத் தேசியத் திட்டம்.

செயல்படுத்தும் நிறுவனம் : மத்திய வேளாண்மை அமைச்சகம், மத்திய நீர் வள அமைச்சகம், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம்.

திட்டக்கூறுகள் : “ஒவ்வொரு நீர் துளிக்கும், அதிகப்படியான விளைச்சல்”

1.4. பரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜனா

துவக்கம் : 2015

நோக்கம் : இயற்கை அங்கக வேளாண்மை

குறிக்கோள் : சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண் சாகுபடி முறையை ஏற்றுக் கொண்டு அதனை மேற்கொள்ள விவசாயிகளை ஊக்குவித்தல்.

வேளாண்மையில் விளைச்சலை அதிகரிக்க இராசயனங்கள் மற்றும் செயற்கை உரங்கள் மீதான விவசாயிகளின் சார்புடைமையை குறைத்தல்.

அமல்பாட்டு நிறுவனம் : மத்திய வேளாண்மை அமைச்சகம்

திட்ட விளக்கம் : இது ஓர் திரள் தொகுப்பு அணுகுமுறை (Cluster approach) இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இயற்கை அங்கக வேளாண்மைக்கான அனைத்து திட்டங்களையும் உள்ளடக்கியதாகும்.

1.5. FMD முக்தா பாரத்

துவக்கம் : 09 ஆகஸ்ட், 2016

நோக்கம் : கோமாரி நோயினை ஒழித்தல்

திட்ட விளக்கம் : கோமாரி நோயானது ஓர் தொற்றுநோயாகும். ஒரு சில வேளைகளில் இது உயிர் கொல்லி நோயாகும். இந்நோயானது உள்நாட்டு மற்றும் காட்டு எருமைகள் உள்பட வெட்டுக் குளம்புடைய விலங்குகளை பாதிக்கின்றது.

1.6. அலங்கார மீன்கள் வளர்ப்புத் திட்டம்

துவக்கம் : 09 மார்ச் 2017

நோக்கம் : நாட்டின் அலங்கார மீன் வளர்ப்புத் துறையின் ஆற்றலை வெளிக்கொணர்தல்.

குறிக்கோள் :

- திரள் தொகுப்பு அடிப்படையிலான அணுகு முறையோடு நாட்டில் அலங்கார மீன்கள் வளர்ப்பு கலாச்சாரத்தை மேம்படுத்துதல்.



- அலங்கார மீன்களின் வர்த்தகம் மற்றும் ஏற்றமதி வருவாயை அதிகரித்தல்.
- ஊரகம் மற்றும் நகர்ப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
- வளரும் இலாபகரமான செயல்பாடாக அலங்கார மீன்கள் வளர்ப்பினை உருவாக்க நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் புத்தாக்கங்களை பயன்படுத்துதல்.

நிதியளிப்பு : நீலப் புரட்சித் திட்டத்தின் மேல்வரியின் கீழ் இத்திட்டத்தில் நிதியளிப்பு முறை உள்ளது.

அமல்படுத்தும் அமைப்பு : தேசிய மீன் வளர்ப்பு மேம்பாட்டு வாரியமானது மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களின் மீன் வளர்ப்புத் துறையின் மூலம் இத்திட்டத்தை அமல்படுத்துகின்றது.

இத்திட்டத்தின் கீழான நடவடிக்கைகள் :

- அலங்கார மீன்களை பெருக்குதல்.
(அல்லது)
- அலங்கார மீன்களை வளர்த்தல்.
(அல்லது)
- கிடைக்கும் இடத்தைப் பொறுத்து அலங்கார மீன்களைப் பெருக்குதல் மற்றும் வளர்த்தல்.

1.7. பண்டிட் தீன்தயாள் உபத்யாய் உன்னத் கிரிஷி சிக்கா யோஜனா

துவக்கம் : 2016

நோக்கம் : வேளாண் கல்வியை மேம்படுத்துதல்.

இந்திய வேளாண் கவுன்சிலால் “வேளாண்மையில் இளைஞர்களை ஈடுபட வைத்தல் மற்றும் நிலைபெற வைத்தல்” எனும் திட்டம் (ARYA) அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது கிரிஷி விக்யான் கேந்திரா (வேளாண் அறிவியல் மையங்கள்) அமைப்புகளால் செயல்படுத்தப்படுகின்றது.

1.8. தேசிய வேளாண் சந்தை (e-NAM)

துவக்கம் : ஏப்ரல் 14, 2016

நோக்கம் : பல்வேறு மாநிலங்களில் உள்ள மின்-மண்டிகளை (e-mandis) இணைத்தல். தங்களது வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு சிறந்த விலையினைப் பெற விவசாயிகளை இயலச் செய்தல்.

நிதியளிப்பு : இதற்காக வேளாண்- தொழிற்நுட்ப உள்கட்டமைப்பு நிதியமானது சிறு விவசாயிகளின் வேளாண்-வணிக கூட்டமைப்பின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

அமல்பாட்டு நிறுவனம் : SFAC ஆனது தேசிய வேளாண் சந்தையின் முன்னணி மேம்பாட்டாளர் அமைப்பாகும். SFAC ஆனது மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய வேளாண்மை,



கூட்டுறவுச் சங்கம் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத் துறையின் பதிவு செய்யப்பட்ட சங்கமாகும்.

1.9. பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா

துவக்கம் : 2016

நோக்கம் : இத்திட்டமானது உணவுப் பயிர்கள், உணவுத் தானியங்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் போன்ற தடுக்க இயலாத சூழல்களினால் பாதிக்கப்படும் பொழுது உழவர்களுக்கு காப்பீடை வழங்குகிறது.

திட்ட விளக்கம் :

- காரிப் பயிர்களுக்கு 2%, ரபி பருவப் பயிர்களுக்கு 1.5% என்ற வீதத்தில் ஒரே சீரான காப்பீட்டுக் கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். தோட்டப் பயிர்களுக்கு 5% செலுத்த வேண்டும். மீதி கட்டணத்தை அரசு செலுத்தும்.
- அரசு வழங்கும் மானியங்களுக்கு உச்ச வரம்பு இல்லை.

1.10. மண் வள அட்டைத் திட்டம்

துவக்கம் : பிப்ரவரி 19, 2015

நோக்கம் : நாடு முழுவதும் வேளாண்மைப் பகுதியில் உள்ள மண் வளத்தின் மீது சிறப்பு கவனத்தை செலுத்துவதற்காக அனைத்து விவசாயிகளுக்கும் மண் பரிசோதனை ஆரோக்கிய அட்டையை வழங்குதல்.

நிதியளிப்பு : மண் ஆரோக்கியம் பரிசோதனைக்கான செலவானது மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே 75 : 25 எனும் வீதத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.

திட்ட விளக்கம் : “சுவஸ்த் தாரா, கேத் ஹரா” (ஆரோக்கியமான பூமி, பசுமையான பண்ணை).

1.11. மின் - பசுஹாத் இணைவாயில்

நோக்கம் : கால்நடை விலங்குகளை வளர்ப்பவர்கள் மற்றும் விவசாயிகளை இணைத்தல்.

திட்ட முழுக்கம் : இந்தியாவானது உலகின் மிகப் பெரிய அளவில் கால்நடை விலங்குகளின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உலக கால்நடைகள் தொகையில் 14 சதவீதத்தினைக் இந்தியா கொண்டுள்ளது. எருதுகளின் தொகையில் மட்டும் உலகளவில் 53 சதவீதத்தினைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு எருது இனங்களானது வெப்பச் சகிப்புத் தன்மையும், சிறு அளவிலான உணவோடு வாழும் தன்மையும், நோய் எதிர்ப்புத் திறனும் வாய்க்கப் பெற்றுள்ளன.

1.12. கிரிஷி விக்யான் கேந்திரா(வேளாண் அறிவியல் மையம்)

நோக்கம் : இந்த அமைப்பின் நோக்கம் விவசாயிகளின் தொழிற்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒற்றை இட தீர்வைப் பொறிமுறையாக செயல்படுதல் மற்றும் அரசு சார தொண்டு நிறுவனம் போன்ற வேளாண்

விரிவாக்க செயல் அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே ஓர் இணைப்பாக செயல்படுதல் ஆகும்.

திட்ட விளக்கம் : நாட்டின் வேளாண் துறைக்கு பல்வேறு வகையான வேளாண் பண்ணை ஆதரவுத் திட்டத்தை வழங்குவதற்காக இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலால் உருவாக்கப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களே கிரிஷி விக்யான் கேந்திராக்களாகும்.

1.13. எனது கிராமம் - எனது கவுரவம்

துவக்கம் : 2015

நோக்கம் : தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் கிராமங்களை தேர்ந்தெடுப்பர். பின் தொழிற்நுட்பம் மற்றும் பிற வேளாண் சார் அம்சங்கள் மீது உழவர்களுக்கு தகவல்களை வழங்குவர்.

அமல்பாட்டு நிறுவனம் : ஆராய்ச்சியாளர்கள் கிரிஷி விக்யான் கேந்திரா மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுவர்.

1.14. ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா

துவக்கம் : ஆகஸ்ட் 2007

நோக்கம் : 11வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின் போது வேளாண் மற்றும் அது சார் பயன்பாட்டு துறைகளின் மேம்பாட்டின் மூலம் வேளாண்மையில் 4 சதவித வருடாந்திர வளர்ச்சியை அடைதல்.

குறிக்கோள் : வேளாண்மை மற்றும் வேளாண்சார் பயன்பாட்டுத் துறைகளில் தங்களது முதலீடுகளை அதிகரிக்கும் மாநிலங்களுக்கு ஊக்கத் தொகைகளை வழங்குதல்.

வேளாண் துறையின் மேம்பாட்டிற்காக திட்டமிடல் மற்றும் திட்டங்களின் அமல்படுத்தலில் மாநிலங்களுக்கு தன்னாட்சி மற்றும் நெகிழ்வுத் தன்மையை வழங்குதல்.

திட்டத்தின் தன்மை : இத்திட்டமானது 100 சதவிதம் மத்திய அரசின் நிதியுதவித் திட்டமாகும்.

திட்ட விளக்கம் : இத்திட்டத்தின் துணைத் திட்டங்கள்

- இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் பசுமைப் புரட்சியை கொண்டு வருதல் (BGREI)
- கூடுதல் தீவன அபிவிருத்தி திட்டம்
- தேசிய காவித் திட்டம்
- பயிர் பன்முகப்படுத்துதல் திட்டம்
- கால்நடைகள் ஆராக்கியம் மற்றும் நோய் கட்டுப்பாடு/கோமாரி நோய்
- தேனீ வளர்ப்பு
- நெல் தரிசு நிலப்பகுதிகளை இலக்கிடல்



1.15. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்

துவக்கம் : அக்டோபர் 2017

நோக்கம் : நெல், கோதுமை, பருப்புகள், தானியங்கள் மற்றும் பருத்தி போன்ற வர்த்தகப் பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்துதல்.

இலக்கு : 11வது ஐந்தாண்டு காலத்திட்டத்தின் முடிவில் (2011-12) ஒரு நெல்லின் உற்பத்தியை 10 மில்லியன் டன்கள் அதிகரித்தல், கோதுமை உற்பத்தியை 8 மில்லியன் டன்கள் அதிகரித்தல், பருப்பு வகைகளின் உற்பத்தியை 2 மில்லியன் டன்கள் அதிகரித்தல்.

திட்டத்தின் தன்மை : மத்திய அரசின் நிதியுதவித் திட்டம்

நிதியளிப்பு : உணவுப் பயிர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு விகிதம் 50 : 50 ஆகும். பணப் பயிர்களுக்கு மத்திய அரசு 100 சதவீதம் நிதி அளிக்கும்.

திட்டத்தின் கூறுகள் :

- NFSM - நெல்
- NFSM - கோதுமை
- NFSM - பருப்பு வகைகள்
- NFSM - தானியங்கள்
- NFSM - வர்த்தகப் பயிர்கள்

1.16. பருவநிலை நெகிழ்திறன் வேளாண்மை மீதான தேசிய துவக்கம்

துவக்கம் : பிப்ரவரி 2011

துவங்கிய அமைப்பு : இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்

நோக்கம் : பருவ நிலை மாற்றம் நிகழும் இந்த சகாப்தத்தில் நீடித்த வேளாண்மைக்காக இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட மூல ஆதாரங்களின் மேலாண்மை மற்றும் பருவநிலை நெகிழ்திறன் வேளாண்மைத் தொழில் நுட்பங்களின் பயன்பாட்டின் மூலம் உழவர்களை சுய-சார்பு உடையவர்களாக மாற்றுதல்.

- உத்திசார் ஆராய்ச்சி
- தொழில்நுட்ப செயல்விளக்கங்கள்
- திறன் கூட்டமைப்பு

நிதியளிப்பு : மத்திய வேளாண் அமைச்சகம்.

திட்டத்தின் கூறுகள் :

- தொழிற்நுட்பங்களை தகவமைத்தல் மற்றும் தனிப்பு மீதான உத்திசார் ஆராய்ச்சி.
- 100 பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்களில் நடப்பு பருவ நிலை மாறுபாட்டினை சமாளிக்க தொழில்நுட்ப செயல்விளக்கங்களை மேற்கொள்ளுதல்.



- திறன் கட்டமைப்பு
- முக்கிய பருவநிலை மாறுபாட்டு தணிப்பு இடைவெளிகளை பூர்த்தி செய்ய நிதி ஆதரவளிக்கப்பட்ட போட்டித் தன்மையுடைய ஆராய்ச்சி.

1.17. சிறு விவசாயிகளின் வேளாண் - வணிக கூட்டமைப்பு

துவக்கம் : 1994

நோக்கம் : நிதியியல் நிறுவனங்களுடனான நெருங்கிய தொடர்புடன் துணிகர மூலதன உதவித் திட்டத்தின் (Venture Capital Assistance Scheme) வேளாண்மையில் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதன் வழி வேளாண்-வணிக-முயற்சிகளை எளிமைப்படுத்துதல் மற்றும் அவற்றை வசதிப்படுத்துதல்.

1.18. மீன் குஞ்சுகள் வளர்ப்புத் திட்டம்

துவக்கம் : 11 மார்ச் 2017

திட்டகாலம் : 2020-21 வரை

நோக்கம் : நீலப் புரட்சியின் நோக்கங்களை அடைதல்.

குறிக்கோள் :

1. இந்தியாவில் மீன் வளர்ப்புத் துறையின் மேலாண்மை மற்றும் முழுமையான வளர்ச்சியை இயலச் செய்தல்.
2. மீன் குஞ்சுகள் வளர்ப்பு உள் கூட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் மீன்குஞ்சுகள் வளர்ப்பு குளம் மற்றும் குஞ்சு பொரிப்பகங்களின் நிறுவலை வசதிப்படுத்துதல்.

இலக்கு : மீன் உற்பத்தி அளவை 2014-15ஆம் ஆண்டின் உற்பத்தி அளவான 10.79 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து 2021-21ஆம் ஆண்டில் 15 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்தல்.

1.19. வேளாண்மைக்கு விண்வெளித் தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல் மீதான தேசியத் திட்டம்

நோக்கம் : வேளாண் மேலாண்மை கண்காணிப்பு மற்றும் வரைபடமிடலுக்கான விண்வெளி மற்றும் புவி-நிலப்பரப்பு கருவிகளின் ஒருங்கிணைந்த பயன்பாடு.

குறிக்கோள் :

- பயிர் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு
- வேளாண் வள மேலாண்மை
- பேரிடர் கண்காணிப்பு, தணிப்பு, மற்றும் செயற்கை கோள் தொலைத் தொடர்பு
- வழிகாட்டு அமைப்புகளின் பயன்பாடுகள்

பிற செயல் நடப்புத் திட்டங்கள் :

- FASAC (பயிர் முன்னறிவிப்பிற்காக)
- NADAMS (வறட்சி மதிப்பீட்டிற்காக)



➤ HAMAN (தோட்டக்கலைத் துறை மதிப்பீடு மற்றும் மேம்பாட்டிற்காக)

➤ KISAN (பயிர் காப்பீடு மற்றும் பயிர் வளர்ப்பினை தீவிரப்படுத்துதல் திட்டம்)

இத்திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள பிற அறிவிப்புகள் : உள்ளூர் அளவில் விவசாயிகளுக்கு சான்றளிக்கப்பட்ட தரமான விதைகள் கிடைப்பதை அதிகரிக்க மத்திய அரசானது கிராமப் பஞ்சாயத்து அளவிலும் 500 விதை உற்பத்தி மற்றும் விதை செயல்பதனிடல் நிலையங்களை அமைக்க உள்ளதாக முன்மொழிந்துள்ளது.

1.20. சமன் திட்டம்

துவக்கம் : 02 ஆகஸ்ட் 2016

நோக்கம் : தோட்டக்கலைத் துறைக்கு உத்திசார் வளர்ச்சியினை வழங்குதல். அதன் மூலம் உழவர்களின் வருவாயைப் பெருக்குதல்.

அமல்படுத்தும் நிறுவனம் : தொலை உணர்வுத் தொழில் நுட்பங்களின் பயன்பாட்டின் மூலம் தேசிய பயிர் முன்அறிவிப்பு மையம் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றது.

திட்டக் கூறுகள் :

- பயிர் வளர்ப்பினை தீவிரப்படுத்துதல்
- பழத் தோட்டங்களை புத்துயிரூட்டல்
- அக்வா - தோட்டக்கலை

1.21. வேளாண் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்பத் தேசிய திட்டம்

துவக்கம் : 05 பிப்ரவரி, 2014

நோக்கம் : விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வேளாண் உழவு நடைமுறைகள் மற்றும் பொருத்தமான தொழில்நுட்பங்கள் வழங்குவதை இயலச் செய்ய வேளாண் விரிவாக்க அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மறுக்கட்டமைத்தல்.

குறிக்கோள் : விவசாயிகளிடையே நவீன தொழில்நுட்பங்களை பரப்புவதற்காக புதிய நிறுவன ஏற்பாடுகளின் மூலம் உழவர்களால் மேற்கொண்டு செல்லப்படும் மற்றும் உழவர்களின் பொறுப்புடைமைக் கொண்ட வேளாண் விரிவாக்க அமைப்பை உருவாக்குதல்.

திட்டத்தின் கூறுகள் :

- வேளாண் விரிவாக்கம் மீதான துணைத் திட்டம்
- விதை மற்றும் நடவுப் பொருட்கள் மீதான துணைத் திட்டம்
- வேளாண்மையை இயந்திரமயப்படுத்துதல் மீதான துணைத் திட்டம்
- பயிர் பாதுகாப்பு மற்றும் நோய் தொற்று தடுப்பிற்கான தனிமைப்படுத்தல் மீதான துணைத் திட்டம்



1.22. e-ராகம் (e-RaKAM)

தங்களது வேளாண் உற்பத்திப் பொருட்களை மின்-ஏலத்தின் மூலம் விற்பனை செய்யும் வகையில் உழவர்களை இயலச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஓர் டிஜிட்டல் இணையவாயிலே e-RaKAM ஆகும்.

நோக்கம் : நாடு முழுவதும் தங்களது வேளாண் விளைப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்கு உதவுதல்.

நிர்வாக அமைப்பு : மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம்.

1.23. ராஷ்டிரிய கோகுல் திட்டம்

நோக்கம் : நன்கு கவனம் செலுத்தப்பட்ட மற்றும் அறிவியல் பூர்வ முறையில் உள்நாட்டு கால்நடை இனங்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு.

குறிக்கோள் : உள்நாட்டு கால்நடை இனங்களின் மரபியற் கட்டமைப்பினை அதிகரிக்க உள்நாட்டு கால்நடைகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றினை மேம்படுத்துதல்.

- பால் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்
- இயற்கை சேவைகளுக்காக நோய்களில்லா உயர் மரபியற் பண்புடைய காளைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்

அமல்படுத்தும் அமைப்பு : கால்நடைகள் அபிவிருத்தி வாரியத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மாநில அமல்பாட்டு நிறுவனங்கள் இத்திட்டத்தை அமல்படுத்துகின்றது.

நிதியளிப்பு : 100 சதவீதம் மானியம் அடிப்படையிலான நிதியளிப்பு உடையது இத்திட்டம்.

இத்திட்டத்தின் கீழுள்ள துவக்கங்கள் :

- ஒருங்கிணைந்த உள்நாட்டு கால்நடைகள் மையங்களை நிறுவுதல் - கோகுல் கிராம்.
- உள்நாட்டு கால்நடைகளை வளர்ப்பவர்களின் சங்கத்தை நிறுவுதல் (கோபாலன் சங்)
- உழவர்களுக்கு "கோபால் ரத்னா" விருதினை வழங்குதல், கால்நடை வளர்ப்பவர்களின் சங்கத்திற்கு "காமதேனு" விருதினை வழங்குதல்.
- சிறந்த மூலவுயிர் திசுக்கள் தொகுதியின் களஞ்சியமாக உள்ள நிறுவனங்களுக்கு உதவுதல்.

1.24. தேசிய பால் பண்ணைத் திட்டம் - 1

திட்ட காலம் : 2011-12 முதல் 2018-19 குறிக்கோள்

குறிக்கோள் :

- கறவை விலங்குகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுதல் அதன் மூலம் வேகமாக அதிகரித்து வரும் பால் தேவையை சந்திக்க பால் உற்பத்தியை அதிகரித்தல்.

- ஊரக பால் உற்பத்தியாளர்களுக்கு முறை சார் பால் - பதனிடல் துறைக்கு மேம்பட்ட அணுகலை வழங்குதல்.

நிதியளிப்பு : சர்வதேச மேம்பாட்டு சங்கம் (IDA)

1.25. பசுதன சஞ்சீவனி

- இத்திட்டமானது “நகல் சுவஸ்திய பத்ரா” எனும் விலங்குகள் ஆரோக்கிய அட்டைகளைக் கொண்ட கால்நடைகள் நல்வாழ்வுத் திட்டமாகும்.
- இத்திட்டமானது கறவை விலங்குகளுக்கு தனித்துவ அடையாள எண்ணை வழங்குகின்றது. மேலும் கால்நடை நோய்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய தரவுத் தளத்தை அமைக்கின்றது. மேலும் கால்நடைகள் மற்றும் அவற்றின் உற்பத்திப் பொருட்களின் வர்த்தகத்தை கண்காணிக்கின்றது.

1.26. இ-பசுதன் ஹாட் இணையவாயில்

- உள்நாட்டு கால்நடை இனங்களின் வளர்ப்பவர்கள் மற்றும் உழவர்களை இணைப்பதற்காக எருதுகளின் உற்பத்தித்திறன் மீதான தேசியத் திட்டத்தின் கீழ் இத்திட்டம் துவங்கப்பட்டது.

1.27. “தரக் குறியீடு” விருதுத் திட்டம்

- பால் கூட்டுறவுச் சங்கங்களினால் தயாரிக்கப்படும் பால் மற்றும் பால் பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் தூய்மையின் மேம்பாட்டை ஊக்குவிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஆதரவளிப்பு அமைப்பு : மத்திய கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்புத் துறையின் ஆதரவோடு தேசிய பால் உற்பத்தி மேம்பாட்டு வாரியம் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றது.

2. மத்திய ஆயுஷ் அமைச்சகம்

2.1. தேசிய ஆயுஷ் திட்டம்

துவக்கம் : 23, டிசம்பர், 2014

குறிக்கோள் :

- ஆயுஷ் அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் அதற்கு புத்துயிரூட்டல்
- தரமான ஆயுஷ் கல்வியை கற்பிக்கும் திறனுடைய கல்வி நிறுவனங்களை மேம்படுத்துதல்.



- ஆயுஷ் மருந்துகளின் தரநிலை தகவமைப்பை மேம்படுத்துதல் மற்றும் ஆயுஷ் மருந்துகளுக்கான மூல கச்சாப் பொருட்களின் நீடித்த அளிப்பை எப்போதும் கிடைக்கும் வண்ணம் செய்தல்.
- அனைவருக்கும் செலவு குறைந்த மற்றும் ஒரே தரத்தில் ஆயுஷ் ஆரோக்கிய சேவையை வழங்குதல்.

நிதியளிப்பு : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடு, பின்தங்கிய நிலைமை மற்றும் மக்கள் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி ஆதாரமானது பகிர்வு அளிக்கப்படுகிறது.

திட்டக் கூறுகள் :

- ஆயுஷ் சேவைகள்
- ஆயுஷ் கல்வியியல் நிறுவனங்கள்
- ஆயுஷ் மருந்துகளின் தரக் கட்டுப்பாடு
- மருத்துவத் தாவரங்கள்

2.2. சுவஸ்திய ரக்சா திட்டம்

துவக்கம் : 16 டிசம்பர், 2016

நோக்கம் : கிராமங்களில் சுகாதாரம் மற்றும் சுகாதாரக் கல்வியை மேம்படுத்துதல்.

குறிக்கோள் :

- சுகாதாரம் / தூய்மை விழிப்புணர்வுத் திட்டங்கள், சுவஸ்திய பரிச்சன் முகாம்கள் ஆகியவற்றை நடத்துதல்.
- உள்ளூர் சுற்றுப்புறம் மற்றும் சுற்றுச் சூழலின் தூய்மையுடைமைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- மக்களின் வாழ்க்கை முறை, பருவகாலங்கள், தூய்மை நிலைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், மற்றும் மக்கட்தொகை சார்ந்த தகவல்கள், நோய் பரவல்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்துதல்.
- மக்களின் சுகாதார நிலையை மதிப்பிடல், சுகாதார சிகிச்சை சேவைகளின் விரிவாக்கம், பத்யா-அபத்யா எனும் ஆயுர்வேத உணவு முறையை மக்களிடையே பரப்புவதல்.

PATHYA : பத்யா என்பது உடலுக்கு ஊட்டச்சத்துகளை வழங்கவல்ல மற்றும் பயன்தரவல்ல உணவாகும். மேலும் இது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரவல்லது.

APATHYA : உடலுக்கு ஊட்டச் சத்துகளையும், பயனையும் தராத உணவும் அபத்யா எனப்படும். இது மனதிற்கு அமைதியையும் தராது.

2.3 மிஷின் மதுமேகா

துவக்கம் : 28, அக்டோபர், 2016 (அதாவது முதல் தேசிய ஆயுர்வேத தினத்தன்று இத்திட்டம் துவங்கப்பட்டது).

நோக்கம் : ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் நீரிழிவு நோயை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்.

குறிக்கோள் : ஆயுர் வேத மருத்துவ முறையின் மூலம் தொற்றா நோயான நீரிழிவு நோயினை கட்டுப்படுத்துதல் மற்றும் அதற்கு விலை குறைந்த மருத்துவ சிகிச்சையை அளித்தல்.

NBRMAD - DB எனும் BGR - 34 : இந்த மருந்தானது “அறிவியல் மற்றும் தொழில்நுறை ஆராய்ச்சிக் கவுன்சிலால்” நீரிழிவு நோயின் சிகிச்சைக்காக கண்டுபிடிக்கப்பட்டது. மருந்துப் பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940ன் 6வது திருத்த விதிகளின் படி ஆயுர்வேத தனியுரிமை மருந்துகள் வகைப்பாட்டின் கீழ் இம்மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

அமல்பாட்டு நிறுவனம் : “தேசிய வழிமுறை சிகிச்சை” என்னும் அமைப்பு.

3. மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சகம்

3.1. வான் போக்குவரத்து கொள்கை

துவக்கம்: 15, ஜூன், 2016

திட்டகாலம்: 2022 வரை

நோக்கம்: உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு பல்வேறு பயன்களை வழங்குதல்.

குறிக்கோள் :

- கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் , எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் மின் - ஆளுகை ஆகியவற்றின் மூலம் நாட்டில் எளிதாக தொழில்புரிதலை மேம்படுத்துதல்.
- குடிமை விமானப் போக்குவரத்து துறையில் ‘இந்தியாவில் தயாரிப்போம் ’ திட்டத்தை மேம்படுத்துதல்.

திட்ட விளக்கம் :

- பயணக்கட்டணத்தை நிர்ணயித்தல்
- 30 நிமிடங்களுக்கான விமானப் பயணத்தின் பயணக் கட்டணம் ரூ. 1200 ஆகும்.
- ஒரு மணி நேர விமானப் பயணத்திட்டத்திற்கான பயணக்கட்டணம் ரூ. 2500 ஆகும்.
- 5/20 எனும் ‘விமான விதி’ ரத்து செய்யப்பட்டுள்ளது.
- விமானப் போக்குவரத்து தொடர்பான அனைத்து பணப்பரிமாற்றம் மற்றும் புகார் அளிப்பிற்கு ஒற்றை தளத்தை ஏற்படுத்துதல்.
- பிராந்திய வான்வழி விமான இணைப்புத் திட்டத்திற்காக அனைத்து பயணச்சீட்டுகளின் மீது 2 சதவீதம் வரி விதித்தல்.

- பரஸ்பர நிகரெதிர் ஒப்புதல் அடிப்படையில் டெல்லியிலிருந்து 5000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சுற்றளவில் அமைந்துள்ள நாடுகளோடு இந்தியா திறந்த வான் போக்குவரத்துக் கொள்கையை மேற்கொள்ளும்.
- மத்திய அரசானது இந்தியா முழுவதும் பயன்பாட்டில் இல்லாத 350 விமான தளங்களை செலவு குறைந்த விமான நிலையங்களாக மேம்படுத்த எதிர் நோக்கியுள்ளது.

3.2. பிராந்திய வான் பயண இணைப்புத் திட்டம் உடான் (உதே தேஷ்கா ஆம் நாக்ரிக்)

துவக்கம்: 24, ஆகஸ்ட் 2017

திட்ட காலம்: 10 ஆண்டுகள்

நோக்கம்: ஒரு மணி நேரத்திற்கான விமானப் பயணக் கட்டணத்தை ரூ.2500 ஆக நிர்ணயிப்பதன் மூலம் Tier II மற்றும் Tier III நகரங்களில் விமானப் பயண போக்குவரத்தை ஊக்குவித்தல்.

குறிக்கோள்: வெகுஜன மக்களுக்கு விமான பயணம் மலிவான ஒன்றாக மாற்றுவதன் மூலம் பிராந்திய வான்வழி இணைப்பை ஊக்குவித்தல் மற்றும் வசதிப்படுத்துதல்.

திட்டக்கூறுகள்: உடான் திட்டமானது தேசிய குடிமை வான் போக்குவரத்து கொள்கையின் முக்கிய கூறாகும்.

அமல்பாட்டு அமைப்பு: இந்திய விமான நிலைய ஆணையம்

திட்ட விளக்கம்: நாட்டில் நடப்பில் உள்ள வான் தளங்கள் மற்றும் விமான நிலையங்களின் புத்துயிரூட்டல் மூலம் நாட்டில் குறைவான விமான சேவை மேற்கொள்ளப்படும் மற்றும் விமான சேவைகள் மேற்கொள்ளப்படாத விமான நிலையங்களுக்கு வான்வழி இணைப்பை ஏற்படுத்துதல். விமான நிலைய செயல்பாட்டாளர்கள் பல்வேறு சலுகைகளைக் கடந்து இயல்திறன் இடைதவறா நிதியத்தையும் பெறலாம்.

மகாராஷ்டிரா மாநிலமானது பிராந்திய இணைப்புத் திட்டத்திற்காக இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய வான்போக்குவரத்து அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற் கொண்டுள்ள முதல் மாநிலமாகும்.

3.3. டிஜி யாத்ரா:

துவக்கம்: 08-ஜூன்-2017

நோக்கம்: தங்களது விமானப் பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இந்திய விமானப் பயணிகளுக்கு அதிவேகமான, நிலையான, காகிதமற்ற சேவை அனுபவத்தை வழங்கவல்ல டிஜிட்டல் சூழலை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

திட்டத்தின் கூறுகள்:

- இணைக்கப்பட்ட பயணிகள்
- இணைக்கப்பட்ட விமான நிலையங்கள்
- இணைக்கப்பட்ட வான் பயணம்
- இணைக்கப்பட்ட அமைப்பு.

திட்டவிளக்கம்: நாட்டினை டிஜிட்டல் ரீதியில் மேம்பட்ட சமூகமாக மாற்றுவதற்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தொலைநோக்கின் வழி மத்திய வான் போக்குவரத்து அமைச்சகத்தால் ஒருங்கிணைக்கப்படும் தொழிற்சாலைகள் வழிநடத்தலில் அமைந்த திட்டமே டிஜி யாத்ரா ஆகும்.

4. மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

4.1. மலைத் தோட்டப் பயிர்களுக்கான வருமானக் காப்பீட்டுத் திட்டம்

துவக்கம்: 10, பிப்ரவரி, 2017

திட்டகாலம்: 2 ஆண்டுகள்

நோக்கம்: இரட்டை ஆபத்துகளிலிருந்து மலைத்தோட்டப் பயிர்களின் உரிமையாளர்களைப் பாதுகாத்தல்.

குறிக்கோள்:

- நோய் தாக்குதல் , பாதகமான வானிலை நிகழ்வுகள் போன்றவற்றின் காரணமாக காரணமாக மகசூல் இழப்பின் இரட்டை அபாயங்களில் இருந்து மலைத் தோட்டப் பயிர்களின் உரிமையாளர்களைப் பாதுகாத்தல்.
- பயிர் காப்பீடு நெறிமுறையின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் ஏற்படும் விளைப்பொருட்களுக்கான விலை வீழ்ச்சியின் காரணமாக உண்டாகும் வருவாய் இழப்பிலிருந்து மலைத்தோட்டப் பயிர்களின் உரிமையாளர்களைப் பாதுகாத்தல். அதன் மூலம் மலைத்தோட்டப் பயிர்களின் உரிமையாளர்களைப் பாதுகாத்தல். அதன் மூலம் மலைத்தோட்டப் பயிர்களின் விவசாயிகளினுடைய நல்வாழ்வு நிலையான நீடித்தத் தன்மையை உறுதிசெய்ய அவர்களின் வருவாயை நிலைப்படுத்துதல்.

திட்ட விளக்கம்: இத்திட்டமானது 10 ஹெக்டேர் அல்லது அதற்கு குறைவாக நிலத்தினை கொண்டுள்ள ரப்பர் , தேயிலை, காபி (ரோபுஸ்டா வகை மற்றும் அராபிகா வகை) , புகையிலை, ஏலக்காய் போன்ற மலைத் தோட்டப் பயிர்களின் உரிமையாளர்களை இத்திட்டம் உள்ளடக்கியதாகும்.



4.2. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்

துவக்கம்: 16-ஜனவரி 2010

நோக்கம்: ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குவதன் மூலம் நாட்டில் புத்தாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் தொழில்முனைவுத் தன்மையை வளர்த்தல்.

குறிக்கோள்:

- நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக மொத்தம் 10,000 கோடி ரூபாய் உடைய நிதியத்தின் நிதியம் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி ஆதரவினை வழங்குதல்.
- நிதியத்தில் மேற்கொள்ளப்படும் மூலதன வரவுகளின் மீது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரி விலக்கலை வழங்குதல்.
- 3 ஆண்டுகளுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொழிலாளர் பரிசோதனையிலிருந்து விலக்களித்தல்.

நிதியளிப்பு: இந்திய சிறு தொழிற்சாலைகள் மேம்பாட்டு வங்கியின் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத நிதியை வழங்குதல்.

திட்ட விளக்கம்: இத்திட்டத்தின்படி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்பவை இந்தியாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள , ஐந்து ஆண்டுக்கும் குறைவான காலத்திற்கு முன்பு துவக்கப்பட்ட , 25 லட்சத்திற்கும் குறைவாக வருடாந்திர வருவானமுடைய நிறுவனங்களாகும்.

4.3. தேசிய தரநிலைகள் உத்திசார் ஆவணம்

துவக்கம்: மே, 2017

திட்ட காலம்: 5 ஆண்டுகள்

குறிக்கோள்: உள்நாட்டுச் சந்தையிலிருந்து தரம் குறைவான தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களை களைந்தெறிதல். உயர் தரமுடைய தொழிற்சாலை உற்பத்தி பொருட்களின் இந்திய ஏற்றுமதியை ஊக்குவித்தல்.

குறிக்கோள்: இந்திய நுகர்வோர்கள் மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகளை மோசமாக பாதிக்கின்ற பாதுகாப்பற்ற மற்றும் தரம் குறைவான இறக்குமதிப் பொருட்கள் இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையில் குவிவதை தடுப்பதற்கு உதவுதல்.

உலக வர்த்தகத்தின்போக்கு மாறிவரும் தற்போதைய சூழலில் பொருட்களுடைய தரத்தின் மீது அதிகரித்து வரும் முக்கியத்துவத்தின் மீது தர உத்திரவாத மதிப்பீட்டு அமைப்புகள், ஒழுங்குமுறை தரநிலைகள் நிர்ணயிப்பு அமைப்பு , மாநில அரசுகள் , மத்திய அமைச்சகங்கள் , தொழிற்சாலைகளைத் தயார் படுத்துதல் மற்றும் அவற்றிற்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.



4.4. இந்தியாவிலிருந்து வணிகப் பொருட்கள் ஏற்றுமதி திட்டம்

துவக்கம்: 01, ஏப்ரல், 2015

திட்டகாலம்: 2015-20

நோக்கம்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட / உற்பத்தி செய்யப்பட்ட குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவித்தல்.

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ் உள்ள பிற திட்டங்கள்.

1. சந்தை ஆவனத் திட்டம்: ஒரு வர்த்தகப் போட்டியாளராக வெளிநாடுகளில் இந்தியப் பொருட்களின் ஏற்புடைமையை அதிகரிப்பதற்கான திட்டத்தோடு வெளிநாட்டுச் சந்தைகளை இலக்கிடுவதற்காக உயர் சரக்கு போக்குவரத்து செலவு மற்றும் பிற வரிகளை குறைத்தல்.
2. உற்பத்தி பொருள் கவனத்திட்டம் :
இந்திய உற்பத்திப் பொருட்களின் சந்தைப்படுத்துதலோடு சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் தொடர்புடைய பிற செலவுகளை ஈடுசெய்வதற்காக, உயர் ஏற்றுமதி தீவிரமும் , அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் ஆற்றலும் உடைய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவித்தல்.
3. இந்தியாவிலிருந்து சேவையளித்தல் திட்டம் :
இத்திட்டமானது சர்வதேச சந்தைகளில் ஓர் தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த இந்தியாவிலிருந்து சேவையளிக்கப்பட்டவை எனும் ஒரு நிலையான தரத்தை ஏற்படுத்துவதற்காக இந்தியாவின் சேவைகளுடைய ஏற்றுமதியின் வளர்ச்சியை துரிதப்படுத்த இத்திட்டம் உதவும்.
4. விஷேஷ் கிரிஷி மற்றும் கிராம் உத்யோக் யோஜனா :
நோக்கம்: இது வன உற்பத்திப் பொருட்கள் மற்றும் வேளாண் விளைப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஏற்றுமதிகளுக்குள்ள பிற குறைபாடுகளை ஈடு செய்வதும், அப்பொருட்களின் உயர் சரக்குப் போக்குவரத்து செலவினை குறைத்து அதனை ஈடு செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கடன் தீர்வை ரசீது: இது ஓர் அனுமதிச்சீட்டாகும். இதனைக் கொண்டிருப்பவர் இறக்குமதிக்கான தீர்வைகளில் குறிப்பிட்ட தொகையினை செலுத்தாமல் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவர். மேலும் இந்த அனுமதி சீட்டை சந்தைகளிலும் விற்கலாம். இத்திட்டத்தின் படி ஏற்றுமதியாளர்களுக்கு அவர்களுடைய ஏற்றுமதியின் மொத்த மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்ட தீர்வை விலக்கு ரசீதுகள் வழங்கப்படும்.



4.5. E-Biz

துவக்கம்: 19, பிப்ரவரி, 2015

நோக்கம்: ஆன்லைன் இணையவாயலின் அரசுகளிலிருந்து வணிகங்களுக்கான சேவைகளுக்கு Government to Business (G2B) வேகமான மற்றும் திறனுடைய அணுகல்களை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டில் வணிகம் புரிவதற்கான சூழலை அதிகரிக்க உதவும் ஒரு மேடையே E-Biz ஆகும்.

திட்ட விளக்கம்: இத்திட்டமானது தேசிய மின்-ஆளுகைத் திட்டத்தின் கீழ் உள்ள 27 பணி நோக்கமுடையத் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.

4.6. நிரியத் பந்து திட்டம்

துவக்கம்: 27- மார்ச் - 2017

நோக்கம்: புதிய மற்றும் ஆற்றலுடைய ஏற்றுமதியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை அடைதல். மேலும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மற்றும் அப்புதிய மற்றும் ஆற்றலுடைய ஏற்றுமதியாளர்கள் சர்வதேச வத்தகத்தில் ஈடுபடவும் தனிப்பட்ட வசதிப்படுத்துதல், ஆலோசனைக் கூடுகைகள், நெறிப்படுத்து திட்டங்கள் மூலம் அவர்களுக்கு வழிகாட்டுதல்.

திட்ட விளக்கம்: இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பொது இயக்குனரகத்தின் அதிகாரிகள் சட்டப்பூர்வ வழியில் தங்களது ஏற்றுமதி வணிகத்தை மேற்கொள்ள விரும்பும் ஆர்வமுடைய தனி நபர்களுக்கு தங்களது நேரம் மற்றும் அறிவாற்றலை முதலீடு செய்து வழிகாட்டுவர்.

4.7. அறிவு சார் சொத்துரிமை விழிப்புணர்விற்கான திட்டம்

துவக்கம்: 07, ஜூலை 2017

துவங்கிய அமைப்பு: அறிவு சார் சொத்துரிமை மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கான பிரிவு

திட்டகாலம்: 2017-2020 (3 ஆண்டுகள்)

நோக்கம்: ஊரகப் பகுதிகள் மற்றும் Tire I, Tire II, Tier III நகரங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், வளரும் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளவும், புத்தாக்கங்களை மேற்கொள்ளவும், மேலும் தங்களது புத்தாக்கங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை பாதுகாத்திடவும் கவருவதற்காக அவர்களிடையே அறிவுசார் சொத்துரிமையின் மீது விழிப்புணர்வை அதிகரித்தல்.

குறிக்கோள்: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் , மற்றும் சிறு , குறு, நடுத்தர தொழிற் அமைப்புகள் உட்பட அனைத்து தொழிற்சாலை அமைப்புகள் மற்றும் கல்வி

நிறுவனங்களில் அறிவுசார் சொத்துரிமையின் விழிப்புணர்வு மீது 4000

பயிற்சிப்பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல் மற்றும் அமலாக்க

நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை அமைப்புகளுக்காக அறிவுசார் சொத்துரிமை பயிற்சி மற்றும் அறிவு உணர்வாக்கத் திட்டங்களை நடத்துதல்.

பயிற்சி வகைகள்:

- ஆரம்ப பள்ளிகள்
- இரண்டாம் நிலை பள்ளிகள்
- பல்கலைக் கழகங்கள் / கல்லூரிகள்
- MSMEA ஸ்டார்ட் அப் உட்பட தொழிற்சாலைகள்

முழுக்கம்: படைப்பாக்க இந்தியா; புத்தாக்க இந்தியா,

5. மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

5.1. தேசிய கண்ணாடி ஒளியிழை வலையமைப்பு

துவக்கம்: 25-பிப்ரவரி 2015

நோக்கம்: கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் மண்டல அளவிலான நிர்வாக அமைப்புகளுக்கு இடையிலான இணைப்புச்சேவை இடைவெளியை களைதல்.

குறிக்கோள்: குறைந்தபட்சம் 100 Mbps அலைவரிசையில் கண்ணாடி ஒளியிழை வலையமைப்பு மூலமாக இரண்டு லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அலைக்கற்றை இணைய வசதியை வழங்குதல்.

நிதியளிப்பு: அனைத்து சேவை கடப்பாடு நிதியம்

அமல்பாட்டு நிறுவனம்: இத்திட்டத்தின் அமல்பாட்டிற்காக சிறப்பு நோக்க செயல்பாட்டு அமைப்பான பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனமானது ஒரு பொதுத்துறை நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திட்டவிளக்கம்: டெலிகாம் சேவை வழங்குநர்கள் , ISPகள், கேபிள் டி.வி.

ஆப்ரேட்டர்கள் போன்ற அனைத்து சேவை வழங்குநர்களுக்கும் தேசிய கண்ணாடி ஒளியிழை வலையமைப்பிற்கு பாகுபாடற்ற அணுகல் வழங்கப்படும். மேலும் ஊரகப் பகுதிகளில் பல்வேறு சேவைகளை அவர்கள் துவங்கலாம். இத்திட்டமானது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டுள்ளது.

குறிப்பு: உலகளாவிய சேவை பொறுப்பு நிதியானது 2002 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் குறிப்பாக ஊரகப் பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் அனைவருக்கும் டெலிகாம் சேவை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக திறனுடைய மானியத்தை இத்திட்டம் வழங்குகின்றது. இந்தியாவிற்கு USOF நிர்வகிப்பாளர் தலைமை வகிக்கிறார். இவர் இந்நிதியத்தின் பயன்பாடு தொடர்பாக மத்திய தொலைதொடர்பு துறையின் செயலாளருக்கு அறிக்கை அளிக்கின்றார்.



5.2. ஜீவன் பிரமான்

துவக்கம்: 10, நவம்பர் - 2014

நோக்கம்: மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஓய்வூதியப் பெற்ற பணியாளர்கள் வாழ்நாள் சான்றளிப்பை பெறுவதற்கான செயல்முறையை ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் அதனைப் பெறுவதை எளிதாக்குவதும் தடைகளற்றதாகவும் மாற்றுதல். ஜீவன் பிரமான் ஆனது ஓய்வூதியதாரர்களுக்கான பயோமெட்ரிக் வசதி இணைக்கப்பட்ட சேவையாகும். ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற தங்கள் இருப்பிற்கான ஆதாரத்தை அதிகாரிகளுக்கு நேரே சென்று வழங்குவதற்குப் பதிலாக டிஜிட்டல் ரீதியில் சமர்ப்பிக்கலாம். அல்லது குறிப்பிட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் வாழ்நாள் சான்றிதழ்களின் மூலம் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறலாம்.

பயனாளிகள்: ஓய்வூதியதாரர்கள்

திட்ட விளக்கம்: ஜீவன் பிரமான் ஆனது ஓய்வூதியதாரர்களுக்கான ஆதார பயோமெட்ரிக் அங்கீகாரம் அடிப்படையிலான டிஜிட்டல் வாழ்நாள் சான்று பத்திரமாகும். இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியமானது தொடர்ந்து தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது தொடர்வதை உறுதி செய்ய ஆண்டுதோறும் ஓய்வூதியதாரர்கள் ஆவண வடிவிலான வாழ்நாள் சான்றுப் பத்திரங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை.

5.3. டிஜி லாக்கர்

துவக்கம்: 2015

குறிக்கோள்: பொதுப் பயன்பாட்டில் உள்ள அமைப்பில் குடிமக்கள் பகிரக்கூடிய தனிப் பரப்பை அளித்தல்.

திட்ட விளக்கம்:

இந்திய குடிமக்களின் ஆவணங்களை சேமிப்பதற்காக ஒரு பாதுகாப்பான அர்ப்பணிக்கப்பட்ட தனிப்பட்ட மின்னணு சேமிப்பிடம் உருவாக்கப்படும். இந்த டிஜிட்டல் சேமிப்பு திட்டமானது பல்வேறு சான்றளிப்பு அரசுத்துறைகளினால் அளிக்கப்படும் மின் ஆவணங்கள் மற்றும் பான் அட்டை , வாக்காளர் அடையாள அட்டை, பல்கலைக்கழக சான்றிதழ்கள் போன்ற தனிப்பட்ட ஆவணங்களை சேமிப்பதற்கு பயன்படுத்தப்படும்.

பயன்கள்:

- காகித வடிவிலான ஆவணங்களின் பயன்பாட்டைக் குறைத்தல்.
- அரசு அமைப்புகளால் வழங்கப்படும் ஆவணங்களுக்கு பாதுகாப்பான அணுகலை வழங்கும்.
- குடிமக்கள் அரசு சேவைகளை பெறுவதை எளிதாக்கும்.

- அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களின் சான்றுகள் வழங்களில் உள்ள நிர்வாகத் தீர்மானத்தைக் குறைக்கும்.

5.4. சம்பூர்ணா பீமா கிராம யோஜனா

துவக்கம்: 13, அக்டோபர் - 2017.

நோக்கம்:

- அஞ்சல் அலுவலகங்கள் மூலம் ஊரகப் பகுதி மக்களுக்கு வங்கியியல் சேவைகளை வழங்குதல்.
- மேலும் நாட்டின் ஊரகப் பகுதியில் வாழும் மக்களுக்கு அஞ்சல் அலுவலக பிணையங்களின் மூலம் மலிவான வாழ்நாள் காப்பீடு சேவைகளை வழங்குதல்.

5.5. தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா

துவக்கம்: 03, நவம்பர் 2017

SPARSH - Scholarship for Promotion of Aptitude and Research in Stamps as a Hobby.

ஸ்பார்ஷ்: அஞ்சல் தலைகளில் ஆராய்ச்சி மற்றும் திறனறிவுப் பகுப்பாய்வை மேற்கொள்வதை ஒரு விருப்பப் பொழுதுபோக்காக ஊக்குவிப்பதற்கான உதவித் தொகை.

நோக்கம்: இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான, நல்ல கல்வித் தேர்ச்சிப் பதிவுகளும் அஞ்சல் தலைகளை சேகரிக்கும் பழக்கமும் உடைய மாணவர்கள் மண்டலத் தபால் அலுவலகங்களில் நடத்தப்படும் போட்டித் தேர்வு செய் முறைகளில் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

விளக்கம்: பிளேட்லி (Philately) என்பது அஞ்சல் தலைகளை சேமிக்கும் அதில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு பழக்க வழக்கமாகும். (hobby)

5.6. தர்பன் - புதிய இந்தியாவிற்காக ஊரக அஞ்சல் அலுவலகங்களின் டிஜிட்டல் மேம்பாடு.

துவக்கம்: 21, டிசம்பர் 2017

திட்டகாலம்: மார்ச், 2018-க்குள் திட்டத்தின் இலக்கை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நோக்கம்: ஊரகப் பகுதிகளில் அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் வங்கியியல் சேவையின் தரத்தை அதிகரித்தல், மேலும் அச்சேவைகளுக்கு மதிப்புகளை கூட்டுதல், வங்கிக் கணக்கில்லா ஊரகப் பகுதி மக்களை நிதியியல் உள்ளடக்கத்திலுள் கொண்டு வருதல்.

பயனாளிகள் : ஊரக மக்கள்

இத்திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள்:

- சேமிப்பு மற்றும் தொடர் வைப்பு நிதிகளில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், போன்ற முதன்மை வங்கியியல் சேவைகள், தொடர் வைப்பு, தினசரி பணபரிவர்த்தனை அறிக்கை, சிறு அறிக்கை.

6. மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம்

6.1 தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் 2013

துவக்கம் : 12 செப்டம்பர் 2013

நோக்கம் : தோராயமாக இந்தியாவின் மக்கட் தொகையில் மூன்றில் இரு பங்கு பிரிவினருக்கு மானியமளிக்கப்பட்ட உணவுத் தானியங்களை வழங்குதல் (75% ஊரகப் பகுதிகளில்; 50 சதவீதம் நகர்புறப் பகுதிகளில்)

பயனாளிகள் : அனைத்து மகப்பேறுடைய மகளிர், பாலூட்டும் தாய்மார்கள் (அரசுப் பணியாளர்களுக்கு மகப்பேறுகால பயன்கள் அளிக்கப்படாது)

திட்டக் கூறுகள் :

- மதிய உணவுத் திட்டம்
- அங்கன்வாடித் திட்டம்
- பொது விநியோக அமைப்புகள்
- மகப்பேறு கால உரிமைகள்

பயன்கள் :

➤ இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளியும் ரூ.5, ரூ.2 என்ற விலையில் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் போன்ற உணவுத் தானியங்களைப் பெற தகுதியுடையோராவர்.

➤ இத்திட்டத்தின் கீழ் அனைத்து மகப்பேறுடைய மகளிரும், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளூர் அங்கன்வாடிகளால் இலவச ஊட்டச்சத்து உணவினைப் பெறத்தகுதியுடையோராவர். மேலும் தவணையாக ரூ.6000 மகப்பேறுகால பயன்களைப் பெறவும் தகுதியுடையோராவர்.

➤ இத்திட்டமானது பள்ளிகளில் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒர் வேளை இலவச உணவு மற்றும் 6 ஆண்டுகள் வரை குழந்தைகளுக்கு உள்ளூர் அங்கன்வாடிகளின் மூலம் கட்டணமின்றி வயதிற்கு சரியான உணவினை வழங்குவது உறுதி செய்கின்றது.

- ICOS திட்டத்தின் கீழுள்ள நான்கு துணைத்திட்டங்கள்
 - ❖ அங்கன்வாடி சேவைகள்
 - ❖ இளம் பெண்களுக்கான திட்டம்
 - ❖ குழந்தை பாதுகாப்புத் திட்டம்
 - ❖ தேசிய தொட்டில் குழந்தைகள் திட்டம்



6.2 ஜகோ கிரஹக் ஜகோ (நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரம்)

துவக்கம் : டிசம்பர் 2, 2014

நோக்கம் : பல்வேறு விவகாரங்களில் உள்ள நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளோடு தொடர்புடைய பிரச்சனைகளின் மீது பல்-ஊடகத்தின் மூலம் நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல்.

அமல்பாட்டு நிறுவனம் : அனைத்திந்திய வானொலி, தூர்தர்ஷன் நெட்வோர்க், காணொலி மற்றும் கேட்பொலி விளம்பரத்திற்கான இயக்குநரகம்.

6.3 நுகர்வோர் பாதுகாப்புத் திட்டம்

துவக்கம் : 1986

நோக்கம் : இந்தியாவில் நுகர்வோர்களின் நலன்களைப் பாதுகாத்தல்.

குறிக்கோள் : பாதுகாப்பிற்கான உரிமை, தகவல் பெறுதலுக்கான உரிமை, தேர்வு செய்வதற்கான உரிமை, குறைதீர்ப்பிற்கான உரிமை, கல்விக்கான உரிமை போன்ற நுகர்வோர்களின் உரிமைகளை இத்திட்டம் வழங்குகின்றது.

திட்டக் கூறுகள் :

1. மாவட்ட குறை தீர்ப்பு மன்றம் :

இம்மன்றம் மாவட்ட மன்றம் என்றும் அழைக்கப்படுகின்றது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாநில அரசால் இம்மன்றம் நிறுவப்பட்டுள்ளது. மாநில அரசானது ஓர் மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்ட மன்றங்களை அமைக்கலாம். இம்மன்றமானது 2 மில்லியன் மதிப்புடைய வழக்குகளை கையாளும் ஓர் மாவட்ட அளவிலான நீதிமன்றமாகும்.

2. மாநில நுகர்வோர் பிரச்சனை தீர்ப்பு குழு :

இக்குழுவானது மாநிலக் குழு என்றும் அழைக்கப்படுகின்றது. மாநிலத்தில் மாநில அரசினால் அமைக்கப்படுகின்றது. 10 மில்லியனுக்கும் குறைவான மதிப்புடைய வழக்குகளை கையாளும் ஓர் மாநில அளவிலான நீதிமன்றமே இக்குழுவாகும்.

3. தேசிய நுகர்வோர் சிக்கல் தீர்ப்பு குழு :

மத்திய அரசினால் இக்குழு அமைக்கப்படுகின்றது.

திட்ட விளக்கம் : இத்திட்டமானது நுகர்வோர்களுக்கு விரைவான மற்றும் செலவு குறைந்த குறைகள் தீர்ப்பு பொறிமுறையை வழங்குகின்றது. மேலும் குறிப்பிட்ட நிவாரணங்களை வழங்குகின்றது.



6.4 அந்த்யோதயா அன்ன யோஜனா

துவக்கம் : டிசம்பர் 25, 2000

நோக்கம் : நாட்டின் ஏழைப் பிரிவினரை நோக்கி இயக்கப்பட்ட பொது விநியோக அமைப்பை மேலும் சிறப்பு கவனம் மற்றும் இலக்குடையதாக மாற்றுவதல்.

பயனாளிகள் : வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள்

அமல்படுத்தும் அமைப்பு : அனைவருக்குமான பொது விநியோக அமைப்பு. இத்திட்டமானது முதலில் இராஜஸ்தான் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது.

திட்ட விளக்கம் :

- ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய், ஒரு கிலோ அரிசி 3 ரூபாய் என்ற உயர்ந்த மானியளிக்கப்பட்ட விலையில் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கிலோ கிராம் உணவுத் தானியங்கள் கிடைக்கச் செய்தன.
- இந்த உணவுத்தானிய அளவானது 2002 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திலிருந்து 25 கிலோவிலிருந்து 35 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

6.5 விலை நிலைப்படுத்துதல் நிதித்திட்டம்

துவக்கம் : ஏப்ரல் 1, 2003

திட்டகாலம் : 2003-2013, 2013-2014, 2014-2015

நோக்கம் : குறிப்பிட்ட அளவிற்கு கீழ் விலைப் பொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படுவதை கணக்கில் கொண்டு விவசாயிகளுக்கு நிதியியல் நிவாரணங்களை வழங்குதல்.

பயனாளிகள் : இத்திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் சர்வதேச சந்தை விலையில் நடப்பு ஏழாண்டுகால விலைகளின் சராசரியின் 20 சதவீதத்தினைக் காட்டிலும் வருடாந்திர உள்நாட்டு விளைபொருள் விலை குறையும் போது மட்டும் ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் நிதியியல் உதவியினைப் பெற தகுதியுடையோராவர்.

அம்சங்கள் :

- விளைப்பொருட்களின் நேர்மையற்ற விலை ஊகநிர்ணயிப்புகள் மற்றும் பதுக்குதலை களைவதற்காக விலை ஏற்ற, இறக்கத்தை சமநிலைப்படுத்துவதற்கும் கணக்கீடு செய்யப்பட்ட விளைப்பொருட்களின் தொடர்ந்து சந்தை வெளியேற்றத்திற்காக விளைப்பொருட்களின் மூல கையிருப்பை பராமரித்தல்
- அத்தகு சேமிப்பு கையிருப்புகளை கட்டமைக்க இத்திட்டமானது விளைப்பொருட்கள் சந்தைகள் மற்றும் பண்ணைகளில் உழவர் சங்கங்களிடமிருந்து விளையும் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வதை ஊக்குவிக்கின்றது.

7. மத்திய கலாச்சார அமைச்சகம்

7.1 Project Mausam

துவக்கம் : ஜூன் 20, 2014

நோக்கம் :

- இந்தியப் பெருங்கடலில் கடல்சார் வழித்தடங்கள் நெடுகிலும் பகிரப்பட்ட அறிவாற்றல் அமைப்புகள், பண்பாடுகள், பாரம்பரியங்கள், தொலைநோக்கு பார்வை மற்றும் அறிவாற்றல்கள் பரவலை பருவக்காற்றுகள் எப்படி மேற்கொண்டு சென்றன என்பதை புரிந்து கொள்ளுதல்.
- எப்படி பருவக்காற்றின் அறிவாற்றல் மற்றும் திறன் ஆளுமை ஆனது இந்தியப் பெருங்கடல் முழுவதும் அதன் வெவ்வேறு கரைகளில் வசிக்கின்ற மக்களிடையேயான தொடர்பினை எப்படி ஓர்சீர்படுத்தி வார்த்தது என்பதை புரிந்து கொள்ளுதல்.

குறிக்கோள் : இந்தியப் பெருங்கடற் கரை நாடுகளோடு இழந்த தொடர்புகளை புதுப்பித்தல், நடப்பிலுள்ள உலக பாரம்பரிய நினைவுச்சின்ன இடங்களோடு இணைப்பை ஏற்படுத்தல். கலாச்சார அமைவிடத்தை மறுவரையறை செய்தல். உலக பாரம்பரிய நினைவிடங்களுக்கான எல்லைத்தாண்டிய பன்னாட்டு நியமன நிலையை அடைதல்.

அமல்பாட்டு நிறுவனம் : இந்திய தொல்லியல் சங்கம் இத்திட்டத்தினை செயல்படுத்தும் முதன்மை அமைப்பாகும். கலைகளுக்கான இந்திரா காந்தி தேசிய மையமானது இதன் ஆராய்ச்சி பிரிவாகும். தேசிய அருங்காட்சியகம் மற்றும் IGNCA ஆகியவை துணை அமைப்புகளாகும்.

7.2 அறிவியல் நகரம்

குறிக்கோள் : கண்காட்சிகள், கருத்தரங்குகள், பிரபலமான விரிவுரைகள், அறிவியல் முகாம்கள் மற்றும் பல்வேறு பிறத்திட்டங்களின் ஒருங்கிணைத்தல் மூலம் சாதாரண பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நன்மைக்காக ஊரகம் மற்றும் நகர்புறப் பகுதிகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பிரபலமாக்குதல்.

தேர்ந்தெடுக்கப்பட தேவையான வரன்முறைகள் :

- அறிவியல் நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நகரமானது மாநிலத் தலைநகராக இருத்தல் வேண்டும் அல்லது 50 லட்சத்திற்கும் குறைவில்லாத மக்கள் தொகையுடைய மாநில நகரமாக இருத்தல் வேண்டும்.



- சுயநீட்டிப்பு நிலைத்தன்மைக்கு குறைந்தபட்சம் ஒர் ஆண்டிற்கு 10 லட்சம் வருகையாளர்களை பெறக்கூடிய நகரமாக அந்த அறிவியல் நகரம் இருப்பதை உறுதி செய்வதே முதன்மை பணியாகும்.
முன்மொழியப்பட்டுள்ள அறிவியல் நகரங்கள் :
- சென்னை, விஜயவாடா, அகமதாபாத்

7.3 ஜூனியர் பாரம்பரிய மேஸ்திரி (கொத்தனார்) திட்டம்

நோக்கம் : நவீனத் தொழில் நுட்பங்களோடு பிணைந்த கலாச்சார பாரம்பரியமுடைய தொழில் நுட்பங்களை தகவமைப்பு மறுபயன்பாட்டின் அடிப்படையில் கட்டுமான நடைமுறைகளை ஊக்குவித்தல்.

திட்ட விளக்கம் :

- மத்திய அரசின் பாரம்பரிய கட்டுமானத் திட்டத்தின் கீழ் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
- செறிந்த கலாச்சார கட்டிடக்கலை பாரம்பரியத்தை உடையதன் காரணமாக இத்திட்டத்தின் அமலாக்கத்திற்கான சோதனை மாநிலமாக இராஜஸ்தான் மாநிலம் தோந்தெடுக்கப்பட்டுள்ளது.

8. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்

8.1 ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் (OROP)

துவக்கம் : 2013ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கொண்டு 01, ஜூலை, 2014ஆம் ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு இத்திட்டம் வந்துள்ளது.

திட்டகாலம் : ஒவ்வொரு ஐந்தாண்டு காலத்திற்கும் ஓய்வூதியம் மறு நிர்ணயம் செய்யப்படும்.

குறிக்கோள் : இராணுவப் பாதுகாப்பு படையின் ஓய்வூதியதாரர்கள் அல்லது அவர்களது குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மேம்பட்ட ஓய்வூதியத்தை வழங்குதல்.

நோக்கம் : ஓய்வு பெறும் ஆண்டைப் பொருட்படுத்தாமல், ஒரே அளவிலான பணிக் காலத்தோடு ஒரே பதவி தகுதியோடு ஓய்வுபெறும் இராணுவத்தினருக்கு சமமான ஓய்வூதியத்தை வழங்குதல்.

பயனாளிகள் :

- ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் உடல் குறைபாடுடைய இராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் கைம் பெண்கள் (Widows) உட்பட இராணுவ ஓய்வூதியதாரரின் குடும்பத்தினர்.
- இத்திட்டத்தின் துவங்கும் முன்பு ஓய்வு பெற்ற இராணுவத்தினருக்கு மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையோராவர்.

திட்ட விளக்கம் : 2013ஆம் ஆண்டு ஓய்வூதியத்தவரால் பெறப்பட்டு வந்த அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தின் சராசரியாக, ஒரே பதவித் தகுதியோடு ஒரே அளவிலான பணிக் காலத்தோடு 1.7.2014க்கு முன்பு ஓய்வு பெற்ற இராணுவத்தினருக்கு ஓய்வூதியம் மறு - நிர்ணயம் செய்யப்படும்.

8.2 மரம் நடுதல் திட்டம் (TPD)

துவக்கம் : 18, ஆகஸ்ட், 2016

நோக்கம் : நாட்டின் சர்வதேச எல்லைப் பகுதிகள் நெடுகிலும் பசுமை போர்வை அளவை அதிகரித்தல் மற்றும் இயற்கைச் சூழலியலைப் பாதுகாத்தல்.

திட்ட விளக்கம் : மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற எல்லை சாலைகள் நிறுவனத்தினால் (BRO) மேற்கொள்ளப்படுகின்ற மிகப்பெரிய மரம் நடுதல் முன்னேடுப்பில் இத்திட்டமும் ஒன்றாகும்.

குறிப்பு : எல்லைச் சாலைகள் நிறுவனமானது, இந்தியாவில் சர்வதேச எல்லைப் பகுதிகள் மற்றும் இந்தியாவில் அண்டை நட்பு நாடுகளில் சாலைகளை அமைக்கின்றது. மேலும் சாலைப் பிணையங்களை பராமரிக்கின்றது.

9. வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம்

9.1 வடகிழக்கு ஊரக வாழ்வாதாரத் திட்டம்

துவக்கம் : மார்ச் 2012

நோக்கம் : வடகிழக்கு ஊரக ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.

பயனாளிகள் : திட்ட அமலாக்கப் பகுதிகளில் உள்ள பின்தங்கிய சமூக பிரிவினர், பெண்கள், வேலையில்லா இளைஞர்கள், சமூக மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலைமையின் அடிப்படையில் மாநில அரசுகளால் இத்திட்டத்தின் அமலாக்கத்திற்காக மாவட்டங்கள் அடையாளம் காணப்படுகின்றன.

திட்டத்தின் தன்மை : மத்தியத் துறை திட்டம்

நிதியளிப்பு : உலக வங்கி.

அமல்படுத்தப்படும் மாநிலங்கள் : மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா

9.2 நகரும் வான்வழி மருத்துவ சாலைகள்

நோக்கம் : வடகிழக்கு இந்தியாவின் தொலைதூர கடைக்கோடிப் பகுதிகளுக்கு வான்வழியிலான மருத்துவ சேவைகளை வழங்குதல்.

9.3 வடகிழக்கு ஊரக வாழ்வாதாரத் திட்டம்

குறிக்கோள் : வடகிழக்கு இந்தியாவில் 10,000 சுயஉதவிக் குழுக்களுக்கு உதவிபுரிதல் மற்றும் 3 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு பயனளித்தல்.

நிதியளிப்பு : உலக வங்கி.



பயனாளிகள் :

- வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள பழங்குடியினர், குறைந்த சமூக பொருளாதார நிலையுடைய குழுவினருக்கு முதன்மையாக இத்திட்டம் பயனளிக்கும். குறிப்பாக இப்பிராந்திய பெண்களுக்கு பயனளிக்கும்.
- சிக்கிம் மாநிலத்தில் உள்ள லேம்சா பழங்குடியினர் மற்றும் திரிபுராவில் உள்ள ரியாங் பழங்குடியினர் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர்.
- தொலைதூர பகுதிகளில் வாழ்கின்ற பழங்குடியின மற்றும் பழங்குடியினரல்லா பிற பின்தங்கிய மக்களுக்கு உதவி புரிவதற்காக இத்திட்டமானது மிசோரம், சிக்கிம், திரிபுரா, நாகலாந்து ஆகிய நான்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்படும்.

9.4 வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

நோக்கம் : மார்ச் 2020 வரை வடகிழக்கு இந்தியாவில் குறிப்பிட்ட துறைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதல்.

திட்டத்தின் தன்மை : இத்திட்டமானது 100 சதவீதம் மத்திய அரசால் நிதியளிக்கப்படும் ஓர் மத்திய அரசின் திட்டமாகும்.

பயனாளிகள் : இளைஞர்கள்

திட்டக்கூறுகள் :

- வடகிழக்கு இந்தியாவில் தண்ணீர் விநியோகம், மின்சாரம் மற்றும் போக்குவரத்து இணைப்பு மற்றும் குறிப்பாக சுற்றுலா துறையை மேம்படுத்தும் திட்டங்களோடு தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதிகள்.
- கல்வி மற்றும் சுகாதார சமூக துறைகளின் உள்கட்டமைப்பு.

9.5 COMMIT - துவக்க பயிற்சிக்கான விரிவான ஆன்லைன் திருத்தி அமைக்கப்பட்ட தொகுதிகள்

குறிக்கோள் :

- குடிமக்களை மையப்படுத்திய நிர்வாகத்தினை அனைவருக்கும் வழங்குதல் பொது சேவைகள் அளிப்பு முறையை மேம்படுத்துதல்.
- இத்திட்டமானது தொடக்கமாக சோதனை அடிப்படையில் மேற்கு வங்காளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, அஸ்ஸாம், ஹரியானா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் துவங்கப்படும்.

10. மத்திய குடிநீர் மற்றும் தூய்மை அமைச்சகம்

10.1 கிராமின் சுவச் சர்வேகூலான்

துவக்கம் : மே, 2016

நோக்கம் : ஊரக இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டத்தின் வளர்ச்சியை முன்னேற்றத்தை மதிப்பிடல்.

குறிக்கோள் : நாடு முழுவதும் துப்புரவு மற்றும் கழிவுநீர் மேலாண்மையின் நிலையில் உள்ள முன்னேற்றத்தை அளித்தல்.

திட்டக் கூறுகள் : இத்திட்டம் நான்கு தனித்துவ அளவுருக்களை கொண்டது.

- (i) பாதுகாப்பான கழிவுறைகளை உடைய வீடுகள்
- (ii) குப்பைக்கழிவுகளற்ற சுற்றுப்புறத்தை உடைய வீடுகள்.
- (iii) குப்பைக் கழிவுகளற்ற பொது இடங்கள்
- (iv) கழிவுநீர் தேக்கமில்லா வீடுகள்.

முன்னணி மற்றும் கீழ்நிலை தரவரிசையுடைய மாநகரங்கள் :

- இந்தூர் (மத்தியப் பிரதேசம்), போபால் (மத்தியப் பிரதேசம்), விசாகப்பட்டினம் (ஆந்திரப்பிரதேசம்) ஆகியவை நாட்டின் மூன்று முன்னணி தூய்மையான மாநகரங்களாகும்.
- உத்திரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகியவை தூய்மைமிகு நகரங்களின் தரவரிசையில் கீழ்நிலை தரவரிசையுடைய நகரங்களைக் கொண்ட மாநிலங்களாகும்.

10.2 சுவச் பாரத் திட்டம் (கிராமின்) (SBM-4)

திட்டத்தின் தமிழ் பெயர் : தூய்மை இந்தியா (ஊரகம்)

துவக்கம் : அக்டோபர், 2014

திட்ட காலம் : 2014 - 2019

நோக்கம் : தூய்மைத் துப்புரவிற்கான அணுகலை அதிகரிப்பதன் மூலம் 2019 ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் திறந்தவெளி மலம் கழித்தலை ஒழித்தல்.

குறிக்கோள் :

- சுகாதார தூய்மையை கருத்தில் கொண்டு அனைவருக்கும் சுகாதாரமான தூய்மையை கிடைக்கச் செய்தல்.
- நீடித்த சுகாதார துப்புரவு நடைமுறைகளை ஏற்று அதனை மேற்கொள்ள சமுதாயங்களை ஊக்குவிக்க விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் மற்றும் தூய்மைத் துப்புரவிற்கு பொருத்தமான தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்த சமுதாயத்தை ஊக்குவித்தல்.

நிதியளிப்பு : தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் திறனை கட்டமைப்பதற்காக 25 மில்லியன் டாலர் மதிப்பிலான தொழிற்நுட்ப உதவியை உலக வங்கி வழங்கும்.



திட்டக்கூறுகள் :

- நாட்டில் திறந்தவெளி மலம் கழிப்பை குறைத்தல்.
- நாட்டில் திறந்தவெளி மலம் கழிப்பற்ற அந்தஸ்தை நீட்டிக்கச் செய்தல். மேலும் ஊரகப் பகுதிகளில் திட மற்றும் திரவ கழிவுகளின் மேலாண்மையை அதிகரித்தல்.

திட்டவிளக்கம் : சிக்கிம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைத் தொடர்ந்து கேரளா மாநிலமானது நாட்டின் மூன்றாவது திறந்தவெளி மலம் கழிப்பு நிலையற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10.3 ஊரக குடிநீர் விநியோகத் திட்டம்

இத்திட்டம் பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டது.

துவக்கம் : ஏப்ரல், 2009

நோக்கம் : அனைத்து ஊரகப் பகுதிகள், நபர்கள் மற்றும் வீடுகளுக்கு கைப்பம்புகள், குழாய் வழி தண்ணீர் விநியோகம் ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்தல்.

குறிக்கோள் :

- அனைத்து சூழ்நிலைகளிலும் அனைத்து காலத்திலும் இடையூறுகளின்றி வசதியாக அணுகிடும் வகையில் குறைந்தபட்ச நீர் தரத்தினோடு, நீடித்தத்தன்மையின் அடிப்படையில் சமையல், பருகுதல் மற்றும் பிற அடிப்படை வீட்டுத் தேவைகளுக்காக அனைத்து ஊரக மக்களுக்கும் போதுமான பாதுகாப்பான தண்ணீரை வழங்குதலே இத்திட்டத்தின் குறிக்கோள்.
- மனித உயிர்களுக்கு ஓர் நாளுக்கு தலா 40 லிட்டர் தூய்மையான பாதுகாப்பான குடிநீரை வழங்குதல்.
- பாலைவன பகுதிகளின் மேம்பாட்டுத் திட்டத்தில் கால்நடைகளுக்கு ஒரு நாளுக்கு தலா 30 லிட்டர் குடிநீரை வழங்குதல்.
- ஒவ்வொரு 250 நபர்களுக்கும் ஓர் குடிநீர் கைப்பம்புகள் அல்லது தண்ணீர் நிலையங்கள்.
- மனித வாழ்விடங்களுக்குள்ளேயே தண்ணீருக்கான ஆதாரங்கள் அமைத்தல், சமவெளிப் பகுதிகளில் 1.6 கிலோ மீட்டருக்குள் நீர் ஆதாரங்களை அமைத்தல், மலைப்பாங்கான பகுதிகளில் 100 மீட்டருக்குள் அமைத்தல்.

இணைவுத் திட்டமானது : குடிநீர் விநியோகிப்பிற்கான மூன்று முந்தைய திட்டங்களின் இணைப்பே இத்திட்டமாகும்.

- துரிதப்படுத்தப்பட்ட ஊரக குடிநீர் விநியோகத் திட்டம்
- சுவஜல் தாரா
- தேசிய ஊரக நீர் தரக்கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை

இத்திட்டத்திற்கான மதிப்பு கூட்டுகைகள் :

ஜல்மணி திட்டம் :

- முக்கியமாக ஊரகப் பகுதிகளில் நீரின் தரத்திலுள்ள குறைகளை களைய தற்சமயம் நடப்பிலுள்ள ஊரக குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு மதிப்பு மற்றும் தரக் கூட்டுகைகளை வழங்க இத்திட்டம் துவங்கப்பட்டது.
- இத்திட்டமானது ஊரகப் பகுதிகளில் புள்ளிகளில் துணையற்ற தனி நீர் சுத்திகரிப்பு அமைப்பினை அமைப்பதை உள்ளடக்கியுள்ளது.

அமல்பாட்டு நிறுவனம் :

கிராமப் பஞ்சாயத்துகள் / கிராம நீர் மற்றும் துப்புரவு குழு / சுயஉதவிக் குழுக்களின் மூலம் மாநில அரசுகளால் இத்திட்டம் அமல்படுத்தப்படுகின்றது.

10.4 தூய்மை இந்தியா நிதியம் (சுவச் பாரத் நிதியம் - SBK)

2019 ஆம் ஆண்டிற்குள் தூய்மை இந்தியா திட்டத்தின் குறிக்கோள்களை அடைய தனிநபர்கள் மற்றும் கொடை வள்ளல்களிடமிருந்து நிதி பங்களிப்பை பெறுவதும், பெரு நிறுவனத்துறையிடமிருந்து பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமையை கவர்வதற்காக இந்நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.

10.5 'ஹர் கர் ஜல்' (அனைத்து வீடுகளுக்கும் நீர்)

துவக்கம் : மார்ச் 22, 2017

திட்ட காலம் : 2021, மார்ச் மாதத்தினுள் திட்ட இலக்கை அடைதல்.

நோக்கம் :

- நான்கு ஆண்டுகளில் குடிநீரில் ஆர்சனிக் மற்றும் புளுரைடு கலப்பு பிரச்சனைகளை களைதல்.
- ஐ.நா. அமைப்பின் நீடித்த வளர்ச்சி இலக்குகளின் படி, 2030 ஆம் ஆண்டில் அனைத்து வீடுகளுக்கும் நீடித்த முறையின் அடிப்படையில் பாதுகாப்பான குழாய் நீரை வழங்குதல்.
- 2021 ஆம் ஆண்டில் நாட்டில் ஆர்கானிக் மற்றும் புளுரைடு கலப்பால் பாதிக்கப்பட்ட 28,000 வாழ்விடப் பகுதிகளுக்கு பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குதல்.

பாதிக்கப்பட்ட மாநிலங்கள் :

- மேற்கு வங்க மாநிலமானது ஆர்கானிக் கலப்பு பிரச்சனையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
- இராஜஸ்தான் மாநிலமானது மோசமான சுகாதார அபாயங்களோடு குடிநீரில் புளுரைடு வேதிப் பொருளின் கலப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.

10.6 சுவச்சத்தான் 1.0

துவக்கம் : செப்டம்பர் 08, 2017

நோக்கம் : நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர் கொள்ளப்பட்ட சில துப்புரவு மற்றும் தூய்மைக்கான சவால்களுக்கு மூலத் தீர்வுகளை திரட்டுதல்.

சவால்கள் : பின்வரும் ஆறு சவால்களுக்கு அற்புதமான, புத்தாக்கமான, புதிய மற்றும் வெற்றிச் சாத்தியமுடைய தீர்வுகளை உண்டாக்குவதற்காக பள்ளிகள், கல்லூரிகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து புத்தாக்கர்களுக்கு மத்திய அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

- கழிவறைகளின் பயன்பாட்டை கண்காணித்தல்
- பழக்க வழக்க மாற்றத்தை தூண்டுதல்
- கடினமான நிலப்பரப்புகளுக்கான கழிவறைத் தொழில்நுட்பங்கள்
- பள்ளிக் கழிவறைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பிற்கான சிறந்த செயல்படுத்த தீர்வைகள்.
- மாதவிடாய்க்கான உபயோகப் பொருட் கழிவுகளின் பாதுகாப்பான அகற்றத்திற்கு தொழிற்நுட்ப தீர்வைகள்.
- செரிமானக் கழிவுப் பொருட்களின் விரைவான முன்கூட்டிய மட்களுக்கான தீர்வைகள்.

10.7 சுவச் நினைவுச்சின்ன இடங்கள்

துவக்கம் : நவம்பர் 21, 2017

நோக்கம் : நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுச் சின்ன பாரம்பரிய, ஆன்மீக மற்றும் கலாச்சார இடங்களின் மீது கவனம் செலுத்துகின்ற சிறப்பு தூய்மையாக்கல் துவக்கமே இத்திட்டமாகும்.

ஒருங்கிணைப்பு அமைப்பு : சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் மத்திய சுற்றுலா மேம்பாட்டு அமைச்சகம், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம், மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றுடனான கூட்டிணைவோடு மத்திய குடிநீர் மற்றும் தூய்மை அமைச்சகம் (முதன்மை அமைச்சகம்) இத்திட்டத்தை அமல்படுத்துகின்றது.

இத்திட்டத்தின் இரண்டாம் கூட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 புதிய நினைவுச் சின்ன இடங்கள் :

- 1) கங்கோத்ரி
- 2) யமுனோத்ரி
- 3) மகாகாளீஸ்வரர் ஆலயம்
- 4) சார்மினார்
- 5) செயின்ட் பிரான்சிஸ் ஆஃப் அஸிஸி திருச்சபை
- 6) காலடி
- 7) கோமதீஸ்வரர் ஆலயம்



- 8) பைஜ்நாத் தம்
- 9) கயாதீர்த்தம்
- 10) சோம்நாத் ஆலயம்

11. மத்திய புவி அமைச்சகம்

11.1 ஹிமான்ஷ்

துவக்கம் : அக்டோபர் 10, 2016

திட்டத்தைப் பற்றி : இது இமயமலையில் அமைந்துள்ள இந்தியாவின் தொலைதூர மற்றும் உயர்-கடல்மட்டமுடைய ஆராய்ச்சி நிலையமாகும்.

குறிக்கோள் : பருவநிலை மாற்றத்தினை நோக்கி இமயமலையின் பனிப்பாறைகளின் பதில் செயல்பாடுகளை அளவிடுவதும் சிறந்த வகையில் ஆய்வு செய்வதும் இந்நிலையத்தின் குறிக்கோளாகும்.

அமைவிடம் : இந்த ஆராய்ச்சி நிலையமானது இமாச்சலப்பிரதேசத்தின் ஸ்பிடி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையமானது கோவாவில் அமைந்துள்ள அண்டார்டிக்கா மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

11.2 கிராமின் கிரிஷி மவுசம் சேவா

துவக்கம் : ஆகஸ்ட் 13, 2015

நோக்கம் : பயிர் மற்றும் இடம் சார்ந்த பிரத்யேக வானிலை அடிப்படையிலான வேளாண் அறிவுரைகளை வழங்குதல்.

குறிக்கோள் : பரந்தளவிலான வேளாண் தகவல் ஆலோசனைப் பரவலுக்கு ஒருங்கிணைந்த குரல் பதிலளிப்பு அமைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் உட்பட தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்/வானொலி/காணொலி/அச்சுஊடகங்கள் போன்ற வெவ்வேறு ஊடகங்களின் மூலம் மாவட்ட அளவில் வாரத்திற்கு இருமுறை விவசாயிகளுக்கு பயிர் பிரத்யேக வேளாண் ஆலோசனைகளை வழங்குதல்.

அமல்பாட்டு அமைப்பு : மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவற்றுடனான கூட்டிணைவோடு இத்திட்டம் இந்திய வானிலைத் துறையால் அமல்படுத்தப்படுகின்றது.

12. மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

12.1 பிரதான் மந்திரி கிராமின் சக்சர்தா அபியான்

துவக்கம் : 09, அக்டோபர் 2017

நோக்கம் : 6 கோடி ஊரக குடும்பங்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை வழங்குதல்.
குறிக்கோள் : டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் கணினிகளை இயக்குவதற்கு தகவல், அறிவாற்றால் மற்றும் திறனிற்கு அணுகுதலை வழங்குவதன் மூலம் குடிமக்களை மேம்படுத்துதல்.

அமல்படுத்தும் நிறுவனம் : நியமிக்கப்பட்ட மாநில அமல்பாட்டு அமைப்புகள் மற்றும் மாவட்ட மின்-ஆளுகைச் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடனான செயற்தன்மையுடைய கூட்டிணைவோடு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

12.2 சைபர் சுவச்சத்தா கேந்திரா

துவக்கம் : 21, பிப்ரவரி, 2017

நோக்கம் : இந்தியாவில் Botnet தாக்குதல் பாதிப்புகளை கண்டறிவதன் மூலம் பாதுகாப்பான இணையவெளியை உருவாக்குதல். மேலும் Botnet பாதிப்புகளை தடுப்பதற்காக இணைய இறுதிப் பயன்பாட்டாளர்களின் சாதனங்களை பாதுகாத்தல், Botnet தாக்குதல்களை அகற்றுதல் மற்றும் அவற்றின் பாதிப்பை பற்றி பயன்பாட்டர்களுக்கு தெரிவித்தல்.

குறிக்கோள் : இணைய நெட்வோர்க்குகள் மற்றும் அமைப்புகளை பாதிக்கின்ற மால்வேரிகள் மற்றும் Botnetகளைப் பற்றிய பகுப்பாய்வு.

அமல்படுத்தும் நிறுவனம் : இந்திய கணினி அவசரகால மீட்பு நிறுவனம் (CERT - In)

திட்ட விளக்கம் : இத்திட்டமானது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

12.3 டிஜிட்டல் இந்தியா

துவக்கம் : 1, ஜூலை, 2015

நோக்கம் : டிஜிட்டல் ரீதியில் மேம்பட்ட சமூகமாகவும் மற்றும் டிஜிட்டல் அறிவாற்றலுடைய பொருளாதாரமாகவும் இந்தியாவை மாற்றுதல்.

திட்டக்கூறுகள் :

1. டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை உருவாக்குதல்
2. டிஜிட்டல் வழியில் சேவைகள் வழங்குதல்
3. டிஜிட்டல் கல்வியறிவு

அமல்படுத்தும் நிறுவனம் : மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகம் இத்திட்டத்தை ஒருங்கிணைக்கின்றது. அனைத்து அரசுத் துறைகளால் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

திட்ட விளக்கம் : டிஜிட்டல் இந்தியா திட்டமானது மின்னணு மேம்பாட்டு நிதியத்தை உருவாக்குவதை உள்ளடக்கியுள்ளது மேலும் 2020-ல் மின்னணுப்



பொருட்களின் பூஜ்ஜிய நிகர இறக்குமதிக்கும் இலக்கு கொண்டுள்ளது. இத்திட்டமானது தேசிய கண்ணாடி ஒளியிழை நெட்வோர்க் திட்டத்தை உள்ளடக்கியுள்ளது.

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இணைய தள இணைப்பை வழங்குவதற்கு நாட்டில் 2,50,000 கிராமம் பஞ்சாயத்துகளை இணைய தள வசதியுடையதாக மாற்றுவதற்கான தேசிய கண்ணாடி ஒளியிழை நெட்வோர்க் திட்டத்தை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

12.4 இந்தியா BPO மேம்பாட்டுத் திட்டம்

துவக்கம் : 13, டிசம்பர் 2017

நோக்கம் : தொழிற்துறையின் சீரான சமநிலையுடைய பிராந்திய வளர்ச்சியை உறுதி செய்ய ஊரகப் பகுதிகளில் வணிக செயலாக்க புற ஒப்படைப்பு அமைப்புகளை அமைத்தல்.

குறிக்கோள் : பொது மக்கள் அனைவருக்கும் டிஜிட்டல் சேவை விநியோகிப்பை உறுதி செய்தல். மேலும் அதனோடு டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.

- டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஏற்படுத்துதல். சமமான வளர்ச்சியை உறுதி செய்தல்.
- ஊரகப் பகுதிகளில் வாழ்கின்ற இளைஞர்களுக்கு டிஜிட்டல் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல். அதனால் அவர்கள் நகர்ப்புறப் பகுதிகளை நோக்கி வேலைகளுக்காக இடம் பெயரத் தேவையில்லை.

பயனாளிகள் : இளம் வயது பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள்.

சிறப்பு சலுகைகள் : பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக, மாநிலத்தின் தலைநகரம் தவிர்த்து பிற நகரங்களில் வணிக செயலாக்க புற ஒப்படைப்பு அமைப்புகளை அமைத்தல், நிர்ணயம் செய்த இலக்கைவிட அதிக வேலைவாய்ப்பினை உருவாக்குதல் உள்ளூர் தொழில் முனைவு தன்மையை மேம்படுத்துதல்.

சிறப்பு கூறுகள் : உத்திராகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்முகாஷ்மீர் போன்ற இமாலய மாநிலங்களுக்காக இத்திட்டத்தில் சிறப்பு கூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விலக்களிப்பு : மாநகரங்களான பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி தேசிய தலைநகர் பகுதி, புனே போன்றவை இத்திட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.

12.5 முதல் NIC - CERT

துவக்கம் : 11 டிசம்பர், 2017

நோக்கம் : குடிமக்களுக்கு மின்-ஆளுகைச் சேவைகளை வழங்குவதற்கு ஆதரவளிப்பதற்காக தேசிய மற்றும் மாநில தகவல் மையங்களைக் கொண்ட நாடு

தழுவிய பொது தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பங்களை தேசிய தகவலியல் மையம் வழங்கும்.

குறிக்கோள் : சைபர் தாக்குதல் நிகழ்வுகளின் மீது தகவல்களை சேகரிக்கவும், பகுப்பாய்வு செய்யவும், தகவல்களை பரப்பவும் ஓர் தேசிய நிறுவனமாக NIC - CERT செயல்படும்.

தேசிய அறிவாற்றல் வலையமைப்பு : நொடிக்கு பல்-ஜிகாபைட்ஸ் வேகத்தில் ஆளுகைச் சேவைகளையும், உயர்கல்விச் சேவைகளையும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்கின்ற நிறுவனங்களை இணைப்பதற்கு தேசிய அறிவாற்றல் வலையமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

12.6 மாற்றியமைக்கப்பட்ட சிறப்பு ஊக்கத் தொகுப்பு திட்டம்

துவக்கம் : 18, ஜனவரி 2017

திட்டக் காலம் : 2020-ல் இலக்கை அடைதல்

நோக்கம் : மின்னணுத் துறையில் முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் 2020-ல் மின்னணுப் பொருட்களில் “நிகர் பூஜ்ஜிய இறக்குமதி” எனும் இலக்கை நோக்கி நகர்தல் மற்றும் அதனை அடைதல்.

குறிக்கோள் : மின்னணுத் துறையில் வேலை வாய்ப்புகளினை உருவாக்குதல். மின்னணுப் பொருட்களின் இறக்குமதி மீதான சார்புடைமையை குறைத்தல். மின்னணுவயற் அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறையில் பெரிய அளவிலான உற்பத்திகளை ஊக்குவித்தல்.

13. மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகம்

13.1 பருவநிலை மாறுபாட்டிற்கான தேசிய செயற்திட்டம்

துவக்கம் : ஜூன் 30, 2008

நோக்கம் : செயல் திட்டத்தின் இலக்குகளை அடைதல் மற்றும் பருவநிலை மாறுபாடோடு தொடர்புடைய பிரச்சனைகளை கையாளுதல்.

திட்டக் கூறுகள் : பருவநிலை மாறுபாட்டிற்கான தேசிய செயல்திட்டத்தின் எட்டு முக்கிய திட்டங்கள்.

1) தேசிய சோலார் திட்டம் : ஆண்டிற்கு 1000 மெகாவாட் எனும் அளவிற்கு சூரிய ஒளி மின்சாரத்தி உற்பத்தியை அதிகரித்தல். மேலும் குறைந்தபட்சம் 1000 மெகாவாட் அணுமின் உற்பத்தி மின்சாரத்தை பயன்படுத்துதல் ஆகியவை இதன் இலக்குகளாகும்.

2) மேம்பட்ட ஆற்றல் திறனிற்கான தேசிய திட்டம்



- 3) தேசிய நீர் திட்டம் : நீரினை விலையிடல் மற்றும் பிற நடவடிக்கைகளின் மூலம் தண்ணீர் பயன்பாட்டுத் திறனை (Water Use efficiency) 20 சதவீதம் அதிகரிப்பதன் இலக்கை இத்திட்டம் கொண்டுள்ளது.
- 4) இமயமலைகளின் சூழலமைவை நீடிக்கச் செய்வதற்கான தேசிய திட்டம்
- 5) பசுமை இந்தியாவிற்கான தேசிய திட்டம் - இத்திட்டமானது சீரழிந்த வன நிலப்பகுதிகளில் 6 மில்லியன் ஹெக்டேர்களுக்கு காடுகள் வளர்ப்பினை (Afforestation) மேற்கொள்ளுதல் மற்றும் இந்தியப் பிராந்தியத்தின் வனப் பரப்பை (Forest Cover) 23 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரித்தல் ஆகியவை இதன் இலக்குகளாகும்.
- 6) நீடித்த வேளாண்மைக்கான தேசிய திட்டம்
- 7) பருவநிலை மாறுபாட்டிற்கான உத்திசார் அறிவாற்றலுக்கான தேசிய திட்டம்.

திட்டக் கூறுகள் : இத்திட்டமானது தற்போது நாட்டின் நடப்பில் தண்ணீர், புதுப்பிக்கக்கூடிய ஆற்றல், ஆற்றல் திறனுடைமை, வேளாண்மை மற்றும் பிற துறைகளின் மீது செயல்பாட்டிலுள்ள பல்வேறு எண்ணிக்கையிலான அரசுத் திட்டங்களை திறம்பட்ட வகையில் ஒருங்கிணைக்கின்றது. அவற்றை இந்த 8 திட்டங்களின் கீழ் உள்ளடக்குகின்றது.

பசுமை இந்தியாவிற்கான தேசிய திட்டம் :

நோக்கம் : இந்தியாவின் குறைந்து வரும் வனப்பரப்பை பாதுகாத்தல், அதனை மீட்டெடுத்தல் மற்றும் மேம்படுத்துதல்.

தகவமைப்பு ஏற்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளின் (Adaptation மற்றும் Mitigation) இணைவின் மூலம் பருவநிலை மாற்றத்திற்கு மறு பதிலளித்தல்.

திட்டத்தின் இலக்கு :

- 5 மில்லியன் ஹெக்டர் எனும் அளவிற்கு இந்தியாவில் வனப் பரப்பை அதிகரித்தல். மேலும் மற்றுமொரு 5 மில்லியன் ஹெக்டேர் வனப் பரப்பில் வனமில்லா நிலங்களில் வனத்திறனுடைய தரத்தினை அதிகரித்தல்.
- வனங்களில் வசிக்கின்ற சுமார் 3 மில்லியன் குடும்பங்களின் வனம் சார்ந்த வாழ்வாதார வருமானத்தை அதிகரித்தல்.
- கார்பன் உட்கிரப்பு, கார்பன் சேமிப்பு, நீரியல் சேவைகள், உயிர்ப் பல்வகைத் தன்மை போன்ற சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளை மேம்படுத்துதல்.
- எரிபொருள், தீவனம், மரம் மற்றும் மரம்சாரா வன உற்பத்தி பொருட்கள் போன்ற காடுகள் வழங்கும் பொருட்களின் இருப்பை மேம்படுத்துதல்.

நீடித்த மேலாண்மைக்கான தேசிய திட்டம் :

நோக்கம் : பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பு என இரு வேளாண் களங்களிலும் பொருத்தமான தகவமைப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளின் மூலம் இந்திய வேளாண்மைத் துறையை பருவகால நெகிழ்திறனுடைய உற்பத்தி அமைப்பாக மாற்றுவதாகும்.



சிறப்பு அம்சங்கள் :

- இத்திட்டமானது அமைவிடம் பிரத்யேக ஒருங்கிணைந்த கூட்டு விவசாய அமைப்புகளை ஊக்குவிக்கின்றது.
- பொருத்தமான மண் மற்றும் ஈரப்பத பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் இயற்கை மூலதாரங்களைப் பாதுகாக்கின்றது.
- விரிவான மண் ஆரோக்கிய வேளாண்மை நடைமுறைகளை ஏற்றுத் தகவமைக்கின்றது.
- விவசாயிகள் மற்றும் வேளாண் பங்கெடுப்பாளர்களின் திறனை மேம்படுத்துதல்.

13.2 வரைவு தேசிய வனக் கொள்கை 2016

துவக்கம் : 2016

நோக்கம் : சுற்றுச்சூழல் பங்கெடுப்பாளர்களிடையே சூழலியல் ரீதியான பொறுப்புடைய பழக்க வழக்கம் ஏற்பட உதவுதல்.

திட்டக்கூறுகள் : சுற்றுச்சூழல் - சுற்றுலா, சுற்றுச் சூழல் மேல்வரி, பசுமை வரி, கார்பன் வரி.

உருவாக்கும் அமைப்பு : போபாலில் அமைந்துள்ள இந்திய வன மேலாண்மை நிறுவனம்

14. மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம்

14.1 சமீப் - மாணவர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குமான கூட்டிணைவுத் திட்டம் (SAMEEP - Students and MEA Engagement Program)

துவக்கம் : டிசம்பர் 19, 2017

குறிக்கோள் : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளையும் அதன் உலகளாவிய வெளியுறவு ஈடுபாட்டையும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடத்தில் கொண்ட செல்வதற்கான குறிக்கோளை உடையது இத்திட்டமாகும்.

திட்ட விளக்கம் : எப்படி மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம் செயல்படுகின்றது என்பதைப் பற்றி நன்கு அறிந்தவர்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை உருவாக்குதல்.

- மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் விருப்பத் துறையாக (Career Option) தேர்வு செய்யவும், இராஜஜிய ரீதியிலான பணிகளில் ஆர்வத்தை செலுத்துவதற்காக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
- இத்திட்டமானது எப்படி அயல் நாடுகளுடன் உறவுகள் ஏற்படுத்தப்படுகின்றன, எப்படி அவை சமூகமாகப் பேணப்படுகின்றன என்பதைப் பற்றிய அறிவை மாணவர்களுக்கு அளிக்கின்றது. இதற்காக சமூக

ஊடகத்தில் “Ask the spokes Person” (செய்தித் தொடர்பாளரை கேளுங்கள்) எனும் கலந்தரையாடல் நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

15. மத்திய உரங்கள் மற்றும் இரசாயனத் துறை அமைச்சகம்

15.1 பிரதான் மந்திரி ஜன் அவ்ஷாதி யோஜனா

துவக்கம் : நவம்பர் 2008

நோக்கம் : ஜன் அவ்ஷாதி மருந்தகங்கள் மூலம் நாடு முழுவதும் அனைவருக்கும் குறிப்பாக ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு மலிவான விலையில் தரமான ஒத்த வேதியியற் உள்ளடக்கமுடைய காப்புரிமையில்லா மருந்துகள் (Generic drugs) கிடைக்கச் செய்தல்.

குறிக்கோள் : சிகிச்சைகளுக்கு காப்புரிமையில்லா (பொது) மருந்துகளை பரிந்துரைத்தல். மேலும் நபர் ஒருவருக்கான சிகிச்சை செலவை குறைத்தல்.

அமல்பாட்டு அமைப்பு : மத்திய மருந்துப் பொருட்கள் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்திய பொதுத்துறை நிறுவன மருந்துப் பொருள் பணியகம் (Bureau of Pharma PSUs of India) இத்திட்டத்தை அமல்படுத்துகின்றது.

மருந்துகள் கிடைக்கும் செயல்பாட்டு நிறுவனங்கள் : அரசு மருத்துவமனைகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளை நிறுவனங்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம், ரோகி கல்யாண் சமிதி போன்ற பொது சமூகச் சங்கங்கள்.

திட்ட விளக்கம் : காப்புரிமையில்லா மருந்துப் பொருட்கள் என்பவை குணப்படுத்து நோயாற்று சிகிச்சை மதிப்பின் (therapeutic value) அடிப்படையில் வணிகப் பெயருடைய மருந்துகளைப் போலவே ஒத்த திறனும் சமமான பாதுகாப்பும் உடைய வணிகப் பெயர் குறியீடு இல்லா ஒத்த வேதியியற் உள்ளடக்கமுடைய மருந்துகளாகும்.

15.2 பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவ்ஷாதி பரியோஜனா கேந்திரா

துவக்கம் : நவம்பர் 2015-2016

நோக்கம் : சிறப்பு கேந்திர மையங்கள் மூலம் நாட்டின் எளிய மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை வழங்குதல்.

குறிக்கோள் : நாட்டில் அனைவருக்கும், குறிப்பாக ஏழை மற்றும் பின் தங்கிய நலிவுற்ற மக்களுக்கு தரமான மருந்துப் பொருட்களை கிடைக்கச் செய்தல் மற்றும் ஆரோக்கிய சிகிச்சைகளுக்கான செலவை குறைத்தல்.

விநியோகம் மற்றும் சந்தைப்படுத்துதல் : பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவ்ஷாதி பரியோஜனா கேந்திரா மையங்களின் மூலம் காப்புரிமையில்லா மருந்துகளின் கொள்முதல், விநியோகம் மற்றும் சந்தைப்படுத்துதலை



ஒருங்கிணைக்க மத்திய மருந்துப் பொருட்கள் துறையின் கீழ் இந்திய பொதுத்துறை நிறுவன மருந்துப் பொருள் பணியகம் அமைக்கப்பட்டுள்ளது.

15.3 பார்மா ஜன் சமதன் திட்டம்

துவக்கம் : 12, மார்ச் 2015

நோக்கம் : இது ஓர் இணைய வசதி பொருத்தப்பட்ட அமைப்பாகும். மருந்துப் பொருட்களின் கிடைப்பு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான நுகர்வோரின் குறைகளை இந்த அமைப்பு தீர்வு காண்கிறது.

துவங்கிய அமைப்பு : தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையம். (NPPA)

இந்த ஆணையமானது மருந்துப் பொருட்களுக்கான ஒழுங்குமுறையாளர் அமைப்பாக மட்டுமின்றி வசதிபடுத்தும் அமைப்பாகவும் செயல்படுகின்றது. NPPAவானது மருந்துப் பொருட்கள் தொடர்பான புகார்களின் மீது புகார் பெற்ற 48 மணி நேரத்தில் தீர்வு நடவடிக்கைகளைத் துவங்கும்.

திட்ட விளக்கம் : இந்த அமைப்பானது மருந்துப் பொருட்களின் கிடைப்பு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான குறைகளுக்கான விரைவான மற்றும் திறனுடைய குறை தீர்ப்பு அமைப்பாகும்.

- 2013ஆம் ஆண்டின் மருந்துப் பொருட்கள் (விலைக் கட்டுப்பாடு) உத்தரவின் திறன்பட்ட அமல்பாட்டின் மூலம் நுகர்வோர்களின் நலனைப் பாதுகாப்பதற்கான வலுவான மின் ஆளுகை கருவியாக இது செயல்படுகின்றது.

16. மத்திய நிதி அமைச்சகம்

16.1 பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா

துவக்கம் : 28, ஆகஸ்ட், 2014

நோக்கம் : நிதியில் உள்ளடக்கம்

திட்ட விளக்கம் : 1 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு, வங்கிக் கணக்கினை கொண்டிருக்க குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை, ஆயுள் காப்பீடு வசதி, குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு ஒரு முறை ரூபே அட்டை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு வங்கிக் கணக்கிற்கு மட்டும் ரூ.5000 வரை மிகைப்பற்றுகை வசதி கிடைக்கும்.

16.2 அடல் பென்சன் யோஜனா (APY)

துவக்கம் : 2015-2016 பொது பட்ஜெட்

திட்ட காலம் : 5 ஆண்டுகள் (2015-2016 முதல் 2019-2020)

நோக்கம் : முறைசாரா துறையினருக்கு ஓய்வூதியம்



குறிக்கோள் : 60 வயதிற்கு பிறகு மாதத்திற்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை உத்திரவாதமளிக்கப்பட்ட மாத ஓய்வூதியம்.

பயனாளிகள் : தேசிய ஓய்வூதிய அமைப்பில் சேர்ந்த முறைசாரா தொழிற் துறையில் உள்ள 18 முதல் 40 வயதிற்குட்பட்ட அனைத்து குடிமக்கள் மற்றும் எந்தவொரு சட்டப்பூர்வ சமூகப் பாதுகாப்பு திட்டத்திலும் உறுப்பினராக இல்லாத நபர்கள்.

திட்ட விளக்கம் : ஓய்வூதியத் திட்டத்தின் தகுதியான சந்தாதாரர்கள் கணக்கிற்கு சந்தாதாரரின் பிரிமியம் பங்களிப்பில் 50 சதவீதத்தையோ அல்லது வருடத்திற்கு 1000 ரூபாயையோ பங்களிப்பாக மத்திய அரசு வழங்கும் (இரண்டில் எது குறைவாக உள்ளதோ அதை தன் பங்களிப்பாக வழங்கும்).

சந்தாதாரர்கள் தேர்ந்தெடுக்காவிடில் சுவவல்ம்பன் திட்டத்தின் நடப்பு சந்தாதாரர்கள் தானாக அடல் பென்சன் யோஜனா திட்டத்திற்கு மாற்றப்படுவர். சந்தாதாரர் இறந்துவிட்ட வேளையில் அதே ஓய்வூதியத் தொகையானது அவரது மனைவிக்கு வழங்கப்படும்.

16.3 வருவாய் அறிவிப்புத் திட்டம்

துவக்கம் : 2016-2017 பொது பட்ஜெட்

நோக்கம் : முந்தைய ஆண்டில் வரி செலுத்துவோரால் வெளிக்காட்டப்படாத வருமானத்தை வரி அமைப்பின் கீழ் கொண்டு வரல். அதன் மூலம் நாட்டில் கருப்பு பணம் மற்றும் வரி ஏய்ப்பை கட்டுப்படுத்துதல்.

குறிக்கோள் : கடந்த காலத்தில் முழு வரியினையும் செலுத்தாத குடிமக்கள் முன் வந்து தங்களது தவறிக்காட்டாத வருவாயை அறிவித்தல்.

- பின்பு அறிவிக்கப்பட்ட வெளிக்காட்டப்படாத வருமானத்தில் மொத்தம் 45 சதவீதமாக அதற்காக வரியினையும், கூடுதல் மிக வரியினையும், அபராதத்தினையும் கட்டுதல்.

பயனாளிகள் : தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள், நிறுவனங்கள் கம்பெனிகள் உட்பட நாட்டின் அனைத்து குடிமக்கள்.

16.4 பிரதான் மந்திரி கரிம் கல்யாண் யோஜனா 2016 - ஓர் மன்னிப்புத் திட்டம்

நோக்கம் : அறிவிக்கப்பட்ட முந்தைய வெளிக்காட்டப்படாத வருமானத்தில் 50 சதவீத மொத்த வரி, மிகைவரி மற்றும் வருமானத்தை தாண்டி, 25 சதவீதம் நான்கு ஆண்டுகளுக்கு வட்டி இல்லாமல் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

குறிக்கோள் : இந்த தொகையானது நீர்ப்பாசனம், வீட்டுவசதி கழிவறை கட்டுமானம், உள்கட்டமைப்பு, ஆரம்ப கல்வி, முதன்மை சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றின் திட்டங்களுக்கு பயன்படுத்தி முன்மொழியப்பட்டுள்ளது.

திட்ட கூறுகள் : இந்த திட்டமானது 2016ஆம் ஆண்டின் வரிவிதிப்பு விதிகள் (இரண்டாவது திருத்தம்) சட்டத்தின் ஒரு பகுதியாகும்.



திட்ட விளக்கம் : இரகசிய முறையில் வெளிக்காட்டப்படாத வருமானம் மற்றும் கருப்பு பணத்தை அறிவித்தல். அத்தகு வருமானத்தில் 50 சதவீதம் வரி மிகைவரி மற்றும் அபராதத்தைக் கட்டுதல்.

16.5 வரிஸ்த பென்சன் பீமா யோஜனா

துவக்கம் : 24, ஜனவரி 2017

நோக்கம் : நிதியியல் உள்ளடக்கம் மற்றும் சமூகப் பாதுகாப்பு

குறிக்கோள் : 10 ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு 8 சதவீதம் எனும் உத்திரவாதமளிக்கப்பட்ட வட்டி விகிதத்தின் அடிப்படையில் உத்திரவாதமான ஓய்வூதியத்தை இத்திட்டம் வழங்கும். சந்தாதாரர்கள் வருடாந்திர அடிப்படையில் அல்லது அரை ஆண்டு / காலாண்டு / மாத அடிப்படையில் ஓய்வூதியத்தை பெறுவதற்கான வழிகளை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது.

பயனாளிகள் : 60 அல்லது 60 வயதிற்கும் அதிகமான முதியோர்.

அமல்பாட்டு அமைப்பு : இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனம்.

16.6 தங்க நாணயமாக்குதல் திட்டம்

துவக்கம் : 5, நவம்பர் 2015

நோக்கம் : இத்திட்டமானது உலோகத் தங்கத்தை வாங்குவதலுக்கான ஓர் மாற்றாகும். பொருள் நிலைத் தங்கத்தின் மீதான தேவை குறைப்பதே இதன் நோக்கமாகும்.

குறிக்கோள் : இத்திட்டமானது தங்கத்தின் உள்நாட்டுத் தேவைகளை அடைவதற்கு நாட்டில் வீடுகள் மற்றும் நிறுவனங்களினால் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பின் எச்செயலுமின்றி வைக்கப்பட்டுள்ள தங்கத்தினை திரட்டவும். அவற்றினை நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யவும், அத்தகு தங்கத்தினை ஆக்கப்பூர்வ பயன்பாடுகளில் ஈடுபடுத்தவும் நோக்கம் கொண்டுள்ளது. மேலும் தங்கத்தின் இறக்குமதி மீதான சார்புடைமையை குறைப்பதன் மூலம் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க இத்திட்டம் நோக்கம் கொண்டுள்ளது.

நீண்ட கால குறிக்கோள் : உள்நாட்டு தேவைகளை சந்திப்பதற்கு நாட்டின் தங்கத்தின் இறக்குமதி மீதான சார்புடைமையைக் குறைத்தல்.

திட்ட விளக்கம் : தங்க நாணயமாக்கல் திட்டமானது நடப்பிலுள்ள பின்வரும் இருதிட்டங்களை மாற்றியமைப்பதன் மூலம் தங்கத்தை நாணயப் பயன்பாட்டிற்கு கொண்டு வர பல்வேறு வேறுபட்ட விருப்பத் தேர்வுகளை அளிக்கின்றது.

1. தங்க வைப்புத் திட்டம் (Gold deposit Scheme)
2. தங்க உலோகக் கடன் திட்டம் (Gold metal Loan Scheme)



16.7 தங்க பத்திர சேமிப்புத் திட்டம்

துவக்கம் : 09, செப்டம்பர், 2015

நோக்கம் : காகித அல்லது மின்னணு முதலீடுகள் வடிவில் மாற்று முதலீட்டு விருப்பத் தேர்வுகளோடு பதில் மாற்றம் செய்வதன் மூலம் பொருள் நிலைத் தங்கத்தின் (Physical Gold) மீதான தேவையை குறைத்தல்.

குறிக்கோள் : இத்திட்டத்தின் நோக்கம் தங்க முதலீடுகள் பத்திரங்கள் மூலம் நிதியினை திரட்டுதல் மற்றும் பொருள்நிலைத் தங்கத்தின் இறக்குமதியால் உண்டாகும் பொருளாதார சிரமங்களை குறைத்தல் மற்றும் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்தல்.

திட்ட விளக்கம் : இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தங்கப் பத்திரமும் 1 கிராம் தங்கத்தின் மதிப்பிற்கு சமமானது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச முதலீட்டானது இரண்டு கிராம் தங்கத்தின் மீது மேற்கொள்ளலாம். (தற்போது இந்த குறைந்தபட்ச அளவு 1 கிராமாக குறைக்கப்பட்டுள்ளது.) ஓர் நிதியாண்டில் ஒருவருக்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு 500 கிராம் ஆகும்.

16.8 ஆம் ஆத்மி பீமா யோஜனா

துவக்கம் : அக்டோபர், 2, 2007

குறிக்கோள் : சமூகப் பாதுகாப்புத் திட்டம்

பயனாளிகள் : 18 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட வகைப் பிரிவினர் (ஊரக நிலமில்லா மக்கள்)

அமல்பாட்டு நிறுவனம் : இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC - Life Insurance corporation)

திட்ட விளக்கம் : இத்திட்டத்தின் பயன்கள் பின்வருமாறு :

- இயற்கை மரணத்தின் போது 30,000 ரூபாய் வழங்கப்படும்.
- விபத்து இறப்புகளின் போது / விபத்துகளின் காரணமாக நிரந்தர முழு உடல் குறைபாடு அடையும் போது ரூபாய் 75,000 வழங்கப்படும்.
- விபத்துகளின் காரணமாக பகுதி உடற்குறைபாடு அடையும் போது (ஓர் கண்கள், ஓர் மூட்டு) ரூ.37,500 வழங்கப்படும்.

16.9 பிரதான் மந்திரி முத்ரா யோஜனா

துவக்கம் : 27, செப்டம்பர் 2015

நோக்கம் : பெரு நிறுவனமில்லா, சிறு வணிக நிறுவனங்களுக்கு நிதியியல் வசதிகளுக்கு முறையான அணுகலை வழங்குதல்.

பயனாளிகள் : 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக கடன் தேவையைக் கொண்டுள்ள உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைத்துறைகளில் செயல்பாட்டினைக் கொண்டுள்ள வேளாண் அல்லாத வருவாய் உற்பத்தி நிறுவனங்களுக்கு



பொதுத்துறை வங்கிகள், பிராந்திய, ஊரக, மாநில மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளிலிருந்து கடன் வழங்குதல்.

திட்டக் கூறுகள் : பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் பயன்களை மூன்று வகைப்பாட்டின் கீழ் பெறலாம்.

- சிசு (Shishu) கடன் - 50,000 ரூபாய் வரை வகைப்பிரிவு வரை கடன் பெறலாம்.
- கிஷோர் - 50,000 முதல் 5,00,000 (Kishore) கடன் வகைப்பிரிவு ரூபாய் வரை கடன் பெறலாம்.
- தருண் (Tarun) கடன் வகைப் பிரிவு - ரூ.5,00,000 முதல் ரூ.10,00,000 வரை கடன் பெறலாம்.

16.10 பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

துவக்கம் : பொது பட்ஜெட் 2015-16

நோக்கம் : விபத்துகள் காரணமாக ஏற்படுகின்ற இறப்புடன் அல்லது உடல் குறைபாடுகள்/ ஏதேனும் ஓர் காரணமாக ஏற்படுகின்ற நிகழ்வுகளின் துரதிருஷ்டவசமான இறப்பு நிகழ்வுகளில் ஆயுள் காப்பீடு வழங்குதல்.

பயனாளிகள் : 18 முதல் 50 வயதிற்குப்பட்ட வங்கிக் கணக்குடைய மக்கள்.

அமல்பாட்டு நிறுவனம் : இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனம்.

சந்தா பிரிமியம் : பிரிமியத் தொகை ஆண்டிற்கு ரூ.300 ஆகும். ஒவ்வொரு தவணையிலும் வங்கிக் கணக்கின் இருப்புத் தொகையிலிருந்து தானாக எடுத்துக் கொள்ளப்படும்.

கட்டண செலுத்து முறை : சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து வங்கியினால் சந்தா பிரிமியத் தொகையின் செலுத்தலுக்கு சந்தா தொகையானது தானாகக் கழிக்கப்படும்.

காப்பீட்டு தொகை அளவு : ஏதேனும் ஓர் காரணத்தினால் உண்டாகின்ற இறப்புக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

16.11 பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா

துவக்கம் : 2015-2016

நோக்கம் : விபத்து இறப்புகளோடு உடற்குறைபாடுகளுக்கான புதுப்பிக்கத்தக்க ஓர் ஆண்டிற்கான ஆயுள் காப்பீடு.

அமல்பாட்டு நிறுவனம் : பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்கள். அல்லது சம்பந்தப்பட்ட வங்கிகள்/பிராந்திய ஊரக வங்கி/கூட்டுறவு வங்கிகளின் விருப்பத் தேர்வின் மீது ஒரே மாதிரியான ஆயுள் காப்பீட்டு சேவையை வழங்க விருப்பம் கொண்டுள்ள பிற பொது காப்பீட்டு நிறுவனங்கள்.



16.12 கூகுள் வரி

- இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள வெளிநாட்டு மின்-வர்த்தக நிறுவனத்திற்கான செயல்பாட்டுக் கட்டணமாக அவற்றின் வருவாயின் மீது வரியினை அறிமுகப்படுத்த கூகுள் வரி அறிவிக்கப்பட்டது.
- இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள தொழிற்நுட்ப நிறுவனத்திற்கு ஓர் நிதியாண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமாக கட்டணச் செலுத்தலை மேற்கொள்கின்ற நபரோ அல்லது நிறுவனமே தான் செலுத்த உள்ள மொத்த தொகையின் 6 சதவீதத்தை கூகுள் வரியாக தக்க வைத்து செலுத்த வேண்டும்.
- இருப்பினும் இந்த வரியானது சில வெளிநாடுகளிலுள்ள தொழில் நுட்ப நிறுவனங்களிடம் இருந்து சில வணிகச் சேவைகளை (Business to Business Service) பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கட்டணச் செலுத்துதலுக்கு மட்டுமே பொருந்தும்.

16.13 கிரிஷி கல்யாண் உயர் வரி (Cess) - வேளாண் நலன் உயர் வரி

துவக்கம் : 1 ஜூன், 2016 லிருந்து அமல்பாட்டிற்கு வந்தது.

நோக்கம் : உழவர்களின் நல்வாழ்வு மற்றும் வேளாண்மைக்கான நிதியளிப்புகளின் அதிகரிப்பு.

நிதியளிப்பு : கிரிஷி கல்யாண் உயர் வரியானது முதலில் இந்திய தொகுப்பு நிதியில் சேமிக்கப்படும். பின் நாடாளுமன்றத்தால் நிதியில் சேமிக்கப்படும். பின் நாடாளுமன்றத்தால் ஏற்படுத்தப்பட்ட முறையான மானிய ஒதுக்கீட்டிற்குப் பிறகு அவசியமானவை என்று கருதப்படும் குறிப்பிட்ட வேளாண்மை செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

திட்ட விளக்கம் : அனைத்து சேவைகளின் மீது மத்திய அரசால் விதிக்கப்பட்ட வரியே கிரிஷி கல்யாண் உயர் வரியாகும். இவை சேவை வரிக்கு பொறுப்புடையவை. இதன் வரி விகிதம் 0.5 சதவீதமாகும்.

16.14 எழுந்து நில் இந்தியா திட்டம்

துவக்கம் : 5 ஏப்ரல், 2016

நோக்கம் : பெண்கள், அட்டவணை சாதியினர், அட்டவணை பழங்குடியினரிடையே தொழில் முனைவுத் தன்மையை மேம்படுத்துதல்.

பயனாளிகள் : 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அட்டவணை சாதியினர் மற்றும் அட்டவணை பழங்குடியினர். புதிய துவக்கத் திட்டங்களுக்கு மட்டுமே இத்திட்டம் (Green field Projects) பொருந்தும்.

16.15 தேசிய ஓய்வூதியத் திட்டம்

நோக்கம் : 18-60 வயதிற்குட்பட்ட இந்திய குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டம்.

அமல்பாட்டு நிறுவனம் : தேசிய ஓய்வூதிய அமைப்பானது ஓய்வூதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தால் ஒழுங்குமுறைப் படுத்தப்படுகின்றது.

16.16 ஷாக்சம் திட்டம்

நோக்கம் : மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் புதிய மறைமுக வரி நெட்வோர்க் அமைப்பை உருவாக்குதல்.

குறிக்கோள் :

- GSTயை அமல்படுத்துதல்
- வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான இந்திய சுங்க அமைப்பின் ஒற்றை சாளர இடைமுகத்தின் விரிவாக்கம்.
- மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தை எளிமையாக தொழிற் புரிதல் மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பிற வரி செலுத்துவோருக்கான நட்பு வழியிலான துவக்கங்கள்.

16.17 தேஜஸ்வினி

துவக்கம் : 28, பிப்ரவரி 2017

திட்ட இலக்கு காலம் : 30, ஜூன் 2021

நோக்கம் : இளம் பருவ பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் சமூக-பொருளாதார மேம்பாடு.

குறிக்கோள் : அடிப்படை வாழ்க்கைத் திறன்களோடு இளம்பருவப் பெண்களை அதிகாரப்படுத்துதல் அதன் பிறகு பயனாளியின் விருப்ப சார்புடைமையைப் பொறுத்து இரண்டாம் நிலை கல்வியை பூர்த்தி செய்ய, சந்தை வழி நடத்து திறன் பயிற்சிகளைப் பெற மேலுமான வாய்ப்புகளை வழங்குதல்.

நிதியளிப்பு : உலக வங்கியின் நிதியுதவி உடையது.

திட்டக் கூறுகள் :

- சமூக, கல்வியியல் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை விரிவடை செய்தல்.
- தீவிர சேவை விநியோகம்
- மாநில திறன் கட்டமைப்பு மற்றும் அமல்பாட்டு ஆதரவு.

16.18 பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா

துவக்கம் : 05, ஜனவரி 2018.

நோக்கம் : இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனத்திற்கான அரசின் உத்திரவாதத்தின் அடிப்படையில் சந்தா தொகையோடு இணைக்கப்பட்ட உத்திரவாத ஓய்வூதியம்

வசதியின் மூலம் மூத்த குடிமக்களுக்கு முதுமை கால வருமான பாதுகாப்பை வழங்குதல்.

குறிக்கோள் : பத்து ஆண்டுகளுக்கு 8 சதவீதம் வட்டி வீதத்தில் (ஆண்டிற்கு) உறுதி செய்யப்பட்ட வருவாய் அளித்தல்.

பயனாளிகள் : 60 வயது அல்லது அதனைத் தாண்டிய முதியோர்கள்

அமல்பாட்டு நிறுவனம் : இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம்.

சிறப்பு அம்சங்கள் : சேவை வரி/GSTயிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

17. உணவுப் படுத்தனிடும் தொழில் அமைச்சகம்

17.1 மெகா உணவுப் பூங்கா

துவக்கம் : 11, ஜூன், 2017.

திட்ட காலம் : ஒவ்வொரு யூனிட்டிற்கும் 30 மாதங்கள்

நோக்கம் : இது விவசாயிகள், பதனிடவோர் மற்றும் வியாபாரிகளை ஒன்றினணக்கும் அமைப்பை ஏற்படுத்துகிறது. மேலும் வேளாண் விளைப்பொருட்களை சந்தைப்படுத்த உதவி செய்வதோடு, அதிக எண்ணிக்கையில் சேமிக்கவும் வழிவகை செய்கிறது. இதனால் விளைப்பொருட்களானது வீணாகாமல் விவசாயிகளுக்கு வருவாயை கூட்டுகிறது.

குறிக்கோள் : வேளாண் விளைப் பொருட்களானது அது உற்பத்தியாகும் பகுதிகளிலிருந்து சந்தைப் பகுதிகளை வந்தடைவதற்கான நவீன உள் கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது. இதனால் பின் தங்கிய பகுதிகள் வளர்ச்சியடைந்த பகுதிகளுடன் இணைய வழிவகை செய்கிறது.

திட்டத்தின் தன்மை : “தொகுதி திரள்” அணுகுமுறை. (Cluster approach)

- பொதுவான சமவெளிப் பகுதிகளுக்கு அதிகபட்சம் 50 கோடி ரூபாய் உடைய திட்டச் செலவுகளுக்கு 50 சதவீதம் வரை ஒரு முறை மூலதன மானியம் வழங்கப்படும்.
- மலை மற்றும் கரடுமுரடான நிலப்பகுதிகள் குறிப்பாக வட கிழக்கு பிராந்தியத்தில் அதிகபட்சம் 50 கோடி திட்டச் செலவுடைய திட்டங்களுக்கு 75 சதவீதம் மூலதனமானியம் வழங்கப்படும்.

அமல்பாட்டு நிறுவனம் : கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பெருநிறுவன அமைப்பான ஓர் “சிறப்பு குறிக்கோள் வாகனம்” (Special Purpose Vehicle) இத்திட்டத்தை செயல்படுத்துகின்றது.

17.2 பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா

துவக்கம் : மே 2017

திட்ட காலம் : 2016 - 2020

நோக்கம் : பண்ணையிலிருந்து சில்லறை வர்த்தக அமைப்புகள் வரை திறனுடைய விநியோகச் சங்கிலி மேலாண்மையோடு நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்கும் ஓர் விரிவான திட்டமே இத்திட்டமாகும்.

குறிக்கோள் : இத்திட்டமானது வேளாண்மைக்கு ஆதரவளிக்கும், உணவு பதப்படுத்துதல் துறையை நவீனப்படுத்தும், வேளாண் கழிவுகளை குறைக்கும்.

திட்டத்தின் தன்மை : மத்திய அரசு துறை திட்டம்

பயன்கள் : இத்திட்டமானது நாட்டில் உணவுப் பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சியை மிகப்பெரிய அளவில் ஊக்குவிக்கும். அதோடு மட்டுமல்லாமல் உழவர்களுக்கு நல்ல இலாபகர வருவாயை வழங்குவதற்கு உதவி செய்யும். மேலும் உழவர்களின் வருவாயை இரட்டித்தல், பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உருவாக்குதல் வேளாண் உற்பத்திப் பொருட்கள் வீணாவதைக் குறைத்தல், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரித்தல், உணவு பொருட்களின் பதப்படுத்தல் அளவை அதிகரித்தல் நோக்கி இது ஓர் மிகப்பெரிய முன்னெடுப்பாகும்.

18. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சகம்

18.1 பிரதான் மந்திரி சுவஸ்தியா சுரக்சா யோஜனா

துவக்கம் : மார்ச், 2006.

நோக்கம் : நாட்டில் வெவ்வேறு பகுதியில் பொதுவாக மலிவான சுகாதாரச் சேவைகள் கிடைப்பதில் உள்ள சமநிலையின்மையை சரிசெய்தல் மற்றும் குறிப்பாக பின்தங்கிய சுகாதார சேவை அளிக்கப்படாத மாநிலங்களில் தரமான மருத்துவக் கல்வியை வழங்குவதற்காக சுகாதார வசதிகளை திரட்டுதல்.

குறிக்கோள் : இத்திட்டம் எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களை நாடு முழுவதும் அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடப்பில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் நிறுவனங்களை மேம்படுத்துதல்.

பயனாளிகள் : பின் தங்கிய மாநிலங்கள்

திட்டத்தின் தன்மை : மத்திய அரசு துறை திட்டம்

திட்டக் கூறுகள் :

- எய்ம்ஸ் போன்ற மருத்துவக்கல்வி நிறுவனங்களை அமைத்தல்.
- அரசு மருத்துவ கல்லூரிகளை மேம்படுத்துதல்.

18.2 தேசிய சுகாதார திட்டம்

துவக்கம் : ஏப்ரல், 2005

நோக்கம் : மாநில அரசுகளுக்கு தேவைப்படும் நிதிகளை வழங்குவதன் மூலம் ஊரக மற்றும் நகர்ப்புற சுகாதார துறைக்கு புத்துயிரூட்டல்.

குறிக்கோள் :

- மகப்பேற்று இறப்பு விகிதத்தை 1000 உயிர் பிறப்புகளுக்கு ஒன்று என்ற அளவிற்கு குறைத்தல்.
- குழந்தைகள் இறப்பு விகிதத்தை 1000 உயிர் பிறப்புகளுக்கு ஒன்று என்ற அளவிற்கு குறைத்தல்.
- மொத்த கருவுறல் விகிதத்தை 2.14 என்ற அளவிற்கு குறைத்தல்.
- 14 - 49 வயதிற்குட்பட்ட பெண்களில் இரத்த சோகையை குறைத்தல், தடுத்தல்.
- காசநோயினால் உண்டாகும் வருடாந்திர இறப்புகளை பாதியாக குறைத்தல், மேலும் வருடாந்திர நோய்படல் நிகழ்வுகளையும் பாதியாக குறைத்தல்.
- தொற்று நோய்கள், தொற்றா நோய்கள், காயங்கள் மற்றும் உருவாகும் நோய்கள் போன்றவற்றினால் உண்டாகும் இறப்புகள் மற்றும் நோயுற்றலை தடுத்தல் மற்றும் குறைத்தல்.
- ஒரு குடும்பத்தில் மருத்துவச் சிகிச்சைக்கு செலவிடப்படும் செலவுத் தொகையை குறைத்தல்.

திட்டக்கூறுகள் :

- தேசிய ஊரக சுகாதார திட்டம்
- தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம்
- மூன்றாம் நிலை சிகிச்சை திட்டம்
- சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கான மனித வளம்

திட்ட விளக்கம் : தேசிய சுகாதாரத் திட்டமானது மாநில நிதித் துறையின் நிதி வழங்கல் வரம்பினிற்கு வெளியே மாநில சுகாதாரத் சங்கங்களுக்கு மத்திய அரசின் நிதியை பகிர்ந்து அளிப்பதில் புரட்சி கர மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

- இரண்டாவது முக்கிய மாற்றம் தேசிய சுகாதார திட்டத்தின் கட்டமைப்பில் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தினை ஒருங்கிணைத்தல் ஆகும்.

18.3 தேசிய ஊரக சுகாதார திட்டம்

துவக்கம் : 12, ஏப்ரல், 2005

திட்ட காலம் : 2005 - 2017

நோக்கம் : துணை செவிலியர், மருத்துவதாதிகள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆஷா செவிலியர்கள் போன்றவர்கள் மூலம் பின் தங்கிய ஊரகப் பகுதி மக்களுக்கு குழந்தைப்பேறு, மகப்பேறு, பிரசவ புது பிறப்பு குழந்தைகள், சுகாதார மற்றும் வயது வந்தோர் சுகாதாரச் சேவைகளை வழங்குதல்.

(Reproductive, Maternal Newborn, Child and Health and Adolescent Service - (RMNCH+A))

குறிக்கோள் : ஊரகப் பகுதிகளில் மையப் படுத்தப்படாத, முழுதும் செயற்தன்மையுடைய, சமுதாயத்தினால் நிர்வகிக்கப்படும் சுகாதார விநியோக அமைப்புகளை ஏற்படுத்துவதை இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டது.

திட்டக்கூறுகள் : இத்திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு துவக்கங்கள்.

- அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார செயல்பாடுகள்
- ஜனனி சுரக்சா யோஜனா
- ஜனனி சிசு சுரக்சா கார்யகிராம்
- ராஷ்டிரிய பால் சுவஸ்திய கார்யகிராம்
- ஆயுஷ் அமைப்பை பிரதானப்படுத்துதல். உள்ளூர் சுகாதார அமைப்பிற்கு புத்துயிரூட்டல்.

திட்ட விளக்கம் :

- தேசிய ஊரக சுகாதார திட்டமானது NRHM - RCH Flexipool எனவும் அழைக்கப்படுகின்றது. இது தேசிய சுகாதாரத் திட்டத்தின் கூறுகளில் ஒன்றாகும். 50,000க்கும் குறைவான மக்கள் தொகை உடைய அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்காக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
- ஆஷா (ASHA - Accrediated Social Health Activist) அங்கீகாரமளிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர் என்பவர் ஓர் சுகாதாரப் பயிற்சியளிக்கப்பட்ட சமுதாய பெண் சுகாதார ஆர்வலராவார். இவர் சமுதாயத்திற்கும், பொது சுகாதார அமைப்பிற்கும் இணைப்பாக செயல்படுவார்.
- ஆஷா பணியாளர் குறிப்பிட்ட கிராமத்தில் வசிப்பவராக கண்டிப்பாக இருத்தல் வேண்டும். இவர் எட்டாம் வகுப்பு வரை முறையாகக் கல்விப் பயின்றவராக இருத்தல் வேண்டும். 25 முதல் 45 வயதிற்குப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

18.4 ஜனனி சுரக்சா யோஜனா

துவக்கம் : 12, ஏப்ரல், 2005

நோக்கம் : 1400 ரூபாய் எனும் அளவில் நிபந்தனையுடைய ரொக்க உதவித் தொகை வழங்குவதன் மூலம் மகப்பேறுடைய பெண்களின் இடையே மருத்துவமனையிலான நிறுவனப் பிரசவங்களை மேம்படுத்துவதன் மூலம் மகப்பேறு இறப்பு மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தல்.

பயனாளிகள் : அனைத்து மகப்பேறு கால பெண்கள். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற மகப்பேறுடைய பெண்ணின் வயதின் மீது எந்த வரம்பும் இல்லை. பெறப்போகும் குழந்தையின் எண்ணிக்கை மீது எந்த வரம்பும் இல்லை அல்லது எந்த வகையிலான மருத்துவ நிறுவனம் என்பதன் மீதும் வரம்பும் இல்லை. (அதாவது அரசு மருத்துவமனை அல்லது அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனை)

திட்டத்தின் தன்மை : மத்திய நிதியுதவித் திட்டம்



18.5 ஜனனி சிசு சுரக்சா கார்யகிராம் (JSSK)

துவக்கம் : 01, ஜூன், 2011

நோக்கம் : மகப்பேறு மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைத்தல்.

குறிக்கோள் : இந்த திட்டமானது மகப்பேறுடைய பெண்களுக்கு இலவச மருந்துப் பொருட்களையும், நோய் கண்டறிதல் சேவைகளையும், உணவு ஊட்டச் சத்துகளையும் வழங்குகின்றது.

மேலும் மகப்பேறுடைய பெண்களுக்கு அவர்களின் வீடுகளிலிருந்து பிரசவ மருத்துவமனைக்கு இலவசப் போக்குவரத்தை வழங்குகின்றது. சிக்கலான நிலைகளில் பிற மருத்துவமனைகளுக்கும் இலவச போக்குவரத்தினை வழங்குகின்றது. பின் இறுதியாக பிரசவத்தின் பிறகு வீட்டிற்கு செல்ல இலவசப் போக்குவரத்தை வழங்குகின்றது.

18.6 ராஷ்டிரிய பால் சுவஸ்திய கார்யகிராம்

துவக்கம் : பிப்ரவரி, 2013

நோக்கம் : குழந்தைகளிடைய நிலவும் 4-Dக்கான முன் கூட்டியே கண்டறிதல் மற்றும் அதனை நிர்வகித்தல்.

4D - Birth defects, disease disability, development delays.

பிறப்புக் குறைபாடுகள், நோய்கள், குறைபாடுகள், வளர்ச்சித் தாமதங்கள்

குறிக்கோள் : பிறப்பு குறைபாடுகள், நோய்கள், உடற் குறைபாடுகள், வளர்ச்சித் தாமதங்கள் போன்றவற்றிற்கு தொடக்கத்திலேயே முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் குழந்தையின் வாழ்க்கையின் தரத்தை அதிகரித்தல் மற்றும் விரிவான சுகாதாரச் சேவைகளை வழங்குதல்.

பயனாளிகள் : 0 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள்

18.7 ராஷ்டிரிய கிஷோர் சுவஸ்திய கார்யகிராம்

துவக்கம் : 17, மார்ச் 2017

நோக்கம் : விரிவான முறையில் இளம் பருவத்தினரின் சுகாதாரப் பிரச்சினைகளை களைதல். இத்திட்டமானது தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டுள்ளது. இளம் பருவத்தினரின் சுகாதாரம், ஆரோக்கியம், நல்வாழ்வு தொடர்பாக தகவலளிக்கப்பட்ட மற்றும் பொறுப்புடைய முடிவுகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் முழு ஆற்றலை அறிதல். மேலும் மருத்துவச் சுகாதார சேவைகளை மதிப்பிடல்.

குறிக்கோள் :

- ஊட்டச்சத்துகள்
- பாலினப் பெருக்க ஆரோக்கியம்



- மருந்துப் பொருட்களின் தவறானப் பயன்பாடு
- தொற்றா - நோய்கள்
- மன நல ஆரோக்கியம்
- காயங்கள் மற்றும் வன்முறை

பயனாளிகள் : 10 முதல் 19 வயதிற்குபட்டவர்கள்

திட்டக்கூறுகள் :

1. ஊட்டச்சத்தினை அதிகரித்தல் அதன் மூலம் இளம் பருவப் பெண்கள் மற்றும் ஆண்கள் இடையே ஊட்டச்சத்து இன்மை மற்றும் அமோனியா இரும்புச் சத்து குறைபாடு போன்றவற்றை நீக்குதல்.
2. பால்சார் மற்றும் பாலினப் பெருக்க ஆரோக்கியத்தை அதிகரித்தல்.
 - மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.
 - காயங்கள் மற்றும் வன்முறையைத் தடுத்தல்
 - மருந்துப் பொருட்களின் தவறானப் பயன்பாட்டை தடுத்தல்
 - உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, இதயக் கோளாறுகள், நீரிழிவு நோய் போன்று தொற்றா நோய்களைக் களைதல்.

18.8 தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டம்

துவக்கம் : ஏப்ரல், 2013

நோக்கம் : பல்வேறு அரசுத் திட்டங்களுடன் ஒருங்கமையும் நடப்பிலுள்ள சுகாதாரச் சிகிச்சைச் சேவை விநியோக அமைப்பை வலுப்படுத்துதல்.

குறிக்கோள் : அத்தியாவசிய முதன்மைச் சுகாதாரச் சிகிச்சைச் சேவைகள் கிடைக்கச் செய்வதன் மூலம் நகர்ப்புற மக்களின் குறிப்பாக நகர்ப்புற ஏழை மற்றும் குடிசைவாசிகளின் சுகாதார சிகிச்சை சேவைகளின் தேவைகளை அடைதல். மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவுகளை குறைத்தல்.

நிதியளிப்பு : சிறப்பு அந்தஸ்துடைய மாநிலங்களுக்கான மத்திய-மாநில நிதிப்பகிர்வு வீதம் 90 : 10 ஆகும் மற்றும் பிற மாநிலங்களுக்கான மத்திய மாநில நிதிப் பகிர்வு விகிதம் 75 : 25 ஆகும்.

அமல்பாட்டு நிறுவனம் : மத்திய நகர்ப்புற மேம்பாட்டு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வழிமை ஒழிப்பு அமைச்சகம், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம்.

18.9 பிரதான் மந்திரி சுவஸ்திய சுரக்சா யோஜனா

துவக்கம் : 2003

நோக்கம் : மலிவான மற்றும் நம்பத்தகு மூன்றாம் நிலை சுகாதார சிகிச்சை சேவைகளின் தேவையில் உள்ள பிராந்திய சமநிலையின்மையை சரிசெய்தல்.

நாட்டில் தரமான மருத்துவக் கல்வியை அளிப்பதற்காக மருத்துவ வசதிகளை திரட்டுதல்.

திட்டக்கூறுகள் :

- எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களை அமைத்தல்.
- அரசு மருத்துவக் கல்லூரி நிறுவனங்களை மேம்படுத்துதல்.

18.10 ராஷ்டிரிய சுவஸ்திய பீமா யோஜனா

துவக்கம் : 2008

நோக்கம் : அங்கீகரிக்கப்படாத துறை ஊழியர்களுக்கு மருத்துவ சுகாதார காப்பீடுகளை வழங்குதல்.

பயனாளிகள் : வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்கள்.

திட்டத்தின் தன்மை : மத்திய துறை திட்டம்

நிதியளிப்பு : மருத்துவ சுகாதார காப்பீட்டிற்கான பிரிமியத் தொகையானது மத்திய மற்றும் மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும். ஆண்டிற்கான பதிவுக் கட்டணமாக பயனாளிகள் ரூ.30 மட்டும் செலுத்த வேண்டும்.

பயன்கள் : தங்களது கைரேகைகள் மற்றும் புகைப்படங்களைக் கொண்ட உயிரியல் தகவல்கள் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் அட்டைகளை பயனாளிகள் பெறுவர். ஆம் ஆத்மி பீமா யோஜனா, தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் போன்ற பிற நல்வாழ்வுத் திட்டங்களுக்கும் இந்த ஒற்றை மைய ஸ்மார்ட் அட்டை பயன்படும்.

- இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் மருத்துவ மனைக்கான செலவாக குடும்ப நபரின் மருத்துவச் செலவின் அடிப்படையில் வருடத்திற்கு 30,000 ரூபாய் பெற உரிமையுடையவராவர்.
- இந்த காப்பீடு வசதியானது குடும்பத் தலைவர், மனைவி மற்றும் அவர்களால் சார்ந்த 3 பேர் என அதிகபட்சம் 5 உறுப்பினர்களுடைய குடும்பத்திற்கு பயனளிக்க கூடியது.

18.11 ராஷ்டிரிய ஆரோக்கிய நிதி

துவக்கம் : 2015

நோக்கம் : முக்கிய உயிர் அச்சுறுத்து நோய்களால் அவதியுறுகின்ற, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற நோயாளிகளுக்கு ஏதேனும் ஒரு சிறப்பு ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அல்லது பிற அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சையும் பெறுவதற்காக நிதி உதவி வழங்கப்படும்.

பயனாளிகள் : மத்திய அரசு / மாநில அரசு / அரசு பொதுத் துறை நிறுவன பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியில்லாதவர்களாவர்.

நிதியளிப்பு : இத்திட்டத்தின் நிதியளிப்பிற்காக 12 மத்திய அரசு மருத்துவமனைகளில் “சுழல் நிதி” அமைக்கப்பட்டுள்ளது.



18.12 இந்திர தனுஷ் திட்டம்

துவக்கம் : 25, டிசம்பர் 2014

திட்ட காலம் : 2014 - 2020

நோக்கம் : பயன்பாட்டிற்கு நடப்பில் கிடைக்கின்ற அனைத்து தடுப்பூசிகளைக் கொண்டு இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மகப்பேறு பெண்களுக்கு முழு நோய்தடுப்புத் திறனூட்டல்.

இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள நோய்கள் :

கக்குவான் இருமல், போலியோ, ஆஸ்துமா, கல்லீரல் அழற்சி - B, தொண்டை அழற்சி, டெட்டனஸ், தட்டம்மை.

பயனாளிகள் : இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் நோய் தடுப்பூசி அளிக்கப்படாதவர்கள் அல்லது தடுப்பூசி மூலம் தடுக்கப்படக்கூடிய ஏழு நோய்களுக்கு எதிராக பகுதியாக நோய் தடுப்புத் திறனூட்டப்பட்டவர்கள், மகப்பேறுடைய பெண்கள்.

தொழிற்றுட்ப உதவி அளிக்கும் அமைப்புகள் : WHO, UNICEF, ரோட்டரி இண்டர்நேஷனல்

திட்ட விளக்கம் : அனைவரும் நோய் தடுப்புத்திறன் அடைதல் திட்டத்தின் (UIP) ஒரு பகுதியாக இந்திர தனுஷ் திட்டம் தொடங்கப்பட்டது.

18.13 மிஷன் பரிவார் விகாஸ்

துவக்கம் : 11, ஜூலை 2017 (உலக மக்கள் தினத்தில் துவங்கப்பட்டது)

நோக்கம் : மொத்த கருவுறுதலை 2.1 எனும் விகிதத்தில் 2025-ற்குள் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் மூலம் கொண்டு வருதல்.

குறிக்கோள் : உரிமைகள் அடிப்படையில் கட்டமைப்பினுள் அளிப்புகள், நம்பத்தகு சேவைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில உயர் தரத்திலான குடும்பக் கட்டுப்பாட்டு விருப்பத் தேர்வுகளுக்கான அணுகலை துரிதப்படுத்துதல்.

அமல்பாடு : இத்திட்டமானது உயிர் மொத்த கருவுறுதல் விகிதத்தினைக் கொண்ட 7 மாநிலங்களின் உயிர் கருவுறுதல் நிலையுடைய 146 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. (உத்திரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், ஜார்கண்ட்., அஸ்ஸாம்)

18.14 தேசிய குடற்புழு நீக்கத் திட்டம்

துவக்கம் : 10, பிப்ரவரி 2015

நோக்கம் : 1-19 வயதிற்குட்பட்ட 24 கோடிக்கும் அதிகமான குழந்தைகளை குடற்புழுக்களிடம் இருந்து பாதுகாத்தல்.

குறிக்கோள் : இந்தியா முழுவதும் குழந்தைகளிடையே குடற்புழுதாக்கம் ஏற்படும் நிகழ்வுகளை குறைத்தல்.



பயனாளிகள் : 1 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகள்

திட்டவிளக்கம் : உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, இந்தியா உலகில் உயர்ந்த அளவில் மண்-வழி பரவும் குடற்புழுக்களை கொண்டுள்ளது. இப்பிரச்சனையை தீர்க்க அங்கன்வாடி மற்றும் அனைத்து பள்ளிகள் மூலமாக (அல்பென்டஜோல்) மாத்திரைகள் அனைத்து இலக்கிடப்பட்ட குழந்தைகளுக்கும் வழங்கப்படும்.

18.15 சன்ரைஸ் திட்டம்

துவக்கம் : 06, பிப்ரவரி 2016

நோக்கம் : வட கிழக்கு மாநிலங்களில் அதிகரித்துவரும் HIV நோய் தாக்கத்தை கையாளுதல்.

குறிக்கோள் : 2020ல் HIV உடைய 90 சதவீத போதைப் பொருள் அடிமைகளுக்கு நோய் கண்டறிதல் பின் அவர்களை சிகிச்சைக்கு உட்படுத்துதல்.

திட்டக்கூறுகள் :

➤ உயர் நோய் அமையுடைய பகுதிகளில் உள்ள மாநில அளவிலான மருத்துவ நிறுவனங்களின் திறனை மேம்படுத்துதல்.

➤ சமுதாய அணி திரட்டல்

அமல்பாட்டு நிறுவனம் : குடும்ப ஆரோக்கிய சர்வதேசம் 360, மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம்.

ஆதரவளிக்கும் அமைப்பு : அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாட்டிற்கான மையம்.

18.16 பிரதான் மந்திரி சுரக்சித் மத்ரித்வ அபியான்

துவக்கம் : 04, நவம்பர் 2016

நோக்கம் : பாதுகாப்பாக மகப்பேறு மற்றும் பாதுகாப்பான பிரசவத்தின் மூலம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்தல்.

குறிக்கோள் : பாலினப் பெருக்க, மகப்பேறு புது பிறப்பு குழந்தை மற்றும் இளம் பருவத்தினர் ஆரோக்கிய உத்தியின் (Reproductive maternal Neonatal Child and Adolescent Health - RMNCHA Strategy) ஒரு பகுதியாக நோய்கண்டறிதல் மற்றும் மருத்துவ ஆலோசனைப் சேவைகள் உட்பட பேறுகாலத்திற்கு முந்திய மருத்துவ சிகிச்சையின் பரவெல்லை மற்றும் தரத்தை அதிகரித்தல்.

பயனாளிகள் : இரண்டாவது/மூன்றாவது மூன்று மாத (trimester) மகப்பேறு காலமுடைய மகப்பேறுடைய பெண்களுக்கு இலவச ஆரோக்கிய பரிசோதனை வழங்கப்படும். அனைத்து மாதமும் தேவையான சிகிச்சை இலவசமாக வழங்கப்படும்.



18.17 அனைவரும் நோய் தடுப்புத் திறன் அடைதல் திட்டம் (UIP)

துவக்கம் : 1985

நோக்கம் : தடுப்பூசியிடல்

குறிக்கோள் : இந்தியா 2020ல் ரூபெல்லா வைரஸினால் உண்டாகும் தட்டம்மையை ஒழிக்கவும், பிறவி ரூபெல்லா நோயை (Congenital Rubella Syndrome - RS) கட்டுப்படுத்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இத்திட்டதின் கீழ் தடுப்பூசியிடப்படக்கூடிய நோய்கள் : டிப்தீரியா, போலியோ, தட்டம்மை, கக்குவான் இருமல், தசை இறுதல், கல்லீரல் அழற்சி - B, மூளைக்காய்ச்சல், நிமோனியா, ரூபெல்லா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல்.

18.18 வத்சல்யா - மாதிரி அம்ரித் கோஷ்

துவக்கம் : 07, ஜூன் 2017

திட்டத்தைப் பற்றி : இது ஓர் டெல்லியிலுள்ள தேசிய பால் சேமிப்பு வங்கி மற்றும் பாலூட்டல் ஆலோசனை மையம்.

குறிக்கோள் : இம்மையமானது பாலூட்டும் தாய்மார்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தாய்ப்பாலை சேகரிக்கும், பதனப்படுத்தும் (Pasteurize), சோதனை செய்யும் மற்றும் பாதுகாப்பாக சேமித்து வைக்கும். பின் தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

மேலும் இம்மையமானது பிற தாய்ப்பால் சேமிப்பு வங்கிகளுக்கு கற்பித்தல், பயிற்சி, மாதிரி செய்முறை விளக்கஇடமாகவும் செயல்படும்.

கூட்டிணைவு : இத்திட்டத்திற்காக நார்வே அரசு, ஆஸ்லோ பல்கலைக்கழகம் மற்றும் நார்வே - இந்தியா கூட்டிணைவு போன்ற அமைப்புடன் கூட்டிணைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

18.19 தாய்மார்களின் முழுமையான அக்கறை திட்டம் (MAA)

துவக்கம் : 08, ஆகஸ்ட் 2016

நோக்கம் : தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய் பாலூட்டுவதை ஊக்குவித்தல்

குறிக்கோள் :

- தாய்ப்பாலூட்டுவதின் பயன்கள் மீது பொது மக்களிடம் குறிப்பாக தாய்மார்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுவதை உறுதி செய்தல்.
- குழந்தைகளின் 5 வயதிற்குள்ளான இறப்புகளை குறைத்தல்
- தாய்ப் பாலூட்டலை ஊக்குவிப்பதற்கு போதுமான முறையான தகவல்கள் மற்றும் ஆதரவினை தாய்மார்கள், கணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பெறுவதை உறுதி செய்ய உகந்த சூழலை உருவாக்குதல்.

திட்டக்கூறுகள் :

- சமுதாய விழிப்புணர்வுப் பெருக்கம்



- ஆஷா பணியாளர்கள் மூலம் தனிப்பட்ட நபரிடையேயான தொலைத் தொடர்பை வலுப்படுத்துதல்.
- பொது சுகாதார மருத்துவமனைகளில் உள்ள பிரசவ மையங்களில் தாய்ப்பாலூட்டுவதற்கான திறனுடைய ஆதரவு.
- கண்காணிப்பு மற்றும் அங்கீகாரம்.

19. மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகம்

19.1 FAME INDIA திட்டம்

துவக்கம் : 2015

திட்டகாலம் : 6 ஆண்டுகள்

நோக்கம் : இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை துரிதப்படுத்துதல்.

குறிக்கோள் : எலெக்ட்ரிக் வாகனங்களின் சந்தை மேம்பாடு மற்றும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திச் சூழலமைவிற்கு ஆதரவளித்தல்.

திட்டக்கூறுகள் :

- தொழில்நுட்ப மேம்பாடு
- தேவையினை உருவாக்குதல்.
- மாதிரி திட்டங்கள் மற்றும் மின்கல மீள்நிரப்பு உள்கட்டமைப்புகள்

திட்ட விளக்கம் :

- நாட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனித்துவ ஆற்றல் வகைகளைப் பயன்படுத்தும் ஹைபிரிட் வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் தொழிற்நுட்ப வாகனங்களின் சந்தை உருவாக்கம் மற்றும் பயன்பாட்டிற்கு நிதியியல் ஊக்கத் தொகைகளை வழங்குதல்.

20. மத்திய உள்துறை அமைச்சகம்

20.1 குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வோர்க் மற்றும் அமைப்பு

துவக்கம் : 19, ஜூன் 2009

நோக்கம் : மின் ஆளுகை மூலம் திறன்பட்ட காவல் பணிக்காக விரிவான மற்றும் ஒருங்கிணைந்த அமைப்பினை உருவாக்குதல்.

அமல்பாட்டு நிறுவனம் : தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்

திட்ட விளக்கம் : இது இந்திய அரசின் தேசிய மின் ஆளுகைத் திட்டத்தின் கீழுள்ள ஓர் பணி நோக்கமுடைய திட்டமாகும்.



20.2 தேசிய நுண்ணறிவு கூட்டமைப்பு

அமைக்கப்பட்ட காலம் : 2008ஆம் ஆண்டின் மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின் அமைப்பதற்காக முதல் முதலாக முன் மொழியப்பட்டது.

நோக்கம் : உளவுத் துறை அமைப்புகளால் எளிதாக உடனடியாக அணுகிடவல்ல விரிவான நுண்ணறிவு உளவு முறைகளை சேகரிக்க இந்திய அரசின் முக்கிய பாதுகாப்பு நிறுவனங்களின் தரவு தளங்களை இணைப்பதற்கு ஒருங்கிணைந்த நுண்ணறிவு கட்டமைப்பை உருவாக்குதல்.

குறிக்கோள் : வங்கிகள், கடன் அட்டைகள், விசா, உள்நாட்டுக் குடியேற்றம், வான் மற்றும் இரயில் விமானப் பயண விவரங்கள் போன்ற 21 தரவு மூல ஆதாரங்களிலிருந்தும், பல்வேறு உளவு அமைப்புகளிடமிருந்தும் பாதுகாப்பு முக்கியத்தும் வாய்ந்த தகவல்களைப் பெற்று பாதுகாப்பான மையப்படுத்தப்பட்ட தரவு தளத்தை உருவாக்குதல்.

அணுகல் : தனிப்பட்ட முடிவுடைய அடிப்படையில் (Case to Case Basis) வழக்குகளின் தொடரல். 11 நிறுவனங்களைச் சேர்ந்த அனுமதியளிக்கப்பட்ட நபர்களால் மட்டுமே இந்த தரவு தளத்தை அணுக முடியும்.

தீவிரவாதம் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய வழக்கு தொழில் முறைசார்ந்த விசாரணைகளுக்காக மட்டுமே இத்தரவு தளத்தை அணுக முடியும்.

20.3 ஆபரேஷன் முஷ்கான் - II

துவக்கம் : 1, ஜூலை 2016 - 31, ஜூலை 2016

நோக்கம் : காணமல் போன குழந்தைகளை கண்டறிதல் மற்றும் மீட்டல். காணாமல் போன மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீட்டல் பின் அவர்களுடைய குடும்பத்துடன் அவர்களை இணைத்தல்.

திட்டக் கூறுகள் : ஆபரேஷன்முஷ்கான் - II க்காக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம், சமூக நல்வாழ்வு துறை, காவல்துறை 1098 இலவச குழந்தை நல்வாழ்வு எண், மாற்று திறனாளிகள் நல்வாழ்வு அலுவலகம், தொழிலாளர் துறை, அரசு சாரா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட ஓர் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

21. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சகம்

21.1 பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்புறம்)

துவக்கம் : 1 ஜூன், 2015

திட்டகாலம் : 31, மார்ச் 2022 வரை (7 ஆண்டுகள்)



நோக்கம் : சேரி குடிசை வாசிகள் உட்பட நகர்ப்புற ஏழைகளின் வீட்டு வசிப்பிடத் தேவையை பூர்த்தி செய்தல்.

குறிக்கோள் :

- குடிசை மறுவாழ்வு
- நலிவுற்ற பிரிவினருக்கான மலிவு விலையான வீடுகள்.
- பொது மற்றும் தனியார் துறையோடு கூட்டிணைதல்.
- பயனாளிகள் மேற்கொள்ளும் தனிப்பட்ட வீடு கட்டமைப்பிற்கு மானியம் அளித்தல்.

பயனாளிகள் : பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் குறைந்த வருமானமுடையோர் (கடன் தேதியிலிருந்து 15 ஆண்டுகளுக்கு பயனாளிகளால் வீட்டுவசதி கடனின் மீது 6.5 சதவீதம் வட்டிமானியத்தை பெற முடியும்)

நிதியளிப்பு:

- பொதுவான நிதியளிப்பு விகிதம் 75:25
- சிறப்பு வகைப்பாட்டைச் சேர்ந்த மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான நிதியளிப்பு விகிதம் 90:10

திட்டத்தின் கூறுகள்:

- திட்டத்தின் முதல் கட்டத்தில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 100 நகரங்கள் திட்டத்தின் அமலாக்கத்திற்கு உள்ளடக்கப்படும்.
- திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், 2017-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 200 நகரங்கள் திட்டத்தின் அமலாக்கத்திற்கு உள்ளடக்கப்படும்.
- மூன்றாவது கட்டத்தில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இதுவரை உள்ளடக்கப்படாத பிற நகரங்கள் திட்டத்தின் அமல்பாட்டிற்காக உள்ளடக்கப்படும்.

அமல்பாட்டு நிறுவனம்: HUDCO மற்றும் NHB ஆகியவை வீடுகள் கட்டுமானத்திற்கு கடனளிக்கும் கடனளிப்பு நிறுவனங்களுக்கு மானியத்தை முறைப்படுத்தி அளிப்பதற்கான மத்திய முதன்மை நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆவாஸ் யோஜனாவிற்கு முன்பிருந்த இதே போலான நோக்கமுடைய திட்டங்கள்:

1. ராஜீவ் ஆவாஸ் யோஜனா: குடிசைகள் இல்லா இந்தியா
2. ராஜீவ் ரின் யோஜனா: மேம்படுத்தப்பட்ட கடன் வசதி உள்ள EWS/LIG பிரிவின் வீட்டு வசிப்பிடத் தேவையை பூர்த்தி செய்தல்.



21.2 தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா (DAY) - தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம்

துவக்கம் : 25, செப்டம்பர், 2014

நோக்கம் : திறன் மேம்பாட்டினால் வாய்ப்புகளை மேம்படுத்துவதன் மூலம் ஏழை நகர்ப்புற வாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்துதல். இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டக்குறிக்கோளின் அடிப்படையில் சமூகப்பொருளாதார மேம்பாட்டிற்கு திறன் மேம்பாடானது அவசியமான ஒன்றாகும்.

குறிக்கோள் : திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி தனிநபர் மற்றும் குழு அளவிலான சிறு தொழில் நிறுவனங்களை அமைத்தல், சுயஉதவிக் குழுக்களை அமைத்தல், வீடற்றோருக்கு தங்குமிடங்களை கட்டமைத்தல், உள்ளமைப்பு வசதிகளை உருவாக்குவதில் தெரு வியாபாரிகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் குப்பைகளை சேகரிப்போர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாக்க ஆதரவினை வழங்குதல் மூலம் நகர்ப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி வருமானத்தை அதிகரித்தல்.

திட்டக்கூறுகள் : இத்திட்டமானது தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத்திட்டம் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் ஆகியவற்றின் ஒருங்கிணைவாகும்.

21.3 ஜவஹர்லால் நேரு தேசிய ஊரக புதுப்பிப்புத் திட்டம்

துவக்கம் : 2005

நோக்கம் : நகர்ப்புற ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதனை நோக்கமாகக் கொண்டு, தங்குமிடம், அடிப்படை சேவைகள் மற்றும் பிற தேவையான குடிமை வசதிகள் ஆகியவற்றை வழங்குவதற்கான திட்டங்கள் மூலம் சேரி குடிகளின் ஒருங்கிணைந்த மேம்பாடு இத்திட்டத்தின் நோக்கமாகும்.

குறிக்கோள் :

- கல்வி சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சேவைகளை ஒருங்கிணைத்தல்.
- கூடுமான வரையில் நகர்ப்புற ஏழைகளின் தொழில் இடங்களுக்கு அருகிலேயே வீட்டுவசதியினை வழங்குதல்.
- திறனுடைமையை உறுதிசெய்வதற்காக சொத்துகளின் உருவாக்கம் மற்றும் சொத்துகளின் மேலாண்மைக்கு இடையே திறன்பட்ட இணைப்பை உருவாக்குதல்.
- மேம்படுத்தப்பட்ட வீட்டுவசதி தண்ணீர் விநியோகம், தூய்மை, மலிவான விலையிலான பணிப் பாதுகாப்பு போன்றவற்றை நகர்ப்புற ஏழைகளுக்கு வழங்க அடிப்படை சேவைகளின் ஒருங்கிணைந்த மேம்பாடு மீது கவனத்தை செலுத்துதல்.

திட்டக்கூறுகள்:

1. நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப்படை வசதிகள் (BSUP)
2. ஒருங்கிணைந்த வீட்டுவசதி மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் (IHSDP)

துணைத்திட்டம்:

1. நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் ஆளுகை (MIG) (துணைத்திட்டம் I)
2. நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப்படை வசதிகள் (BSUP) (துணைத்திட்டம் II)

22. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

22.1 சர்வ சிக்கான் அபியான்

துவக்கம் : 2000-2001

நோக்கம் : 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக மாற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 86வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்ட ஆரம்பக்கல்வியை அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

சர்வ சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ் உள்ள துணைத் திட்டங்கள் மற்றும் துவக்கங்களாவன :

➤ **ஷாகுன் இணைய வாயில் :**

இத்திட்டமானது இரு கூறுகளைக் கொண்டது

- (i) வெற்றிக்கதைகளிலிருந்து கற்றுக் கொள்ள சிறந்த நடைமுறைகளின் காப்பகம்
- (ii) மாநிலங்கள் மூலம் யூனியன் பிரதேசங்களால் அமல்படுத்தப்படும் SSAவின் ஆண்லைன் கண்காணிப்பு

➤ **பதே பாரத் பதே பாரத் :**

முதல் மற்றும் இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளின் கணக்கிடுதல் திறனோடு, வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

➤ **ராஷ்டிரிய அவிஷ்கார் அபியான் :**

IIT, IISER மற்றும் NIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் மூலம் 6 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை அறிவியல், கணிதம், தொழிற்நுட்பம் ஆகிய பாடங்களை ஆர்வமாகக் கற்பதை ஊக்குவிப்பதும் அதனோடு குழந்தைகளை ஈடுபடுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

➤ **வித்யாஞ்சலி**

நாடு முழுவதும் அரசினால் நடத்தப்படும் துவக்கப்பள்ளிகளில் சமுதாய மற்றும் தனியார் துறை ஈடுபாட்டை மேம்படுத்துதல்.



22.2 பிரஹிக் ஷக்

துவக்கம் : ஜூலை 1, 2016

திட்டத்தைப் பற்றி: இது ஓர் ஆசிரியர் கல்வி இணையவாயில்

நோக்கம் : மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை வலுப்படுத்துதல் மற்றும் இந்திய பள்ளி கல்வி அமைப்பில் தகுதிவாய்ந்த தரமான ஆசிரியர்களை கொண்டு வருதல்.

அமல்படுத்தும் நிறுவனம்: இத்திட்டம் மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் மத்திய ஸ்கொயர் பவுண்டேஷன் ஆகியவற்றிற்கிடையே கூட்டிணைவின் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

22.3 ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA)

துவக்கம் : மார்ச் 2009

திட்டகாலம்: 2009-2017

நோக்கம் : உயர் நிலை கல்விக்கான அணுகலை மேம்படுத்துதல் உயர் நிலை கல்வியல் சமநிலையை உறுதி செய்யும்போது அதனுடனே அதன் தரத்தையும் அதிகரித்தல்.

குறிக்கோள் : அனைத்து வாழ்விடங்களிலும் ஒரு நியாயமான தொலைவினுள் உயர் நிலை கல்விக்கான பள்ளிகளை அமைப்பதன் மூலம் 9 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான வருகைப் பதிவை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளிக்குள்ள குறைபாட்டு தடைகள், சமூக பொருளாதார, மற்றும் பாலின தடைகளை நீக்குதல், வரையறுக்கப்பட்ட விதிகளை அனைத்து உயர் நிலை பள்ளிகளும் பின்பற்ற செய்தல் ஆகியவற்றின் மூலம் உயர் நிலை கல்வியில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை அதிகரித்தல். 2017-க்குள் அனைத்து மாணவர்களுக்கும் உயர்நிலைக் கல்வி கிடைக்கச் செய்தல் அதனை 2020க்குள் நிலைபெறச் செய்தல்.

பயனாளிகள்: 15-16 வயதுகளில் உள்ள இளையோர்கள்

திட்டத்தின் தன்மை: மத்திய நிதியுதவித் திட்டம்

அமல்படுத்தும் நிறுவனம்: மாநில அரசுச் சங்கங்கள்.

RMSA கீழ் உள்ள துவக்கங்கள்:

(i) ஷாலா ஷித்தி

வரையறுக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் 7 முக்கிய களங்களில் தங்களது செயல்பாட்டினை மதிப்பீடு செய்ய பள்ளிகளை இயலச் செய்வதற்காக கல்வியியல் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகத்தால் மேம்படுத்தப்பட்ட இணைய வாயலே ஷாலே ஷித்தி இணையவாயலாகும்.



(ii) **ஷாலா தர்பன்**

கற்றலின் தரம், பள்ளி நிர்வாகத்தின் திறனுடைமை மற்றும் சேவை அளிப்பு மற்றும் பள்ளிகளின் ஆளுகை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்து கேந்திரிய வித்யாலாயாக்களை நோக்க வரம்பினுள் உள்ளடக்கிய ஒரு மின்-ஆளுகை இணைய மேடையே ஷாலா தர்பன் ஆகும்.

➤ **கலா உத்சவ்:** உள்ளடக்கிய சுற்றுப்புறத்தில் அனைவரின் வாழ்விலும் கலைகளை கொண்டுவருவதற்காக உயர் நிலை கல்வியில் இசை, நாடகம், நடனம், காட்சிக் கலைகள் மற்றும் கைவினைகள் போன்ற கலைகளை மேம்படுத்துதல்.

➤ **e-பாடசாலை :** இது மத்திய மனித வள அமைச்சகம் மற்றும் NCERT-வுடன் இணைந்து பாடபுத்தகங்கள், காணொலி மற்றும் அச்சடிக்கப்படாதக் கல்விக் குறித்த சாதனங்களை e-மூலங்களாக வைத்துள்ளது.

➤ **சீமா தர்ஷன் :**

நாட்டின் தேசிய எல்லைப்புற சுற்றுச்சூழலை அனுபவிப்பதற்கும், மாணவர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்கவும் மாணவர்களுக்கு வாய்ப்பினை வழங்குவதற்காக கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றிற்கிடையான கூட்டிணைவால் துவங்கப்பட்ட திட்டமே சீமா தர்ஷன் ஆகும்.

22.4 தொழில்நுட்ப கல்வி தரம் மேம்படுத்து திட்டம்

துவக்கம் : 2003

மறுதுவக்கம்: 2016, ஏப்ரல் 19

நோக்கம் : தொழில்நுட்ப கல்வியின் தரத்தினை அதிகரிப்பதிலும் தொழிற்நுட்ப கல்வி நிறுவனங்களின் நடப்பு திறனை மேம்படுத்துவதிலும் நடப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதும் அவற்றினை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.

குறிக்கோள் : 2003 ஆம் ஆண்டு தொழிற்நுட்ப கல்வி தர மேம்பாட்டுத் திட்டம் துவங்கியது.

நிதியளிப்பு: இது உலக வங்கியின் நிதி உதவியுடைய நீண்டகாலத் திட்டமாகும்.

திட்டத்தின் தன்மை: மத்திய துறை திட்டம்

அமல்படுத்தும் நிறுவனம்: பயனாளி நிறுவனங்களின் கணக்கீடுகளுக்கு நேரடி மானிய பரிமாற்றம் மேற்கொள்ளப்படும்.

குறிப்பு: தற்சமயம் நடப்பில் இத்திட்டமானது அமல்பாட்டு நிலையின் மூன்றாவது கட்டத்தில் உள்ளது.

22.5 ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2017

துவக்கம் : 2017

நோக்கம் : நாட்டின் தொலை தூரப் பகுதிகளில் உள்ள தொழிற்நுட்ப கல்வி நிறுவனங்களிலிருந்து 30 லட்சம் மாணவர்களின் படைப்பாக்க மற்றும் தொழிற்நுட்ப நிபுணத்துவத்தை திரட்டுவதன் மூலம் நாட்டிற்கு அவசியத் தேவைகளுக்கு டிஜிட்டல் தீர்வைகளை காணல்.

திட்டவிளக்கம்: இத்திட்டமானது உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் வழியிலான தேசியக் கட்டமைப்புத் திட்டமாகும்.

22.6 அனைத்து பள்ளி கண்காணிப்பு தனிநபர் தடமறிப் பகுப்பாய்வுத் திட்டம் (அஸ்மிதா)

நோக்கம் : நாட்டில் உள்ள 15 லட்சம் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் முழுவதும் பள்ளிக் குழந்தைகளின் ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையிலான கல்வியல் பயணத்தைக் கண்காணித்து தடமறிதல்.

சுவச் வித்யாலாயா துவக்கம் : அனைத்து பள்ளிகளில் கழிவறைகளை கட்டுவதற்கு நிதியினை வழங்குவதற்காக தனியார் கார்பரேட் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடனான கூட்டிணைவோடு மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் ஏற்படுத்தப்பட்ட ஓர் கூட்டு முயற்சியே இத்துவக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் உள்ள விருதுகள்:

- சுவச் வித்யாலாயா புரஷ்கர்: தூய்மை மற்றும் துப்புரவு செயல்பாடுகளின் சிறப்புத்துவத்தை வெளிகாட்டுகின்ற அரசுப் பள்ளிகளுக்கு இவ்விருது வழங்கப்படும்.
- சுவச்சத்திம் வித்யாலாயா மற்றும் ஹரியத் வித்யாலாயா தூய்மையான மற்றும் பசுமையான சுற்றுப்புறத்தை பேணுவதில் சிறப்புத்துவத்தை காட்சிப்படுத்துகின்ற பிராந்திய அளவில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளுக்கு இவ்விருது வழங்கப்படும்.

22.7 கல்வி பிணையங்களுக்கான உலகளாவிய துவக்கம்

- வெளிநாட்டு கல்வி நிறுவனங்களோடு இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் கூட்டிணைவதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவில் விஞ்ஞானிகள் மற்றும் தொழிற்முனைவர்களின் திறன் தொகுப்பை அளவிடுதல்.
- நாட்டின் நடப்பு கல்வியில் மூலாதாரங்களைப் பெருக்குவதும் கல்வியல் தர சீர்திருத்தத்திற்கான வேதத்தை துரிதப்படுத்துவதும், உலகளாவிய சிறப்புத்துவத்துக்கு அடைய நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறனை உயர்த்துவதும் இதன் நோக்கமாகும்.

22.8 இம்பிரிண்ட் இந்தியா

IMPRINT - (Impacting Research Innovation and Technology) India

நோக்கம் : சமூதாயத்தோடு தொடர்புடைய பொருத்தமிகு களங்களில் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் நேரடி ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல்.

திட்டவிளக்கம் : இந்தியாவோடு பொருத்தத் தொடர்புடைய தொழிற்நுட்பக் களங்களில் உள்ள முக்கியமான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சவால்களை தீர்ப்பதற்காக ஆராய்ச்சிக்காக ஒரு திட்ட வரைபடத்தை உருவாக்க ஐஐடி மற்றும் IISc ஆகிய உயர் கல்வி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட கூட்டுத் திட்டமே இத்திட்டமாகும்.

22.9 உச்சத்தார் அவிஷ்கார் அபியான்

நோக்கம் :

- உலகத் தொழிற்சாலை சந்தையின் இந்திய தொழிற்சாலை துறையின் போட்டித்தன்மையை தக்கவைக்கவும், அதனை மேம்படுத்துவதற்காகவும் நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் தொழிற்சாலைகளின் தொழில் சார்ந்த, பிரத்யேக தேவை அடிப்படையிலான ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
- புத்தாக்கங்கள் தேவைப்படுகின்ற தொழிற்சாலையின் களங்களை அடையாளம் காணவும் தொழிற்சாலையோடு இணைந்து வேலை செய்வதற்கு அனைத்து ஐஐடி நிறுவனங்களும் இத்திட்டத்தில் ஊக்குவிக்கப்படும்.

22.10 ராஷ்டிரிய உச்சத்தார் விஷ்கா அபியான் (RUSA)

துவக்கம் : 2013

நோக்கம் : வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் தர நிலைகளைப் அனைத்து கல்வி நிறுவனங்களும் பேணுவதை மற்றும் பின்பற்றுவதை உறுதி செய்வதன் மூலம் நடப்பில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரத்தினை அதிகரிப்பதற்காக உயர்கல்வி நிறுவனங்களுக்கு உத்திசார் நிதியளிப்பை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

திட்டத்தின் தன்மை : மத்திய நிதியுதவித் திட்டம். 2017ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டின் மொத்த பதிவு விகிதத்தை 32 சதவீதம் அதிகரிப்பதே இதன் இலக்காகும்.

புவன்-ரூசா இணையவாயில் : RUSA திட்டத்தின் அமல்பாட்டின் ஒரு பகுதியாக கல்வியில் நிறுவனங்களினால் எடுக்கப்பட்ட புவி புகைப்படம் மற்றும் அதனோடு

தொடர்புடைய தகவல்களை இணையவாயிலில் பதிவேற்றம் செய்வதற்காக இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) தேசிய தொலை உணர்வு மையத்தால் மேம்படுத்தப்பட்ட ஒரு கைப்பேசி செயலியே Bhuvan-Rusa இணைய வாயிலாகும்.

22.11 ஸ்வயம்பிரபா

துவக்கம் : ஜூலை 09, 2017

நோக்கம் : GSAT-15 செயற்கைக்கோளினைப் பயன்படுத்தி 24 x 7 என்ற அளவில் உயர்தர கல்வியின் திட்டத்தை ஒளிபரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்ட 32 DTH சேனல்களின் தொகுப்பே ஸ்வயம் பிரபா ஆகும்.

ஸ்வயம்: SWAYAM - Study Webs of Active learning for Young Aspiring Minds

- மிகப்பெரிய திறந்த ஆன்லைன் பாடங்களை நடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட உள்நாட்டு தகவல் தொழிற்நுட்ப இணைய மேடையே ஸ்வயம் இணைய வாயிலாகும்.
- இளைய உயர்லட்சிய ஆர்வ எண்ணங்களுக்கான செயல் ஆர்வமுடைய கற்றலுக்கான கற்றல் இணையங்கள்.
- ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள் போன்ற மத்திய அரசினால் நிதியளிக்கப்படும் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் இந்த இணைய வாயிலின் மூலம் இந்திய குடிமக்களுக்கு ஆன்லைன் பாட வகுப்புகள் எடுப்பர்.

வித்திய சாக்ஷரத அபியான் (விசாகா): பணமரிமாற்றத்திற்கு டிஜிட்டல் வழியில் மேம்படுத்தப்பட்ட ரொக்கமில்லா பொருளாதார அமைப்பை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர்களை டிஜிட்டல் பண பரிமாற்றத்தை மேற்கொள்வதில் செயல்படும் வகையில் ஈடுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இஷான் உதய்:

- வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டமே இஷான் உதய் ஆகும். இத்திட்டத்தின் கீழ் மருத்துவம் மற்றும் பாரா மருத்துவப் படிப்புகள் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளுக்கும், தொழில்நுட்ப படிப்புகளுக்கும், பொது பட்டப்படிப்புகளுக்கும் 10,000 புதிய கல்வி வளர்ச்சித் தொகைகள் வழங்கப்படும்.
- இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகையானது மாணவர் பயனாளிகளுக்கு நேரடி பயன் பரிமாற்றம் மூலம் வழங்கப்படும்.



இஷான் விகாஸ் : தேர்ந்தெடுக்கப்பட்ட வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் இன்டர்ன் ஷிப் மற்றும் அனுபவ வெளிப்பாடுகளுக்கான ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

22.12 உன்னத் பாரத்

நோக்கம் : அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய நிறுவனம் IISER, NIT மற்றும் IIT உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களிலிருந்து தொழில்முறை மூலாதாரத்து ஆதரவினை ஊரக இந்தியாவிற்கு வழங்குதல் மேலும் பொருத்தமான தொழில்நுட்பங்கள் மூலம் ஊரக இந்தியாவின் வளர்ச்சிக்கான சவால்களை களைய ஊரகப் பகுதிகளின் உள்ளூர் சமூகத்தோடு உயர்கல்வி நிறுவனங்களை இணைத்தல்.

22.13 உடான் (UDAAN)

மாணவிகளுக்கு கல்விச் சிறகை அளித்தல்

நோக்கம் : தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், ஐஐடி மற்றும் பொறியியல் கல்லூரிகள் போன்றவற்றில் பயில்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையை போக்க முயலுதல், பள்ளி கல்வி மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளிடையேயான கற்றல் இடைவெளியைக் களைதல்.

ஷாலா ஷாரதி : பல்வேறு பள்ளிகளில் கற்பித்தலில் புத்தாக்க நடைமுறைகளையும் பகிர்வதில் பங்களிப்பாளர்களிடையே கூட்டிணைவினை ஏற்படுத்துவதற்கு உதவிபுரிவதற்காக ஏற்படுத்தப்பட்ட அரசு & அரசு சாரா தொண்டு நிறுவனம்- பெரு நிறுவன சமூக பொறுப்புடைமை இணையவாயிலே ஷாலா ஷாரதி ஆகும்.

ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத் திட்டத்தைப் பற்றி : வேற்றுமையில் ஒற்றுமை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். (அக்டோபர், 2016-ல் தொடக்கம்)

அம்சங்கள்:

- இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் அமைப்பினால் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நாடு முழுவதும் நடத்தப்படும்.
- இந்த முகாமின் தனித்துவ அம்சம் என்னவெனில் நாட்டின் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிரிதொரு மாநிலத்தின் கலாச்சார பன்முகத்துவத்தை காட்சிப்படுத்துவர், பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாச்சாரத்தோடு மாநிலங்களின் சமூக பொருளாதார அம்சங்களையும் இம்முகாம் பிரதிபலிக்கும்.



22.14 ஷோத் கங்கா

துவக்கம் : 2016 அக்டோபர் 04

திட்டத்தைப்பற்றி: அனைத்து கல்வி நிறுவனங்களும் அணுகும் வண்ணம் அனைத்து M.Phil மற்றும் Ph.D ஆய்வுக் கட்டுரைகளின் மின்னணு நகலை கொண்டிருப்பதற்காக உண்டாக்கப்பட்ட சேகரிப்பு களஞ்சியமே ஷோத் கங்கா ஆகும். **நோக்கம்:** இத்தகு களஞ்சியத்தை அமைக்கும் பணியானது பல்கலைக்கழக மானியக் குழுவின் பல்கலைக்கழகங்களிடையேயான மையமான தகவல் மற்றும் நூலக நெட்வொர்க் (INFLIBNET) அமைப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

22.15 வித்யா-வீர்தா அபியான்

துவக்கம் : மே 02, 2017

நோக்கம்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை பரம் வீர சக்ரா விருதினை அலங்கரித்தவர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். **குறிக்கோள்:** மாணவர்களிடையே நாட்டுப்பற்று மற்றும் தேசியம் போன்ற உணர்வுகளை வளர்ப்பதே இதன் திட்டத்தின் குறிக்கோளாகும். பரம்வீர சக்ரா விருதானது போர்காலத்தின்போது தனித்துவமான வீரச் செயல்பாடுகளை வெளிக்காட்டிய இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய இராணுவ கவுரவிப்பு விருதாகும்.

22.16 பாரம்பரிய அறிவாற்றல் டிஜிட்டல் நூலகம்

துவக்கம் : 12 ஆகஸ்ட் 2016

திட்டத்தைப்பற்றி: தவறான வழியிலான காப்புரிமை முக்கியமாக சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை பெறுதலில் இருந்து இந்தியாவின் பாரம்பரிய அறிவாற்றலைப் பாதுகாப்பதற்காகவும் இந்தியாவின் பாரம்பரிய அறிவாற்றல் தவறான வழியில் சுரண்டப்படுவதை தடுப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட இந்தியத் துவக்கமே இத்திட்டமாகும். **நோக்கம்:** இந்திய மருத்துவ அமைப்பின் பாரம்பரிய அறிவாற்றலை பாதுகாத்தல் **அமல்பாட்டு நிறுவனம்:** CSIR

22.17 மத்தியமிக் மற்றும் உச்சத்தார் சிக்சா கோஷ்

துவக்கம் : 16 ஆகஸ்ட் 2017

திட்டத்தைப்பற்றி: 2007 ஆம் ஆண்டு நிதிச்சட்டதின் 136வது பிரிவின் கீழ் விதிக்கப்பட்ட மேல் வரியின் வருவாயிலிருந்து அமைக்கப்பட்ட மேல்நிலை மற்றும் உயர்நிலை கல்விக்கான ஒற்றை சுழிப்பு உள்ள தொகுப்பு நிதியினை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பயன்பாடு: கல்வித் துறையில் அரசின் கல்வித் திட்டங்களுக்காக இந்நிதியம் பயன்படுத்தப்படும்.

22.18 விஷ்வஜித் திட்டம்

துவக்கம் : 18, நவம்பர் 2016

நோக்கம்: உலகளாவிய உயர்கல்வி பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் உயர்ந்த தரவரிசையினைப் பெறுவதற்கு முன்னணி ஐஐடிகளுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

உயர்கல்வி நிதி நிறுவனம் ஆராய்ச்சி உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஆதரவு வழங்கும்.

குறிப்பு: அண்மையில் இத்திட்டம் மத்திய நிதி அமைச்சகத்தில் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் HEFA அமைப்பாக அறிமுகம் செய்துள்ளது.

22.19 மார்க் தர்ஷன்

துவக்கம் : 2002

திட்டக்காலம் : 3 ஆண்டுகள்

நோக்கம்: நன்கு செயல்படுகின்ற கல்வி நிறுவனங்கள் மூலம் பிற கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்டல்.

அமல்பாட்டு நிறுவனம் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற தேசிய உயர் ஆலோசனை அமைப்பான தொழிற்நுட்பக் கல்விக்கான அனைத்திந்திய கவுன்சிலால் இத்திட்டம் அமல்படுத்தப்படுகின்றது.

22.20 ஆப்பரேஷன் டிஜிட்டல் போர்டு

துவக்கம் : 2017 செப்டம்பர்

நோக்கம்: அனைத்து பள்ளிகளிலும் சிறந்த டிஜிட்டல் கல்வியை வழங்குதல்

பின்னணி: அனைத்து ஆரம்பள்ளிகளிலும் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட்ட 1987 ஆம் ஆண்டின் ஆப்பரேஷன் பிளாக்போர்டு (கரும்பலகை) திட்டத்தின் வரிசையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இணைய கல்வியை ஊக்குவிப்பதற்கான துவக்கங்கள்:

தேசிய டிஜிட்டல் நூலகம்:

இது 6.5 மில்லியன் புத்தங்களைக் கொண்ட ஒரு மின் நூலகமாகும்.

தேசிய கல்வி கருவூலம்

கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களுக்குமான சரிபார்ப்புக்கான இணையத் துவக்கமாகும்.

இத்துவக்கங்களானது நாட்டில் உயர்கல்வியில் மொத்த வருகைப்பதிவு விகிதத்தை 2015-16 ஆம் ஆண்டின் 24.5 சதவீதம் என்ற நிலையிலிருந்து 2020 ஆம் ஆண்டில் 30 சதவீதமாக அதிகரிக்கும் என என எதிர்பார்க்கின்றது.

23. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

23.1 தீன்தயாள் உபாத்யா ஷ்ரமேவ் ஜெயதே கார்யகிராம்

துவக்கம்: 16 அக்டோபர் 2014

நோக்கம்: தொழிற்சாலை வளர்ச்சி மற்றும் எளிமையாக தொழில்புரிவதற்காக உகந்த சூழலை உருவாக்குதல், பணியாளர்களுக்கு திறன் பயிற்சியினை வழங்க அரசின் திட்டங்களை விரிவடையச் செய்தல்.

ஷ்ரம் சுவிதா இணையவாயில்:

- ஆன்லைன் தொழிலாளர் பதிவை வசதிப்படுத்துவதற்காக தொழிலாளர்களுக்கு தனித்துவ பணியாளர் அடையாள எண்ணை வழங்குதல்.
- குறைகளின் சரியான காலத்திய தீர்வுகளுக்கு இந்த இணையவாயில் உதவும்.
- சுய சான்றளிக்கப்பட்ட மற்றும் எளிமையாக்கப்பட்ட ஒற்றை ஆன்லைன் வருமான அறிக்கையை தொழிற்சாலைகள் தாக்கல் செய்தல்.
- புகார்களை எளிமையாக தாக்கல் செய்ய ஒற்றை ஒத்திசைவு இணைக்க படிவம் உடையது இந்த இணையவாயில்.
- பணியாளர் இன்ஸ்பெக்டர் இந்த இணையவாயிலில் தனது சோதனை அறிக்கையை 72 மணிநேரத்தினுள் பதிவேற்றம் செய்தல்.

சமவாய்ப்பற்ற தொழிலாளர் ஆய்வுத் திட்டம் :

- இன்ஸ்பெக்டர் சோதனை அதிகாரம் முறையை குறைக்க கணிப்பொறிமயமாக்கப்பட்ட சோதனைப் பட்டியல் ஒன்று சமவாய்ப்பற்ற முறையும் உற்பத்தி செய்யப்படும் இப்பட்டியலின் படி பரிசோதனையை மேற்கொண்ட பிறகு தொழிலாளர் இன்ஸ்பெக்டர் தனது அறிக்கையை 72 மணி நேரத்திற்குள் இணையவாயிலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அனைவருக்குமான தொழிலாளர் வைப்பு நிதி கணக்கு எண் :

- தொழிலாளர் வைப்பு நிதியின் கணக்கு தொடர்பான தகவல்களை தொடுத்தல் மற்றும் டிஜிட்டல் இலக்கமாக்கல் மூலம் EPF வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வைப்பு நிதி கணக்கை அனைவரும் அணுவதற்கு ஒன்றாகவும், எளிதில் வேறொரு கணக்கிற்கு மாற்றத்தகு ஒன்றாகவும் உருவாக்குவதற்காக EPF வாடிக்கையாளர் அனைவருக்கும் கணக்கு எண் வழங்கப்படும்.



- முறைசார் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து பணிகள் மற்றும் இடங்களிலும் சமூக பாதுகாப்பு பயன்களின் பரிமாற்றம் உறுதி செய்யப்படும்.

தொழிற்பயிற்சி புரோத்சஹன் யோஜனா:

- தொழிற் பயிற்சியாளர்களுக்கு வேலையைப் பற்றிய பிரத்யேக பயிற்சியினை வழங்குதல்.
- திறன் பயிற்சி அளிப்பதன் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பினை அதிகரிக்க பணி அமர்த்துவோரால் வழங்கப்பட்ட உதவித் தொகையில் 50 சதவீதத்தினை அரசு மீண்டும் திரும்ப வழங்கும்.

மறுசீரமைக்கப்பட்ட ராஷ்டிரிய சுவஸ்திய பீமா யோஜனா : மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பின் மூலம் ராஷ்டிரிய சுவஸ்திய பீமா யோஜனா ஸ்மார்ட் அட்டையின் மீது ஆம் ஆத்மி பீமா யோஜனா மற்றும் தேசிய வயதானோர் ஓய்வூதியத் திட்டம் ஆகிய சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் ஒருங்கிணைப்பை அறிமுகம் செய்தல்.

23.2 பிரதான் மந்திரி ரோஜ்கர் புரோத்சஹன் யோஜனா

துவக்கம்: மத்திய பொதுபட்ஜெட் 2016-17

திட்டகாலம்: 3 ஆண்டுகள்

நோக்கம்: வேலைவாய்ப்பு பெருக்கத்தை ஊக்குவித்தல்

குறிக்கோள் : வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக பணி அமர்த்துவோருக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைப் பயன்களை பெறுவதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு பணி அமர்த்துவோரை ஊக்குவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட PMRPY திட்டத்தில் விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரமானது ஓர் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

பயனாளிகள் : மாதத்திற்கு 15000 ரூபாய்க்கு குறைவாக ஊதியம் பெறும் பணியாளர்கள்.

திட்டவிளக்கம்: மத்திய அரசானது புதிய வேலைவாய்ப்பிற்காக பணி அமர்த்துவோரின் 8.33% தொழிலாளர் வைப்பு நிதி பங்களிப்பை பணியாளர்களுக்கு வழங்கும்.

23.3 சுவவலம்பன் திட்டம்

துவக்கம்: 26.09.2010

நோக்கம்: நாட்டின் ஏழைப் பிரிவினரின் வாழ்க்கையில் ஏற்படும் ஆபத்தை போக்குதல்.

பயனாளிகள்: இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதிவாய்ந்த நபர்கள் 18 முதல் 60 வயதுக்குட்பட்டோராய் இருத்தல் வேண்டும். மேலும் தொழிலாளர் வைப்பு நிதி



மற்றும் இதர ஏற்பாடு சட்டம், நிலக்கரி சுரங்க வைப்பு நிதி போன்ற சமூகம் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெறுவோராகப் இருத்தல் கூடாது. அமல்பாட்டு நிறுவனம்: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்.

23.4 சுவபிமான்

துவக்கம்: பிப்ரவரி 2011

நோக்கம்: நிதியியல் உள்ளடக்கதின் மூலம் ஊரக இந்தியாவை மாற்றுதல்

குறிக்கோள்:

- பெரிய ஊரகப் பகுதிகளுக்கு வங்கியியல் சேவைகளை கொண்டு வருதல்.
- ஊரக இந்தியாவிற்கும், நகர்புற இந்தியாவிற்கும் இடையேயான பொருளாதார இடைவெளியை நிரவுதல்.
- நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைத்தும் அனைத்து நிலைகளிலும் அனைவருக்கும் சென்று சேருவதை உறுதிசெய்ய வங்கியியல் பிணையத்தினுள் சமூகத்தின் நலிவடைந்த பின்தங்கிய பிரிவினைக் கொண்டு வருதல்.

அமல்பாட்டு நிறுவனம்: மத்திய நிதி அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகளின் சங்கம்.

23.5 தொழிலாளர்கள் கல்விக்கான மத்திய வாரியம்

நிறுவப்பட்ட ஆண்டு: 1958 ஆம் ஆண்டு சங்கங்களின் பதிவுச்சட்டம் 1860-ன் கீழ் நிறுவப்பட்டது.

தலைமையகம்: நாக்பூர்

அமைப்பின் தன்மை: ஒரு தன்னாட்சி அமைப்பு

மறுபெயர்:

- மத்திய அரசானது தொழிலாளர்கள் கல்விக்கான மத்திய வாரியத்தின் பெயரை தொழிலாளர்கள் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கான தட்டோபந்த் தென்கடி தேசிய வாரியம் என பெயர் மாற்றம் செய்தது.
- இந்த வாரியமானது மும்பையில் இந்திய தொழிலாளர்கள் கல்வி நிறுவனம் எனும் உயரிய தேசிய பயிற்சி நிறுவனத்தைக் கொண்டுள்ளது.

நோக்கம்:

- வேலை வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரிடையே இந்தியராக இருப்பதில் உள்ள பெருமை மற்றும் மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, ஒற்றுமை, நாட்டுப்பற்று, தேசிய ஒருமைப்பாடு போன்ற உணர்வுகளை வலுப்படுத்துதல்.



- நாட்டினுடைய சமூகப் பொருளாதார வளர்ச்சியில் தங்களுடைய அறிவார்ந்த பங்கெடுப்பிற்காக பணியாளர்களின் அனைத்து பிரிவினையையும் மேம்படுத்துதல்.
- வலுவான ஒன்றுபட்ட பொறுப்பான வர்த்தகம் யூனியன்களை மேம்படுத்துதல்.
- நாட்டினுடைய வளர்ச்சிக்கு உள்ள சவால்களை களைவதற்காக அனைத்து அம்சங்களிலும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துதல்.
- தங்களது சமூகம் மற்றும் பொருளாதார சுற்றுப்புறத்தின் பிரச்சினைகளை பற்றியும் குடும்பங்களை நோக்கிய தங்களது பொறுப்புடைமைகள் மற்றும் ஒரு குடிமகனாக தங்களுக்குள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி பணியாளர்களிடையே மிகப்பெரிய புரிதலை ஏற்படுத்துதல்.
- நிறுவனத்தின் ஊழியராக பணியாளர்களுக்கு அதிகாரமளித்தல்
- அறிவாற்றல் மற்றும் திறனை பெறுவதற்கும் அதன் தொடர்ந்த மேம்பாட்டிற்குமான வழிகளை அணுகுவதற்கு பணியாளர்களுக்கு வேண்டிய தேவைகளை அடைதல்.

24. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

நீதிக்கான அணுகலை எளிமைப்படுத்திட மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகமானது மூன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

24.1 கட்டணமற்ற சட்ட சேவைகள்

திட்டத்தைப் பற்றி : இது ஓர் இணையம் அடிப்படையிலான சட்டச் சேவைகள் வழங்கும் மேடையாகும். இதன் மூலம் ஆர்வமுடைய வழக்கறிஞர்கள் வழக்காடுவதற்கு போதிய பொருளாதார வசதி இல்லாத வழக்குதாரர்களுக்கு தன்னார்வமாக சேவையை புரிந்திட தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்திய உச்சநீதிமன்றமானது அண்மையில் சில வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது. அதன் படி ஒரு வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞராகப் பதவி அந்தஸ்தைப் பெறுவதற்கு சில எண்ணிக்கையிலான கட்டணமற்ற வழக்குகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

24.2 சட்ட சேவைகள்

நோக்கம் :

- மாநில சட்ட சேவைகள் ஆணையத்தில் உள்ள வழக்கறிஞர்களின் நிபுணர் குழுவின் மூலம் ஏழை மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்குவதை வசதிப்படுத்துதல்.



- பொது சேவை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடியோ கான்ப்ரன்சிங் வசதிகள் மூலம் வழக்குதாரர்களுடன் வழக்குரைஞர்களை இத்திட்டம் இணைக்கும்.

24.3 நியாய மித்ரா

நோக்கம் :

- தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்கள் முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்தல் முக்கியமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் மீது சிறப்பு கவனத்தை செலுத்துதல்.
- நீதித்துறை அனுபவமுடைய ஓர் ஓய்வு பெற்ற நீதித்துறை அதிகாரி அல்லது ஒரு நிர்வாக அதிகாரி நீதித்துறை தாமதங்களால் அவதியுறும் நபர்களுக்கு உதவிபுரிவதற்கான பொறுப்பில் நியமிக்கப்படுவர்.

25. மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம்

25.1 பூஜ்ஜிய குறைபாடு மற்றும் பூஜ்ஜிய விளைவுத் திட்டம்

துவக்கம்: அக்டோபர் 2016

நோக்கம்: பசுமைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நந்தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வழங்க அனைத்து சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களை மதிப்பிடல் மற்றும் கையாளுதல்

குறிக்கோள் : தரமான பொருட்களை உற்பத்தி செய்யவும் மதிப்பு கூட்டுச் சங்கிலி மேம்படுத்திடவும் போதுமான பயிற்சி மற்றும் நிதியினை அளிப்பதன் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை அடுத்த நிலைக்கு பரிணமிக்கவும், வளரவும் அவற்றிற்கு உதவி செய்தல்.

அமல்படுத்தும் நிறுவனம் : மத்திய சிறு, குறு, நடுத்தர தொழிற் நிறுவன அமைச்சகம் மற்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகம்.

திட்டவிளக்கம்: பூஜ்ஜிய குறைபாட்டோடு உயர்தர பொருட்களை உற்பத்தி செய்தல்.

25.2 தேசிய SC/ST மையம்

துவக்கம்: 8, அக்டோபர் 2016

நோக்கம்: நாட்டில் SC/ST தொழில்முனைவோர்களை ஊக்குவித்தல்

குறிக்கோள் : இம்மையானது சந்தை அணுகல், கண்காணிப்பு, திறன் கட்டமைப்பு, நிதியியல் ஆதரவு திட்டங்களின் முழு பயனை எட்டல் மற்றும் சிறந்த



தொழிற்சாலை நடைமுறைகளின் பகிர்வு ஆகியவற்றை வலுப்படுத்துவதனை நோக்கி செயல்படும்.

திட்டத்தின் கூறுகள் : தேசிய SC/ST மையத்தின் கீழ் நான்கு சிறப்பு மானியத் திட்டங்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளன.

- (i) ஒற்றை இட பதிவுத் திட்டம்
- (ii) சிறப்பு சந்தைப்படுத்துதல் உதவித் திட்டம்
- (iii) செயல்திறன் மற்றும் கடன் மதிப்பீட்டுத் திட்டம்
- (iv) சிறப்பு கடன் வசதி இணைக்கப்பட்ட மூலதன மானியத் திட்டம்

திட்டவிளக்கம்: 2012ஆம் ஆண்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பொதுக் கொள்முதல் கொள்கை உத்தரவின் கீழ் அதனுடைய கட்டாயக் கடமைகளைப் பூர்த்தி செய்வதற்கு SC/ST தொழில் முனைவோருக்கு தொழில்முறை ஆதரவினை வழங்குவதற்கு இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.

25.3 புத்தாக்கம், ஊரக தொழிலகங்கள் மற்றும், தொழில் முனைவுத் தன்மையின் மேம்பாட்டிற்கானத் திட்டம் (ASPIRE)

துவக்கம்: 18, டிசம்பர் 2015

நோக்கம்: நாட்டில் தொழில் முனைவுத் தன்மையை துரிதப்படுத்தவும், ஊரகம் மற்றும் வேளாண்மை அடிப்படையிலான தொழிற்சாலைகளில் தொழில் முனைவுத்தன்மை மற்றும் புத்தாக்கத்திற்கான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதை ஊக்குவிக்கவும், தொழில் மற்றும் திறன் வளர்ப்பு மையங்கள் மற்றும் தொழிற்நுட்ப மையங்களின் பிணையத்தை அமைத்தல்.

25.4 பாரம்பரிய தொழிற்சாலைகளின் மீளூருவாக்கத்திற்கான நிதித்திட்டம் (SFURTI)

துவக்கம்: 2005

நோக்கம்: பாரம்பரிய தொழிற்சாலை திரள் தொகுதிகளின் நிர்வகிப்பு ஆளுகை அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பொது வசதிகளுக்கான ஏற்பாடுகளை ஏற்படுத்துதல், கலைஞர்களின் திறன்களை அதிகரித்தல், பாரம்பரிய தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருட்களின் சந்தை வாய்ப்பினை மேம்படுத்துதல் போன்ற வழிகளின் மூலம் பாரம்பரிய உற்பத்தி பொருட்களின் கலைஞர்களின் நீண்டகால நீடித்த நிலைத்தன்மைக்கு ஆதவினை வழங்குவதும், பாரம்பரிய தொழிற்சாலையினை போட்டித்தன்மையுடையவையாக மாற்ற பாரம்பரிய தொழிற்சாலைகள் மற்றும் கலைஞர்களை திரள் தொகுதியாக ஒருங்கிணைப்பதும் இதன் நோக்கமாகும்.



25.5 பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டம் (PMEGP)

துவக்கம்: 2008-09

நோக்கம்: பாரம்பரிய உற்பத்திப் பொருட்களின் கைவினை கலைஞர்கள் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவுவதன் மூலம் வேளாண் அல்லா துறைகளின் சிறு-தொழில் நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் சுய வேலை வாய்ப்பினை பெருக்குதல்.

குறிக்கோள் :

- நாட்டின் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் தொடர்ந்த மற்றும் நீடித்த வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.
- சிறு தொழிற்சாலை துறைகளில் உயர்ந்த அளவிலான கடன் வசதிகளின் கிடைப்பிற்கு நிதியியல் நிறுவனங்களின் பங்கெடுப்பை வசதிப்படுத்தி எளிதாக்குதல்.

பயனாளிகள் : 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவராவர்

திட்டத்தின் தன்மை: மத்தியத்துறைத்திட்டம்

அமல்படுத்தும் அமைப்பு : மத்திய MSME அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்ட வழி அமைப்பான காதி மற்றும் கிராம தொழிற்சாலைகள் ஆணையம் இத்திட்டத்தை அமல்படுத்துகின்றது.

25.6 உத்யமி மித்ரா இணையவாயில்

துவக்கம்: 27-டிசம்பர் 2017

நோக்கம்: சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் ஆதரவுச் சேவைகள் மற்றும் கடன் வசதிகளுக்கான அணுகு முறைகளை அதிகரித்தல்.

குறிக்கோள் :

- வங்கிகளில் MSME-களுக்கு வழங்கப்படும் கடனிற்கான கடன் அனுமதிச் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருதல்.
- இதற்காக வேண்டி மேம்படுத்தப்பட்ட அம்சங்களோடு SIDBI வங்கியானது தனது உத்யமி மித்ரா இணையவாயிலை மறுசீரமைத்துள்ளது.

26. மத்திய சுரங்கங்கள் அமைச்சகம்

26.1. பிரதான் மந்திரி கனிஜ் கேஷேத்ரா கல்யாண் யோஜனா (PMKKY)

துவக்கம் : 17, செப்டம்பர் 2015.

நோக்கம் : சுரங்கப் பணிகளால் பாதிப்படைந்த மக்கள் மற்றும் பகுதிகளில் நல்வாழ்வே இத்திட்டத்தின் நோக்கமாகும்.



குறிக்கோள் : சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் சமூகப் பொருளாதார நிலைகள், சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத்தின் மீதான சுரங்கப்பணிகளின் போதான அல்லது அதற்குப் பிறகான பாதகமான தாக்கங்களை விளைவுகளை குறைப்பதும் அல்லது தணிப்பதும் இதன் குறிக்கோளாகும். மேலும் சுரங்கப் பணிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் நீடித்த வாழ்வாதாரத்தை உறுதி செய்வதும் இதன் குறிக்கோளாகும்.

பயனாளிகள் : சுரங்கப் பணிகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் இடம் பெயர்ந்த குடும்பங்கள்.

அமல்படுத்தும் நிறுவனம் : மாவட்ட கனிமங்கள் அறக்கட்டளை

DMF : இது 2015ஆம் ஆண்டின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டத்தின் கீழ் இலாபநோக்கற்ற அமைப்பாக சுரங்க வேலைபாடுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மேம்படுத்துவதற்காக அம்மாவட்டங்களில் அமைக்கப்பட்ட ஓர் அறக்கட்டளை ஆகும்.

26.2. சுரங்கப் பணிகள் கண்காணிப்பு அமைப்பு (MSS)

துவக்கம் : 15, அக்டோபர் 2016.

நோக்கம் : சட்ட விரோத சுரங்க அகழ்வுகளை தடுக்க அகில இந்திய அளவிலான கண்காணிப்பு நெட்வொர்க்

குறிக்கோள் : தானியங்கு தொலை உணர்வு கண்டறிதல் தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டில் சட்ட விரோத சுரங்க அகழ்வுப் பணிகளை தடுப்பதனை நோக்கமாகக் கொண்ட செயற்கை கோள் அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பே சுரங்கப் பணிகள் கண்காணிப்பு அமைப்பாகும்.

திட்ட விளக்கம் : மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் மற்றும் குஜராத் மாநிலம் காந்தி நகரில் அமைந்துள்ள விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி - தகவலியலுக்கான பாஸ்கராச்சாரியா நிறுவனம் ஆகியவற்றுடனான கூட்டிணைவுடன் இந்திய சுரங்கப் பணியகத்தால் இந்த கண்காணிப்பு அமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த அமைப்பானது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டது.

- சட்ட விரோத சுரங்கப் பணிகளை கண்காணிப்பதற்கென விண்வெளித் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகின் முதல் கண்காணிப்பு அமைப்பில் இதுவும் ஒன்றாகும்.

26.3. சுதூர் திரிஸ்டி

செயற்கைக் கோள்களின் மூலம் சுரங்கப் பணிகளை கண்காணிப்பதற்காக, மத்திய விண்வெளித் துறை அமைச்சகம் மற்றும் தேசிய தொலை உணர்வு மையம் ஆகியவற்றுடனான கூட்டிணைவுடன் மத்திய சுரங்கப் பணிக்காக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

26.4. TAMRA - டம்ரா (டம்ரா - வெளிப்படைத் தன்மை ஏல கண்காணிப்பு, மூலதாரம் பெருக்கம்)

துவக்கம் : 08, பிப்ரவரி 2017

நோக்கம் : சுரங்க வேலைப்பாடுகளுக்குத் தேவையான பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளின் செயல்முறைகளை முறைப்படுத்தி சீர் செய்வதற்கான ஓர் இணையவாயில் மற்றும் கைபேசி செயலியே டம்ரா ஆகும்.

பயனாளிகள் :

- சுரங்க வேலைப்பாடுகளுக்கான சட்டப்பூர்வ அனுமதிகளை வழங்குவதில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்தல்.
- இந்த இணையவாயலானது ஏலமிடப்பட்ட உள்ள சுரங்கங்களின் சுரங்கப் பகுதி வாரியான, மாநில வாரியான மற்றும் கனிமங்கள் வாரியான தகவல்களை காட்சிப்படுத்தும்.

திட்டவிளக்கம் : இந்தியாவில் சுரங்கப் பணிகளை துரிதப்படுத்துவதும், சுரங்கப் பணிகளுக்கான சட்டப்பூர்வ அனுமதி விண்ணப்பத்தின் நிலையை கண்காணிக்க சுரங்கப் வேலையின் பங்குதாரர்கள் அனைவருக்கும் வசதி ஏற்படுத்தித் தருதல்.

27. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்

27.1. மேம்பாட்டிற்காக பாரம்பரிய கலைகள்/கைவினைப் பொருட்களில் பயிற்சி மற்றும் திறனை மேம்படுத்துதல்

USTAAD - Upgrading the skills in Training in Traditional Arts/Crafts for Development.

துவக்கம் : 15, மே 2015.

நோக்கம் : தலைமை கைவினைக் கலைஞர்களின் பாரம்பரிய கலைத்திறனை மேம்படுத்தி புதுப்பித்தல், அவர்களின் திறனை கட்டமைத்தல் அதன் பின் பயிற்சி பெற்ற இந்த தலைமை கைவினைக் கலைஞர்கள் பல்வேறு குறிப்பிட்ட பாரம்பரிய கலைகள்/கைவினைப்பொருட்களில் சிறுபான்மையின இளைஞர்களுக்கு பயிற்சியினை வழங்குவர்.

குறிக்கோள் : தம் பாரம்பரிய மரபு வழிக் கலைத் தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள், மற்றும் கலைஞர்களின் திறனை மேம்படுத்துவதை இத்திட்டம் குறிக்கோளாக கொண்டுள்ளது.

திட்டத்தின் தன்மை : மத்திய துறை திட்டம்

திட்ட விளக்கம் : இத்திட்டத்தின் கீழ் சிறுபான்மையினருடைய மேம்பாடு மற்றும் அவர்களுடைய கலைப் பொருட்களின் சந்தை இணைப்புகளுக்காக சிறுபான்மை சமுதாயத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து முக்கிய பாரம்பரிய கலைப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

27.2. ஹீனார் ஹத்

துவக்கம் : 15, நவம்பர் 2017.

நோக்கம் : நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மிகச்சிறந்த கலைஞர்கள்/கைவினைக் கலைஞர்களை ஊக்குவித்தல். மேலும் அவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு அணுகலை வழங்குதல்.

ஒருங்கிணைப்பு : மத்திய சிறுபான்மை நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் உஸ்தாத் திட்டத்தின் (USTAAD) கீழ் தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி கழகம் இந்த காட்சிப்படுத்தும் கடைகளை ஒருங்கிணைக்கின்றது.

திட்ட விளக்கம் : இத்திட்டத்தின் கீழ் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த கலைஞர்களினால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் மற்றும் பூந்தையல் (Embroidery) பொருட்களின் கண்காட்சி மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

27.3. ஹஜ் புனித பயண யாத்திரை மேலாண்மை

துவக்கம் : 20, டிசம்பர் 2016.

நோக்கம் : இந்திய அரசு (வணிக ஒதுக்கீடு) விதிகள் 1961-னுடைய திருத்தத்தின் படி, மத்திய அரசானது ஹஜ் கமிட்டி சட்டம் 1959 உட்பட ஹஜ் புனித பயண யாத்திரையின் மேலாண்மையை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்திற்கு மாற்றியுள்ளது.

அண்மை நடவடிக்கைகள் :

- 2013-17ஆம் ஆண்டுகாலத்திற்காக இந்திய அரசின் நடப்பு ஹஜ் கொள்கை மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய ஹஜ் கொள்கை 2018-22ற்கான கட்டமைப்பும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- ஹஜ் விவகாரங்கள் தொடர்பாக www.haj.gov.in எனும் மூன்று மொழியில் இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய அமைச்சகங்கள் :

- இதுவரை ஹஜ் கமிட்டி சட்டம் 1959-ன் பிற அம்சங்களையும் மற்றும் ஹஜ் புனித பயணயாத்திரையும் மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம்

கையாண்டு வந்தது. தற்போது ஹஜ் புனித பயண யாத்திரை விவகாரம் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

- இருப்பினும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமானது இந்திய புனித பயண விதிகள் 1933-ன் கீழ் (Indian Pilgrim ships Rules 1933) இந்தியாவிற்கு வெளியிலுள்ள புனித இடங்களுக்கான பிற புனித பயணங்களை தொடர்ந்து மேற்பார்வை செய்கின்றது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையேயான புனித தலங்களுக்கான பரஸ்பர இருநாட்டு புனித பயணங்களையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்பார்வை செய்கின்றது.

27.4. நய் மன்ஜில்

துவக்கம் : 20, ஜனவரி 2016.

நோக்கம் : அமைப்பு முறைசார் துறையில் சிறந்த வேலை வாய்ப்பினை நோக்கும் வண்ணம் சிறுபான்மையின இளைஞர்களை இயலச் செய்யும் நோக்கோடு, சிறந்த வாழ்க்கையோடு அவர்களை மேம்படுத்தும் நோக்கோடு, சான்றளிப்போடு திறன் மேம்பாட்டு பயிற்சியும், (8 அல்லது பத்தாம் வகுப்பு வரை) முறையான கல்வியின் ஒருங்கிணைந்த உள்ளீட்டை சிறுபான்மை இளைஞர்களுக்கு வழங்குதல்.

குறிக்கோள் : சுகாதாரம் மற்றும் வாழ்க்கைதிறனில் உணர்வாக்கத்தையும், விழிப்புணர்வையும் அதிகரித்தல், தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனம் அல்லது பிற மாநில திறந்த பள்ளிக் கல்வி அமைப்புகளின் மூலம் 8ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு வரை முறையான கல்வி மற்றும் சான்றளிப்போடு பள்ளியிலிருந்து இடைநின்ற சிறுபான்மையின இளைஞர்களை அணி திரட்டல்.

பயனாளிகள் : பள்ளியிலிருந்து இடைநின்ற அல்லது மதராஸாக்கள் போன்ற சமுதாய கல்வி நிறுவனங்களில் பயின்ற 17 முதல் 35 வயதிற்குட்பட்ட சிறுபான்மையின இளைஞர்கள்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறுபான்மை சமுதாயங்களாவன.

- மதராஸாக்களில் பயில்கின்ற முஸ்லீம் மாணவர்கள் உட்பட முஸ்லிம் சமூகத்தினர்
- சீக்கியர்கள்
- கிறிஸ்துவர்கள்
- புத்த சமயத்தவர் (பௌத்தர்கள்)
- சமண சமயத்தவர்கள்
- பார்ஸிகள்

திட்ட விளக்கம் :

- சிறுபான்மையினரின் பிராந்தியதோடு தொடர்புடைய ஏழு அடையாளம் காணப்பட்ட துறைகளில் 3 மாத திறன் மேம்பாடு பயிற்சியினை வழங்குதல். சந்தை வழி நடத்து திறன்களில் சிறுபான்மை இளைஞர்களுக்கு ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
- குழாய் அமைப்புப் பணி (Plumbing), எலக்ட்ரானிக்ஸ் சுற்றுலா, கணினித் தகவல் தொழிற்நுட்பம் (மென்பொருள் மற்றும் வன்பொருள்) பூந்தையல், உணவுப் பதப்படுத்தல், குங்குமப்பூ செயல்மறையாக்கல் போன்றவற்றில் பயிற்சி வழங்குதல். பயிற்சி பெறுவோருக்கும் பயிற்சிக்காக 4500 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

27.5. நய் ரோஷினி

துவக்கம் : 2012.

நோக்கம் : அனைத்து நிலைகளிலும் அரசு அமைப்புகள், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களோடு கலந்துரையாடுவதற்காக அறிவாற்றல், கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் சிறுபான்மையின பெண்களிடையே நம்பிக்கையை வளர்த்தெடுத்தல் மற்றும் அவர்களுக்கு அதிகாரமளித்தல்.

பயனாளிகள் : சிறுபான்மைச் சமூகப் பெண்கள்.

அமல்பாட்டு அமைப்பு : அரசு - சாரா தொண்டு நிறுவனம்

27.6. திறன்களுக்கான மவுலானா ஆசாத் தேசிய அகாடமி

துவக்கம் : 29, மார்ச் 2016.

நோக்கம் : அனைத்திய அளவிலான பயிற்சி கட்டமைப்பை வழங்குதல்.

குறிக்கோள் : இது ஓர் பன்-பரிமாண திறன் மேம்பாட்டு நிறுவனம். உலகமயமாக்களின் காரணமாக, கலைத் தொழில் நடைமுறையிலிருந்து மறைந்து வருகின்ற சிறுபான்மை சமூகத்தவரின் கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை அடையாளம் காணவும், அவற்றிற்கு ஆதரவு வழங்கவும், அவற்றினை மேம்படுத்தவும் சிறப்பு பயிற்சித் திட்டங்களை இந்த அகாடமி நடத்துகின்றது.

திட்ட விளக்கம் : புத்தாக்கமுடைய தொழில்முனைவுத் தன்மை மற்றும் திறன் மேம்பாடுத் திட்டம்.

அமல்பாட்டு நிறுவனம் : சிறுபான்மை சமூகத்தவரின் கலைத் திறன் மேம்பாட்டிற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் முன்னணி மற்றும் புகழ் பெற்ற திறன் பயிற்சியளிப்பு நிறுவனங்களோடு (பொது - தனியார் கூட்டிணைவு முறையில்) கூட்டிணைவு ஏற்படுத்தப்படுகின்றது.

27.7. கரிம் நவாஸ் திறன் மேம்பாட்டு மையம்

துவக்கம் : 08, ஜூலை 2017

நோக்கம் : குறுகிய கால வேலைகள் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி படிப்புகளை வழங்குதல்.

பயனாளிகள் : சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள்

இத்திட்டத்தின் கீழ் உள்ள பாட உள்ளடக்கம் : சுகாதார சேவைகள், கைபேசி மடிக்கணிணி பழுதுபார்த்தல், கனிணி வன்பொருள் & நெட்வோர்கிங், சில்லறை வணிக மேலாண்மை திட்டம், மோட்டார் வாகன பயிற்சி, பாதுகாவலர் பயிற்சி, மனை ஆளுகை (House Keeping) போன்றவற்றின் சான்றளிப்பு படிப்புகள் உட்பட குறுகிய கால பாடப்படிப்புகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

திட்ட விளக்கம் :

- இத்திட்டத்திற்காக இந்தியாவின் முதல் கரிப் நவாஸ் திறன் மேம்பாட்டு மையம் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- “தெஹ்ரிக்-இ-தலீம் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர்.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று திறன் வளர்ப்பு விழிப்புணர்வதற்காக இந்தப் பிரச்சாரம் துவங்கப்பட்டது.

27.8. கற்றுக் கொள்ளுங்கள் சம்பாதிப்புகள் (சேக்கோ அவர் காமோ)

துவக்கம் : 26, ஜூலை 2017

திட்டத்தைப் பற்றி : ஓர் வேலைவாய்ப்போடு இணைக்கப்பட்டத் திறன் மேம்பாட்டுத் திட்டமாகும். குறைந்தபட்சம் 75 சதவீத பயிற்சி பெறுநர்களுக்கு வேலை வாய்ப்பினை இத்திட்டம் உறுதி செய்கிறது. அவற்றுள் குறைந்தபட்சம் 50 சதவீதம் முறைசார் துறையில் மேற்கொள்ளப்படும்.

நோக்கம் : பொருத்தமான வேலையைப் பெற்றுத் தருகிற அல்லது சுய - வேலை வாய்ப்பினை மேற்கொள்ள பொருத்தமான திறனுடையவராக மாற்ற பல்வேறு நவீன / பாரம்பரிய திறன்களில், நடப்பு பொருளாதாரம் போக்குகள் மற்றும் சந்தை ஆற்றல் மற்றும் இளைஞர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் சிறுபான்மையினரின் இளைஞர்களின் திறனை மேம்படுத்துதல்.

அமல்பாட்டு நிறுவனம் : கேரளா உட்பட நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட அமல்பாட்டு நிறுவனங்கள்.

27.9. ஹமாரி தாரோதார் திட்டம்

துவக்கம் : 2014-2015

நோக்கம் : இந்தியாவின் சிறுபான்மை சமூகத்தவரின் செறிந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல்.

குறிக்கோள் : இத்திட்டத்தின் கீழ் நினைவுச் சின்ன கண்காட்சிகள், எழுத்தழகியல் (Calligraphy), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவு அளிக்கப்படும்.

திட்டம் துவங்கப்பட காரணம் :

- அரபு மொழியிலுள்ள மருத்துவம், கணிதம், இலக்கியம் குறித்த இடைக்கால வரலாற்று ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க இத்திட்டம் துவங்கப்பட்டது.

நிதியளிப்பு :

- திட்டப் பணிகளைப் பொருத்து நிதியளிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. மாநிலம்/மாவட்டம் வாரிய மேற்கொள்ளப்படுவதில்லை.

27.10. சைபர் கிராம் அல்லது சிறுபான்மையினர் சைபர் கிராம்

துவக்கம் : பிப்ரவரி, 2014

நோக்கம் : சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கணினிகளில் பயிற்சியினை வழங்குதல். மற்றும் அடிப்படை தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத் திறனைப் பெறும் வகையில் அவர்களை இயலச் செய்தல்.

முதல் மாதிரி சோதனைத் திட்டம் :

- டிஜிட்டல் அதிகாரமளிப்பு அறக்கட்டளை எனும் நிறுவனத்துடனான கூட்டிணைவோடு ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் சிறுபான்மையினர் ஆதிக்கமுடைய கிராமமான சந்துலி கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு வழங்க சோதனை மாதிரி திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

பயனாளிகள் : சிறுபான்மை சமூகத்தவர்.

திட்டத்தின் தன்மை : மாதிரி சோதனை திட்டம்

27.11. ஜியோ பார்சி

துவக்கம் : 2013 (முதற் கட்டம்) 29, ஜூலை 2017 (இரண்டாம் கட்டம் மும்பையில் துவங்கப்பட்டது).

நோக்கம் : அறிவியற் பூர்வ நெறிமுறை மற்றும் கூட்டமைக்கப்பட்ட அரசுத் தலையீடுகளை தகவமைத்தலின் மூலம் இந்தியாவில் பார்ஸி மக்கள் தொகையின் சரிவுப் போக்கை மாற்றுதல். அவர்களுடைய மக்கள் தொகையை நிலைப்படுத்துதல் மற்றும் அதிகரித்தல்.

திட்டக்கூறுகள் : இத்திட்டத்தின் நோக்கத்தை அடைவதற்கு மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகள் பார்ஸி சமூகத்தவருக்கு வழங்கப்படும்.

பிற திட்டங்கள் :

பதோ பர்தேஷ் : சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்விப் பயில்வதற்காக கல்விக் கடனில் வட்டி மானியம் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.



ஹமாரி தாரோஹர் : இந்திய சிறுபான்மை சமூகத்தின் செறிந்த பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக இத்திட்டம் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கூட்டிணைவோடு அமல்படுத்தப்படுகின்றது.

நாளந்தா திட்டம் : சிறுபான்மையினரின் உயர் கல்வி நிறுவனங்களுக்கான துறை மேம்பாட்டுத் திட்டம் ஆகும்.

மவுலானா ஆஸாத் செஹத் திட்டம் : சிறுபான்மை சமூக மாணவர்களுக்கான தடுப்பு சுகாதார பரிசோதனை முகாம்கள் இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும்.

பேகம் ஹஜ்ரத் மஹால் தேசிய கல்வி உதவித் தொகை : இக்கல்வி உதவித் தொகையானது கல்வியில் மெச்சத்திற்கு வகையில் சிறப்பாக செயல்படுகின்ற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும். மவுலானா ஆஸாத் கல்வி அறக்கட்டளையால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

மஹிளா சம்ரிதி யோஜனா : பெண்களுக்கு உகந்த நட்புடைமைத் தன்மையுடைய வர்த்தகங்களில் உதவித் தொகையோடு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை பெண்களுக்கு வழங்கப்படும்.

பயிற்சி காலத்தின் போது சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும் பின்னர் வருமானப் பெருக்கத்திற்காக அக்குழுவிற்கு சிறுகடன் வழங்கப்படும்.

28. மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் துறை அமைச்சகம்

28.1. தேசிய காற்று - சோலார் கலப்பு கொள்கை

துவக்கம் : ஜூன் 14, 2016

நோக்கம் : பரிமாற்று உள்கட்டமைப்பு மற்றும் நிலத்தின் உகந்த மற்றும் திறனுடைய பயன்பாடு (2020ல் 10 ஜிகா வாட் காற்று - சோலாங் கலப்பு திறனை அடைய)

குறிக்கோள் : நடப்பு சோலார் ஒளிமின்னழுத்த மற்றும் காற்றாற்றல் உற்பத்தி நிலையங்களை ஒன்றிணைத்தல்.

நிதியளிப்பு : இந்திய புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம் போன்ற நிதியியல் நிறுவனங்கள் மற்றும் பலதரப்பட்ட வங்கிகள் மூலமாக இத்திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகின்றது.

திட்ட விளக்கம் :

- 2022ல் காற்றாற்றல் மூலம் 60 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தல் சோலார் மூலம் 100 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தல் உட்பட புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் மூலதாரங்களில் இருந்து 175 ஜிகா வாட் எனும் அளவிற்கு நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறனை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

- இந்திய உலக காற்றாற்றல் உற்பத்திக்கான கட்டமைப்புகளின் நிறுவல் திறனில் 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இது புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஓர் புதிய உதயமாகும்.
- இதனால் இந்தியாவில் சோலார் மின் கட்டணம் ஓர் யூனிட்டிற்கு 3 ரூபாய் எனும் அளவிற்கு குறைந்துள்ளது.

28.2. சூரிய மித்ரா திட்டம்

துவக்கம் : 07, ஜூன் 2016

நோக்கம் : சோலார் ஒளிமின்னழுத்த கலன்களில் பயிற்சி பெற்ற 50,000 தொழிற் நுட்ப வல்லுநர்களை 2020 மார்ச்-ல் உருவாக்குதல்.

திட்ட விளக்கம் : இத்திட்டத்திற்காக “சூரிய மித்ரா” எனும் கைபேசி செயலி துவங்கப்பட்டுள்ளது. சூரிய மித்ரா திட்டமானது சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சாதனங்களின் தொடக்கம், நிறுவல், கண்காணிப்பு, அளவீடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளில் திறனுடைய மனித வளத்தை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசினால் துவங்கப்பட்ட ஓர் திறன் மேம்பாட்டுத் திட்டமாகும். இந்த செயலியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது கைபேசிகளின் மூலம் தங்களது சோலார் அமைப்புகளின் பராமரிப்பு, பழுது பார்ப்பு, செயல்பாடு தொடர்பான சேவைகளைப் பெறலாம்.

28.3. ஜவகர்லால் நேரு தேசிய சோலார் திட்டம்

துவக்கம் : 11, ஜனவரி 2010

திட்டக்காலம் : 2022ல் 100 ஜிகாவாட் சோலார் மின் உற்பத்தி திறனை அடைதல்.

நோக்கம் : இத்திட்டமானது சோலார் ஆற்றலை மேம்படுத்துவதற்கான இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் ஓர் துவக்கமாகும்.

28.4. சோலார் நகரம்

நோக்கம் : புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆற்றல் திறனுடைமை நடவடிக்கைகளை ஏற்று தகவமைத்து அவற்றை செயல்படுத்துவதற்கு உள்ளூர் பஞ்சாயத்து அரசுகளை ஊக்குவித்தல்.

28.5. ஸ்ரிஸ்தி - இந்தியாவின் முழு சோலார் தோற்ற மாற்றத்திற்காக நீடித்த சோலார் அமல்பாடு

SRISTI - Sustainable Roof top Implementation for Solar Transfiguration of India.

துவக்கம் : 18, டிசம்பர் 2017

நோக்கம் : 2021-22ல் சோலார் மேற்கூரை அமைப்புகள் மூலம் 40 ஜிகா சாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய சோலார் மேற்கூரை இலக்கை அடைதல்.

குறிக்கோள் :

- நாட்டில் மேற்கூரை சோலார் மின் உற்பத்தி அமைப்புகளின் பயன்படுத்துகையை துரிதப்படுத்துதல்.
- இந்தியாவில் மேற்கூரை சோலார் திட்டங்களின் நிறுவல்களுக்கு ஊக்கத் தொகைகளை வழங்குதல்.

29. மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

29.1. பஞ்சாயத்து அதிகாரமளிப்பு மற்றும் பொறுப்புடைமை ஊக்குவிப்புத் திட்டம்

துவக்கம் : 2005-2006

நோக்கம் : பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நிதி, செயல்பாடுகள், செயல்பாட்டு அதிகாரிகளின் பகிர்ந்தளிப்பதற்காக மாநிலங்களுக்கு ஊக்குவிப்பளித்தல்.

- தங்களுடைய செயல்பாடுகளுடைய திறனுடையதாக வெளிப்படைத் தன்மை உடையதாக மாற்ற தங்கள் செயல்பாட்டுகளில் பொறுப்புடைமை அமைப்பை ஏற்படுத்த பஞ்சாயத்து அமைப்புகளுக்கு ஊக்குவிப்பளித்தல்.

திட்டத்தின் தன்மை : மத்திய துறை திட்டம்

நிதியளிப்பு : 100 சதவீதம் மத்திய அரசு நிதியளிப்புடையத் திட்டம்

திட்ட விளக்கம் : இத்திட்டத்தின் கீழ் மாநில அரசுகளால் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு மேற்கோள்ளப்படுகின்ற 3Fகளுடைய பகிர்வின் விஸ்தீரன அளவை அளவிடுகின்ற பகிர்வுக் குறியீட்டின் (devolution Index) மீது மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரவரிசைப்படுத்தப்படும். 2011-12ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் சிறப்பாக செயல்படுகின்ற பஞ்சாயத்துகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

29.2. ராஷ்டிரிய கிராம் சுவராஜ் யோஜனா

துவக்கம் : 2007

நோக்கம் : பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பயிற்சி மற்றும் திறன் கட்டமைப்பை அளிப்பதன் மூலம் பஞ்சாயத்து அமைப்புகள் அளவிலான நிர்வாக ஆளுகையை வலுப்படுத்துதல்.

குறிக்கோள் : பஞ்சாயத்து அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களின் திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சிக்காக மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதியியல் உதவி வழங்குதல்.

அமல்பாட்டு அமைப்பு : இத்திட்டமானது நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அமல்படுத்தப்படுகின்றது.

30. மத்திய பணியாளர், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்

30.1. மின்னணு - மனித வள மேலாண்மை அமைப்பு (E-HRMS)

திட்டத்தைப் பற்றி : விடுப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்காகவும், தங்களுடைய சேவை தொடர்பான தகவல்களை அணுகுவதற்காகவும் மத்திய அரசுப் பணியாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் ஆன்லைன் இணைய மேடையே இந்த அமைப்பாகும்.

பயன்கள் :

- முன்தொகை, கடன்கள், பணத்திருப்புகைகள் போன்ற பல்வேறு விதமான கோரிக்கைகளை ஒற்றை இணையமேடையில் விண்ணப்பிப்பதற்கு மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இந்த அமைப்பு உதவும்.
- பணியாளர்களின் சேவை தொடர்பான தகவல்களை அணுக மத்திய பணியாளர்கள் பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறையின் பணியாளர்களுக்காக ஏற்கனவே சேவையில் மின்-சேவைப் புத்தகம் e-HRMS அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படும்.

31. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

31.1. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா

துவக்கம் : மே, 2016

திட்ட காலம் : 3 ஆண்டுகள் நிதி ஆண்டு - 2016-2017, 2017-2018, 2018-2019

நோக்கம் : வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச LPG இணைப்பு.

குறிக்கோள் : புதைபடிவ எரிபொருட்களைக் கொண்டு சமையல் செய்வதால் உண்டாகும் மோசமான சுகாதார ஆரோக்கிய அபாயங்களை களைதல், இதயக் கோளாறு, மாரடைப்பு, நீண்ட கால நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் புற்று நோய் மற்றும் உள்ளரங்க காற்று மாசுபாட்டால் உண்டாகும் கடுமையான சுவாசக் கோளாறுகள் போன்றவை இத்திட்டத்தின் மூலம் களையப்படும்.

பயனாளிகள் : சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்கள்.

நிதியளிப்பு : "Give it up" (விட்டுக் கொடுங்கள்) நிறுவனத்தின் சேமிப்புகளிலிருந்து பகுதியாக இத்திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகின்றது.

அமல்பாட்டு நிறுவனம் : மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்.

திட்ட விளக்கம் : வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு LPG இணைப்பிற்கும் 1600 ரூபாய் உதவி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

31.2. பஹல் திட்டம்

துவக்கம் : 11, ஜனவரி 2016

நோக்கம் : மானியங்களின் நேரடி ரொக்க பரிமாற்றத்தை (direct Cash transfer) அறிமுகப்படுத்துவதன் மூலம் போலியான LPG இணைப்புகளை அகற்றுதல், இடைத்தரகர்களை குறைத்தல், மானியக் கசிவை குறைத்தல்.

குறிக்கோள் : வீடுகளில் சமைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் LPGக்களுக்கான மானியத்தின் நேரடியான பரிமாற்றத்திற்கான இந்தியாவில் நடப்பில் பயன்பாட்டில் இருக்கும் நேரடி பயன் பரிமாற்றத்தின் (Direct Benefit Transfer) விரிவுபட்ட மாற்று ஹிந்தி பெயரே பஹல் (PAHAL - Pratyaksha Hastaantarite Laabh) ஆகும்.

திட்ட விளக்கம் : இத்திட்டத்தில் சேரும் LPG நுகர்வோர்கள் சந்தை விலையில் LPG சிலிண்டர்களை (எரிவாயு உருளைகள்) பெறுவர். பின் தங்களது வாங்கிக் கணக்கில் நேரடியாக மானியத்தைப் பெறுவர்.

31.3. GAS 4 INDIA பிரச்சாரம்

துவக்கம் : 06, செப்டம்பர் 2016

நோக்கம் : நாட்டில் எரிவாயுவின் பயன்பாட்டை ஊக்குவித்தல்.

குறிக்கோள் : பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டிணைந்து செயல்படுவதன் மூலம் எரிவாயு அடிப்படையிலான பொருளாதார மேம்படுத்துதல்.

திட்ட விளக்கம் : சமைத்தல், போக்குவரத்து பயணம், வீடுகளுக்கு ஒளியூட்டல், வணிகத்திற்கான மின் ஆற்றல் போன்று ஏதேனும் ஒரு முறையில் எரிவாயுவினை பயன்படுத்தும் அல்லது அண்மை எதிர்காலத்தில் பயன்படுத்த விருப்பம் கொண்டிருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் இயற்கை எரிவாயுவை விருப்பத் தேர்வுக்குரிய எரிபொருளாக பயன்படுத்துவதால் உண்டாகும் தேசிய, சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் நன்மைகளைப் பற்றி தெரிவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டள்ள ஒன்றுபட்ட நாடு தழுவிய, பன்-ஊடக, பல்நிலை நிகழ்ச்சியுடைய ஓர் பிரச்சாரமே GAS 4 INDIA பிரச்சாரமாகும்.



31.4. உர்ஜா கங்கா

துவக்கம் : 24, அக்டோபர் 2016

நோக்கம் : நாட்டின் கிழக்கு பிராந்திய மக்களுக்கு குழாய் வழியான சமையல் இயற்கை எரிவாயுவை (Piped Cooking Natural Gas) வழங்குதல் மற்றும் வாகனங்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்குதல்.

குறிக்கோள் : 2018ல் உத்திரப்பிரதேசத்தின் ஜகதீஸ்பூர் முதல் மேற்கு வங்கத்தின் ஹால்தியா வரை 2050 கி.மீ. நீளமுள்ள எரிவாயு குழாயை அமைப்பதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

அமல்பாட்டு நிறுவனம் : GAIL நிறுவனம்

திட்ட விளக்கம் : இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தின் கூட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை நோக்கிய முக்கிய முன்னெடுப்பாக இத்திட்டம் கருதப்படுகின்றது.

31.5. தேசிய எரிவாயு முனையம்

துவக்கம் : 17, நவம்பர், 2016

நோக்கம் : சந்தை நிர்ணய விலையில் எரிவாயுவை வர்த்தகம் செய்வதற்கான மேடை.

திட்டவிளக்கம் : எரிவாயு முனையமாகும் ஓர் பொருள்நிலை மையமாகும். இங்கு பல்வேறு எரிவாயுக் குழாய்கள் ஒன்று சேரும்.

31.6. சாக்சம் - 2017

துவக்கம் : 16, ஜனவரி, 2017

நோக்கம் : ஆற்றல் திறனுடைய உபகரணங்களின் பயன்பாடு மற்றும் தூய்மையான எரிபொருள்களுக்கு மாறுதல் போன்றவற்றோடு பெட்ரோலியம் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் நியாயமாக பயன்பாடு ஆகியவற்றை நோக்கி பொது மக்களிடையே விழிப்புணர்வை நோக்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

அமல்பாட்டு நிறுவனம் : இத்திட்டமானது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன. பெட்ரோலியம் பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கம் மற்றும் பிற எண்ணெய் மற்றும் எரிவாயு பொதுத் துறை நிறுவனங்களால் ஒருங்கிணைக்கப்படுகின்றது.

31.7. LPG பஞ்சாயத்து

துவக்கம் : 23, செப்டம்பர், 2017

நோக்கம் : மாசு விளைவிக்காத தூய்மை எரிபொருள்களின் பயன்பாட்டை நோக்கி ஊரக சமுதாயத்தை ஊக்குவித்தல்.



குறிக்கோள் : எப்படி முறையாக மாசு விளைவிக்காத சுத்தமான தூய எரிபொருட்களை பயன்படுத்துவது தொடர்பாகவும், அவற்றின் உபயோகமான பயன்கள் தொடர்பாகவும் LPG பயன்பாட்டாளர்கள் (திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு - LPG) இடையே விழிப்புணர்வை பரப்புவதல்.

திட்ட விளக்கம் : LPG பஞ்சாயத்து திட்டமானது உஜ்வால் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

32. மத்திய எரிசக்தித்துறை அமைச்சகம்

32.1. உஜ்வால் விநியோக நிறுவனங்கள் உத்திரவாதத் திட்டம்

துவக்கம்: 20-11-2015

நோக்கம்: மின் விநியோக நிறுவனங்களின் வட்டி சுமையைக் குறைத்தல், மின்சக்தி செலவை குறைத்தல், மின்விநியோகத் துறையில் மின் இழப்புகளை குறைத்தல். விநியோக நிறுவனங்களின் செயல்பாட்டு திறனுடைமையை அதிகரித்தல்.

திட்டக்கூறுகள்:

- மின் நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறனை அதிகரித்தல்.
- மின் சக்தி உற்பத்தி செலவை குறைத்தல்.
- மின் விநியோக நிறுவனங்களின் வட்டி செலவை குறைத்தல்
- மாநில நிதிகளோடு ஒழுங்கமைதல் மூலம் மின் விநியோக நிறுவனங்களின் நிதியியல் ஒழுக்கத்தை செயல் முறைப்படுத்தல்.

திட்ட விளக்கம்: தங்களது மின் விநியோக நிறுவனங்களின் கடனில் 75 சதவீதத் தொகையை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளும். கடனாளிக்கு தொகையை திரும்ப செலுத்த இறையாண்மைப் பத்திரங்களை அளிக்கும். விநியோக அமைப்புகள் தங்களுடைய மீத 25 சதவீத கடனை செலுத்த கடன் பத்திரங்களை வழங்கும்.

32.2. அனைவருக்குமான மலிவான LED-கள் மூலம் உன்னத் ஜோதி திட்டம் (UJALA)

துவக்கம்: 11 மே, 2015

நோக்கம்: திறனுடைய ஒளியூட்டல், ஆற்றல் நுகர்வின் குறைப்பு, ஆற்றல் சேமிப்பு போன்றவை மேம்படுத்துதல்.

குறிக்கோள்: அனைவருக்கும் மலிவான 24 x 7 கிடைக்கக் கூடிய மின் விநியோகம்.

அமல்பாட்டு அமைப்பு: மின் விநியோக நிறுவனங்கள் மற்றும் மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற பொதுத்துறை நிறுவனமான எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனம்.



32.3. தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா

துவக்கம்: 25, ஜூலை, 2015 (பாட்னாவில் துவங்கப்பட்டது)

திட்டக்காலம்: 7 ஆண்டுகள்

நோக்கம்: 2022ல் நாடு முழுவதும் அனைத்து ஊரக வீடுகளுக்கும் தடையற்ற 24x7 மின்சாரம் விநியோகிப்பை அளித்தல்.

குறிக்கோள்:

- ஊரக மின்மயமாக்கலின் சிறு மின் கட்டமைப்புகள் மற்றும் மின் இணைவுக் கட்டமைப்பு இல்லாத மின் விநியோக பிணைய அமைப்புகளை வலுப்படுத்தல்.

பயனாளிகள்: இந்தியாவின் ஊரக மக்கள் தொகை.

திட்டக்கூறுகள்:

- துணை மின் பரிமாற்றம் மற்றும் மின் விநியோகம் பிணையத்தை வலுப்படுத்துதல்.
- மின்னூட்டிகளின் பிரிப்பு.
- உள்ளீடு புள்ளிகள், மின்னூட்டிகள் மற்றும் மின் விநியோக மின்னழுத்த மாற்றிகள் உட்பட அனைத்து நிலைகளிலும் மின் அளவிடல்.

திட்ட விளக்கம்: இத்திட்டமானது ராஜீவ்காந்தி கிராமின் வித்யுதிகரண யோஜனா திட்டத்தை பதிலிட மாற்றம் செய்கின்றது.

32.4. பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர்கர் யோஜனா (சௌபாக்யா) திட்டம்

துவக்கம்: 25, செப்டம்பர் 2017

இலக்கு: 2019ல் அனைவருக்கும் 24x7 மின்சாரத்தை வழங்குதல்.

நோக்கம்: அனைத்து ஊரக மற்றும் நகர்புற வீடுகளுக்கும் கடைக்கோடி மின் இணைப்பை வழங்குதல்.

குறிக்கோள்: நாட்டில் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள மின்வசதி விருப்பமுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்வசதியாக்கத்தை உறுதி செய்தல்.

எதிர்பார்க்கப்படும் வெளியீடுகள்:

- ஒளியூட்டல் நோக்கங்களுக்கு மண்ணெண்ணைக்கு பதிலாக மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல்.
- கல்விச் சேவைகளின் மேம்பாடு.
- சிறந்த சுகாதார சேவைகள்
- ரேடியோ, தொலைக்காட்சி, கைபேசி போன்றவற்றின் மூலம் மேம்படுத்தப்பட்ட இணைப்பு.
- அதிகரிக்கப்பட்ட பொருளாதார செயல்பாடுகள் மற்றும் வேலைகள்.
- மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைத் தரம் குறிப்பாக பெண்களுக்கு.

அமல்பாட்டு நிறுவனம்: ஊரக மின்வாரியக் கழகம்.



32.5. மத்திய மின்துறை அமைச்சகத்தால் துவக்கப்பட்ட கைபேசி செயலிகள்

கிராமின் வித்யுதிகரன் (GARV) செயலி: தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதியோஜனா திட்டத்தின் கீழ் ஊரக மின் வசதியாக்கல் திட்டத்தை குடிமக்கள் பின்தொடர்ந்து கண்காணிக்க இச்செயலி உதவும்.

GARV II செயலி: ஊரக வீடுகளின் மின் வசதியாக்கலை கண்காணிக்க உதவும்.

வித்யுத் பிரவா செயலி: மின்சார விலை மற்றும் கிடைப்பை பற்றி உண்மை நேர தகவலை இச்செயலி வழங்கும்.

URJA (URban Jyoti Abhiyaan) செயலி: நுகர்வோர் மின் இணைப்பை மேம்படுத்தவும், மின் திட்டங்களை கண்காணிக்கவும், நுகர்வோர் பிரச்சினைகளை தீர்த்தல், புதிய மின் சேவை இணைப்புகளை வழங்குதல் போன்ற அளவீடுகள் மீதான மாதாந்திர செயல்பாடுகளின் மீது தகவல்களை வழங்கவும் நகர்புற மின் விநியோகத் துறைக்காக இச்செயலி துவங்கப்பட்டுள்ளது.

மின்-தரங் செயலி: மின் பரிமாற்ற அமைப்பின் இயல்பு நிலையை கண்காணிக்க இச் செயலி உதவும்.

E-Trans செயலி: மாநிலங்களுக்கிடையேயான மின் பரிமாற்றுத் திட்டங்கள் தொடர்பாக சிறந்த விலை கண்டுபிடிப்புகளில் உதவுவதற்கு இச்செயலி துவங்கப்பட்டுள்ளது.

URJA மித்ரா செயலி: மின் விநியோகம் மீது உண்மை நேர தகவல்களை அளிப்பதன் மூலம் குடிமக்களுக்கு அதிகாரமளித்தல். மத்திய மின்சக்தி அமைச்சகம் இச்செயலை தொடங்கியுள்ளது.

33. மத்திய இரயில்வே துறை அமைச்சகம்

33.1. விகால்ப் திட்டம்

துவக்கம்: 15 அக்டோபர் 2015

நோக்கம்: காத்திருப்பு பட்டியல் உள்ள இரயில் பயணிகள் தாங்கள் பயணம் மேற்கொள்ள எண்ணிய இரயிலுடைய நேரத்திலிருந்து 12 மணி நேரத்தினுள் மாற்று இரயிலில் பயணத்திற்கான இடவசதியையும் பெற உதவும் ஒரு திட்டமே விகால்ப் திட்டமாகும்.

அமல்பாடு: அதே வழியில் பயணம் மேற்கொள்கின்ற அதே வகையான எக்ஸ்பிரஸ் இரயில்களில் மட்டுமே இத்திட்டம் செயல்படும்.

திட்ட விளக்கம்:

- முன்பதிவு செய்கையில் மாற்று இரயிலுக்கான வசதியை தேர்ந்தெடுத்திருந்தால் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள் அடுத்த மாற்று இரயில் உறுதி செய்யப்பட்ட இடவசதியை பெறுவர்.



- இத்திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற பயணிகள் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை பயணக் கட்டணத்தில் வித்தியாசம் ஏதும் ஏற்பட்டால் அத்தொகை மீண்டும் வழங்கப்படும்.

33.2. குளோன் இரயில் சேவை

நோக்கம்: காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களை ஏற்றுச் செல்ல, பட்டியலில் இருப்போர் செல்ல நோக்கிய உண்மையான அட்டவணையிடப்பட்ட இரயில் புறப்படுகையிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் உயர் தேவையுடைய வழித்தடங்களில் மாற்று இரயில் சேவைகள் முன்மொழியப்பட்டுள்ளது.

33.3. இரயில் பாதுகாப்பு நிதி / ராஷ்டிரிய இரயில் சன்ரக்ஷ கோஷ்

துவக்கம்: பொது பட்ஜெட் 2017

நோக்கம்: இரயில் பாதை மேம்பாடு, பாலங்களின் புனரமைப்பு பணி, மேம்படுத்தப்பட்ட பரிசோதனைப் பணிகளுக்கு (ராஷ்டிரிய சன்ரக்ஷ கோஷ்) இரயில் பாதுகாப்பு நிதி பயன்படுத்தப்படும்.

நிதியளிப்பு: 2017 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து இந்த நிதியத்திற்கு நிதி வழங்கப்படும். மத்திய சாலை நிதியிலிருந்து நிதி வழங்கப்படும் (பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீது மேல்வரி விதிக்கப்பட்டு மத்திய சாலை நிதி வசூலிக்கப்படுகின்றது)

திட்டவிளக்கம்: இரயில் பாதுகாப்பு நிதியானது மத்திய நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட தமாதமாகாத நிதியாகும். இரயில்வே மற்றும் மத்திய பட்ஜெட் ஒன்றிணைக்கப்பட்ட பிறகு ஏற்படுத்தப்பட்டது.

33.4. அவதாரன்

இது 7 திட்டங்களைக் கொண்ட தொகுப்புத் திட்டமாகும்.

➤ 25 டன் திட்டம்:

- இது இரயில்களின் சரக்கு ஏற்றிச் செல்லுதல் திறனை அதிகரிப்பதன் மூலம் வருவாயையும் உருவாக்கும் நோக்கம் கொண்ட திட்டமாகும்.

➤ பூஜ்ஜிய விபத்து திட்டம்

இத்திட்டம் இரு துணைத் திட்டங்களைக் கொண்டது.

- அடுத்த 3-4 ஆண்டுகளில் அகலப் பாதை வழித்தடங்களில் உள்ள ஆளில்லா இரயில்வே லெவல் கிராஸிங்குகளை (ஆளில்லா இரயில்வே கடப்புகளை) அகற்றுதல்.
- அடுத்த மூன்று ஆண்டுகளில் இரயில் மோதல் தவிர்ப்பு அமைப்புகளோடு 100 சதவீத உயர் இரயில் போக்குவரத்து அடர்த்தி நெட்வொர்க்கின் 100 சதவீத செயல்பாட்டோடு இரயில்களை ஆயத்தப்படுத்துதல்.



- PACE திட்டம் (கொள்முதல் மற்றும் நுகர்வு திறன்)
 - பொருட்கள் மற்றும் சேவையின் தரத்தை அதிகரிக்க கொள்முதல் மற்றும் நுகர்வு நடவடிக்கைகளை அதிகரிக்க இத்திட்டம் நோக்கம் கொண்டுள்ளது.
- ராப்தார் திட்டம்
 - சரக்கு இரயில்களின் சராசரி வேகத்தை இருமடங்காக்குதல் மற்றும் அதிவேக எக்ஸ்பிரஸ் இரயில்களின் சராசரி வேகத்தை மணிக்கு 25 கிலோ மீட்டர் எனும் அளவில் அடுத்த 5 ஆண்டு காலத்தில் அதிகரித்தல்.
- திட்டம் 100
 - இத்திட்டத்தின் கீழ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சம் 100 கிளைபிரிவு இருப்புப் பாதைகள் அமைக்கப்படும். கிளை இருப்புப் பாதை என்பது குறை-வேகமுடைய இரயில் பாதை பிரிப்புகளாகும்.
- காகித ஆவண காப்பினைத் தாண்டிய திட்டம் (Mission beyond Book-Keeping)
 - உள்ளீடுகளுக்கு வெளியீடுகள் கண்காணிக்கப்படுகின்ற கணக்கீட்டு அமைப்புகளை இத்திட்டம் ஏற்படுத்தும்.
- திறன் பயன்பாட்டுத் திட்டம் - Mission Capacity Utilisation
 - 2019ல் துவங்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ள டெல்லி-மும்பை, டெல்லி-கொல்கத்தாவிற்கு இடையேயான இரு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு போக்குவரத்து வழித்தடங்களின் மூலம் உருவாக்கப்படும் பெரிய புதிய திறனின் முழுப் பயன்பாட்டையும் எட்ட ஒரு மூல வரைபடத்தை உருவாக்க இத்திட்டம் முன்மொழிவை வழங்குகின்றது.

33.5. ஆப்பரேஷன் சுவார்ன்

துவக்கம்: 20, டிசம்பர், 2017

நோக்கம்: பிரிமியம் இரயில்களில் சேவைப்பணியை மேம்படுத்துதல் (இராஜதானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ்)

குறிக்கோள்: இரயில் பெட்டிகளின் உள் அலங்கார அமைப்பு; தூய கழிவறை, இரயில் பெட்டி தூய்மை, கேட்டரிங், ஊழியர்கள் நடத்தை, தூய்மை பராமரிப்பு, இரயில்களின் காலந்தவறாமை, பொழுதுபோக்கு உட்பட 9 பரிமாணங்களில் பயணிகளின் அனுபவத்தை அதிகரித்தல்.

33.6. பிற துவக்கங்கள்

ஸ்ரேஸ்தா: இது இரயில்வே அமைச்சகத்தின் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனமாகும். இரயில்வே துறையின் எதிர்கால தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்ய துவங்கப்பட்டுள்ளது.

சூத்ரா: இது போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்விற்கான ஒரு சிறப்பு அமைப்பாகும். இப்பிரிவானது உலகத்தரம் தரவு பகுப்பாய்வு, ஒப்புருவாக்க மென்பொருள், முடிவு ஆதரவு அமைப்புகளில் ஆராய்ச்சியில் ஈடுபடும்.



சம்பர்க், சமன்வே, சம்வத்:

- இது புதிய இரயில்வே புதிய இந்தியா 2020க்கான தொலைநோக்கத்தின் (Vision for new railway - New India 2020) மீது விவாதம் மேற்கொள்வதற்காக மத்திய இரயில்வே அமைச்சகத்தால் ஒருங்கிணைக்கப்படும் கருத்தரங்காகும்.
- தகவல்களை பகிர்வதில் இரயில்வே நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை களைவதை இக்கருத்தரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சம்பர்க் - ஒரு ஒருங்கிணைப்பை மேம்படுத்துகின்றது.
- சமன்வே - இது தீர்வு காணுகின்றது.
- சம்வரத்து - இந்திய இரயில்வே எதிர்நோக்குகிற முக்கியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்.

நிவாரன்:

- பணிபுரிகின்ற மற்றும் முன்னாள் இரயில்வே ஊழியர்களின் சேவை தொடர்பான குறைகளின் தீர்ப்பிற்காக துவங்கப்பட்டுள்ள குறை தீர்ப்பு இணைய வாயிலாகும்.
- இந்திய இரயில்வே கிளவுடு (Railway Cloud) அமைப்பில் தொடங்கப்பட்டுள்ள முதல் ஐடி பயன்பாடாகும். (IT Application)

அந்தோதயா எக்ஸ்பிரஸ்: அந்தோதயா எக்ஸ்பிரஸின் அனைத்து பெட்டிகளும் முன் பதிவு செய்யப்படாதவை. இரண்டாம் வகுப்பு இரயில் பயணிகளின் இரயில் பயணத்தை சவுகரியமானதாக மாற்றும் பல்வேறு வசதிகளை இந்த எக்ஸ்பிரஸ் வழங்கும்.

34. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்

34.1. பாரத்மாலா திட்டம்

துவக்கம்: 25 அக்டோபர், 2017

நோக்கம்: கடலோரப் பகுதிகள், எல்லையோர பகுதிகள், பின்தங்கிய பகுதிகள், மத புனித ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா இடங்களில் சாலை போக்குவரத்து இணைப்பை அதிகரித்தல்.

திட்டத்தின் தன்மை: மத்திய நிதியுதவித் திட்டம்.

திட்ட விளக்கம்: இது தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் நிறைவுறாப் பகுதிகளின் உள்ளடக்கியுள்ள ஒரு தொகுப்புத் திட்டமாகும்.

34.2. இந்திய பாலங்கள் மேலாண்மை அமைப்பு (Indian Bridge Management System)

துவக்கம்: 04, அக்டோபர், 2016

நோக்கம்: நாட்டில் உள்ள அனைத்து பாலங்களைப் பற்றியும் ஒரு விவரப் பட்டியலை உருவாக்குதல் மற்றும் அவற்றின் கட்டமைப்பு நிலையினை மதிப்பில்

அதன் மூலம் சரியான நேரத்திய பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

திட்ட விளக்கம்: இந்திய பாலங்கள் மேலாண்மை அமைப்பானது 1,50,000க்கும் அதிகமான பால கட்டமைப்புகளைப் பற்றிய தரவுதளத்தினைக் கொண்ட ஒற்றை அமைப்புக்கு சொந்தமான உலகின் மிகப் பெரிய திட்டஅமைப்பாகும்.

34.3. சேது பாரதம்

துவக்கம்: 04 மார்ச் 2016

திட்ட காலம்: 2019ல் திட்டத்தின் நோக்கத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நோக்கம்: 2019ல் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் இரயில்வே கிராஸிங் இல்லாதவையாக மாற்றுதல்.

திட்டவிளக்கம்: நாட்டில் உள்ள 50 முதல் 60 ஆண்டுகள் பழமையான அல்லது பிரிட்டிஷ் காலத்திய 1500 பாலங்கள் பழுதுபார்க்கப்பட்டு புனரமைக்கப்படும் அல்லது மறுகட்டமைக்கப்படும்.

34.4. சார்தம் நெடுஞ்சாலை திட்டம்

துவக்கம்: 23, டிசம்பர் 2016

திட்டகாலம்: 2020ல் நோக்கத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நோக்கம்: கங்கோத்ரி, யமுனோத்திரி, கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு இமாலயப் பகுதியில் உள்ள புனித தல மையங்களுக்கு இடையே சாலை போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல். மேலும் அவற்றிற்கிடையேயான போக்குவரத்து இணைப்பை பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும், மிகவும் வசதிகரமானதாகவும் மாற்றுதல்.

குறிக்கோள்: நடைபாதைகள் மற்றும் பிற சாலை பாதுகாப்பு அம்சங்களோடு கலியாதூர், சோன்பிரயாக், மைத்தனா, கோவிந்த்கட், பிராகி போன்ற பகுதிகளில் நிலச்சரிவு தணிப்பிற்கான வசதிகளோடு, 900 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையை அமைத்தல், இந்த நெடுஞ்சாலையானது பாதுகாப்பு படைகளின் செயல்பாடுகளுக்கும் புனித யாத்திரிகர்களுக்கும் அனைத்து கால நிலைகளையும் தாங்கவல்ல சாலை இணைப்பை வழங்கும்.

34.5. பண்டக தளவாட திறனுடைமை மேம்பாட்டுத் திட்டம்

துவக்கம்: 15, நவம்பர், 2016

நோக்கம்: இந்தியாவின் பண்டக தளவாட திறனுடைமையை அதிகரித்தல்.

குறிக்கோள்: உள்கட்டமைப்பு, செயல்முறை மற்றும் தகவல் தொழில் நுட்ப தலையீடுகள் மூலம் போக்குவரத்து செலவு, நேரம், கண்காணிப்பு மற்றும்

சரக்குகளின் பரிமாற்றத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துதல்.

திட்டத்தின் தன்மை: மத்திய நிதியுதவித் திட்டம்

நிதியளிப்பு: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தொழில்நுட்ப உதவித் திட்டத்தின் செலவுகளுக்காக உலக வங்கியிடமிருந்து நிதியுதவி பெறப்படுகின்றது.

திட்டக்கூறுகள்:

- சரக்குகளின் திரட்டல் மற்றும் விநியோகிப்பு
- பல்வகை சரக்கு போக்குவரத்து
- சேமிப்பு மற்றும் கிடங்கு (Warehousing)
- சுங்க அனுமதி (Custom Clearance) போன்ற மதிப்பு கூட்டுச் சேவைகள்.

34.6. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இணையவாயில்கள் மற்றும் இணைய அடிப்படையிலான செயலிகள்

1. INFRACON: இது ஒரு தேசிய இணையவாயிலாகும். இது சாலை பொறியியல் மற்றும் கட்டுமானத் துறையில் செயல்படுகின்ற ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் திட்டத் தயாரிப்பு மற்றும் கண்காணிப்பு என இரு செயல்பாடுகளில் பணிசெய்கின்ற முக்கிய நபர்கள் மற்றும் துறை நிபுணர்கள் இடையே உள்ள இடைவெளியை கலைவதற்காக இந்த இணையவாயில் செயல்படுகின்றது.
2. INAM PRO: இது உள்கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு பொருள் வழங்குநர்களுக்கான இணைய அடிப்படையிலான ஒரு செயலியாகும். இந்த செயலியானது மத்திய / மாநில நிதியளிப்புடைய சாலை, நெடுஞ்சாலை மற்றும் பாலங்கள் கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள பொருள் வழங்குநர்கள் மற்றும் நம்பிக்கையான வாங்குவோரை ஒரு பொது மேடையில் ஒன்றிணைக்கின்றது.
3. வஹான் மற்றும் சாரதி:

நோக்கம்: நாடு முழுவதும் உள்ள சாலைப் போக்குவரத்து அலுவலகங்களை கனிணிமயப்படுத்த உதவுதல் மற்றும் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றுதலுக்கு அகில இந்திய அளவிலானா ஒரே பொது தரநிலை அமைப்பை உண்டாக்குதல்.

வஹான் - இது வாகன பதிவிற்கான தர நிலை அமைப்பு.

சாரதி : இது ஓட்டுநர் உரிமம் மற்றும் தேசிய மற்றும் மாநில பதிவேடுகளில் அனைத்து மாநிலங்களின் வாகன பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமத்தோடு தொடர்புடைய தரவுகளின் தொகுப்பிற்கான அமைப்பு ஆகும்.



34.7. Smart-E

துவக்கம்: 04, செப்டம்பர், 2017

திட்டகாலம்: 4-5 ஆண்டுகள்

நோக்கம்: நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கடைகோடி போக்குவரத்து இணைப்பை வழங்கும். மேலும் பின்தங்கிய நலிவுற்ற சமூக இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள சுயவேலை வாய்ப்பை வழங்கும்.

திட்டத்தைப் பற்றி: Smart-E எனும் வணிக குறியீட்டுப் பெயரின் கீழ் E-ரிக்ஷாக்களின் முதல் தொகுதி இத்திட்டத்தின் அண்மையில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது.

அம்சங்கள்:

- இந்த E-ரிக்ஷாக்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. கண்காணிப்பு அமைப்பு மற்றும் GPS அமைப்புகளும் இவற்றில் பொருத்தப்பட்டுள்ளன.
- இவை போக்குவரத்து அமைப்பில் செலவு குறைந்த, மாசு ஏற்படுத்தா மாற்றாகும்.
- நலிவுற்ற பிரிவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தொழில் வேலை வாய்ப்பை உருவாக்குகின்றது.

Smart-E எனும் வணிகக் குறியீட்டுப் பெயரின் கீழ் டெல்லி மெட்ரோவின் கூட்டிணைவோடு Treasure Vase Ventures Private Limited எனும் நிறுவனத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

பயனாளிகள்: இளைஞர்கள்.

35. மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

35.1. அஜீவிகா கிராமின் எக்ஸ்பிரஸ் யோஜனா

துவக்கம்: 10 ஆகஸ்ட் 2017

திட்டகாலம்: 2017-18 முதல் 2019-20 வரையிலான 3 ஆண்டுகள்.

நோக்கம்: ஊரக ஏழைகளுக்கு திறனுடைய பயனுள்ள நிறுவன தளத்தை (Institutional platform) உருவாக்குதல் நிதியியல் சேவைகளுக்கான மேம்பட்ட அணுகல் மற்றும் நீடித்த வாழ்வாதார மேம்பாடு ஆகியவை மூலம் ஊரகப் பகுதிகளின் வீடுகளினுடைய வருவாயைப் பெருக்க ஊரக மக்களை இயலச் செய்தல்.

குறிக்கோள்: பின்தங்கிய ஊரகப் பகுதிகளில் பொது போக்குவரத்து சேவைகள் இயக்குதல்.

பயனாளிகள்: இத்திட்டமானது ஊரகப் பகுதிகளில் பெண் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் வேளாண் சாரா தொழில்களின் அடிப்படையிலான வாழ்வாதாரத்தைப் மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட திட்டக்கூறு உட்பட பெண்களின் அதிகாரமளிப்பு மீது சிறப்பு கவனத்தை கொண்டுள்ளது.



நிதியளிப்பு: இத்திட்டத்தின் கீழ் நிதியியல் உதவியானது சுழல் நிதி (Revolving Fund) மற்றும் சமுதாய முதலீடு நிதி போன்றவற்றிலிருந்து முக்கியமாகப் பெறப்படுகின்றது பின் அவை சுய உதவிக்குழுக்கள் மற்றும் அவற்றின் கூட்டமைப்புகளுக்கு மானியமாக வழங்கப்படுகின்றது.

நிதியுதவி: இது உலக வங்கியின் நிதியுதவி உடையத் திட்டமாகும்.

அமல்பாட்டு நிறுவனம்: அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உடனான கூட்டிணைவு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் உடனான இணைப்போடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

திட்ட விளக்கம்: இது தீன்தயாள் அந்தோதியா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் உள்ள துணைத் திட்டமாகும்.

விலக்களிப்பு: மத்திய அரசானது தீன்தயாள் அந்தோதியா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தை (Deen dayal Antyodaya Yojana - National Rural livelihood Mission - (Day NRLM) டெல்லி மற்றும் சண்டிகர் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்துகின்றது.

அம்சங்கள்:

- அனைத்து சமூகத்தையும் அணிதிரட்டல்
- ஏழைகளின் பங்கெடுப்பை அடையாளப்படுத்துதல்
- நிதியியல் உள்ளடக்கம்
- வாழ்வாதாரம்

மூன்று தூண்கள்

- பாதிக்கப்படும் நிலையை குறைத்தல்
- வாழ்வாதார மேம்பாடு
- வேலைவாய்ப்பு மற்றும் நிறுவனங்கள்

35.2. தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா

துவக்கம்: 25 செப்டம்பர் 2014

நோக்கம்: ஊரக ஏழை இளைஞர்களை பொருளாதார ரீதியில் தற்சார்பு உடையவர்களாகவும் உலகதரத்துடன் தொடர்புடைய வேலைதிறனை உடையராகவும் மாற்றுதல்.

குறிக்கோள்:

- ஊரக ஏழை குடும்பங்களின் வருவாய்க்கு பல நிலையில் வழிவகை செய்தல்.
- ஊரக இளைஞர்களின் பணி வாழ்க்கை உயர் லட்சியத்திற்கு சேவைகளை வழங்குதல்.

பயனாளிகள்: ஊரக ஏழை குடும்பங்களின் 15 முதல் 35 வயதுடைய ஊரக இளைஞர்கள்.



திட்டக்கூறுகள்:

1. **ஹிமாயத்:** இது ஜம்மு காஷ்மீர் மாநில (ஊரக நகர்புற) இளைஞர்களுக்கான சிறப்புத் திட்டம் ஆகும்.
 2. **தோஷினி:** இது நாட்டின் 9 மாநிலங்களில் இடது சாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களின் ஊரக இளைஞர்களுக்கான சிறப்பு துவக்கமாகும்.
- அமல்பாட்டு நிறுவனம்:** மாநில அரசுகள் தேசிய ஊரக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் மற்றும் திட்ட அமலாக்க நிறுவனங்கள் போன்ற தொழில்நுட்ப ஆதரவு நிறுவனங்கள் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.

35.3. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) - ஊரகப் பகுதிகளில் அனைவருக்கும் வீடு

துவக்கம்: 2015

நோக்கம்: 2022-ல் அனைத்து ஊரக வீடுகளுக்கும் சுற்றுச்சூழல் ரீதியில் பாதுகாப்பான புக்கா வீடுகளை (Pucca House) வழங்குதல்.

குறிக்கோள்: 2019, மார்ச்சில் ஒரு கோடி வீடுகளை கட்டமைத்தல்.

பயனாளிகளின் தேர்ந்தெடுப்பு: 2011-ன் சமூக பொருளாதார கணக்கெடுப்பினுடைய தரவுகளின் பயன்பாடு மற்றும் கிராம சபைகளின் மூலமான சரிபார்ப்பு மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அமல்பாட்டு நிறுவனம்: பொது மற்றும் தனியார் துறை உடனான கூட்டிணைவோடு இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

திட்ட விளக்கம்: திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம், தகவல் தொழில்நுட்ப/நேரடி பயன் பரிமாற்றம், ஆதார் தளம், பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா போன்றவற்றை ஊரகப் பகுதிகளில் ஒன்றிணைப்பதை நோக்கி இது ஒரு முக்கிய முன்னெடுப்பாகும்.

35.4. ஸ்டார்ட்-அப் கிராம தொழில்முனைவுத் திட்டம் (SVEP)

துவக்கம்: 2015

நோக்கம்: தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் வசிக்கின்ற இளைஞர்களுக்கு நீடித்த சுய-வேலை வாய்ப்பை உருவாக்குதல்.

குறிக்கோள்: கிராம தொழில்முனைவோர்களோடு நிதியியல் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் நெட்வொர்கை ஊரகப் பகுதிகளில் மேம்படுத்துதல்.

திட்டத்தின் தன்மை: மாதிரி சோதனை திட்டம்

நிதியளிப்பு:

- முத்ரா வங்கி உள்பட வங்கியியல் அமைப்புகள் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தினால் மேம்படுத்தப்பட்ட சுயஉதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் மூலம் இத்திட்டத்திற்கு நிதியளிக்கப்படும்.
- ஸ்டார்ட் அப் கிராம தொழில்முனைவுத் திட்டத்திற்கு (ஜனவரி 2016 முதல் மார்ச் 2020 வரை) 4 ஆண்டுகளுக்கு இந்திய அரசிற்கான தேசிய மூல ஆதார அமைப்பாக (National Resource Organisation - NRO) இந்திய தொழில்முனைவு மேம்பாட்டு நிறுவனம் (Entrepreneur Development Institute of India - EDII) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- தொழில் நிறுவனங்களை துவங்குவதற்கு சுயஉதவிக் குழுக்கள் மூலம் கடன் வழங்கப்படும்.

35.5. பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா

துவக்கம்: 25 டிசம்பர் 2000

நோக்கம்: நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து தகுதியுடைய சாலை போக்குவரத்து இணைப்பு வசதி இல்லா வாழ்விடங்களுக்கும் , அனைத்து வானிலைகளையும் தாங்கவல்ல சாலை இணைப்பை வழங்குதல்.

சாலை இணைப்பிற்கான தகுதியுடைமை:

- 2001-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 500 அல்லது அதற்கும் அதிகமான மக்கட் தொகையுடைய சமவெளிப் பகுதிகள்.
- பழங்குடியின பகுதிகள் மற்றும் சிறப்பு வகைப்பாட்டு மாநிலங்களில் 2001ன் மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி 250 அல்லது அதற்கும் அதிகமாக மக்கள் தொகை உடைய பகுதிகள்.
- மத்திய உள்துறை அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடியின மற்றும் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பகுதிகள்.
- பாலைவன மேம்பாட்டுத் திட்டத்தின் அடையாளம் காணப்பட்ட பாலைவனப் பகுதிகள்.

திட்டத்தின் தன்மை: இது 100 சதவீதம் மத்திய நிதியுதவித் திட்டம் மற்றும் இத்திட்டத்திற்காக உயர் வேக டீசலின் மீது (High Speed Diesel) 50 சதவீதம் உயர் (Cess) விதிக்கப்பட்டுள்ளது.

35.6. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் - MGNREGA

துவக்கம்: 2006

நோக்கம்: வேலை செய்யும் உரிமையை (Right to work) உறுதி செய்தல்.

குறிக்கோள்: திறன் இல்லா உடல் திறன் பணிகளை மேற்கொள்ள தன்னார்வத்தோடு முன்வரும் வயது வந்தோருடைய அனைத்து குடும்பங்களுக்கும்



ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாள் ஊதிய வேலை வாய்ப்பை வழங்குவதன் மூலம் ஊரகப் பகுதிகளில் வாழ்வாதார பாதுகாப்பை மேம்படுத்துதல். பயனாளிகள்: விருப்பமுடைய ஊரக மக்கள், திறன் இல்லா உடற்திறன் தொழிலாளர்கள், குறிப்பிட்ட காலம் பணியில்லா தொழிலாளர்கள். இவர்களுள் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பயனாளிகள் பெண்களாக இருத்தல் வேண்டும்.

நிதியளிப்பு: திறன் இல்லா உடற்செயல் திறன் பணியாளர்களின் 100 சதவீத ஊதிய செலவை மத்திய அரசு ஏற்கும். திறனுடைய மற்றும் பகுதி திறனுடைய பணியாளர்களின் ஊதியம் உட்பட பொருட் செலவுகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும்.

அம்சங்கள்:

- 60:40 ஊதியம் மற்றும் பொருள் விகிதத்தை பராமரித்தல்.
- ஒப்பந்ததாரர்கள் மற்றும் இயந்திரங்களுக்கு அனுமதி கிடையாது.
- ஊதியங்களானது நுகர்வோர் விலை குறியீட்டோடு இணைக்கப்பட்டுள்ளது.

அமல்பாட்டு நிறுவனம்: கிராம பஞ்சாயத்துகள், சமூக தணிக்கையானது குறைந்தபட்சம் ஒவ்வொரு 6 மாதத்திற்கும் கிராம சபைகளால் மேற்கொள்ளப்படும்.

திட்டவிளக்கம்: சாலைகள், கணவாய்கள், குளங்கள், கிணறுகள் போன்ற நீடித்த சொத்துகளை உருவாக்குதல். பணி விண்ணப்பதாரர்களின் வசிப்பிடத்திலிருந்து 5 கிலோ மீட்டருக்குள் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். விண்ணப்பித்த 15 நாட்களில் விண்ணப்பதாரருக்கு பணி வழங்கப்படவில்லை என்றால் விண்ணப்பதாரர் வேலையின்மைக்கான சம்பளப்படியை (unemployment allowance) பெற உரிமையுடையவராவர் இவ்வாறு MGNREGA திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பானது ஒரு சட்ட உரிமையாகும் (Legal entitlement).

35.7. தேசிய ஊரக நகரங்கள் (RURBAN) திட்டம்

துவக்கம்: 21, பிப்ரவரி, 2016

நோக்கம்: பொருளாதார, சமூக மற்றும் பொருள்நிலை உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் ஊரகப் பகுதிகளை மேம்படுத்துதல்.

குறிக்கோள்: ஊரகப் பகுதிகளில் உள்ளூர் பொருளாதார மேம்பாட்டை தூண்டுதல் மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட ஊரக நகரங்கள் தொகுதியை (Rurban Clusters) உருவாக்குதல்.

நிதியளிப்பு: பொது தனியார் கூட்டிணைவு

திரள் தொகுதிகளின் வகைப்பாடு: தேர்ந்தெடுப்பு செயல்முறையான ஒவ்வொரு வகைப்பாட்டிற்கும் வேறுபடும்.

பழங்குடியினரல்லா பகுதிகள்: வளர்ச்சி மையங்களாக செயல்படுகின்ற பெரிய கிராமங்களை/கிராமப் பஞ்சாயத்துகளை அடையாளம் காணல். அப்பகுதிகளில்

கிடைக்கின்ற மூல ஆதாரங்களானது அப்பிராந்தியத்தின் பொருளாதார மாற்றத்தை வழிநடத்தவல்ல திறனுடையவை.

பழங்குடிப் பகுதிகள்:

- பழங்குடியினர் மக்கட் தொகையில் தசாப்த பெருக்கம் (decadal growth)
- நடப்பு பழங்குடியினர் கல்வியறிவு விகிதம்.
- வேளாண் சாரா பணிப் படையின் பங்கெடுப்பில் தசாப்த பெருக்கம்.
- ஊரக மக்கட்தொகையில் தசாப்தப் பெருக்கம்.
- பொருளாதார தொகுதிகளின் இருப்பு.

35.8. சன்ஷாத்த ஆதாரங்கள் கிராம யோஜனா

துவக்கம்: 2014

திட்டகாலம்: 2014-19

நோக்கம்: ஊரகப் பகுதிகளில் பொருள்நிலை மற்றும் நிறுவன உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல். நாடாளுமன்ற உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 கிராமங்களில் வாழ்க்கைத் தரத்தை அதிகரித்தல்.

வகைப்பாடு: நாடாளுமன்ற உறுப்பினர் ஊரகப் பகுதிகளை மேம்படுத்த தனது அல்லது தன் துணைவியின் இருப்பிடத்தைச் சேர்ந்த கிராமங்களை தேர்ந்தெடுக்க இயலாது.

திட்ட விளக்கம்: இது ஒரு கிராம மேம்பாட்டுத் திட்டம் இத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் 2019ல் நாட்டில் 3 கிராமங்களில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், பொருள் நிலை மற்றும் நிறுவன உள்கட்டமைப்பை மேம்படுத்த பொறுப்பினை ஏற்றுக் கொள்வர்.

35.9. தேசிய சமூக உதவித் திட்டம்

துவக்கம்: 15 ஆகஸ்ட் 1995

நோக்கம்: வயதானவர்கள், கைம்பெண்கள், குறைபாடுடைய நபர்கள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு ஆதரவினை வழங்குவதற்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுத் திட்டமாகும்.

பயனாளிகள்: வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள வீடுகள் (கிராமப் பஞ்சாயத்துகள்/ நகராட்சி அமைப்புகள்) பயனாளிகளை அடையாளம் காண்பதில் திறம்பட பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

திட்டத்தின் தன்மை: 100 சதவீதம் மத்திய உதவித் திட்டம்

திட்ட கூறுகள்:

- தேசிய வயதானோர் ஓய்வூதியத் திட்டம்
- தேசிய குடும்ப நலத்திட்டம்
- தேசிய மகப்பேறு பயன் திட்டம்



திட்ட விளக்கம்: தேசிய இத்திட்டமானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி 41 மற்றும் விதி 42ல் உள்ள நெறிமுறை வழிகாட்டுக் கொள்கையின் (DPSP) நிறைவேற்றத்தை நோக்கிய முக்கிய முன்னவர் வழங்கும் சமூகப் பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் பொது பொறுப்புடைமையை அங்கீகரிக்கின்றது.

இத்திட்டத்தின் கீழுள்ள திட்டத்தின் பட்டியல்:

- இந்திராகாந்தி தேசிய வயதானோர் ஓய்வூதியத் திட்டம்
- இந்திராகாந்தி தேசிய கைம்பெண்கள் ஓய்வூதியத் திட்டம்
- இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம்
- தேசிய குடும்ப நலத் திட்டம்
- அன்னபூர்ணா

35.10. நீராஞ்சல் நீர்ப்பிரிமேடு திட்டம்

துவக்கம்: 7, அக்டோபர் 2015

நோக்கம்: பிரதான் மந்திரி கிரிஷி சின்ஷாய் யோஜனா திட்டத்தின் நீர்த்தேக்க கூறுகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் மற்றும் மேலும் அதனை வலுப்படுத்துதல்.

குறிக்கோள்:

- இந்தியாவில் நீர்ப்பிரிமேடு மற்றும் மானாவாரி வேளாண் மேலாண்மை நடைமுறைகளில் நிறுவன மாற்றத்தை கொண்டு வருதல்.
- சிறப்பு கவனமுடைய, மேலும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட, அளவிடத்தகு உயர் முடிவுகளைக் கொண்ட நீர்ப்பிரிமேட்டு திட்டங்கள் மற்றும் மழை நீர்ப்பாசன மேலாண்மை நடைமுறைகளை உறுதி செய்யும் அமைப்புகளை கட்டமைத்தல்.
- திட்டப்பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட நீர்பிரிமுகம் மேலாண்மை நடைமுறைகளின் நீடித்த தன்மைக்கு உத்திகளை வகுத்தல்.
- நீர்ப்பிரிமுகப் பகுதி அணுகுமுறையின் மூலம் உள்ளடக்குதல் மற்றும் உள்ளூர் பங்கெடுப்பு மேடையின் மீது சமபங்கு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் முன்னோக்கு இணைப்புகள் மூலம் வருவாயை மேம்படுத்துதல்.

நிதியளிப்பு: இத்திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி வழங்குகின்றது.

அமல்பாட்டு நிறுவனம்: மத்திய நில வளங்கள் துறை (Department of Land Resources).



35.11. அன்னபூர்ணா திட்டம்

துவக்கம்: 1, ஏப்ரல் 2000

நோக்கம்: பயன் பெறத் தகுதியுடையோராய் இருந்தும் தேசிய வயதானோர் / முதியோர் ஒய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன் பெறாமல் உள்ள மூத்த குடிமக்களின் தேவையை சந்திப்பதற்கு உணவு பாதுகாப்பை வழங்குதல்.

பயனாளிகள்: 65 அல்லது அதற்கும் அதிகமான வயதுடைய மூத்த குடிமக்கள்.

திட்ட விளக்கம்: மாதத்திற்கு நபர் ஒருவருக்கு 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.

35.12. RESET திவாஸ் 2017

ஊரக சுய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் திறன் மேம்பாடு அதன் மூலம். பயிற்சி பெறுநர்கள் வங்கிக் கடன் பெற்று சுய சிறு தொழில் நிறுவனங்களை தொடங்க இயலச் செய்தல்.

35.13. மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கைபேசி செயலிகள்

AARMABH: இது ஊரகப் பகுதிகளில் சாலை பராமரிப்பிற்கான கைபேசி செயலி.

நோக்கம்: வருடாந்திர சாலை பராமரிப்புத் திட்டத்தின் தயாரிப்பு மற்றும் கண்காணிப்பிற்கு நிபந்தனை கணக்காய்வு, சாலை திட்டத் தலையீட்டுப் பணிகள், செலவு மதிப்பீடுகளின் தயாரிப்பு மற்றும் பிற சம்பந்தப்பட்ட தரவுகளை உண்டாக்க GIS அடிப்படையிலான வரைப்பட மாடலை பயன்படுத்துதல்.

குறிப்பு: பிரிட்டனில் உள்ள Internet Watch Foundation மற்றும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் வலையமைப்பினால் - Aaramb எனும் பெயரில் மற்றொரு தொடக்கம் துவங்கப்பட்டுள்ளது. இது இணைய வாயிலின் மூலம் குழந்தைகளிடமான பாலியல் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக நாட்டின் முதல் Hotline ஆகும். மேலும் இது ஆன்லைனில் குழந்தைகள் ஆபாச இணைய உள்ளடக்கத்தை நீக்கவும் உதவும்.

2. DISHA இணையவாயில்

இது ஒரு தரவு நுண்ணறிவு மேடை தங்களுடைய சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளில் பல்வேறு மத்திய அமைச்சகங்களின் அனைத்து முக்கிய திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அனைத்து தகவல்களையும் வழங்கும்.

பயன்பாடு: தூய்மை இந்தியா திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா போன்ற திட்டங்கள் தொடர்பாக மாவட்டங்களின் சரியான கால பிணைப்புடைய மேம்பாட்டை மதிப்பிடவும், திட்ட மிடவும் இந்த இணைய வாயில் உதவும்.

பழங்குடியினரல்லா பகுதிகள்: வளர்ச்சி மையங்களாக செயல்படுகின்ற பெரிய கிராமங்களை/கிராமப் பஞ்சாயத்துகளை அடையாளம் காணல்.

3. கவுசல் பன்ஜீ

இது திறன் மேம்பாட்டிற்கான அணித்திரட்டல் மேடை

நோக்கம்: தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா மற்றும் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் பயிற்சி பெறுநர்களின் அணித்திரட்டலுக்கு உதவ குடிமக்களை மையப்படுத்திய, இறுதிப் பயன்பாட்டாளர் தீர்வைகளை (end-to-end solution) வழங்கும் ஓர் இணைய மேடையாகும்.

36. மத்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சகம்

36.1. புத்தாக்கங்களின் மேம்பாடு மற்றும் பயன்பாட்டிற்கான தேசிய துவக்கம் (National Initiative for Development and Harnessing Innovation - NIDHI)

துவக்கம் : 06, செப்டம்பர், 2016

நோக்கம் :

- புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு மேம்பாட்டு மையங்களில் உள்ள (IEDC) மாணவர்களின் புத்தாக்கங்களை வணிகமயமாக்கல் நிலைக்கு (Commercialisation Stage) முன்னெடுத்துச் செல்லுதல்.
- ஆரம்ப நிதியளிப்பு உதவிகளை வழங்குவதன் மூலம் மூல மூன்வகைமைக்கான (prototype) யோசனைப் பயணத்தை துரிதப் படுத்துதல்.

குறிக்கோள் : புதிய யோசனைகள் மற்றும் புத்தாக்கங்களை (அறிவாற்றல் அடிப்படையிலான மற்றும் தொழிற்நுட்ப வழிகாட்டி) வெற்றிகரமான ஸ்டார்ட் அப்களாக வளர்த்தல்.

நிதியளிப்பு : பல்வேறு மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், வழிகாட்டுநர்கள், நிதியியல் நிறுவனங்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள், துணிகர மூலதனவாதிகள், தனியார் துறையில் நிதியளிக்கப்படுகின்றது.

36.2. வஜ்ரா திட்டம் (VAJRA - Visiting Advanced Joint Research Faculty Scheme)

துவக்கம் : 08, ஜனவரி, 2017

நோக்கம் : NRI மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த அறிவியல் சமூகத்தவர் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகள் பங்குபெறுதல் மற்றும் பங்களிப்பு வழங்குதல்.

தங்குதல் காலம் : வஜ்ரா திட்டம் வாயிலாக வெளிநாட்டு அறிவியல் துறையினரின் இந்தியாவில் தங்கும் காலம் ஓர் ஆண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம், அதிகபட்சம் 3 மாதம் ஆகும்.



அமல்பாட்டு நிறுவனம் : அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம்:
(SERB - The Science & Engineering Research Board).

திட்ட விளக்கம்: வஜ்ரா திட்டமானது இந்திய கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை உலகின் சிறந்த அறிவியல் அமைப்போடு இணைக்கும்.

36.3. சூர்ய ஜோதி

துவக்கம் : 10, நவம்பர், 2016

நோக்கம் : பகல் பொழுதிலான சூரிய ஒளியை கைப்பற்றி அதனை மின்வழியில்லா வீடுகளுக்கு வழங்குவதற்கு குறிப்பாக மின்விநியோக பற்றாக்குறை உடைய நகப்புற குடிசை மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு வழங்க, குறைந்த செலவுடைய, ஆற்றல் திறனுடைய சிறு சோலார் மின் உற்பத்தி குவிகை அமைப்பை (MSD - Micro Solar Dome) உருவாக்குதல், சோதனை செய்தல்.

திட்ட விளக்கம் :

- சிறு சூரிய மின் உற்பத்தி குவிகை அமைப்பானது பகல் மற்றும் இரவு வெளியூட்டு ஒற்றை அமைப்பு. இது தனித்துவ சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இது சூரிய ஒளியை மின் உற்பத்திக்காக கையகப் படுத்துகின்ற அக்ரிலிக் பொருளால் (Acrylic Material) தயாரிக்கப்பட்ட ஒளி ஊடுருவும் அரைக் கோள வடிவ மேற்புற குவிகை அமைப்பை கொண்டுள்ளது.
- சூரிய ஒளி செல்லும் பாதையின் உட்புறச் சுவற்றின் மீது அதிகபட்ச ஒளி பிரதிபலிப்பு தன்மையைக் கொண்ட பூச்சை உடைய மெல்லிய படலத்தைக் கொண்ட சூரிய - குழாய் வழியாக ஒளி ஊடுருவும் இந்த அமைப்பானது அக்ரிலிக் பொருளால் தயாரிக்கப்பட்ட கீழ்நிலை குவிகை அமைப்பையும் கொண்டுள்ளது.
- இந்த அமைப்பானது கீழ்நிலை குவிகை அமைப்பின் அடியில் ஓர் மூடல் திரை அமைப்பைக் கொண்டுள்ளது. பகல் நேரத்தில் சூரிய ஒளி தேவையில்லையெனில் இதனை மூடிவிடலாம். இது கசிவுக்கு எதிரான உத்திரவாத முடையது. நாள் முழுவதும் தேவை செய்யும் சூரிய மறைவிற்கு பிறகும் 4 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும்.

36.4. சோலார் ஆற்றல் மரம்

துவக்கம் : 22, ஜூலை, 2016

நோக்கம் :

- குறைந்த அளவில் நிலத்தைப் பயன்படுத்தி அதிகளவில் சூரிய - மின் ஆற்றலாக உற்பத்தி செய்தல்.
- அதிகபட்ச அளவில் சூரிய மின் ஆற்றலை உற்பத்தி செய்ய குறைந்த அளவில் நிலத்தைப் பயன்படுத்துதல்.



மேம்படுத்திய அமைப்பு : அறிவியல் மற்றும் தொழினுறை ஆராய்ச்சி கவுன்சிலின் [CSIR - Council of Scientific & Industrial Research] ஓர் அங்க ஆய்வகமான மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் [CMERI - Central Mechanical Engineering Research Institute]

36.5. மனாக் - MANAK

துவக்கம் : 2010

நோக்கம் : தொடக்கப் பள்ளியில் படிக்கும் பொழுதே அறிவியல் பாடங்களை நோக்கி முழு கவனம் பெறச் செய்து மனித வள ஆற்றலை பெருக்குதல். இதன் மூலம் அறிவியல் நுட்பத்தை பரவலாக்கச் செய்து வலுப்படுத்தலாம்.

பயனாளிகள் : 10-32 வரை உள்ள மாணவர்கள்

விளக்கம் : INSPIRE விருதுகள் மனாக்விருது என பெயர் மாற்றம்.

36.6. தேவஸ்தல் ஒளியியல் தொலை நோக்கி

துவக்கம் : 31, மார்ச், 2016

அமைந்துள்ள இடம் : இந்தியாவில் நைனிடாலுக்கு அருகே அமைந்துள்ள தேவஸ்தலம் ஆய்வகம்.

நோக்கம் : இந்த ஒளியியல் தொலை நோக்கியானது புலனுறு வரம்பில் (Vizible Range) ஒளியினை கூர்ந்து நோக்கி ஆராய உதவும்.

இயக்கும் அமைப்பு : மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படுகின்ற தன்னாட்சி அதிகாரம் உடைய ஆராய்ச்சி அமைப்பான ஆர்யபட்டா கூர்நோக்குக் கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் இத்தொலை நோக்கியை இயக்குகின்றது.

திட்ட விளக்கம் : இந்த தொலை நோக்கியானது தமிழ்நாட்டின் காவலூரில் உள்ள வைனுபாப்பு கூர்நோக்கு ஆய்வுக் கூடத்தை தொடர்ந்து அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய நிலத்தில் (பரப்பளவில்) அமைக்கப்பட்டுள்ள ஒளியியல் தொலை நோக்கி ஆகும்.

36.7. உயிரி-தொழில் நுட்பம் கிஷான் (கிரிஷி புத்தாக்க அறிவியல் பயன்பாட்டு நெட்வோர்க்)

துவக்கம் : 26, அக்டோபர், 2016

நோக்கம் : அறிவியல் மூலம் ஊரக வாழ்வாதரத்தின் மீது முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்துதல்.

குறிக்கோள் :

- விவசாயிகளை மையப்படுத்திய திட்டம்
- பெண்களுக்கு அதிகாரமளித்தல்

➤ விவசாயிகளை உலகத்தோடு இணைத்தல்

திட்ட விளக்கம் : இது விவசாயிகளுக்கு அதிகாரமளித்து அவர்களை மேம்படுத்துகிற, குறிப்பாக பெண்களை மேம்படுத்துகிற புதிய திட்டமாகும். பண்பு பயிர்கள் மற்றும் தோட்டகளைப் பயிர்கள் உழவர்களுடைய வருமானத்தின் முக்கிய ஆதாரமாகும். ஆனால் பருவநிலை மாறுபாடு, நோய் தாக்குதல், சந்தைகளின் விலை நிச்சயமின்மை போன்றவை மூல ஆதாரத்திலிருந்தான வருவாயைத் தடுக்கின்றன.

36.8. கால்நடை மரபியற் திட்டம்

துவக்கம் : 26, அக்டோபர், 2016

நோக்கம் : உயர் பால் உற்பத்தி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நெகிழ் திறனுடைமையை கால்நடைகளில் உறுதி செய்ய 2 நாட்டு கால்நடைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருக்கத்தை (Selective Breeding) மேம்படுத்துதல்.

குறிக்கோள் : ஆரம்ப வயதினிலேயே கால்நடைகளின் செயற்திறன் குறித்த ஆவணத்தோடு DNA அளவிலான தகவல்களைப் பயன்படுத்தி கால்நடைகளின் இனப்பெருக்க மதிப்புகளை மிகவும் கால்நடைகளின் இனப்பெருக்க மதிப்புகளை மிகவும் துல்லியமாக கணித்தல் மற்றும் உயர்ரக கால்நடைகளின் மரபியல் மதிப்பை (Genetic Worth) அடையாளம் காணல்.

திட்ட கூறு : பயோ-டெக் கிசான் மற்றும் கால்நடை மரபியல்.

பயன்பாடு :

- கால்நடைகளின் ஆரம்ப கால வயதினிலேயே உயர்ரக பெருக்கத்திறனுடைய கால்நடைகளை தேர்ந்தெடுக்கும் திறனானது விவசாயிகளின் அளவில் கால்நடைகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவும்.
- இத்திட்டமானது நடப்பில் ஆராய்ச்சி நிலையில் உள்ளது.

36.9. பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் விக்யான் கிராம் சனகுல் பரியோஜனா

துவக்கம் : 22, செப்டம்பர், 2017

நோக்கம் : நாட்டில் ஊரகப் பகுதிகளின் மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி.

குறிக்கோள் :

- திறன் தொகுதி அணுகு முறையின் (Cluster approach) மூலம் நீடித்த மேம்பாட்டிற்காக முறையான அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப தலையீடுகளை வகுக்கவும், அமல்படுத்தவும் பரிசோதனை மற்றும் முயற்சியினை மேற் கொள்ளுதல்
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் உள்ளூர் மூல ஆதாரங்களையும், உள்ளூர் அளவில் கிடைக்கும் திறன் தொகுப்புகளையும் மாற்றுதல் அதனால் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் மற்றும்

சேவைகளில் கணிசமான மதிப்புக் கூடுகை (Value Addition) ஏற்படும். அது உள்ளூர் அளவில் ஊரக மக்கள் தொகைக்கு நீடித்த வாழ்வாதாரத்தை வழங்கும்.

36.10. சத்யம் - SATYAM - தியானம் மற்றும் யோகாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் (SATYAM - Science and Technology Yoga & Meditation)

துவக்கம் : 06, நவம்பர், 2015

நோக்கம் : யோகா மற்றும் தியானத்தில் ஆராய்ச்சியினை வலுப்படுத்துதல்.

குறிக்கோள் : வேகமாக மாறிவரும் சமூக பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்முறை சூழலோடு தொடர்புடைய அழுத்தம் மற்றும் சிரமங்களோடு சமாளித்து நிர்வகிக்க நம்மை இயலச் செய்வதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தலையிலான தீர்வைகளைக் கண்டறிய கல்வியல் நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட அறிவாற்றை பயன்படுத்துதல்.

திட்டக் கூறுகள் :

- நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் மீதான யோகா மற்றும் தியானத்தின் விளைவுகள் மீது ஆய்வுகளை மேற் கொள்ளுதல்.
- உடல், மூளை மற்றும் அவற்றில் உண்டாகும் தியானத்தின் விளைவுகள் மீது ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.

36.11. KIRAN - வளர்த்தலின் மூலம் ஆராய்ச்சி முன்னேற்றத்தில் அறிவாற்றல் ஈடுபாடு - பெண் ஆராய்ச்சியாளர்களுக்கான ஓர் நம்பிக்கை கதிர்வீச்சு

துவக்கம் : 04, ஆகஸ்ட், 2016

குறிக்கோள் :

- அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் உள்ள பாலின இடைவெளிகளை களைதல், திருமணம், குழந்தை பிறப்பு, வயதான பெற்றோர்களை பாதுகாத்தல், தம் குழந்தைகளின் கல்வி போன்ற குடும்ப கட்டாயங்கள் காரணமாக தம் தொழில் வாழ்வை மேற் கொள்வதில் பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அவற்றைக் களைதல்.
- KIRAN எனும் தொகுப்புத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான பிரத்யேக திட்டங்களை மத்திய அறிவியல் தொழிற்நுட்ப அமைச்சகம் மறுகட்டமைத்துள்ளது.

36.12. NAKSHE - இணையவாயில்

துவக்கம் : 10, ஏப்ரல், 2017

நோக்கம் : இந்தியாவின் நிலவியல் வரைபடம் / திறந்த தொடர் வரைபடங்கள் இந்தியா மக்களுக்கு இலவசமாக கிடைக்கச் செய்தல்.

குறிக்கோள் :

- நிலப்பரப்புகள் உட்பட இயற்கையாக உண்டாக்கிய மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட புவியியல் திறந்த தொடர் வரைபடங்களை தயாரித்தல்.
- இந்த வரைபடங்களானது இந்திய கணக்காய்வு (Survey of India) அமைப்பினால் அதன் தொடக்க ஆண்டான 1767 லிருந்து தயாரிக்கப்பட்டு வருகின்றது இந்த வரைபடங்களானது தேசிய வரைபட கொள்கையோடு ஒத்திசைந்துள்ளது.
- “NAKSHE” இணையவாயிலானது Survey of India அமைப்பினுடைய 250வது ஆண்டு நினைவாக, மத்திய அமைச்சர் டாக்டர். ஹர்சுவர்தனால் துவங்கப்பட்டது.

36.13. Lotus HR திட்டம் - ஆரோக்கியமான மறு பயன்பாட்டிற்கான நகர்ப்புற கழிவுநீர் நீரோட்டங்களின் உள்ளூர் சந்திப்பு

துவக்கம் : 09, மே, 2017

நோக்கம் :

- புதிய முழுமையான கழிவுநீர் மேலாண்மை அணுகு முறையை செயல் முறைப்படுத்துதல். செயல் விளக்கமளித்தல் அத்தகு செயல் முறையானது (தொழிற்சாலை, வேளாண்மை, கட்டுமானம்) போன்றவற்றில் பல்வேறு செயல்பாடுகளுக்கு மீண்டும் பயன்படுத்தவல்ல தூய்மையான நீரை வழங்கும்.
- அதே சமயத்தில் நகர்ப்புற கழிவு நீரிலிருந்து நீர் ஊட்டப் பொருள் தனிமங்கள் மற்றும் ஆற்றலை பிரித்தெடுக்கலாம். இவ்வாறு கழிவு வடிசாலை இலாபமிகு சுரங்கமாக மாற்றலாம்.
- மேலும் கழிவு நீரிலிருந்து நோய்கிருமிகளை அகற்றுதல் மற்றும், வழக்கமான மற்றும் வளரும் மாசுபடுத்திகளை அகற்றுதல் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

36.14. சாகர் வாணி - செயலி

துவக்கம் : 27, ஜூலை, 2017

செயலியைப் பற்றி : இது ஒருங்கிணைந்த தகவல் பரவல் அமைப்பு

நோக்கம் : கடலோர மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கடலில் அவர்களுடைய பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளோடு கடலோர சமுதாயத்திற்கு, குறிப்பாக மீனவ சமுதாயத்திற்கு சாகர் வாணி செயலி சேவை புரியும்.

பயன்பாடுகள் :

- பல்வேறு தகவல் பரப்பு முறைகள் ஒற்றை மைய சேவையகத்தின் மீது ஒருங்கிணைக்கப்பட்ட (Single Central Server) ஓர் மென்பொருள் மேடையே சாகர் வாணி ஆகும். இந்த சாகர் வாணி செயலானது கடலோர சமுதாயத்திற்கு எச்சரிக்கைகளை வழங்குவதற்கு பல் - மொழி குறுஞ் செய்திகள், குரல் அழைப்புகள், கேட்பொலி ஆலோசனைகள், சமூக ஊடகங்கள் (முகநூல் கட்டுரை), மின்னஞ்சல் GTS தொலைநகலி, டிஜிட்டல் காட்சிப் பலகைகள், ரேடியோ, தொலைக்காட்சி ஒளிபரப்பு அமைப்புகள், IVRS போன்றவற்றை கொண்டுள்ளது.
- இந்த செயலியானது (அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மாநில மின்வளத் துறை, பேரிடர் மேலாண்மை அதிகாரிகள்) போன்ற பல்வேறு பங்கெடுப்பாளர்களுக்கு அதன் மேல் அவர் கடலின் வானிலைப் பற்றிய தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகளை கடலோர சமுதாயத்திற்கு வழங்க இயலும்.

36.15. தேசிய உயிரி - மருந்து பொருள் தயாரிப்பு திட்டம்

துவக்கம் : 28, ஜூன், 2017

நோக்கம் : உலகளாவிய போட்டித் தன்மையுடைய உயிரி - மருந்துப் பொருள் தயாரிப்பு தொழிற் சாலைத்துறை உருவாக்க உயிரி - மருந்தாக்கியல் வளர்ச்சியை துரிதப்படுத்துதல்.

குறிக்கோள் :

- உயிரி - மருந்துப் பொருட்கள் துறையில் உள்நாட்டுத் தயாரிப்பு மற்றும் தொழில் முனைவுத் தன்மையை மேம்படுத்த ஓர் வசதிப்படுத்துச் சூழலமைவை ஏற்படுத்துதல்.
- பொருள் மேம்பாட்டு மதிப்புச் சங்கிலியின் மூலம் உயிரி மருந்துப் பொருட்கள் துறைக்கு உத்திசார் வழிகாட்டலையும், உறுதியான தீர்வைகளை கொண்டு செல்வதற்கான வழித்திசையும். வழங்குவதற்கு சர்வதேச மற்றும் தேசிய உயிர் - மருந்துப் பொருட்கள் துறையிலிருந்து நிபுணத்துவங்களை ஒன்று சேர்த்தல்.

அமல்பாட்டு நிறுவனம் : மத்திய உயிர் - தொழில் நுட்பவியல் துறையினால் அமைக்கப்பட்ட மத்தியதுறை நிறுவனமான உயிர் தொழில் நுட்பவியல் தொழிற்சாலை ஆராய்ச்சிக்கு உதவும் கவுன்சில். (BIRAC - Biotechnology Industry Research Assistance Council).



37. மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம்

37.1. சாகர்மாலா

துவக்கம் : 09, மார்ச் 2017

திட்டவிளக்கம் : 2015-2035

நோக்கம் : இந்தியாவின் 7500 கிலோமீட்டர் நீள கடற்கரை ஓரம் நெடுகிலும் துறைமுக-வழிநடத்து மேம்பாட்டை (Port-led development) மேம்படுத்துதல்.

குறிக்கோள் : விரைவாகவும், திறன்பட்ட வகையிலும் செலவு குறைந்த முறையிலும் சரக்குகளை கொண்டுச் செல்ல உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், துறைமுக-வழி நடத்து வளர்ச்சியை மேம்படுத்துதல்.

திட்டக்கூறுகள் : நிறுவனங்கள் இடையிலான, அமைச்சகங்கள்/மத்திய அரசு துறைகள்/ மாநிலங்கள் இடையிலான கூட்டிணைவினை உறுதி செய்வதற்கு நிறுவன கட்டமைப்பு மூலம்துறைமுக-வழி நடத்து மேம்பாட்டிற்கு ஆதரவளித்தல்.

- துறைமுகங்களை நவீனமயமாக்குதல் துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகளை அமைத்தல், புதிய துறைமுகங்களை அமைத்தல் உட்பட துறைமுக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.
- கடலோர துறைமுக நிலப்பகுதிகளுக்கான மற்றும் கடலோர துறைமுகப் பகுதியிலிருந்து சரக்குகளின் திறன்பட்ட வெளி அனுப்புதல்.

அமல்பாட்டு அமைப்பு :

- சாத்தியப்படும் இடங்களில் தனியார் துறை மற்றும் பொது-தனியார் கூட்டிணைவு மூலமும், சிறப்பு பணிநோக்க வாகனங்கள், Maritime Boards மற்றும் மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள் மூலம் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
- இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக மாநில அரசுகளானது முதலமைச்சர் அல்லது துறைகளுக்கு பொறுப்புடைய மாநில அமைச்சர்களின் தலைமையில் மாநில சாகர்மாலா குழுக்களை அமைக்கும்.
- மத்திய அளவில் பல்வேறு திட்டங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிநோக்க வாகன அமைப்புகளுக்கு உதவி புரிவதற்கு பங்கு ஆதரவனை வழங்குவதற்காக சாகர் மாலா மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

38. மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்

38.1. INSPIRE

துவக்கம் : 31, டிசம்பர், 2008

நோக்கம் : அறிவியலை கற்கவும், தொடரவும் இளைஞர்கள் மற்றும் திறமையானவர்களை கவர்தல்.



குறிக்கோள் : அறிவியலை கற்க திறமையானவர்களை கவருதல் மற்றும் தங்களுடைய ஆரம்ப துவக்க வயதிலிருந்தே அறிவியலை கற்கவும், அறிவியலை கற்கவும் அறிவியல் ஆராய்ச்சிகளின் வாழ்க்கைப் பணிப்பயணத்தை மேற்கொள்ளவும் அவர்களை ஊக்குவித்தல். நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும் தேவைப்படுகின்ற முக்கிய மனித வள தேக்க சேமிப்பு இடத்தை கட்டமைக்க உதவுவதற்கு அவர்களை ஊக்குவித்தல்.

திட்டக் கூறுகள் :

1. அறிவியலுக்காக திறமையானோர்களின் முன் கூட்டிய ஆரம்ப கவருதலுக்கான திட்டம். SEATS - Scheme for early Attraction of talents for science.
2. உயர்கல்விக்கான கல்வி உதவித் தொகை SHE - Scholarship for Higher Education.
3. ஆராய்ச்சி பணிவாழ்விற்கான உத்திரவாதமுடைய வாய்ப்புகள்.

38.2. பிரதான் மந்திரி யுவ யோஜனா

துவக்கம் : 09, நவம்பர், 2016

திட்டகாலம் : 5 ஆண்டுகள் (2016-2017 முதல் 2020-2021 வரை)

நோக்கம் : இளைஞர்களுக்கு தொழில்முனைவுச் சூழலமைவை அதிகரித்தல்.

குறிக்கோள் : இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான ஓர் வழிப்பாதையை உருவாக்க தகவல்கள், வழிகாட்டுநர் வலை அமைப்புகள், கடன்கள், ஆலோசனை மற்றும் திறன் வளர்ப்பு காப்பகங்களுக்கான என்று கலை எளிமைப்படுத்துதலை இத்திட்டம் உள்ளடக்கி உள்ளது.

பயனாளிகள் : இளைஞர்கள்

38.3. தேசிய தொழிற் பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம்

துவக்கம் : 19, ஆகஸ்ட், 2016

திட்டகாலம் : 2020ல் இலக்கினை அடைதல். (4 ஆண்டுகள்)

நோக்கம் : பணி பயில்தல். பயிற்சிகளை மேம்படுத்துதல். பணிபயில்வோரை வேலையில் ஈடுபடுத்த விரும்பும் பணி வழங்குநர்க்கு ஊக்கத் தொகையளித்தல்.

குறிக்கோள் : ஒட்டு மொத்தமாக நாட்டில் 2022ல் பணிபயில்தல் பயிற்சிகளைப் பெறுவதில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை 2.3 லட்சத்திலிருந்து 50 லட்சமாக அதிகரித்தல்.

திட்ட விளக்கம் : இது தொழிற்சாலைகள் மற்றும் பணி பயில்வோர் இருவருக்குமான வெற்றியளிப்பு (Win-Win Model) மாதிரி ஆகும். இது தொழிற்சாலைக்கு உகந்த உடனடி வேலையாட்களை உருவாக்க வழிவகுக்கின்றது.

38.4. பிரவாஸி கவுசல் விகாஸ் யோஜனா

நோக்கம் : வெளிநாடுகளில் வேலையை நோக்கும் இந்திய இளைஞர்களுக்கு திறனை வழங்குதல்.

குறிக்கோள் : வெளிநாடுகளில் வேலை வாய்ப்பினை நோக்கும் இந்திய இளைஞர்களுக்கு சர்வதேச பணியாளர் தரநிலைகளோடு ஒழுங்கமையும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறையில் திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கி அதற்கு சான்றளிப்பு வழங்கும்.

அமல்பாட்டு நிறுவனம் : தேசிய திறன் மேம்பாட்டு கழகம்.

39. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

39.1. சுகம்யா பாரத் அபியான்

துவக்கம் : 2015

நோக்கம் : வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் உள்ளடங்கிய சமூகத்தில் பங்கெடுப்பும், சுதந்திரமான தடைகளற்ற வாழ்வும் தங்களது மேம்பாட்டிற்கு அனைத்து அணுகலையும், சமமான வாய்ப்பினை பெற மாற்றுத்திறனாளிகளை இயலச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

திட்டத்தின் கூறுகள் :

- மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த வாழ்க்கைச் சூழலை கட்டமைத்தல்
- மாற்றுத்திறனாளிகளின் இடப்பெயர்வுக்கு உகந்த போக்குவரத்து சூழலமைவு.
- தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சூழலமைவு

அமல்பாட்டு நிறுவனம் : இத்திட்டத்தின் அமல்பாட்டிற்காக இயலாமை உடைய நபர்களின் அதிகாரமளிப்பிற்கான மத்திய அமைச்சகம் ஆனது மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் கூட்டிணைவு ஏற்படுத்தியுள்ளது.

திட்ட விளக்கம் : இத்திட்டமானது இயலாமை குறைபாடுடைய நபர்களுக்கு அனைத்து தேவைகளையும் அடைவதற்காக துவங்கப்பட்ட நாடு தழுவிய பிரச்சாரமாகும்.

- இந்தியா கையெழுத்திட்ட சர்வதேச உடன்படிக்கையான இயலாமை குறைபாடுடைய நபர்களின் உரிமைகள் மீதான ஐ.நா. உடன்படிக்கையின் கூறுகளின் வரிசையில் இத்திட்டம் அமைந்துள்ளது.

39.2. சுகம்யா புஸ்தகாலயா

துவக்கம் : 24, ஆகஸ்ட் 2016

நோக்கம் : அனைவருக்கும் அணுகல்.



துவங்கிய அமைச்சகம் : மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது இந்திய டெய்ஸி மன்ற அமைப்பின் உறுப்பினர்களுடனான கூட்டிணைவோடு இத்திட்டத்தை துவக்கியுள்ளது. TCS Acces நிறுவனம் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றது.

பயனாளிகள் : கண்பார்வை குறைபாடுடைய நபர்கள்

திட்ட விளக்கம் : சுகம்யா புஸ்தகாலயா என்பது ஓர் ஆன்லைன் நூலகமாகும். இந்நூலகமானது பார்வை குறைபாடுடைய மக்களுக்கு ஆன்லைன் வழியிலான அணுகத்தகு வாசிப்பு பொருளடக்கங்களை அச்சிடும் வகையில் கிடைக்கச் செய்கிறது.

39.3. ராஷ்டிரிய வயோ ஸ்ரீ யோஜனா

துவக்கம் : 01, ஏப்ரல் 2017

திட்ட காலம் : மூன்று ஆண்டுகள்

நோக்கம் : மூத்த குடிமக்களுக்கு உதவிகளை மற்றும் வாழ்க்கைத் துணை உதவுச் சாதனங்களையும் வழங்குதல்.

குறிக்கோள் : மூத்த குடிமக்களுக்கு உடலளவில் உதவி புரிதல் மற்றும் உடல் அளவு வாழ்க்கை துணை உதவுச் சாதனங்களை வழங்குதல்.

பயனாளிகள் : வறுமைக் கோட்டிற்கு கீழான பிரிவு வகையைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் பார்வை குறைபாடு, கேட்டல் குறைபாடு, பற்கள் இழப்பு மற்றும் இடம் பெயர்தலில் குறைபாடு கொண்டிருத்தல் போன்ற வயது தொடர்பான குறைபாடுகளால் அல்லது அவற்றினால் உண்டான பலவீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்.

திட்டத்தின் தன்மை : மத்திய துறைத் திட்டம்

நிதியளிப்பு : இத்திட்டம் முழுவதும் மத்திய அரசினால் நிதியளிக்கப்பட்டத் திட்டமாகும்.

அமல்பாட்டு நிறுவனம் : மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான செயற்கை கால்கள் உற்பத்தி கழகம் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றது.

திட்ட விளக்கம் : கூடிய விரைவில் 30 சதவீதப் பயனாளிகள் பெண்களாக இருத்தல்.

39.4. INCCEN மற்றும் ISAA - மன இறுக்கம் போக்கும் தேசிய பயிற்சிபட்டறை.

நோக்கம் : சுகாதார சேவை பணியாளர்களுக்கு பயிற்சி மற்றும் அதிகாரமளித்தல்.

திட்ட விளக்கம் : மன இறுக்கம் என்பது வாழ்நாள் முழுதும் பாதிக்கக்கூடிய ஓர் நரம்பியல் - வளர்ச்சி குறைபாடாகும். இதற்கு ஓர் தெளிவான சிகிச்சை ஏதும் இல்லை.

பயிற்சி கருவிகள் : INCCEN : இதன் பொருள் சர்வதேச மருத்துவ நோய் தொற்றியல் பிணையம்

ISAA : மன இறுக்கம் கருவிகளின் இந்திய மதிப்பீட்டு அளவு

39.5. வயோ ஸ்ரேஷ்த சம்மன் - 2016

துவக்கம் : 01, அக்டோபர் 2016

நோக்கம் : முதியோர் நல்வாழ்வு.

குறிக்கோள் : முதியோர்களின் நலன்களை நோக்கிய மூத்த குடிமகன் மற்றும் நிறுவனங்களின் சேவையை அங்கீகரிக்கும் வண்ணம் மூத்த குடிமக்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களுக்கு தேசிய விருதினை வழங்குதல்.

திட்டவிளக்கம் : “அனைத்து வயதினருக்குமான ஓர் சமுதாயம்” எனும் கருப்பொருளோடு 1999ஆம் ஆண்டை முதியோர்களுக்கான சர்வதேச ஆண்டான அனுசரிக்க ஐ.நா. பொது அவையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் அக்டோபர் ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச முதியோர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.

39.6. தீன்தயாள் இயலாமை உடையோரின் மறுவாழ்வுத் திட்டம்

துவக்கம் : 24, பிப்ரவரி 2015

நோக்கம் : சிறப்பு பள்ளிகள், தொழில்பயிற்சி மையங்கள், சமுதாயம் அடிப்படையிலான மறுவாழ்வு, மன் பருவ பள்ளி கல்வி, பல்வேறு சேவைகளை இயலாமை உடைய நபர்களுக்கு வழங்குவதற்காக அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதியியல் உதவி வழங்கப்படும்.

திட்ட விளக்கம் : இத்திட்டத்தின் கீழ் இயலாமை என்பது மன அழுத்தம், மன நலக்கோளாறு கேட்டல் குறைபாடு, தொழுநோய், பார்வை குறைபாடு, குருட்டுத் தன்மை, இடப்பெயர்வு போக்குவரத்து குறைபாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.

40. மத்திய ஜவுளித்துறை அமைச்சகம்

40.1. பங்கர் மித்ரா

துவக்கம் : 25, டிசம்பர் 2016

- பங்கர் மித்ரா என்பது கைத்தறி நெசவாளர்களுக்கான உதவி அழைப்பு மையமாகும். ஹெல்ப்லைன் எனப்படும் உதவி அழைப்பு இணைப்பினை பயன்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் பணிசார் கேள்வி வினவல்களுக்கு ஜவுளித்துறையின் நிபுணர்களின் மூலம் பதில்கள் அளிக்கப்படும்.



- பங்கர் மித்ராவானது தீர்வுகளின் தொடர்புக்கான ஒற்றை மையமாகும். இங்கு கைத்தறி நெசவாளர்கள் தங்களது தொழிற்நுட்ப பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெறலாம்.

40.2. மகாத்மா பங்கர் பீமா யோஜனா

துவக்கம் : டிசம்பர் 2003.

திட்டத்தைப் பற்றி : நாட்டிலுள்ள நெசவாளர்களின் பயனிற்காக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கூட்டிணைவோடு அமல்படுத்தப்படுகின்ற காப்பீட்டு திட்டமாகும். இது ஜன்ஸ்ரீ பீமா யோஜனா மற்றும் Add-On Group Insurance Shree எனும் இரு காப்பீட்டுத் திட்டங்களின் இணைவாகும்.

குறிக்கோள் : இயற்கையான மரணம் மற்றும் தற்செயலான விபத்து வழியிலான மரணங்களின் போது கைத்தறி நெசவாளர்களுக்கு ஓர் மேம்படுத்தப்பட்ட காப்பீட்டை வழங்குவதே இதன் குறிக்கோளாகும்.

- முழுமையான உடற்குறைபாடு அல்லது பகுதி அளவிலான உடற்குறைபாட்டிற்கும் உயர்ந்தபட்ச காப்பீடு தொகை இத்திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும்.

பயன்கள் :

- இத்திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு இயற்கை மரணம் போன்ற அசம்பாவிதங்களின் போது 60,000 ரூபாயும், விபத்துகளினால் உண்டான மரணத்திற்கு 1,50,000 ரூபாயும், முழு உடற்குறைபாட்டிற்கு 1,50,000 ரூபாயும், பகுதி அளவிலான உடற்குறைபாட்டிற்கு ரூ.75,000 ரூபாயும் வழங்கப்படும்.
- இவற்றோடு கூடுதலாக 9 வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயில்கின்ற கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு, ஓர் குழந்தைக்கு ஓர் காலாண்டிற்கு ரூ.300 எனும் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
- இந்த கல்வி உதவித் தொகையானது இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்ற நெசவாளர்களின் இரு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

40.3. சணல் - I CARE திட்டம்

துவக்கம் : 2015

திட்டத்தைப் பற்றி : சணல் உற்பத்தி விவசாயிகளின் வருவாயை இரட்டித்தல்.

குறிக்கோள் : 10 முதல் 15 சதவீதம் எனும் அளவிற்கு சணலின் உற்பத்தியைப் பெருக்க துளையிடுவதை விதைப்பான் சாதனத்தைப் பயன்படுத்தி சணலின் கோட்டு வரி விதைப்பை மேற்கொள்ளுதல். களையெடுப்பிற்கான செலவினைக் குறைப்பதற்காக கைகளின் வழியிலான களையெடுப்பிற்கு பதிலாக சக்கர களையெடுப்பானை பயன்படுத்தி சணல் களங்களில் களை மேலாண்மையை



மேற்கொள்ளுதல். 50 சதவீத மானியத்தில் தரமான சான்றளிக்கப்பட்ட சணல் விதைகளை உழவர்களுக்கு வழங்குதல்.

பயன்கள் :

- சணல் மற்றும் நார்களின் ஆராய்ச்சிக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனமானது சோனா எனும் நுண்ணுயிரியல் கூட்டமைவை ஏற்படுத்தியுள்ளது.
- 20 சதவீதம் எனும் அளவிற்கு சணல் நார்களின் உற்பத்தியின் கொள்ளளவு மேம்படுத்தவும், குறைந்த பட்சம் 1 ½ எனும் அளவிற்கு சணல் நார்களின் தரத்தினை மேம்படுத்தவும்.

40.4. பிரதான் மந்திரி பரிதன் ரோஜ்கர் புரோட்சவாஜா யோஜனா

துவக்கம் : 03, ஆகஸ்ட் 2017.

நோக்கம் : வேலை வாய்ப்பு பெருக்கத்தை ஊக்குவித்தல்.

குறிக்கோள் : புதிய வேலைவாய்ப்பு தொடர்பாக, வேலையில் அமர்த்துவோரால் மேற்கொள்ளப்படும் 8.23 சதவீத EPS பங்களிப்பு மீண்டும் திரும்ப வழங்கப்படுவதன் மூலம் வேலைவாய்ப்பினை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

40.5. ஹத்த்கர்கா சம்வர்தன் சஹாயதா

துவக்கம் : 7, ஆகஸ்ட் 2016.

நோக்கம் : கைத்தறி நெசவாளர்களின் வருமானத்தை அதிகரித்தல்.

குறிக்கோள் : உற்பத்தித் தன்மையையும், நெசவுத் துணிகளின் தரத்தினையும் பெருக்குதல்.

பயன்கள் : புதிய கைத்தறிகளுக்கான செலவில் 90 சதவீதத்தை வழங்கி நெசவாளர்களுக்கு இந்திய அரசு உதவும்.

40.6. தீன்தயாள் ஹஸ்த்கலா சன்குல்

துவக்கம் : 22, செப்டம்பர் 2013.

திட்டத்தைப் பற்றி : கைத்தறி பொருட்களுக்கான வர்த்தக வசதிபடுத்தும் மையம் வாரணாசியில் அமைந்துள்ளது. கைத்தறிப் பொருட்களின் வர்த்தகத்திற்கு உதவுதல்.

குறிக்கோள் :

- வாரணாசியில் பட்டு பொருட்கள், கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்களை மேம்படுத்துதல், ஊக்குவித்தல், உள்நாட்டு மற்றும்

வெளிநாட்டு சந்தைகளில் கைத்தறிப் பொருட்களை சந்தைப்படுத்துதல் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்காக வாரணாசியில் உள்ள நெசவாளர்கள், கைவினை கலைஞர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு தேவையான உதவிகளை வழங்குதல்.

- சுற்றுலாத் துறையின் ஆற்றலை ஊக்குவிக்கக்கூடிய வாரணாசி நகரத்தின் பாரம்பரிய கைவினை மற்றும் கைத்தறிப் பொருட்களை பாதுகாத்தல்.

40.7. SAATHI - சாதி

துவக்கம் : 24, அக்டோபர் 2017.

நோக்கம் : சிறு கைத்தறி துணி உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு உதவுவதற்கு நீடித்த மற்றும் திறனுடைய ஆடை தொழிற்நுட்பங்களின் துரிதப்படுத்தப்பட்ட ஏற்பு.

அமல்படுத்தும் நிறுவனம் : அகில இந்திய அளவில் ஆடை ஆணையர் (Textile Commissioner) அலுவலகம் மற்றும் ஆற்றல் செயல்திறன் சேவைகள் நிறுவனம்.

பயன்கள் : மூலதன செலவில் குறைத்தல் அதனால் உண்டாகும் பயன்கள் மின்விசைத் தறி அமைப்புகளுக்கு செல்லும் அதனால் அவை செலுத்த வேண்டிய மறு செலுத்து கட்டணமும், கட்டண செலுத்து காலமும் குறையும்.

40.8. பவர் டெக்ஸ் (Power Tex)

துவக்கம் : 01, ஏப்ரல் 2017.

நோக்கம் : விசைத் தறி துறையின் நவீன மயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஊக்குவித்தல்.

பயனாளர்கள் : இத்திட்டமானது விசைத்தறி நெசவாளர்களுக்கு பயனளிக்கும்.

திட்டத்தின் கூறுகள் :

- குழு விசைத்தறி திட்டம்
- பருத்தி நூல் வங்கித் திட்டம்
- பொது வசதி மையம்
- விசைத்தறி நெசவாளர்களுக்கான பிரதான் மந்திரி கடன் திட்டம்
- விசைத்தறிகளுக்கான சூரிய ஒளி ஆற்றல் திட்டம்
- ஜவுளித் துணிகர மூலதன நிதி
- மானிய உதவி மற்றும் விதைத்தறி சேவை மையங்களின் மேம்பாடு மற்றும் நவீன மயமாக்கல்.
- விசைத்தறி திட்டங்களுக்கான வசதிபடுத்தல், தகவல் தொழிற்நுட்பம், விழிப்புணர்வு, கருத்து மேம்பாடு மற்றும் விளம்பரம்.

41. மத்திய சுற்றுலா மேம்பாட்டு அமைச்சகம்

41.1. பிரசாத் - PRASAD - புனித யாத்திரை புத்துயிராக்கல் மற்றும் ஆன்மீக பெருக்க முன்னெடுப்புத் திட்டம்

துவக்கம் : 27, ஏப்ரல் 2015.

குறிக்கோள் : ஆன்மீக சுற்றுலாத் தளங்களில் உலக தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல். ஒழுங்கமைக்கப்பட்ட முன்னுரிமையளிக்கப்பட்ட, நீடித்த முறையில் புனித பயண யாத்திரைக்கான புனித இடங்களை மேம்படுத்துதல்.

திட்ட விளக்கம் : வகைப்படுத்தப்பட்ட புனிதப் பயண தலங்களின் அழகுபடுத்துதல் மற்றும் மேம்பாடு மீது கவனம் செலுத்துதல்.

41.2. சுவதேஷ் தர்ஷன்

துவக்கம் : 02, மார்ச் 2016.

நோக்கம் : சுற்றுலா அனுபவத்தை செறிவூட்டவும், சுற்றுலா சார் வேலைவாய்ப்பினை மேம்படுத்தவும், ஒருங்கிணைந்த முறையில் போட்டித் தன்மை, நீடித்த நிலைத்தன்மை மற்றும் உயர் சுற்றுலா மதிப்பு போன்ற கொள்கைகளின் மீது கருப்பொருள் அடிப்படையிலான சுற்றுலா சுற்றுகளை (Tourist Circuits) மேம்படுத்துதல்.

குறிக்கோள் :

- உள்கட்டமைப்பு வசதிகளின் ஒருங்கிணைந்த மேம்பாடு
- ஏழைகளுக்கு ஆதரவான/ஏழைகள் சார்புடைய சுற்றுலா அணுகுமுறை
- உள்ளூர் கலைகள், கலாச்சாரம், கைவினைப் பொருட்கள் மற்றும் சமையற் கலையினை மேம்படுத்துதல்.
- வேலைவாய்ப்பு பெருக்கம் மற்றும் பொருளாதார மேம்பாடு.

திட்டத்தின் தன்மை : 100 சதவீத மத்திய நிதியளிப்பு திட்டம்

திட்ட விளக்கம் : இத்திட்டத்தின் கீழ் 13 கருப்பொருளுடைய சுற்றுலா சுற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவைகள்

- வடகிழக்கு இந்தியா சுற்று, புத்தர் சுற்று, இமாலய சுற்று, கடலோர சுற்று, கிருஷ்ணா சுற்று, பாலைவனச் சுற்று, பழங்குடியின சுற்று, ஊரக சுற்று ஆன்மீக சுற்று, இராமாயண சுற்று, பாரம்பரிய சுற்று, சூழலியல் சுற்று, காட்டுயிர் சுற்று

41.3. பிரம்மிக்கதகு இந்தியா திட்டம்

துவக்கம் : 2002.

நோக்கம் : சுற்றுலாவை மேம்படுத்துதல்.

திட்டத்தைப் பற்றி : இது இந்திய அரசின் சர்வதேச சுற்றுலா மேம்பாட்டு பிரச்சாரமாகும்.



(i) பிரம்மிக்கத்தகு இந்தியா 2.2 :

ஆன்மீகப் பகுத்தறிவு கோட்பாடு, மருத்துவ மற்றும் நல்வாழ்வு ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்த உகந்த நகரங்களில் குறைந்தபட்சம் 10 நகரங்களை மேம்படுத்துதல் மீது இப்பிரச்சாரம் கவனம் செலுத்துகின்றது.

(ii) பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்ளுதல் திட்டம் :

இந்திய பாரம்பரிய நினைவுச் சின்னங்களின் பராமரிப்பில் செயற்தன்மையோடு பங்கெடுக்க மாணவர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களை ஊக்குவித்தல்.

சுற்றுலாச் சுற்றுகள் : தற்சமயம் சுற்றுலா சுற்றுகளை மேம்படுத்த உத்திரப்பிரதேசத்தில் அயோத்தியா, ஆக்ரா, மதுரா, வாரணாசி, கோரக்பூர் ஆகிய நகரங்களும், ஹரியானா மாநிலத்தில் குருஷேத்ரா நகரமும், அஸ்ஸாம் மாநிலத்தில் கவுகாத்தி நகரமும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரியும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

42. மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம்

42.1. வன்பந்து கல்யாண் யோஜனா திட்டம்

துவக்கம் : 28, அக்டோபர் 2014

நோக்கம் : மனித மேம்பாட்டுத் குறியீடுகளில் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளிகள் மற்றும் பின்னடைவுகளை நீக்குவதன் மூலம் இந்தியாவில் பழங்குடியின மக்களின் முழு நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்காக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

குறிக்கோள் :

- கல்விக்கான அணுகலை அதிகரித்தல் கல்வியின் தரத்தை அதிகரித்தல்.
- சிறந்த வாழ்க்கை தரத்தைப் பெறுவதற்கு தேவையான கூறுகளை வழங்குதல்.
- நீண்ட கால மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக வள ஆதாரங்களைப் பெருக்குதல்.
- உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிரப்புதல்.
- பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்.

திட்டக் கூறுகள் :

- தரமான நீடித்த வேலை வாய்ப்பு
- தரமான கல்வி & உயர்கல்வி
- பழங்குடியினப் பகுதிகளில் துரிதப்படுத்தப்பட்ட பொருளாதார மேம்பாடு
- அனைவருக்குமான சுகாதாரம்
- அனைவருக்குமான வீட்டு வசதி.
- அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர்
- பழங்குடியின மக்களின் நிலப்பாங்கிற்கு ஏற்ற நீர்ப்பாசன வசதி



42.2. பழங்குடியினர் வாழ்வாதாரத்திற்கான தேசிய வள மையம்

துவக்கம் : 13, டிசம்பர் 2016

நோக்கம் : நடப்பிலுள்ள பிராந்திய திறன் அளவை கருத்தில் கொண்டு உள்ளூர் வள ஆதாரங்களை அடையாளம் காணல்.

குறிக்கோள் : இது பழங்குடியினர் வாழ்வாதாரத்தை வரைபடமிடுவதற்காக, திறன் இடைவெளி பகுப்பாய்விற்கான அறிவாற்றல் முனையத்திற்கான ஓர் மேடையாகும். இதன் மூலம் பழங்குடியினர் தொழில் முனைவுத் தன்மையின் மேம்பாட்டிற்காக சிறந்த வாழ்வாதார மற்றும் தொழில்முனைவு மாதிரிகள் ஒருங்கிணைப்பை அணுக இயலும்.

துவங்கிய அமைப்பு : தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் மற்றும் ஐநா மேம்பாட்டு திட்டத்தோடு கூட்டிணைந்து மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தால் துவங்கப்பட்டது.

திட்ட விளக்கம் : குறைந்த மனிதவள மேம்பாட்டுக் குறியீடுடைய பழங்குடியின மக்கள் வாழ்கின்ற 6 மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள வாழ்வாதாரப் பிரச்சனைகளை அடையாளம் காண்வதற்காக வன்ஜீவன் எனும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அந்த 6 மாநிலங்களான 1) அஸ்ஸாம் 2) குஜராத் 3) ஒடிசா 4) தெலுங்கானா 5) மத்தியப்பிரதேசம் 6) ராஜஸ்தான்

42.3. TRIFED-ன் இளைய தொழிற்முனைவோர்கள்

துவக்கம் : 22, செப்டம்பர் 2017

நோக்கம் : பழங்குடியினருடைய உற்பத்திப் பொருட்களின் சந்தைப்படுத்தல் மற்றும் மேம்பாட்டிற்கு நிறுவன ஆதரவை வழங்குதல்.

குறிக்கோள் : நாட்டின் பழங்குடியினர் பிரிவுக்கு கலைஞர்களின் பயனிற்காக பழங்குடியின கலைகள் மற்றும் கைவினை கலைகளை மேம்படுத்துதல்.

அம்சங்கள் : இளைய விற்பனை ஆண்கள்/பெண்களைக் கொண்டு பழங்குடியினப் பொருட்களின் விற்பனையை விரிவுபடுத்துதல்.

- இந்த விற்பனையாளர்கள் பழங்குடியினப் பொருட்களின் விற்பனைக்காக வீடுகள் தோறும் பிரச்சாரத்தை மேற்கொள்வர்.
- நிகர விற்பனையின் மீது 10 சதவீத தரகு இவர்களுக்கு வழங்கப்படும்.
- இந்த மறு சீரமைக்கப்பட்டத் திட்டத்தின் மூலம் அனைத்து பழங்குடியின உற்பத்திப் பொருட்களும் தங்களுடைய உண்மைத் தன்மை மற்றும் நம்பகத் தன்மைக்காக ஹோலோகிராம்/Lable/Tag வடிவில் பழங்குடியின கைவினை குறியீட்டைக் (Tribal Craft Mark) கொண்டிருக்கும்.



43. மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம்

43.1. புத்துயிராக்கம் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டம் (அம்ருத் - AMRUT)

துவக்கம் : 25, ஜூன் 2015

நோக்கம் : நகர்ப்புற குழந்தைகளின் தேவையைச் சந்திப்பதற்கான சிறப்பு வசதிக் கூறுகளோடு தண்ணீர் விநியோகம், கழிவுநீர் வடிகால், வெள்ளநீர் வடிகால், போக்குவரத்து, பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்கள் மேம்பாடு தொடர்பான அடிப்படை உள்கட்டமைப்புச் சேவைகளை நகர்ப்புறங்களில் உறுதி செய்தல்.

திட்டத்தின் தன்மை : மத்திய நிதியுதவித் திட்டம்

திட்ட விளக்கம் : அம்ருத் திட்டமானது ஜவகர்லால் நேரு தேசிய ஊரக புதுப்பிப்புத் திட்டத்தின் புதிய அவதாரமாகும்.

43.2. பொலிவுறு நகரங்கள் : (Smart Cities)

துவக்கம் : 2014

நோக்கம் : உறுதி செய்யப்பட்ட தண்ணீர் மற்றும் மின்விநியோகம், துப்புரவுடைமை, திடக்கழிவு மேலாண்மை, திறனுடைய நகர்ப்புற போக்குவரத்து வசதி மற்றும் பொதுப் போக்குரத்து, தகவல் தொலைநுட்ப இணைப்பு, மின்-ஆளுகை, குடிமக்கள் பங்கெடுப்பு போன்றவற்றின் மூலம் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை நகரங்களில் ஏற்படுத்துதல்.

குறிக்கோள் : முக்கியமான மைய உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்ற, குடிமக்களுக்கு கண்ணியமான வாழ்க்கை தரத்தையும் தூய்மையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலையும் “ஸ்மார்ட்” தீர்வைகளின் பயன்பாட்டையும் வழங்குகின்ற நீடித்த மற்றும் உள்ளடக்க நகரங்களை மேம்படுத்துதல்.

அமல்பாட்டு நிறுவனம் : இத்திட்டத்தின் அமல்பாட்டிற்காக ஓர் சிறப்பு பணிநோக்க வாகனமானது மாநில/யூனியன் பிரதேச அரசுகள், நகர்ப்புற உள்ளூர் அமைப்புகளால் கூட்டாக மேம்படுத்தப்படும். இவை இரண்டும் 50 : 50 எனும் விகிதத்தில் சமபங்கினை கொண்டிருக்கும்.

43.3. அஸ்லி தராக்கி

துவக்கம் : 30, ஆகஸ்ட் 2016

நோக்கம் : தேசிய தலைநகர் பிராந்தியத்தின் 6 நகரங்களை தூய்மைப்படுத்துதல்.

திட்ட விளக்கம் : இது தூய்மை இந்தியா திட்டத்தின் புதிய பிரச்சாரமாகும். தொலைத் தொடர்புதிறன் மற்றும் தலைமைத்துவ பண்புகள் உடைய 450 இளைய ஆண்கள் மற்றும் பெண்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் மீது விழிப்புணர்வை பரப்புவதற்கு “முன்னணி ஊக்குவிப்பாளராக” (lead motivators) தேர்ந்தெடுக்கப்படுவர்.



43.4. சுவச் சர்வேக்ஷான் 2017

துவக்கம் : ஜனவரி 2017

நோக்கம் : 1 லட்சம் மற்றும் அதற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நாடு முழுவதுமுள்ள 500 நகரங்களை தூய்மையுடைமையின் மீது தரவரிசைப்படுத்துதல். திட்ட விளக்கம் : நேரடி கூர்நோக்கல், சுதந்திரமான மதிப்பீடுகள் மற்றும் குடிமக்களின் கருத்துகளின் மூலம் தரவுகள் சேகரிக்கப்படும். பின் நகராட்சி அமைப்புகளால் வழங்கப்படும் அந்த தரவுகளின் அடிப்படையில் சுவச் சர்வேக்ஷான் கணக்காய்வானது தூய்மையுடைமை மீது நகரங்களை மதிப்பிட்டு தரவரிசைப்படுத்தும்.

43.5. பாரம்பரிய நகரங்கள் மேம்பாடு மற்றும் பெருக்கத் திட்டம்

(HRIDAY - Heritage City development and Augmentation Yojana)

துவக்கம் : 21, ஜனவரி 2015

நோக்கம் : நாட்டின் செறிந்த கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றிற்கு புத்துயிரூட்டல்.

குறிக்கோள் :

- பாரம்பரிய நகரங்களுக்காக பாரம்பரிய பாதுகாப்பு, நகர்ப்புற திட்டமிடல், பொருளாதார வளர்ச்சி போன்ற செயல்களை ஒருங்கிணைத்தல்.
- வாழ்வாதாரம், திறன், தூய்மையுடைமை, பாதுகாப்பு அணுகல் மற்றும் வேகமான சேவை விநியோகம் ஆகியவற்றின் மீதான பிரதான கவனத்தோடு ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடக்க முறையில் நகர்ப்புற நகரங்களை அழகுபடுத்துதல்.
- பாரம்பரிய நகரங்களின் மேம்பாடு, எதிர்கால பயன்பாடு, மறுசீரமைப்பு, பாதுகாப்பு ஆகியவற்றிற்கு வழிகாட்டுதல்.
- மேம்பட்ட இணைப்பு மேடையையும், சுற்றுலா பணிகளுக்கு அணுகலையும் ஏற்படுத்துதல்

திட்டத்தின் தன்மை : மத்திய துறை திட்டம்

திட்டக் கூறுகள் :

- இயற்பியற் உள்கட்டமைப்பு
- நிறுவன உள்கட்டமைப்பு
- பாரம்பரிய நகரங்களின் ஆன்மாவை புதுப்பித்தல் மற்றும் புத்துயிரூட்டுவதற்கான பொருளாதார உள்கட்டமைப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு.

திட்ட விளக்கம் : ஆஜ்மிர், அமர்தசரஸ், அமராவதி, பதாமி, துவார்கா, கயா, வாரங்கால், புரி, காஞ்சிபுரம், மதுரா, வாரணாசி, வேளாங்கண்ணி ஆகிய 12 நகரங்கள் இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

44. மத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம்

44.1. துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன பயன் திட்டம்

துவக்கம்: 1996-97

நோக்கம்: ஏற்றுப் பாசனத்திட்டங்கள் (Lift Irrigation Schemes), புறப்பரப்பு சிறு பாசனத் திட்டங்கள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களின் விரிவாக்கம், சீரமைப்பு, நவீனமயமாக்கல் உட்பட நடப்பில் செயல்பாட்டில் உள்ள முக்கிய நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களின் நிறைவை துரிதப்படுத்துவதற்கு நிதி உதவி வழங்குதல்.

குறிக்கோள்: நாட்டில் கூடுதல் நீர்ப்பாசன ஆற்றலை உருவாக்குதல்.

நிதியளிப்பு: பொது வகைப்பாட்டு மாநிலங்களுக்கு மத்திய மாநிலங்களின் நிதிப் பகிர்விற்கான மத்திய கடன் உதவி விகிதம் 2:1 ஆகும். சிறப்பு வகைப்பாட்டு மாநிலங்களுக்கான கடன் உதவி விகிதம் 3:1 ஆகும்.

44.2. ஜல் கிராந்தி அபியான்

துவக்கம்: ஜூன், 2015

நோக்கம்: அனைத்து பங்கெடுப்பாளர்களையும் உள்ளடக்கிய முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் நாட்டில் தண்ணீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை ஒருங்கிணைத்தல், மேலும் அதனை வெகுஜன இயக்கமாக மாற்றுதல்.

குறிக்கோள்:

- அனைத்து பங்கெடுப்பாளர்களுக்கு அடிமட்ட வேர்நிலை ஈடுபாட்டை வலுப்படுத்துதல்.
- பாரம்பரிய அறிவாற்றலின் பயன்பாட்டை/ஏற்பை ஊக்குவித்தல்
- அரசு, அரசுசாரா தொண்டு நிறுவனம், குடிமக்களின் வெவ்வேறு நிலைகளிலிருந்து துறை அளவிலான அனுபவத்தை பயன்படுத்துதல்.
- ஊரகப் பகுதிகளில் தண்ணீர் பாதுகாப்பு மூலம் வாழ்வாதாரப் பாதுகாப்பை வழங்குதல்.

நிதியளிப்பு: இத்திட்டத்திற்காக எந்த ஒரு தனிப்பட்ட நிதியமும் ஒதுக்கப்படவில்லை. பிரதான் மந்திரி கிரிஷி யோஜனா, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டம், துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன பயன்திட்டம்

போன்ற மத்திய / மாநில அரசுகளின் செயற் நடப்புத் திட்டங்களிலிருந்து இத்திட்டத்தின் செலவுகளுக்கான நிதிகள் பெறப்படும்.

திட்டக்கூறுகள்:

- ஜல் கிராம் யோஜனா
- மாதிரி நீர்ப்பாசனமுடைய பகுதிகளின் மேம்பாடு
- மாசு கட்டுப்பாடு
- வெகுஜன விழிப்புணர்வுத் திட்டம்.

44.3. நமாமி கங்கா திட்டம்

துவக்கம்: ஜூன், 2014

திட்டகாலம்: 2020ல் நோக்கங்களை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நோக்கம்: இது எதிர்காலத்திற்கான உறுதியான செயற்திட்டத்திற்காக தற்சமயம் நடப்பிலுள்ள திட்டங்கள் மற்றும் துவக்கங்களினை ஒருங்கிணைப்பதன் மூலம் கங்கை நதியை புனரமைப்பதற்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டமாகும்.

குறிக்கோள்:

- பாதுகாப்பு தணிப்பு
- கங்கை நதியின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு
- 100 சதவீதம் மத்திய நிதியளிப்பு உடைய திட்டம்

தொடர்புடைய அமைச்சகங்கள்: இத்திட்டத்தின் அமலாக்கத்தோடு மத்திய நீர் வள ஆதாரம், நதிமேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகம், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம், மத்திய சுற்றுலா மேம்பாடு அமைச்சகம், மத்திய நகர்புற மேம்பாடு அமைச்சகம், மத்திய ஊரக மேம்பாடு அமைச்சகம், மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஆகியவை தொடர்புடையவை.

44.4. நகர்புற சீரமைப்பு ஊக்குவிப்பு நிதி

துவக்கம்: 27 பிப்ரவரி, 2017

நோக்கம்: அத்தியாவசிய நகர்புற பகுதிகளின் அத்தியாவசிய நகர்புற சீரமைப்புகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு ஊக்கத் தொகையினை வழங்குதல்.

குறிக்கோள்: நகர்புற சீரமைப்பு ஊக்குவிப்பு நிதியின் கீழ் ஊக்கத் தொகையினைப் பெற மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களானது உள்ளூர் ரியல் எஸ்டேட் சந்தையின் வெறுப்புணர்வை அதிகரிக்கும். நகர்புற உள்ளூர் அமைப்புகளின் (Urban Local Bodies - ULB) வள ஆதார திரட்டலை அதிகரிக்கும், பொது நிதிகள் மேலாண்மையின் பெறுப்புடைமையை அதிகரிக்கும்.

நிதியளிப்பு: உலக வங்கி நிதியுதவி உடையத் திட்டம்.

44.5. பொலிவு கங்கா நகரத் திட்டம்

- கங்கை நதி நெடுகிலும் அமைந்துள்ள 10 நகரங்களில் பொலிவு கங்கை நகரத் திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்துதல்.
- இத்திட்டத்தின் கீழ், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மற்றும் மேம்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்புகள். பொது- தனியார் கூட்டிணைவு முறையின் அடிப்படையில் கலப்பு வருடாந்திர தொகுப்பு வழியிலான செயல்முறைப் படுத்தலில் அமைக்கப்படும்.

44.6. நிர்மல் கங்கா சஹ்பாகிதா

துவக்கம்: 07-மே-2015

நோக்கம்: முதன்மையாக நதிகளில் திடக்கழிவுகள் குவிக்கப்படுவதன் காரணமாக பெருகிவரும் மாசுபாடு பற்றி நகர்புற உள்ளூர் அமைப்புகளுக்கு உணர்வூட்டுதல் மற்றும் அத்தகு கழிவு குவிப்பின் நிறுத்தலில் மக்களை ஈடுபடுத்துதல்.

குறிக்கோள்:

- கங்கை தூய்மை திட்டத்தின் குறிக்கோளை அடைவதற்கு கங்கை நதியினுடைய கரைகளில் அமைந்துள்ள நகர்புற உள்ளூர் அமைப்புகளுக்கு உதவி புரிதல்.
- கழிவு நீரின் முதன்மை சுத்திகரிப்பு, நதிபடுகையில் கரைகளின் இருபுறமும் 500 மீட்டர் தொலைவிற்கு குப்பைக் கழிவுகள் இல்லா மண்டலத்தை பேணுவதற்கும், ஆதரவளிப்பதற்காக வடிகால்களின் சுத்திகரிப்பான்களின் மேலாண்மை மற்றும் நிறுவல், திட கழிவு மேலாண்மை போன்றவற்றில் நகர்புற உள்ளூர் அமைப்புகளை ஈடுபடுத்துதல். பொது மக்களை சென்று அடைதல் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் மலைக்கணவாய் சுத்திரிப்பு மற்றும் கண்காணிப்பில் இளைஞர்கள் மற்றும் தன்னார்வ குழுக்களை ஈடுபடுத்துதல்.

44.7. கங்கா கிராம்

துவக்கம்: 10, மார்ச், 2016

திட்டத்தைப் பற்றி: கங்கை நதியின் படுகையில் அமைந்துள்ள அடையாளம் காணப்பட்டுள்ள கிராமங்களில் துப்புரவுடைமை மற்றும் குடிமை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அக்கிராமங்களை கங்கை கிராமங்களாக (Ganga Grams) ஆக மேம்படுத்துதல்

நோக்கம்: கங்கை நதியின் மைய நீரோட்டத்தின் நெடுகே அமைந்துள்ள வரலாற்று கலாச்சார ஆன்மீக சுற்றுலா முக்கியத்துவம் உடைய கிராமங்களை மேம்படுத்துதல். கங்கை கிராமம் தொடர்பான வேலைகளானது விரிவான ஊரக துப்புரவு, நீர் நிலைகள் மற்றும் நதி கணவாய்களின்



மேம்பாடு, உடல் தர்ன இடங்களினை நவீனப்படுத்துதல்/கட்டமைத்தல் போன்றவற்றை உள்ளடக்கியது.

குறிக்கோள்:

- கிராமங்களை திறந்த வெளி மலம் கழிப்பற்ற வைகளாக மாற்றுதல்
- கங்கை நதி கரையில் அமைந்துள்ள கிராமங்களிலிருந்து கங்கை நதியில் சுத்திகரிக்கப்படாத திரவக கழிவுநீர் நேரடியாக கலப்பதை தணித்தல்.
- ஊரக மக்கட்தொகையில் தசாப்தப் பெருக்கம்.
- உடல் தகன இடங்களுக்கு போதுமான உள்கட்டமைப்புகள் ஏற்படுத்துதல்.
- கங்கை நதியில் எவ்வித மாசுபாட்டையும் தவிர்ப்பதற்காக முறையான திடக்கழிவு அகற்றல் வசதிகளை மேம்படுத்துதல்.
- IEC செயல்பாடுகள் மூலம் கிராமங்களில் சிறந்த துப்புரவு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்.

45. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம்

45.1. ஒருங்கிணைந்த குழந்தை நலன் திட்டம்

துவக்கம்: 2, அக்டோபர், 1975

நோக்கம்: குழந்தைகளுக்கு துணை நிரப்பு ஊட்டச்சத்து, நோய் திறனூட்டல் மற்றும் முன்பள்ளி கல்வியை வழங்குதல்.

குறிக்கோள்: 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் இளம் குழந்தைகளில் ஊட்டச்சத்து இன்மையைத் தடுத்தல், அதனை 10 சதவிதப் புள்ளிகள் குறைத்தல். (ஊட்டச்சத்து இன்மை என்பது 0 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் எடைக்குறைவு சதவீதம்). 0-6 வயது வரையிலான அனைத்து குழந்தைகளிலும் கற்றல் வெளியீடு மற்றும் ஆரம்பகால வளர்ச்சியை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுகாதார சேவைகள் மற்றும் ஊட்டச்சத்துகளை மேம்படுத்துதல், இளம் குழந்தைகள், பெண்கள், சிறுமிகளிடையே அனிமியா நோய் நிலவலை குறைத்தல்.

பயனாளிகள்: 0 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், மகப்பேறுடைய பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்.

திட்டத்தின் தன்மை: மத்திய நிதியுதவித் திட்டம்.

நிதியளிப்பு: துணை நிரப்பு ஊட்டச்சத்து திட்டம் தவிர ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் அனைத்து கூறுகளுக்கும் மத்திய மாநில நிதியளிப்பு விகிதம் 60:40 ஆகும். துணை நிரப்பு ஊட்டச்சத்து திட்டத்திற்கான மத்திய, மாநில நிதியளிப்பு விகிதம் 50:50 ஆகும். வடகிழக்கு மாநிலங்களுக்கான விகிதம் 90:10 ஆகும்.



அமல்பாட்டு நிறுவனம்: அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளர்களால் சேவைகள் வழங்கப்படும். கீழ்நிலை அமைப்பில் அங்கன்வாடி உதவியாளரால் வழங்கப்படும்.

திட்டவிளக்கம்: துணைநிரப்பு ஊட்டச்சத்து, முன்-பள்ளி முறைசாரா கல்வி, ஊட்டச்சத்துச் சுகாதார கல்வி, நோய்தடுப்புத் திறனூட்டல், சுகாதார ஆரோக்கிய பரிசோதனை, பரிந்துரை சேவைகள் போன்ற ஆறு சேவைகளை இத்திட்டம் வழங்கும்.

45.2. கிஷோரி சக்தி யோஜனா

நோக்கம்: மத்திய நிதியுதவி திட்டமான ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ் ஒரு கூறாக அமல்படுத்தப்பட்டு வரும் ஏற்கனவே நடப்பில் இருக்கும் வளர் இளம் பருவ சிறுமிகள் (Adolescent Girls Scheme) திட்டத்தின் மறுவடிவமைத்தல்.

45.3. குழந்தைகளுக்கான தேசிய செயற்திட்டம் 2016

குறிக்கோள்: குழந்தைகளின் உயிர் வாழ்தல், சுகாதாரம் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் பங்கெடுப்பு.

45.4. e-Drop Box

நோக்கம்: பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல், துஷ்பிரயோகம் தொடர்பாக குழந்தைகள் புகார்களை மேற்கொள்ளவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இணைய வாயிலே e-Drop Box ஆகும்.

45.5. Posco E-Box

நோக்கம்: 2012 ஆம் ஆண்டின் போஸ்கோ (Posco) சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எளிதான மற்றும் நேரடி புகார் அளிப்பிற்கான மற்றும் குற்றம் புரிந்தோருக்கு எதிரான சரியான காலத்திய நடவடிக்கைகளுக்கான ஆன்லைன் புகார் மேலாண் அமைப்பே Posco E-Box இணைய வாயிலாகும்.

45.6. மகப்பேறு பயன் திட்டம்

நோக்கம்: இத்திட்டமானது ரொக்க ஊக்கத்தொகை எனும் அடிப்படையில் மகப்பேறு காலத்தினால் உண்டான ஊதிய இழப்பிற்கு இழப்பீட்டினை வழங்கும். அதனால் பெண்கள் பிரசவத்திற்கு முன்பும், பின்பும் போதுமான ஓய்வை எடுக்கலாம் போதுமான முறையான ஊட்டச்சத்துகளை பெறலாம்.

குறிக்கோள்: வளர்ச்சி குன்றல், உயரத்திற்கு தகுந்த எடை இன்மை போன்ற ஊட்டச்சத்து குறைவின் விளைவுகளை குறைக்க, மகப்பேறுடைய பெண்கள்,



பாலூட்டும் தாய்மார்கள் இடையே மேம்படுத்தப்பட்ட சுகாதாரச் சிகிச்சையை ஏற்படுத்துதல்.

திட்டவிளக்கம்: மத்திய பெண்கள் அமைச்சகத்தால் முதல் உயிர் உடைய குழந்தையின் பிறப்பிற்கு மூன்று தவணைகளில் 5,000 ரூபாய் மகப்பேறுடைய பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்குப்பின் நடப்புத் திட்டங்களின் கீழ் மகப்பேறு பயன்களை நோக்கி அனுமதிக்கப்பட்ட நெறிகளின் படி மீத ரொக்க ஊக்கத் தொகை ஆனது மருத்துவமனை பிரவசத்திற்கு அடுத்து வழங்கப்படும். சராசரியாக தாய்மார்கள் 6000 ரூபாயை பெறுவர்.

45.7. ஆன்லைன் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு எதிரான தேசிய கூட்டணி

துவக்கம்: 16, ஜனவரி 2017

நோக்கம்: குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உரிமைகளோடு தொடர்புடைய சட்ட கட்டமைப்புகள், கொள்கைகள், தரநிலைகள் உத்திகளின் மேம்பட்ட அமல்பாட்டை உறுதி செய்ய காவல் துறை, வழக்கறிஞர்கள், (பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள்) போன்ற உள்ளூர் அரசாங்கங்கள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், பெற்றோர்கள், பள்ளிகளை ஈடுபடுத்துவதற்கு ஒரு விரிவான குடிமக்கள் அடைவு அமைப்பை உருவாக்குதல்.

குறிக்கோள்:

- தகவல் தொழில்நுட்ப சட்டம், Posco சட்டம் போன்ற சட்டங்களின் சட்டத்திருத்தம் உட்பட குழந்தை ஆபாச படங்களுக்கு பொது விளக்கத்தை கொண்டு வருதல். ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் குழந்தை உரிமைகள் மற்றும் கொள்கை உள்ளீடுகளுக்காக ஆலோசனைக்கான மாற்றத்தை ஏற்படுத்துதல்.
- அரசு, அரசு சாரா தொண்டு நிறுவனம் மற்றும் பிற குழந்தை உரிமை ஆர்வலருக்கு தகவல் பகிர்வுக்காக ஒரு மேடையை வழங்குதல்.
- நடப்பு சேவை விநியோக அமைப்பை வலுப்படுத்தவும், அறிவிப்பை மேற்கொள்ளவும் ஹாட்லைன் வசதியுடைய இணையவாயிலோடு மத்திய பெண்கள் அமைச்சகத்தில் பல உறுப்பினர்களைக் கொண்ட செயலகத்தை ஏற்படுத்துதல்.
- குழந்தைகளின் ஆன்லைன் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலை தடுப்பதில் சிறந்த நடைமுறைகள் மற்றும் வெற்றிகர நிகழ்வுகளை ஆவணப்படுத்துதல் மற்றும் காட்சிப்படுத்துதல்.



45.8. பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ (பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்)

துவக்கம்: 1, ஜனவரி 2016

நோக்கம்: விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெண் குழந்தைகள் தொடர்பான சமூக மனநிலையை மாற்றவும் வெகுஜன பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல் அதன்மூலம் குறைந்துவிடும் குழந்தை பாலின விகிதம் பிரச்சனையை களைதல்.

குறிக்கோள்:

- பாலின தேர்ந்தெடுப்பு கருக்கலைப்பை தடுத்தல்
- பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உயிர் வாழ்வை உறுதி செய்தல்.
- பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்தல்.

அமல்பாட்டு நிறுவனம்:

- மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
- மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
- மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகம்.

திட்டவிளக்கம்: இந்தியாவின் ஒலிம்பிக் போட்டியின் வெண்கல பதக்க வீராங்கனையான சாக் ஷி மாலிக் (குத்துச்சண்டை) இத்திட்டத்தினுடைய பிரச்சாரத்தின் புதிய விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

டிஜிட்டல் Gudda - Guddi வாரியம்: இது மாதாந்திர பிறப்பு புள்ளி விவரங்களை மேம்படுத்த, பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டத்தின் தகவல், கல்வி மற்றும் தொலைதொடர்பு பொருட்களின் பரவலுக்கான ஒரு மேடையாகும்.

45.9. சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வமகள் சேமிப்புத் திட்டம்)

துவக்கம்: 2015

நோக்கம்: தங்களது பெண் குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு பெற்றோர்கள் ஒரு நிதியினை உருவாக்குதல்.

பயனாளிகள்: பெண் குழந்தைகள்

அதிகபட்ச தொகை: 1000 ரூபாய்

குறைந்தபட்ச தொகை: 1.5 லட்சம்

சேமிப்பு முதிர்வு காலம்: 21 ஆண்டுகள்

முழு பணமெடுப்பும்: 18 ஆண்டிற்குப் பிறகு

திட்டவிளக்கம்:

- இது பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவோம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
- இது தங்களது பெண் குழந்தைகளின் பெயரில் ஒரு வங்கிக்கணக்கை துவக்க மற்றும் பெண் குழந்தையின் நல்வாழ்விற்காக தங்களது



அதிகபட்ச சேமிப்பு அளவை அதில் செலுத்த (deposit) பெற்றோர்களை ஊக்கவிக்கும் ஒரு பெண் குழந்தைகளுக்கான சிறு வைப்புத் திட்டம் ஆகும்.

45.10. உஜ்ஜாவாலா திட்டம்

துவக்கம்: 1, மே 2016

நோக்கம்: கடத்தல் தடுப்பு, மீட்பு, மறுவாழ்வு மற்றும் வர்த்தக பாலியல் சுரண்டல் மற்றும் ஆள் கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்களை (Victims) அவர்களின் குடும்பத்தோடு மீண்டும் ஒருங்கிணைத்தல்.

குறிக்கோள்:

- பெண்கள் கடத்தலை தடுத்தல்
- பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு
- மறுவாழ்வு சேவைகள்
- பாதிக்கப்பட்டோரை அவர்களது குடும்பத்துடன் மீண்டும் ஒருங்கிணைத்தல்
- எல்லை தாண்டிய கடத்தலினால் பாதிக்கப்பட்டோரை மீண்டும் தாயகத்திற்கு கொண்டு வருதல்.

பயனாளிகள்: வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களின் பெண்கள்

45.11. சுவதார்

துவக்கம்: 2002

நோக்கம்: கடினமான சூழ்நிலைகளில் வாழும் பெண்களின் முதன்மைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.

குறிக்கோள்: ஆதரவற்ற கைம் பெண்கள், சிறையிலிருந்து விடுவிக்கப்பெற்ற பெண் சிறைவாசிகள், குடும்ப ஆதரவு அற்றவர்கள், இயற்கை பேரிடர்களிலிருந்து உயிர் பிழைத்த பெண்கள், கடத்தப்பட்ட பெண்கள் / சிறுமிகள். மனநல சவால் உடைய பெண்கள் போன்ற கடினமாக சூழ்நிலையில் வாழும் பெண்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல்.

பயனாளிகள்: குடும்ப மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்ட கைம்பெண்கள், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண் கைதிகள், இயற்கை பேரிடரிலிருந்து உயிர் பிழைத்த பெண்கள், தீவிரவாதம், இடதுசாரி வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள்.

திட்டத்தின் தன்மை: மத்திய துணை திட்டம்

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகள்: உணவு, உடை, உறைவிடம், சுகாதாரம், ஆலோசனை சேவை, சட்ட உதவி, கல்வி, விழிப்புணர்வு பெருக்கம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை மூலம் சமூகப் பொருளாதார மறுவாழ்வு போன்ற பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய சேவைத் தொகுப்பை இத்திட்டம் வழங்கும்.

அமல்பாட்டு நிறுவனம்: அரசு சாரா தொண்டு நிறுவனம்



45.12. பெண்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஆதரவு (STEP)

துவக்கம்: 24 ஏப்ரல் 2015

நோக்கம்: வேலை வாய்ப்பினை வழங்குகின்ற திறன்களை பெண்களுக்கு வழங்குதல் சுய வேலைவாய்ப்புடையோராக தொழில்முனைவோராக உருவாக இயலச் செய்யும் திறன்கள் மற்றும் போட்டித் திறமைகளை பெண்களுக்கு வழங்குதல்.

பயனாளிகள்: ஊரகப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்த்து 16 மற்றும் அதற்கு அதிகமான வயதுடைய பெண்கள்.

திட்டத்தின் தன்மை: மத்தியதுறை திட்டம்.

45.13. பிரியதர்ஷினி திட்டம்

நோக்கம்: வாழ்வாதார மேம்பாடு கடுமையான திறன் கட்டமைப்பின் மூலம் தங்களது அரசியல், சட்ட, சுகாதார பிரச்சினைகளை களைய பயனாளிகளுக்கு அதிகாரமளித்தல்.

திட்டவிளக்கம்: இது மத்திய கங்கை சமவெளிப் பகுதிக்கான பெண்கள் அதிகாரமளிப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டமாகும்.

45.14. நாரி சக்தி புரஸ்கார்

நோக்கம்: பெண்களின் நல்வாழ்விற்கு குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மற்றும் சமூகத்தின் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெண்களின் நல்வாழ்விற்காக தனித்துவ சேவைகளைக் புரிகின்றன. புகழ்பெற்ற பெண்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு சர்வதேச பெண்கள் தினத்தன்று (மார்ச் 8) வழங்கப்படும் ஒரு விருதாகும்.

45.15. மஹிளா E-HAAT

நோக்கம்:

- இது பெண்களின் தேவைகள் மற்றும் உயர் லட்சியங்களை அடைவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு துவக்கமாகும்.
- இது இரு மொழியில் செயல்படும் ஒரு இணையவாயிலாகும். இது பெண் தொழில்முனைவோர்கள், சுயஉதவிக் குழுக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்துவதற்கு ஆதரவினை வழங்கிட தொழில்நுட்பத்தை முழு அளவில் பயன்படுத்தும் ஒரு தனித்துவ நேரடி ஆன்லைன் சந்தைப்படுத்துதல் மேடையை வழங்குகின்றது.



45.16. தனலட்சுமி திட்டம்

குறிக்கோள்: பெண் குழந்தைகளை பேணிப் பராமரித்து வளர்த்து அவர்களுக்கு கல்வி வழங்கிடவும், குழந்தைத் திருமணங்களை தடுத்திடவும் குடும்பங்களை ஊக்குவிப்பதற்கு குடும்பங்களுக்கு நிதியியல் ஊக்கத்தொகைகளை வழங்குதல்.

- பாலின தேர்ந்தெடுப்பு கருக்கலைப்பை தடுத்தல்
- பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உயர் வாழ்வை உறுதி செய்தல்.
- பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்தல்.

பயனாளிகள்: நோய் தடுப்புத் திறனூட்டல் (Immunization) வழிகைப் பதிவு (enrolment) பள்ளி கல்வியின் தொடரல், மருத்துவக் காப்பீடு போன்ற சில குறிப்பிட்ட நபந்தனைகளை நிறைவேற்றுவதன் அடிப்படையில் பெண் குழந்தைகளுடைய குடும்பங்களுக்கு ரொக்கத் தொகை பரிமாற்றத்தை இத்திட்டம் வழங்குகின்றது.

45.17. சப்லா - வளர் இளம் பருவ பெண் குழந்தைகளின் அதிகாரமளிப்பதற்கான ராஜிவ் காந்தி திட்டம் (SABLA)

துவக்கம்: ஏப்ரல் 1, 2011

நோக்கம்: 11 முதல் 18 வயதிற்குட்பட்ட இளம் பருவ பெண்களுக்கு அதிகாரமளித்தல். இத்திட்டமானது மாநில அரசு, யூனியன் பிரதேச அரசுகளால் அமல்படுத்தப்படுகின்றது.

குறிக்கோள்: இத்திட்டம் சுய-மேம்பாடு மற்றும் அதிகாரமளிப்பு போன்றவற்றை அடையவும், தங்களது ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலைகளை உயர்த்தவும், சுகாதாரம், தூய்மையுடைமை, ஊட்டச்சத்து, இளம்பருவ இனப்பெருக்க மற்றும் பாலியல் ஆரோக்கியம் குடும்ப மற்றும் குழந்தை நலம் பற்றி விழிப்புணர்வை மேம்படுத்தவும், பெண்களை இயலச் செய்கின்றது. மேலும் வாழ்க்கையின் சவால்களை சமாளிப்பதற்கு தயாரானவராக பெண்களை மாற்றவும் அவர்களுக்கு கல்வி மற்றும் திறன்களை வழங்கவும் நோக்கம் கொண்டுள்ளது.

பயனாளிகள்: 11 முதல் 18 வயதிற்குட்பட்ட வளர் இளம் பருவ பெண்கள்

திட்டக்கூறுகள்:

1. ஊட்டச்சத்துகளை வழங்குதல்
2. இரும்பு மற்றும் போலிக் அமில கூடுதல் ஊட்டச்சத்துகள்
3. ஆரோக்கிய பரிசோதனை
4. ஊட்டச்சத்து சுகாதார கல்வி
5. குடும்ப நல்வாழ்வு, இளம் பருவத்தினர் இனப்பெருக்க மற்றும் பாலியல் ஆரோக்கியம், வீட்டு மேலாண்மை, குழந்தை பராமரிப்பு நடைமுறைகள் மீதான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள்.



6. வாழ்க்கை திறன் கல்வி பொது சேவைகளை மதிப்பிடல்
7. தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 16 மற்றும் அதற்கும் அதிகமான வயதுடைய பெண்களுக்கு வேலை வாய்ப்பிற்கான தொழிற்பயிற்சி.

45.18. சாக்சம் - வளர் இளம்பருவ சிறுவர்களின் மேம்பாட்டிற்கான ராஜிவ் காந்தி திட்டம் (SAKSHAM)

துவக்கம்: 2014

நோக்கம்: SABLA திட்டத்தின் நோக்கத்தின் அடைவை நோக்கிய செயல்முறைகளை ஒத்து, வளர் இளம்பருவ சிறுவர்களின் முழுமையான மேம்பாடு.

குறிக்கோள்: வளரும் போது சுய சார்புடையோராக பாலின அறிவுப்பூர்வ உணர்வுடையோராக இளம் பருவ சிறுவர்களை உருவாக்க இளம் பருவ சிறுவர்களின் அளவிலான மேம்பாடு.

பயனாளிகள்: 11 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்

திட்டக்கூறுகள்:

- இளம் பருவ சிறுவர்களை பாலின உணர்வுடைய சுய மேம்பாடு மற்றும் அதிகாரமளிப்புடையவர்களாக உருவாக்குதல்.
- இளம் பருவ சிறுவர்களின் உடல், மன, உணர்ச்சிப்பூர்வ ஆரோக்கியம் போன்ற சுகாதார தேவைகளை களைதல்.
- பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைய அறிவு உணர்வுடைய அஹிம்சை தூதர்களை உருவாக்குதல்.
- எதிர்காலத்திய வேலை பங்கெடுப்பிற்கு தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி திறன் மற்றும் தொடர்புடைய தகவல்களை வழங்குதல்.
- சுகாதாரம், தூய்மை, ஊட்டசத்து, இளம் பருவ இனப்பெருக்க மற்றும் பாலின ஆரோக்கியம், குடும்ப மற்றும் குழந்தை நலம் பற்றி விழிப்புணர்வை மேம்படுத்துதல்.

45.19. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் துவங்கப்பட்ட இணைய வாயில்கள்

1. SHE - BOX இணையவாயில்: இது ஓர் ஆன்லைன் இணையவாயிலாகும்.

நோக்கம்: இது பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார்களை மேற்கொள்ள பெண் பணியாளர்களை இயலச் செய்யும் ஓர் இணைய மேடையாகும்.



2. சக்தி:

- ஏதேனும் ஒரு வகையான வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ, சட்ட, மறுவாழ்வு வசதிகளை வழங்கும் ஒற்றை மையமே சக்தி மையமாகும்.
- இந்த மையங்கள் ஓர் இடத்தின் கீழ் பொது மற்றும் தனியார் இடங்களில் குறிப்பிட்ட கால இடைவெளி உடைய முறையில் ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க நாடு முழுவதும் நிறுவப்படும்.

45.20. PENCIL - குழந்தை தொழிலாளர் இன்மைக்கு திறனுடைய அமல்பாட்டிற்கான இணைய மேடை

திட்டத்தைப் பற்றி: நாட்டில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலைகளை ஏற்படுத்தப்பட்ட ஒரு மின்னணு இணைய மேடை. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் இந்த இணையவாயில் மேம்படுத்தப் பட்டுள்ளது.

நோக்கம்: தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் திறனுடைய அமல்பாட்டிற்கு மாநில, மாவட்ட அரசுகள் மற்றும் அனைத்து திட்ட அமல்பாட்டுச் சங்கங்களுடன் இந்த இணைய வாயில் மத்திய அரசை இணைக்கின்றது. இந்த இணைய வாயில் குழந்தை கண்காணிப்பு அமைப்பு கூறினையும் கொண்டுள்ளது.

ஜன் சம் பார்க்: இது மத்திய பெண்கள், குழந்தை நலன் அமைச்சகத்தால் நடத்தப்படும். குழந்தைகள் தத்தெடுப்பை வசதிப்படுத்தும் மாதந்திரத் திட்டமாகும்.

- இந்த அமைச்சகத்தின் கீழுள்ள மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் இத்திட்டத்தை செயல்படுத்தும் முதன்மை அமைப்பாகும். அண்மையில் இந்த வகையான முதல் திட்ட நிகழ்ச்சி புது டெல்லியில் நடைபெற்றது. குழந்தைகள் தத்தெடுப்பு தொடர்பான தகவல்களை பெற ஆணைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் பொது மக்கள் கலந்துரையாடலை மேற் கொள்ள இத்திட்டம் உதவும்.

45.21. ஹவ்ஸ்லா 2017

திட்டத்தைப் பற்றி: இது ஒரு குழந்தைகள் விழிப்புணர்வு வாரம். இது ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் 20 தேதி வரை யூனிசெப் அமைப்பின் ஆதரவோடு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டாடப்படுகின்றது.

குறிக்கோள்: படைப்பாக்க செயல்பாடுகளில் குழந்தைகளின் பங்கெடுப்பை ஊக்குவித்தல் மற்றும் குழந்தைகளின் திறமைகளை காட்சிப்படுத்துதல்.



பால் உத்சவ் (BAAL UTSAV): ஹவ்ஸ்லா - 2017 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.

45.22. லக் ஷயா திட்டம்: மகப்பேறு பிரசவ அறை தர மேம்பாட்டுத் துவக்கம்.

குறிக்கோள்: மகப்பேறு பிரசவ அறையில் வழங்கப்படும் சிகிச்சைகளின் தரத்தினை உயர்த்தி அவற்றின் மூலம் தடுக்கப்படக் கூடிய தாய்-சேய் இறப்புகளை குறைத்தல், குழந்தைகள் நோயுற்ற தன்மையோடு பிறக்குதல் (morbidity) மற்றும் இறந்து பிறத்தல் (Still Birth) போன்றவற்றை குறைத்தல். இத்திட்டமானது சமுதாய சுகாதார மையங்கள், மாவட்ட துணை மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளைத் தாண்டி அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அமல்படுத்தப்படும்.

நாரி நாரி: இது ஓர் ஆன்லைன் இணையவாயில். இது பெண்களுக்கான அரசு திட்டங்கள் மற்றும் துவக்கங்களைப் பற்றிய தகவல்களுக்கு எளிதான அணுகலை பெண்களுக்கு வழங்கும்.

E-SAMUD:

- இது ஓர் ஆன்லைன் இணைய வாயில். மத்திய பெண்கள் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தோடு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடிமைச் சங்க அமைப்புகள் கலந்துரையாட ஒரு தளத்தை இந்த இணையவாயில் வழங்கும்.
- இந்த இணைய வாயிலின் மூலம் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்/ சிவில் சமூக அமைப்புகள் தங்களது கருத்துகள் பரிந்துரைகள் குறைகளை மத்திய பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு வழங்கலாம். சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இது நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இது திறன்பட்ட கொள்கைகளை வகுப்பதில் உதவும்.

கோயா - பாயா இணையவாயில்:

- இது காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய தகவல்களை பரிமாற்றிக் கொள்வதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு குடிமக்களை மையப்படுத்திய இணைய தளம் ஆகும்.

மேம்படுத்திய அமைப்பு: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.

TRACK CHILD Portal: இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஓர் இணைய வாயில் ஆகும். இந்த இணையவாயிலின் மூலம் காவல்துறை அமைப்பினர் மட்டுமே தங்களுக்குள் தொலை தொடர்பினை மேற்கொள்ள முடியும்.



45.23. பாலின சாம்பியன் திட்டம்

நோக்கம்: இளைய சிறுமிகள், சிறுவர்களை பாலின உணர்வுடையோராக உருவாக்குதல். பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நேர்மறையான சமூக நெறிகளை உருவாக்குதல்.

அமல்பாட்டு அமைப்பு: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மத்திய பெண்கள் மற்றும் குடும்ப நல அமைச்சகம்.

46. மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம்

46.1. மிஷன் XI மில்லியன்

துவக்கம்: 01-ஆகஸ்ட் 2017

நோக்கம்: நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் 11 மில்லியன் குழந்தைகளில் கால்பந்து விளையாடுவதற்கு உணர்வு எண்ண வேட்கையை தூண்டுதல்.

குறிக்கோள்:

திட்ட விளக்கம்: மத்திய அரசினால் துவங்கப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய அனைத்து குழந்தைகளையும் எட்டுவதற்கான திட்டமான பள்ளி விளையாட்டு போட்டித் திட்டமான மிஷன் 11 மில்லியன் திட்டத்தின் தொலைநோக்கு பார்வை இந்தியாவின் கால்பந்து விளையாட்டை விருப்ப விளையாட்டுத் தேர்வாக உருவாக்குவதாகும்.

46.2. ராஷ்டிரிய யுவ சஷக்தி கரன் கர்யகிரம்

நோக்கம்: தங்களுடைய ஆற்றலை உணரும் வண்ணம் இளைஞர்களை இயலச் செய்யும் ஒரு முதன்மைத் திட்டம் இத்திட்டமாகும்.

திட்டவிளக்கம்: நேரு யுவ கேந்திர சங்கதான், தேசிய இளைஞர் படைத் திட்டம், இளையோர் மற்றும் வயது வந்தோர் மேம்பாட்டிற்கான தேசியத் திட்டம், தேசிய ஒழுக்கத் திட்டம், தேசிய இளைய தலைவர்கள் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு பெருந்திட்டமே இத்திட்டமாகும்.

46.3. ஸ்லம் யுவ தவ்த்

நோக்கம்: போதைப் பொருட்கள் பயன்பாட்டுத் துஷ்பிரயோகம், வன்முறை போன்ற சமூக விரோத தீஞ்செயல்களிலிருந்து இளைஞர்களை விலக்கி அவர்களை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதும் அவர்களுடைய சொந்த மற்றும் நாட்டின் மேம்பாட்டிற்காக அவர்களின் ஆற்றலை பயன்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.



குறிக்கோள்: வாழ்வில் பெரியதான ஒரு சாதனை நிகழ்வை புரிய தங்களது கால நேரத்தையும், திறனையும் மிகுந்த விளையாட்டுப் போட்டிகளில் இளைஞர்கள் பங்கெடுப்பதை ஊக்குவித்தல்.

46.4. விளையாட்டு இந்தியா

நோக்கம்: விளையாட்டு ஊடகத்தின் வழியே பள்ளியிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்வதற்கான வழிப்பாதைக்கு வழி வகுப்பதனை நோக்கமாகக் கொண்ட விளையாட்டின் மேம்பாட்டிற்கான தேசிய திட்டமே விளையாட்டு இந்தியா திட்டமாகும்.

47. அமைச்சகங்களுக்கிடையேயான திட்டம்

47.1. INSPIRE - Innovation is Science Pursuit for Inspired Research Program

துவக்கம்: 31 டிசம்பர் 2008

துவங்கிய அமைச்சர்கள்: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம்.

நோக்கம்: அறிவியலை கற்கவும், அதனோடு நெடுகத் தொடரவும் திறமையானவர்கள் மற்றும் இளம் வயதினரை கவர்தல்.

குறிக்கோள்: திறமைசாலிகளை கவருதல் அவர்கள் தங்களது ஆரம்பகால வயது முதலே அறிவியலைப் படிக்கவும், அறிவியல் ஆராய்ச்சியில் பணி வாழ்வை தொடரவும், நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை விரிவுபடுத்தவும் உதவுகிறது.

கூறுகள்:

- அறிவியல் விஞ்ஞானத்திற்காக திறமையாளிகளின் ஆரம்பகால ஈர்ப்பிற்கான திட்டம் - SEATS - Scheme for Earlier Attraction of Talent for Science.
- உயர் கல்விக்கான கல்வி உதவித் தொகை (SHE)
- ஆராய்ச்சிப் பணி வாழ்க்கைக்கான உறுதி செய்யப்பட்ட வாய்ப்புகளை ஊக்குவிப்பதாகும்.

47.2. உடான் (UDAAN)

துவக்கம்: 27 ஏப்ரல் 2017

நோக்கம்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வேலையில்லா இளைஞர்களின் வேலை வாய்ப்புடைமையை மேம்படுத்துதல், திறன் வளர்ப்பு பயிற்சியினை அவர்களுக்கு வழங்குதல்.



திட்டவிளக்கம்: இந்திய பெரு நிறுவனங்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இடையேயான கூட்டிணைவால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கென ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு தொழிற்துறை துவக்கமே உடான் திட்டமாகும்.

47.3. பெண் குழந்தைகளை பாதுகாப்போம்: பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்.

துவக்கம்: 1, ஜனவரி 2010

நோக்கம்: வெகுஜன பிரச்சாரம் மூலம் குறைந்துவரும் குழந்தைகள் பாலின விகித பிரச்சினையை களைதல். மேலும் பெண் குழந்தைகள் மீதான சமூகத்தின் மனநிலையை மாற்றுதல், பெண் குழந்தைகளின் கல்வி மீது விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

குறிக்கோள்:

- பாலின தேர்ந்தெடுப்பு வழியிலான கருக்கலைப்பினை தடுத்தல்
- பெண் குழந்தைகளின் உயிர் வாழ்வு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்.
- பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்தல்.

அமல்பாட்டு நிறுவனம்: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்.

திட்ட விளக்கம்: ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான சாக்ஷி மாலிக் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம் திட்டத்திறனுடைய பிரச்சாரத்தின் புதிய விளம்பரத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

47.4. சுவச் சுவஸ்த் சர்வத்ரா

நோக்கம்: உயர் அளவிலான தூய்மையுடைமையும், துப்புரவுடைமையையும் அடைவதற்கு சமுதாய சுகாதார மையங்களை இயல் செய்வதற்காக நாடு முழுவதும் மண்டல அளவில் உள்ள சமுதாய சுகாதார மையங்களை வலுப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.

இரட்டை குறிக்கோள்கள்:

- கழிவறைகளை கட்டுதல்
- தூய்மையுடைமை தொடர்பாக பழக்க வழக்க நடத்தை மாற்றங்களை இயல் செய்வது.

பயன்கள்: சமுதாய சுகாதார மையங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியியல் உதவி வழங்கப்படும். அதன் மூலம் அவை துப்புரவு, தூய்மை மற்றும் தொற்றுக் கட்டுப்பாட்டுத் தரநிலைகளை சந்திக்கும் வண்ணம் அவை வலுப்படுத்தப்படும்.



திட்டத்தின் கூறுகள்:

- காய கல்ப் சான்றளிப்பை அடைவதற்கு திறந்தவெளி மலம் கழிப்பு இல்லா மண்டலங்களில் உள்ள சமுதாய சுகாதார மையங்களுக்கு ஆதரவளிக்கப்படும்.
- திறந்த வெளி மலம் கழிப்பற்ற பகுதிகளாக உருவாக்குவதற்காக காயகல்ப் சான்றளிப்பு பெற்ற முதன்மை சுகாதார மையங்களின் கிராம பஞ்சாயத்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

CHC/PHC -ன் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட நியமனதாரர்களுக்கு WASH (தண்ணீர், துப்புரவு மற்றும் தூய்மையியல்) பயிற்சி வழங்கப்படும். இத் தொடக்கமானது 2019-ல் திறந்தவெளி மலம் கழிப்பு இல்லா இந்தியா அடைவதற்கு மிகவும் தேவைப்படும் திட்டமாகும்.

கூட்டுத் திட்டம்: இத்திட்டமானது மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்திற்கு இடையேயான அமைச்சகங்களுக்கிடையேயான கூட்டுத் துவக்கமாகும்.

47.5. சுவச் யுக் பிரச்சாரம்

நோக்கம்: கங்கை நதிப் படுகையின் வழி நெடுகே அமைந்துள்ள உத்தரகாண்ட், உத்திரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்து கிராமங்களையும் திறந்த வெளி மலம் கழிப்பற்ற பகுதிகளாக உருவாக்க அதே 5 மாநிலங்களுக்கு தீவிரமான ஆதரவினை வழங்குவதை உள்ளடக்கியதே இத்திட்டமாகும்.

கூட்டுத் துவக்கம்: மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகமானது மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தினுடான கூட்டிணைவோடு இப்பிரச்சாரத்தை துவங்கியது.

- இப்பிரச்சாரமானது தூய்மை இந்தியா திட்ட அமைப்பு, உள்ளூர் இளைய தலைவர்கள் மற்றும் நமாமி கங்கா திட்ட அமைப்பு ஆகியவற்றிற்கு இடையேயான கூட்டு முயற்சியே இப்பிரச்சாரமாகும்.

47.6. கிராம உதய் சே பாரத் உதய் அபியான்

நோக்கம்: பஞ்சாயத்து ராஜ் அமைப்பினை வலுப்படுத்துவதற்கு நாடு தழுவிய முயற்சிகளை மேற்கொள்ளுதல் அதன் மூலம் கிராமங்களில் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், ஊரக மேம்பாட்டினை ஊக்குவித்தல் மற்றும் விவசாயிகளின் நல்வாழ்வினையும், ஏழைகளின் வாழ்வாதாரத்தினையும் பெருக்குதல்.

கூட்டுத் திட்டம்: இப்பிரச்சாரமானது மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய தொழிலாளர் நலத்துறை

அமைச்சகம் மற்றும் மத்திய சமூக நீதி அமைச்சகம், மத்திய வேளாண் அமைச்சகம், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றால் கூட்டிணைந்து நடத்தப்படுகிறது.

48. மாநில அரசுகளுடனான கூட்டிணைவோடு ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் கூட்டுத் திட்டங்கள்

48.1. 24 × 7 அனைவருக்கும் மின்சாரம்

துவக்கம்: 28, டிசம்பர் 2014

நோக்கம்: 100 சதவீத வீட்டு மின்வசதியாக்கத்தினை அடைதல் உட்பட மின்சார உற்பத்தி, பரிமாற்றம், பகிர்வு தொடர்பான சிக்கல்களை தீர்த்தல்.

குறிக்கோள்: உள்நாட்டு நுகர்வோர்கள் தொழிற்துறை மற்றும் வேளாண் துறைக்கு தரமான மற்றும் நம்பத்தகு 24 × 7 மின் இணைப்பின் விநியோகத்திற்காக மின் சேகரிப்பு திறன் மற்றும் திறம்பட்ட மின் அளவீடு ஆகியவற்றை அதிகரிப்பதன் மூலம் AT & C இழப்புகளை குறைத்தல்.

48.2. பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா

துவக்கம்: 16, ஜூலை 2015

நோக்கம்: நாட்டில் திறன் வளர்ப்பு செயல்பாடுகளின் அமல்பாட்டிற்காக மத்திய மற்றும் மாநில அளவில் வலுவான திறன் மேம்பாட்டு நிறுவன கட்டமைப்பை வழங்குதல்.

குறிக்கோள்: திறன் சான்றளிப்பு மற்றும் வெகுமதித் திட்டம்

கூறுகள்: மூன்று அடுக்கு, உயர் அதிகார முடிவெடுக்கும் கட்டமைப்பு உண்டாக்கப்படும். அதன் முதன்மை உச்ச அமைப்பு பிரதமர் தலைமையிலான திட்ட நிர்வகிப்பு குழு. இக்குழுவானது ஒட்டுமொத்த வழிகாட்டுதல்களையும், கொள்கை வழித்திசைகளையும் வழங்கும். வழிகாட்டு குழுவின் தலைவர் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் அமைச்சராவார்.

அமல்படுத்தும் நிறுவனம்: தேசிய திறன் மேம்பாட்டு கழகம்.

திட்ட விவரம்: இத்திட்டமானது வெளியீடு அடிப்படையிலான திறன் வளர்ப்பு பயிற்சித் திட்டமாகும்.

49. இந்திய உச்சநீதிமன்றத்தால் துவங்கப்பட்ட திட்டங்கள்

49.1. நடுத்தர வருமானமுடைய குடிமக்களுக்கான திட்டம்

நோக்கம்: நடுத்தர வருமானமுடைய குடிமக்களுக்கு சட்ட வழியிலான சேவைகளை வழங்குதல். அதாவது ஆண்டின் மொத்த வருமானம் ரூபாய் 7,50,000 ஐ மிகாத அல்லது மாத வருமானம் ரூபாய் 65,000 மிகாத வருமானமுடைய குடிமக்களே நடுத்தர வருவாயுடைய குடிமக்களாவர்.



பொருத்து தன்மை: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கான நோக்கமுள்ள அனைத்து வழக்குகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்.

அமைப்பு: இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை புரவலர் தலைவராகவும், அட்டர்னி ஜெனரலை பதவி வழிசார் துணைத் தலைவராகவும், சோலிஸிடர் ஜெனரலை கவுரவச் செயலாளராகவும், பிற மூத்த வழிக்கறிஞர்களை உறுப்பினர்களாக கொண்டு இதற்காக ஒரு சங்கம் (நிர்வகிப்பு அமைப்பு) ஏற்படுத்தப்படும்.

50. இந்திய உள்நாட்டு நிர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் திட்டம்

50.1. இந்திய ஜல் மார்க் விகாஸ் திட்டம்

இந்திய உள்நாட்டு நிர்வழிப் போக்குவரத்து ஆணையமானது உத்திரப் பிரதேசத்தில் உள்ள காசிப்பூர் வழியாக நேபாளத்திற்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.

நோக்கம்:

- வாரணாசி முதல் கொல்கத்தா வரை கங்கை நதியின் 1600 கிமீ தொலைவிலான நீர்ப்படுகையில் நதிநீர் போக்குவரத்தினை மேம்படுத்துதல் இது தேசிய நிர்வழி-1 எனவும் அழைக்கப்படுகின்றது.
- கங்கை நதியின் மீதான இந்த போக்குவரத்து திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி வழங்குகின்றது. இந்திய உள்நாட்டு நிர்வழிப் போக்குவரத்து ஆணையம் இத்திட்டத்தை அமல்படுத்தும் நிறுவனமாகும்.

51. நிதி ஆயோக்

51.1. சாத் திட்டம்

நோக்கம்: இத்திட்டமானது தொழில்நுட்ப ஆதரவுகளுக்காக பல்வேறு மாநிலங்களிலும் அதன் தேவைகளைப் பற்றி விவாதிப்பதன் மூலம் கல்வி மற்றும் சுகாதார துறையினை மாற்றம் செய்யும்.

குறிக்கோள்: மனித மூலதனத்தை மாற்றுவதற்காக நீடித்த நடவடிக்கைகளை வழங்குதல்.

அமல்பாட்டு நிறுவனம்: திட்டத்தின் அமல்பாட்டிற்காக மெக்கின்ஸி கம்பெனி மற்றும் IPE குளோபல் கன்சோர்டியம் ஆகிய அமைப்புகளுடன் கூட்டிணைவு நிதி ஆயோக் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



51.2. அடல் புத்தாக்கத் திட்டம்

திட்டம் பற்றி: இத்திட்டமானது இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்க கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான தேசிய மற்றும் சர்வதேச புத்தாக்க அனுபவங்களின் மீது ஏற்படுத்தப்பட்ட கல்வியாளர்கள், தொழிற்முனைவோர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஈடுபடுத்தும் புத்தாக்க ஊக்குவிப்பு தளமாகும். இத்தளமானது உலகத்தரம் வாய்ந்த புத்தாக்க முனையங்களின் பிணையத்தை ஊக்குவிக்கும்.

அமல்பாட்டு நிறுவனம்: நிதி ஆயோக்

திட்டத்தின் கூறுகள்:

- i. அடல் மேம்படுத்து ஆய்வகங்கள்
 - ii. அடல் இன்குபேஷன் மையங்கள்
- அடல் மேம்படுத்து ஆய்வகங்களானது சிறியதாகப்பட்ட மின்னணுப் பொருட்கள், இணைய விவரங்கள், உணர்வீ தொழில்நுட்ப சாதனங்கள், ரோபோடிக்ஸ், 3D அச்சுப் பொறிகள் போன்ற நடப்பு நிலைத் தொழிற்நுட்பங்கள் அமைக்கப்பட்ட ஒரு வேலையிடமாகும். இந்த ஆய்வகங்களானது ஒருவரிடம் உள்ள படைக்காக்க ஆற்றலை தூண்டும் வண்ணமும், வழக்கமான தினசரி கல்வி மற்றும் புத்தகப் படிப்பை தாண்டி ஒருவர் புதிய வகையில் வாழ வழி செய்கிறது.

51.3. சுய வேலைவாய்ப்பு மற்றும் திறமை பயன்பாடு

நோக்கம்: தொழிற்நுட்ப நிதியியல், திறன் வளர்ப்பு மற்றும் வசதிபடுத்தும் திட்டங்கள் மூலம் நாட்டில் தொழில்முனைவுத் தன்மையை மேம்படுத்துதல், அதன் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.

இத்திட்டமானது புதிய இளைய ஸ்டார்ட் அப்கள் மற்றும் பிற சுய வேலை வாய்ப்பு தொழில்நுட்ப தீவிரமுடைய ஆலோசனைகளுக்கு ஆதரவளிக்கின்றது மற்றும் ஊக்குவிப்பினை வழங்குகின்றது.

51.4. வழிகாட்டுநர் இந்தியா பிரச்சாரம்

நோக்கம்: அடல் புத்தாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள 900-க்கும் அதிகமான அடல் மேம்படுத்து ஆய்வகங்களில் மாணவர்களை வழிநடத்த வல்ல, வழிகாட்டவல்ல தலைவர்களை ஈடுபடுத்துகிற ஓர் உத்திசார் தேசிய கட்டமைப்புத் திட்டமே இப்பிரச்சாரம் ஆகும்.

51.5. லக்கி கிராஹக் யோஜனா மற்றும் டிஜி-தன் வியாபார் யோஜனா

நோக்கம்: டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல் அதன் மூலம் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர்

மின்னணு பண பரிவர்த்தனை அமைப்பை ஏற்றுக் கொண்டு அதனைப் பயன்படுத்துவர்.

பயனாளர்கள்: இத்திட்டமானது தனிப்பட்ட நுகர்வுச் செலவினங்களுக்காக டிஜிட்டல் கட்டண செலுத்து சாதனங்களை பயன்படுத்துகின்ற வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்களுக்கு பண அன்பளிப்புகள் வழங்கப்படும்.

52. தமிழ்நாடு அரசுத் திட்டங்கள்

52.1. உழவர்களுக்கான அம்மா விதைகள் திட்டம்

திட்டம் பற்றி: தமிழகத்தின் முன்னாள் முதல்வரான செல்வி. ஜெ. ஜெயலலிதா அம்மா விதைகள் எனும் திட்டத்தை துவங்கி வைத்தார். இத்திட்டத்தின் படி மாநிலம் முழுவதும் உள்ள அம்மா சேவை மையங்களின் உழவர்களுக்கு விதைகள் கிடைக்கும். இதன் மூலம் 2014 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் மேற்கொள்ளப்பட்ட உழவர்கள் நல்வாழ்விற்கான அறிவிப்பு அமல்படுத்தப் பட்டுள்ளது.

முதன்மை அமல்பாட்டு அமைப்பு: தமிழ்நாடு மாநில விதைகள் மேம்பாட்டு நிறுவனம். இத்திட்டத்தின் நகர்ப்புற குடிமக்கள் தங்களது வீடுகளில் காய்கறி தாவரங்களை வளர்ப்பதற்காக இத்திட்டத்தின் விரிவாக்கத்தை நோக்கி திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு ரூபாய் 5.37 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முந்தைய திட்டங்கள்: அம்மா உணவகங்கள் மானியமளிக்கப்பட்ட உணவு மற்றும் அம்மா மினரல் வாட்டர்களை வழங்குகின்றது.

52.2. குறை தீர்ப்பிற்கான அம்மா அழைப்பு மையம்

திட்டம் பற்றி: முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா குடிமக்களின் குறைகளுக்கான விரைவான பதில் நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக 24 மணி நேரமும் செயல்படும் அழைப்பு மையங்களை துவக்கி வைத்துள்ளார்.

நோக்கம்: மக்களின் குறைகளுக்கு விரைவான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். இந்த அழைப்பு மையங்களுக்கு தினமும், எந்நேரமும் 1100 எனும் இலவச கட்டணமில்லா எண்ணிற்கு அழைப்பு விடுக்கலாம்.

52.3. அம்மா குடிநீர் திட்டம்

திட்டம் பற்றி:

- முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா குடிநீரின் விநியோகத்திற்காக அம்மா குடிநீர் திட்டம் எனும் புதிய திட்டத்தை அறிவித்தார்.



- இத்திட்டத்தின் கீழ் தனியாரிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்க இயலாத மக்களுக்கு மாநில அரசு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்கும்.
- இத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் தண்ணீர் விநியோக மையங்கள் அமைக்கப்படும்.
- ஏழை மக்களின் குடும்பங்களுக்கு தினமும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
- இதற்காக பயனாளிகளுக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும்.

52.4. மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம்

- தமிழக அரசானது சென்னை பெருநகரப் பகுதியில் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணத்தை அறிவித்துள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் பயனடைய, இலவச பேருந்து பயணத்திற்கு மூத்த குடிமக்கள் ஒரு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து போக்குவரத்து அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
- இலவச பேருந்து பாஸ்கள் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும்.
- மூத்த குடிமக்களுக்கு ஒரு மாதத்திற்கு 10 டோக்கன் வழங்கப்படும்.

52.5. தாலிக்கு தங்கம் திட்டம்

நோக்கம்:

- தமிழக அரசானது திருமண உதவித் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட தங்கத் திட்டத்தின் அமல்பாட்டினை நோக்கி 204 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
- 2016-17 ஆம் ஆண்டிற்கான தாலிக்கு தங்கம் திட்டமானது 12,500 பெண்களுக்கு பயனளித்துள்ளது. இத்திட்டமானது ஏழைப் பெற்றோர்களின் மகர்களுக்கு, விதவைகளுக்கும் தாலியினை தயாரிப்பதற்காக தங்கத்தினையும், பிறகு திருமண உதவிகளை வழங்குகின்றது.
- இத்திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ள 12,500 பெண்களுக்கு இவ்வாண்டு 8 கிராம் தங்கம் வழங்கப்படும். இதற்கு முன் விண்ணப்பித்த பிற 1.4 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு தலா 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.

52.6. 50 அம்மா இலவச வை-பை திட்டம்

நோக்கம்:

- முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசானது தமிழ்நாடு முழுவதும், 50 இடங்களில் 2016 ஆம் ஆண்டு



செப்டம்பர் 23ஆம் தேதி அம்மா இலவச வை-பை மண்டலங்களை அமைக்க ஆணை பிறப்பித்தது.

- இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், 10 கோடி ரூபாய் செலவில் 50 பள்ளிகளில் வை-பை மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.

52.7. வீட்டு வசதித் திட்டம்

நோக்கம்:

- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமூகத்தின் பொருளாதார ரீதியில் பின்தங்கிய ஏழைப் பிரிவினருக்கு கான்கிரீட் வீடுகளை கட்டமைப்பதற்காக 2017 ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி வீட்டு வசதி திட்டத்தை தொடங்கினார்.
- இத்திட்டத்தின் மதிப்பு ரூ.1580 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநில அரசால் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

52.8. அம்மா உணவகம்

துவக்கம் : 2013

நோக்கம்: மானியமளிக்கப்பட்ட குறைந்த விலை உணவினை ஏழை மக்களுக்கு வழங்குதல்.

பயனாளிகள்: சமூகத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர்.

பயன்: மானியமளிக்கப்பட்ட குறைந்த விலை உணவு.

52.9. அம்மா மருந்தகம்

நோக்கம்: நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்றல்

மருந்து கிளைகள்: சென்னை, ஈரோடு, சேலம், கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர்.

52.10. அம்மா இருசக்கர வாகனத் திட்டம்

துவக்கம் : 2018

நோக்கம்: பணிபுரியும் பெண்களுக்கு மானியமளிக்கப்பட்ட இருசக்கர வாகனத் (ஸ்கூட்டர்) திட்டம்.

பயனாளிகள்: பணிபுரியும் பெண்கள்

பயன்: ரூபாய் 25,000 வரையிலான 50 சதவீத மானியம்.
